

உறவுகளின் மீதான வங்கியியல்



பிரதேச சංවර්ධන බැංකුව
பிரதேச அபிவிருத்தி வங்கி
RDB Regional Development Bank

வருடாந்த அறிக்கை 2015

எமது நோக்கு

“சௌபாக்கியமான இலங்கையை உருவாக்குவதன் பொருட்டு பிரதேச அபிவிருத்தியின் ஊடாக மக்களை வலுவூட்டல்”

எமது இலக்கு

“சேவைக்கு அர்ப்பணிப்பும் வினைத்திறமை மிக்க தொழில்சார் ஊழியர்கள் மூலம் நவீனமயப்படுத்தலுடன் கூடிய வங்கிச் சேவையை வழங்கி பிரதேச சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கம் கொண்ட பலமான நிறுவனமாதல்”

பிரதேச அபிவிருத்தி வங்கி

பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஆரம்பமானது 1985களில் இருந்து தொடங்குகின்றது. இந்த ஆண்டிலேயே பிராந்திய கிராமிய அபிவிருத்தி வங்கி எனும் வகைகளின் கீழ் மாவட்ட மட்ட வங்கிகள் ஸ்தாபிக்கப்பட்டன.

1997ம் ஆண்டிலே இவ்வாறான 17 பிராந்திய கிராமிய அபிவிருத்தி வங்கிகள் 06 மாகாண மட்ட வங்கிகளாக இணைக்கப்பட்டன. அவையாவன: ரஜரட்ட, றுஹுண, வயம்ப, ஊவா, கந்துரட்ட மற்றும் சபரகமுவ அபிவிருத்தி வங்கிகள்.

இந்த ஆறு மாகாண வங்கிகளும் ஒரு தேசிய மட்ட வங்கியாக 2010 மே மாதம் மேலும் இணைக்கப்பட்டன. இவற்றிற்கு பிரதேசிய சங்கவர்த்தனை வங்கி (பிரதேச அபிவிருத்தி வங்கி) யெனப் பெயரிடப்பட்டது. 2008ம் ஆண்டின் 41ம் இலக்க பிரதேசிய சங்கவர்த்தனை வங்கிச்சட்டத்தின் கீழ் பூரணமான அரசுக்குச் சொந்தமான தேசிய வங்கியாக RDB நிறுவப்பட்டது. வங்கி ஆரம்பிக்கப்பட்டதன் நீண்டகாலக் குறிக்கோள் கிராமிய மக்களுக்கு அணுகக்கூடியதும், அவர்களினால் ஈடுகொடுக்கக்கூடியதுமான நிதிச் சேவைகளை வழங்கி அதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தினை தரமுயர்த்துவதற்கு பங்களிப்பு வழங்குவதும் அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதுமாகும்.

மிகவும் வறிய கிராமிய மக்களுக்கு மாத்திரம் உதவுதல் என்கின்ற கருத்தியலினை அடிப்படையாகக் கொண்ட வங்கியானது வருமானக் கூம்பகத்தின் நடுவிலும் அடியிலும் இருப்போருக்கு புத்தாக்கமும், எளிமையும், செயற்திறனும்மிக்க நிதிச் சாதனங்களை வழங்குவதற்கு கடினமாக உழைக்கின்றது. (பிரதானமாக வைப்புத்திரட்டல் மற்றும் கடன் வழங்கல்) வங்கியானது அதன் வாடிக்கையாளர்களை நுண்ணளவு, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறைகளில் வலுப்படுத்துவதற்கும், பெண் தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்துவதற்கும் விவசாயம், கால்நடை, கடற்தொழில், மீன்பிடி மற்றும் ஏனைய சிறு கைத்தொழில்களை வலுப்படுத்துவதையும் பிரதான குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இவை யாவும் இறுதியிலே நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்கும். கிராமிய மக்களுக்கு அவர்களின் சேமிப்புக்களின் மீதும், நிலையான வைப்புக்களின் மீதும் உயர் வருமானத்தினை வழங்குவதன் மூலமாகவும், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறு வயதினருக்கு சேமிப்புப் பழக்கத்தினைப் புகட்டுவதன் மூலமாகவும் கிராமிய மக்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தினை புகட்டுவதற்கு வங்கி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட விசுவாசமான கணக்குரிமையாளர்கள் 265 கிளைகளினாலும் 2,300க்கும் மேற்பட்ட தொழில்வாண்மையாளர்களான நிரந்தர ஊழியர்களினாலும் வலுப்படுத்தப்படுகின்றனர். கிராமியத் துறைக்கு நிதி உதவியினை வழங்குதல் என்கின்ற அதன் தொலைநோக்கினை RDB தொடர்ந்தும் அமுல்படுத்தி வருவதுடன் இந்தத் துறையின் மூலமாக தேசத்தினையும் விருத்தி செய்து வருகின்றது. இதனால் சகல இலங்கையர்களையும் RDB வலுவூட்டி வருகின்றது.

எமது முகப்புக் கூற்றினை நீங்கள் எவ்வாறு நோக்கினாலும்... அது நிச்சயம்
உண்மையினையே எதிரொலிக்கும்!

நாம் (வங்கி) உறவுகளிலேயே தங்கியுள்ளோம் என்று கூறுவது
உண்மையானதாக இருக்கும்.

அடிமட்டத்திலுள்ள வங்கிச் சேவை வாடிக்கையாளர்களுக்கு
சேவையாற்றுவதில் திளைத்துள்ள எமது வங்கியின் அடிப்படை அம்சமாக
இருப்பது உயர் மட்டத்திலான நம்பிக்கை மற்றும் பொறுப்பு என்பவற்றினால்
ஆதாரப்படுத்தப்படும் வாடிக்கையாளருடனான உறுதியான உறவேயாகும்.

எமது வியாபார மாதிரியினையும் வங்கியின் இயக்கத்தினையும்
(வங்கிச் சேவை) நாம் உறவுகளினை அடிப்படையாகக் கொண்டு
பரிணமிக்கச் செய்திருக்கின்றோம் என்பதுவும் இதே காரணங்களுக்காக
உண்மையாக இருக்கும்.

விவசாய அபிவிருத்தியினை ஊக்குவித்து இலங்கைப் பெண்களையும்
இளைஞர்களையும் வலுப்படுத்துவதற்கு நாம் கொண்டுள்ள ஆணையுடன்
உறவுகள் மீதான வங்கிச் சேவைக்கான எமது குறிக்கோளினை
விடச் சிறப்பாக எதுவுமே எமது தொலைநோக்கினைப் பூரணமாக
வெளிப்படுத்தப்போவதில்லை.


உள்ளடக்கம்

| | |
|---|-----|
| மைல் கற்கள் | 3 |
| நிதி ரீதியாக முக்கியமான விடயங்கள் | 6 |
| தலைவரின் கூற்று | 8 |
| பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரியின் மீளாய்வு | 11 |
| முகாமைத்துவக் கலந்துரையாடல் மற்றும் பகுப்பாய்வு | 15 |
| வழிகாட்டல் | 27 |
| பணிப்பாளர் சபை | 28 |
| பெருநிறுவன முகாமைத்துவ அணி | 32 |
| பிராந்திய பொது முகாமையாளர்கள்/சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர்கள் | 34 |
| உதவி பொது முகாமையாளர்கள் | 36 |
| இடர் முகாமைத்துவம் | 39 |
| பெருநிறுவன ஆளுகை பற்றிய கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை | 44 |
| பெருநிறுவன ஆளுகை | 45 |
| சபை மற்றும் குழுவின் வருகைப் பதிவு | 64 |
| பணிப்பாளர் சபையின் வருடாந்த அறிக்கை | 65 |
| கணக்காய்வுக் குழு அறிக்கைகள் | 69 |
| சபை மனித வளங்கள், ஊதியம் மற்றும் நியமனக்குழு அறிக்கை | 71 |
| தகவல் தொழில்நுட்ப வழிகாட்டல் குழு அறிக்கை | 72 |
| ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக்குழு அறிக்கை | 73 |
| CEO's மற்றும் CFO's பொறுப்புக்கூற்று | 74 |
| உள்ளக கட்டுப்பாடு பற்றிய கூற்றின் மீதான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை | 75 |
| நிதியறிக்கையிடல் மீதான உள்ளக கட்டுப்பாடு பற்றிய பணிப்பாளரின் கூற்று | 76 |
| நிதி அறிக்கைகள் | |
| கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை | 80 |
| வருமானக் கூற்று | 81 |
| பூரணமான வருமானக்கூற்று | 82 |
| நிதிநிலைக் கூற்று | 83 |
| காசுப்பாய்ச்சல் கூற்று | 84 |
| உரிமை நிதியில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய கூற்று | 85 |
| நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் | 86 |
| கிளைகளின் புவியியல் ரீதியான பரம்பல் | 123 |

மைல் கற்கள்

ஆறு மாகாண அபிவிருத்தி வங்கிகளை ஒரு தேசிய மட்டப் பிரதேச அபிவிருத்தி வங்கியாக இணைத்ததன் பின்னரான வெற்றிக்கதை.

“2010ம் ஆண்டு இணைக்கப்பட்டு ஆறு வருடங்களினுள் முன்னைய மாகாண அபிவிருத்தி வங்கிகள் 1985 – 2009ம் ஆண்டு வரையிலான 24 வருட காலப்பகுதியில் அடைந்த அடைவுகளை விட இரட்டிப்பு அடைவுகளை RDB கண்டுள்ளது.”



1985 முதல் 2009 வரையிலான 24 வருட காலப்பகுதியில் மாகாண அபிவிருத்தி வங்கிகளினால் அடையப்பட்ட பெறுபெறுகள் முன்னைய மாகாண அபிவிருத்தி வங்கிகள் (அதாவது ரஜர்ட்டு, றுஹூணு, வயம்ப, கந்துரட்ட, ஊவா மற்றும் சப்பிரகமுவா அபிவிருத்தி வங்கிகள்) அனைத்தையும் 2010இல் இணைத்து பிரதேச அபிவிருத்தி வங்கியினை நிறுவியதன் பின்னரான ஐந்து வருட காலப்பகுதியில் மிகப் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது (2010 - 2015).

2010 மே முதல் 2015 டிசம்பர் காலப்பகுதியின்போது

- RDBஇன் மொத்த வைப்புக்கள் 54 பில்லியன் ரூபாவினால் அதிகரித்து 32,350 மில்லியன் ரூபாவிலிருந்து 86.324 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
- RDBஇன் மொத்தக் கடன்களும் முற்கொடுப்பனவுகளும் 58 பில்லியன் ரூபாவினால் அதிகரித்து 30,311 மில்லியன் ரூபாவிலிருந்து 88.396 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
- RDBஇன் மொத்தச் சொத்துக்கள் 66 பில்லியன் ரூபாவினால் அதிகரித்து 41,018 மில்லியன் ரூபாவிலிருந்து 107.376 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
- RDBஇன் மொத்த உரிமை முதலானது 3 பில்லியன் ரூபாவினால் அதிகரித்து 3,148 மில்லியன் ரூபாவிலிருந்து 6,218 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

RDBஇன் வரலாறு

பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஆரம்பத்தினை 1985ம் ஆண்டுடன் நாம் தொடர்புபடுத்தி நோக்கலாம். 1985ம் ஆண்டின் 15ம் இலக்க பிராந்திய கிராம அபிவிருத்தி வங்கிச்சட்டத்தின் கீழ், பிராந்திய கிராமிய அபிவிருத்தி வங்கி வகையின் கீழ் மாவட்ட மட்ட வங்கிகள் 1985இலே ஆரம்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1997ம் ஆண்டின் 6ம் இலக்க பிராந்திய அபிவிருத்தி வங்கிச்சட்டத்தின் கீழ் 17 பிராந்திய கிராமிய அபிவிருத்தி வங்கிகள் 06 மாகாண அபிவிருத்தி வங்கிகளாக ஒன்றிணைக்கப்பட்டன. அவை ரஜர்ட்டு, றுஹூணு, வயம்ப, கந்துரட்ட, ஊவா மற்றும் சபரகமுவ ஆகும். 2008ம் ஆண்டின் 41ம் இலக்க பிரதேசிய சங்கவாத்தனை வங்கிச்சட்டத்தின் அறிமுகத்துடன் இந்த 06 வங்கிகளும் 2010 மே 01ம் திகதி பிரதேச அபிவிருத்தி வங்கியென்கின்ற ஒரு தேசிய அமைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது (பிரதேச அபிவிருத்தி வங்கி). 2015ம் ஆண்டு RDB அதன் 30வது வருடாந்த பூர்த்தியினைக் கொண்டாடியது. அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய மட்ட அபிவிருத்தி வங்கியாக இருக்கின்ற காரணத்தினால் வங்கியின் குறிக்கோள்கள் இலங்கையின் ஓட்டுமொத்தப் பிராந்திய பொருளாதார அபிவிருத்தியினை வசதிப்படுத்துவதாக அமையும். நுண்ணளவு நிதி நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் ஆகியவற்றிற்கு நிதி உதவியினை வழங்குவதன் மூலமாகவும் விவசாயம், கைத்தொழில், வியாபாரம், வர்த்தகம், கால்நடை, கடற்பொழில் ஆகிய துறைகளை மேம்படுத்துவதன் மூலமாகவும் பிரதானமாகப் பெண்களை வலுவூட்டுவதன் மூலமாகவும் இது மேற்கொள்ளப்படும்.

மத்திய வங்கி ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுடன் கிணக்கப்பட்டல்

உரிமை முதல் - 2015 டிசம்பர் 31இல் உள்ளவாறாக 6.2 பில்லியன் ரூபா உரிமை முதலினை அடைந்துகொண்டதன் மூலமாக உரிமை முதலுக்கான 5 பில்லியன் ரூபா ஒழுங்குபடுத்தல் தேவைப்பட்டினை RDB மிகைத்துள்ளது.

மொத்தச் சொத்துக்கள் - 2015 டிசம்பர் 31இல் உள்ளவாறாக 107 பில்லியன் ரூபா மொத்தச் சொத்தினை அடைந்துகொண்டதன் மூலமாக மொத்தச்சொத்து மீதிக்கான 100 பில்லியன் ரூபா எனும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பட்டினை RDB மிகைத்துள்ளது.

பொருத்தமான அதிகார அமைப்புக்களிடமிருந்து அங்கீகாரத்தினைப் பெற்ற பின்னர் வங்கியானது நிதிப் பிரிவினான் திறைசேரிப்

பிரிவினை நிறுவியுள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட உத்தரவுபெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் அடிப்படைத் தரகர்கள் மூலமாக அபாயநேர்வற்ற அரசாங்கப் பிணையங்களில் மேலதிக நிதிகளை முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளது. வங்கிக்கு மேலதிக வருமானத்தினைப் பெற்றுத்தரக்கூடிய உறுதியான கடன் தரமிடலினைக் கொண்டுள்ள உத்தரவுபெற்ற வர்த்தக வங்கிகளின் நிலையான வைப்புக்களிலும் வங்கி முதலீடு செய்துள்ளது. இதற்கமைய வங்கியானது பெருநிறுவன வாடிக்கையாளர்களின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கும், சந்தை வீதத்திற்கு பொருத்தமான வைப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கும் சிறந்த நிலையில் இருக்கின்றது.

நிதி ரீதியாக முக்கியமான விடயங்கள்

- நிதி அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புப் பூண்டுள்ள ஒரு நிதி நிறுவனம் என்கின்ற ரீதியில் நாட்டிலே சமூக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் பிரதேச அபிவிருத்தி வங்கியானது தொடர்ச்சியாக முக்கியமான வகிபாத்திரத்தினை வகித்து வருகின்றது. வங்கியானது முக்கியமான நிதியிடலாளர் என்கின்ற வகிபாத்திரத்தினை வகித்து நாட்டிலே முக்கியமான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் முன்னணியில் இருக்கின்றது. வடக்கு மற்றும் கிழக்கு உள்ளடங்கலாக நாடு முழுவதும் பரவிக்காணப்படும் 6 மில்லியனுக்கும் மேற்பட்ட எமது வாடிக்கையாளர் தளமே எமது பிரதான சொத்தாகும். நாட்டினதும் அதன் மக்களினதும் அபிவிருத்தியே வங்கியின் பிரதான கவனக்குவிப்பாகும். எனவே நாடு முழுவதிலும் வலையமைப்பினைக் கொண்டுள்ள 265 கிளைகள் மூலமாகவும், 3 விஸ்தரிப்பு சேவை மையங்கள் மூலமாகவும் மக்களையும், அதன் மூலமாக நாட்டினையும் அபிவிருத்தி செய்வதற்கு வங்கி கடப்பாடு பூண்டுள்ளது.
- வங்கியின் மொத்த வருமானமானது முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது 12% இனால் அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டு இயக்க இலாபமானது 1,963 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது 2014ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இயக்க இலாபமான 1,400 மில்லியன் ரூபாவினை விட 40 மடங்கு அதிகமாகும். வங்கியின் வரிக்கு முன்னரான ROA 2014இல் காணப்பட்ட 1.1% உடன் ஒப்பிடும்பொழுது 1.5% ஆக அதிகரித்துள்ளது.
- நாட்டிலே சிறப்புரிமை கிட்டாத சமுதாயங்களின் மத்தியிலே வைப்புத் திரட்டல் மூலமாக சேமிப்புப் பழக்கத்தினை மேம்படுத்துவதே அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை விருத்தி செய்வதற்கான அடிப்படையாகும். எனவே நிதிசூழலிலே மிகவும் பாதிப்புறு நிலையிலுள்ள மக்களின் மத்தியிலே சேமிப்புப் பழக்கத்தினை ஏற்படுத்துவதில் வங்கி தீவிரமாகப் பணியாற்றியது. இவ்வாறான மோசமான சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் சேமிப்பினை அதிகரிப்பதற்கும் வங்கியானது 'இதறும் வாசனா', 'ஜனஹு த ஸுதஹுச', 'லிய சவிய' மற்றும் 'திவிநெகும்' நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற விசேட சேமிப்புத்திரட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் சிறுவர் முதல் சிரேஷ்ட பிரஜைகள் வரை சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்குகின்றது. வங்கியின் வைப்புத் தளமானது 86 பில்லியனாக அதிகரித்து முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்பொழுது 19% வளர்ச்சியினைப் பிரதிபலிக்கின்றது. 2015ம் ஆண்டின்போது 4.3 பில்லியனினால் சேமிப்பு வைப்பினை வங்கியினால் அதிகரிக்கக் கூடியதாக இருந்தது. இந்த வைப்பு மீதியினை அடைந்து கொள்வதற்கு வங்கியானது பிராந்தியங்கள் முழுவதிலும் அதிக வைப்புப் பிரச்சாரங்களை நடத்தியது. ஜனவரி 01ம் திகதி பிறந்த புதுவருடத்துடன் மிகவும் வெற்றிகரமாக கிளை மட்டத்திலே 1ம் நாள் பிரச்சாரம் நடத்தப்பட்டது. சகல பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது வாடிக்கையாளர்களில் அதிகமானோர் ஒன்று சேர்ந்து புதுவருடக் கொடுக்கல் வாங்கல்களை வங்கியுடன் ஆரம்பித்தனர்.

- சர்வதேச மகளிர் தினமானது ஒவ்வொரு வருடமும் வங்கியினால் அனுஷ்டிக்கப்படுகின்ற பிரதான நிகழ்வாக இருக்கின்றது. மகளிர் தினத்தினை அடிப்படையாகக்கொண்டு பெண்களின் சேமிப்பினை மேம்படுத்துவதற்கு விசேட சேமிப்பு மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஒக்டோபர் 01ம் திகதி கொண்டாடப்படுகின்ற சிறுவர் தினத்திற்குச் சமாந்தரமாக ஒவ்வொரு வருடமும் சிறுவர் சேமிப்பு கணக்குகளுக்கு கணிசமான பங்களிப்புகள் வழங்கப்படுகின்றன. RDB சித் றூ ரடா ஓவியப்போட்டியின் மூலமாக சிறுவர் தின நிகழ்ச்சித்திட்டங்களை தேசிய மற்றும் பாடசாலை மட்டத்திற்கு விஸ்தரிப்பதற்கு வங்கி மற்றும்மொரு அடியினை எடுத்து வைத்துள்ளது. முன்பள்ளி மட்டம் முதல் மேல்மட்ட பாடசாலை மட்டம் வரையில் சகல பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஓவியப் போட்டிகளில் கணிசமான பங்கேற்பு நிகழ்வதுடன் நடப்பு வருட சேமிப்புத் தொகுதிக்கு இது பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளது.
- 2015ம் ஆண்டின் போது வங்கியினால் அதன் செயலாக்கமற்ற கடன் தொகுதியினைக் குறைப்பதில் விசேட கவனம் வழங்கப்பட்டது. 2014ம் ஆண்டின் முடிவின்போது மொத்தத் தொகுதியில் இது 7.6% ஆகக் காணப்பட்டது. இதற்கான விசேட காரணம் அடகு வைத்தலில் ஏற்பட்ட NPLகள் ஆகும். மேற்கொள்ளப்பட்ட விசேட முயற்சிகளின் பெறுபேறாக இந்த விகிதாசாரமானது 2015ம் ஆண்டின் முடிவிலே 4% ஆகக் குறைக்கப்பட்டது.
- தற்போது வங்கியானது 6 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் கணக்குகளைக் கொண்டிருப்பதுடன், நாடு முழுவதும் பரவியுள்ள 265 கிளை வலையமைப்புகள் மூலமாகவும் 03 விஸ்தரிப்பு மையங்கள் மூலமாகவும், 10 மாவட்ட அலுவலகங்கள் மூலமாகவும், 07 மாகாண அலுவலகங்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகின்றது. RDBஇல் 2,300க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பணியாற்றி வருவதுடன், 3,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களாகவும், பயிலுனர்களாகவும், வைப்பு சேகரிப்பாளர்களாகவும், கிராமியத் தலைவர்களாகவும் பணியாற்றுகின்றனர்.
- மேற்குறிப்பிடப்பட்ட அடைவுகளைக் கருத்திற்கொண்டு ICRA லங்கா லிமிட்டட் ஆனது RDB வங்கிக்கு (SL)A (உறுதியானது) எனும் கடன் தரமிடலை வழங்கியுள்ளது. இது உறுதியான தோற்றப்பாட்டினைக் கொண்ட போதிய கடன் தரமிடலாகும்.

கட்டண அடிப்படையிலான வருமானத்தினை அதிகரிப்பதற்கும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

- **NDB உடனான வெஸ்டர்ன் யூனியன்** - வெஸ்டர்ன் யூனியன் உடனான பண மாற்றுங்கள் இலகுவானவையாகவும், பூரணமான பாதுகாப்புடன் எமது நாட்டிற்குப் பணத்தினைத் துரிதமாக மாற்றுவதற்கான இலகுவான வழியாகவும் காணப்படுகின்றது. எமது வாடிக்கையாளர்கள் கிராமப் பிரதேசங்களிலும் ஓரளவு நகர்ப் பிரதேசங்களிலும் காணப்படும் சகல RDB கிளைகளின் மூலமும் இப்பணத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
- **DFCC உடனான லங்கா மணி டிரான்ஸ்பர் (LMT)** - லங்கா மணி டிரான்ஸ்பர் ஆனது எந்தவிதமான காலதாமதமுமின்றி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தினை நேரடியாகவும், உடனடியாகவும் வைப்புச் செய்கின்றது. 275க்கும் மேற்பட்ட அமைவிடங்களைக் கொண்ட லங்கா மணி டிரான்ஸ்பர் பரந்த சர்வதேச வலையமைப்பினைக்கொண்டு நாடு முழுவதிலுமுள்ள 265 RDB கிளைகளிலும் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.
- **மொபிரெல் எம் காசுடனான ஒன்லைன் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுச்சேவை** - பயன்பாட்டுக் கட்டணங்கள், மீள்நிரப்புதல் மற்றும் ஒன்லைனில் இறறைப்படுத்துதல் ஆகியவற்றினை வாடிக்கையாளர்கள் உடனடியாக


மேற்கொள்வதற்கு ஒன்லைன் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுச் சேவை வசதிப்படுத்தலை வழங்குகின்றது.

- **RDB ATM மற்றும் லங்கா Pay ATM வசதிகள்** - இப்பொழுது எமது வாடிக்கையாளர்கள் நாடு முழுவதிலுமுள்ள 3,000 இற்கு மேற்பட்ட ATMகளில் ஏதாவது ஒன்றிலிருந்து அவர்களின் பணத்தினை மீள்ப் பெற்றுக்கொள்ள முடியும். இப்பொழுது வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே 20,000க்கும் மேற்பட்ட ATM அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
- **வீட்டுக்கு வீடு சேவை/தொரின தொர வைப்பு - சேகரிப்பு** - வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கிச்சேவைத் தேவைகளை அதாவது நாளாந்த வைப்புக்களைச் சேகரித்தல் மற்றும் கடன் கொடுப்பனவுகள், புதிய கணக்குகளை ஆரம்பித்தல் போன்றவற்றினை வசதிப்படுத்துவதற்காக வீட்டுக்கு வீடு சேமிப்பு முகவர்களை RDB நியமித்துள்ளது. 2015ம் ஆண்டின்போது வீட்டுக்கு வீடு சேமிப்பு முகவர்களுக்காக RDB புதிய அன்ட்ரொயிட் தளத்தினைக்கொண்ட ஸ்மார்ட் தீர்வினை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டுக்கு வீடு வாடிக்கையாளர்களிடமிருந்து சேமிப்புக்களை மற்றும் மீள் கொடுப்பனவுகளை அறவிடுவதற்குச் செல்லுகின்ற வாடிக்கையாளர்கள் சிறந்த வாடிக்கையாளர் திருப்தி மற்றும் நம்பிக்கையினை ஏற்படுத்துவதனை இது உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தீர்வின் ஓர் அம்சமாக RDB வீட்டுக்குவீடு முகவர்கள் SMS செய்தி ஊடாக வைப்பாளர்களுக்கு பற்றுச்சீட்டினை விநியோகிக்கக்கூடியதாக இருக்கின்றது. இந்தப் பற்றுச்சீட்டானது வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கின் இறறைப்படுத்தலினை உறுதிப்படுத்தி அவரின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் தொழில்முயற்சியாளர்கள் அவர்களின் வங்கித் தேவையினை அவர்களின் நாளாந்த வியாபாரச் செயற்பாடுகளுக்கு எவ்வித தடையுமின்றி மேற்கொள்ள முடியும். மேலும் பெரும் செலவினை ஏற்படுத்தும் முறைசார நிதிச்சந்தைச் செயற்பாடுகளிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கும் இது பயன்மிக்கதாக இருக்கின்றது.
- **சிறு சுய உதவி குழு மற்றும்** - வங்கியானது கிராமிய மக்களை வலுவூட்டுவதற்காக பல நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தியுள்ளது. சிறு சுய உதவி குழு முறையியலின் கீழ் நாடு முழுவதும் விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. வங்கியுடன் கிராமிய மக்களை இணைக்கின்ற சமுதாயத் தலைவர்களின் மூலமாக, பொருளாதார அறிவினை நிறுவுவதன் மூலமாக அவர்களின் பொருளாதாரச் செயற்பாடுகள் விருத்தி செய்யப்படுகின்றன. 5 முதல் 8 வரையிலான உறுப்பினர்களையும், அவ்வாறான குழுக்களின் தொகுதியினையும் கொண்ட மக்களின் சிறு குழுக்களை உருவாக்கி வசதிப்படுத்தி கண்காணிப்பதில் இவர்கள் ஈடுபடுகின்றனர். சிறு குழுக்கள் 90%இற்கும் அதிகமான பெண்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வங்கியானது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்கு வைத்து அவர்களுக்கு வங்கிச்சேவை நடைமுறைகளை அறிமுகப்படுத்துகின்றது. கிராமிய மக்களுக்கு வசதிப்படுத்தலை வழங்குவதற்கு மேலதிகமாக வங்கியானது மக்கள் கம்பனிகள்/ ஐனமா சமூகமினை பயன்படுத்துகின்றது. மேலும் இந்த அமைப்புக்கள் அவற்றின் சேமிப்புக்களை மத்திய அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாவட்ட மட்டங்கள் ஆகிவற்றின் கீழ் நிறுவப்பட்ட மக்கள் கம்பனிகளின் கீழ் மூலதனமாகச் சேமிக்கின்றன. மேலும் குறைந்த வருமானம் பெறும் மக்களை வலுவூட்டுவதற்கு பாரிய பணிகளை மேற்கொள்கின்றன. இது 15 வருடங்களுக்கு மேலாக மாத்தறை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் இயங்கி வருகின்றது.
- சிரேஷ்ட பிரஜைகள் - பிரதேச அபிவிருத்தி வங்கியானது சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்கள் மற்றும் சேமிப்பு வைப்புக்களுக்காக சந்தை விகிதங்களை விட ஒப்பீட்டளவிலே உயர் வட்டியினை வழங்கி வருகின்றது.


நதி ரீதியாக முக்கியமான விடயங்கள்

| | 2015 ரூபா. '000 | 2014 ரூபா. '000 | மாற்றம் % |
|---|--------------------|--------------------|--------------|
| வருடத்திற்கான இயக்கப் பெறுபேறுகள் | | | |
| மொத்த வருமானம் | 12,510,119 | 11,186,356 | 12 |
| நிதிச்சேவைகளின் மீதான வரிக்கு முன்னரான இயக்க வருமானம் | 1,962,795 | 1,400,341 | 40 |
| வரிவிதிப்பு | 1,080,336 | 1,058,054 | 2 |
| வரிக்குப் பின்னரான இலாபம் | 882,459 | 342,287 | 158 |
| பங்குடமையாளர்களுக்கு சேர்க்கப்படவேண்டிய இலாபம் | 929,646 | 350,010 | 166 |
| சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் | | | |
| வாடிக்கையாளர் வைப்புக்கள் | 86,324,097 | 72,525,365 | 19 |
| கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் | 88,396,437 | 62,005,439 | 43 |
| மொத்தச் சொத்துக்கள் | 107,376,493 | 92,359,182 | 16 |
| மொத்தப் பொறுப்புக்கள் | 101,158,085 | 86,933,327 | 16 |
| பங்குடமையாளர் நிதிகள் | 6,218,407 | 5,425,855 | 15 |
| இலாபமீட்டும் தன்மை | | | |
| தேறிய வட்டி எல்லை (%) | 6.6 | 6.2 | |
| செயலாக்கமற்ற கடன் விகிதாசாரம் (%) | 4.0 | 7.6 | |
| சொத்துக்களின் மீதான திரும்பல் (%) | 1.5 | 1.1 | |
| உரிமை முதல் மீதான திரும்பல் (%) | 15.2 | 7.4 | |
| ஒழுங்குபடுத்தல் விகிதாசாரம் | | | |
| மூலதனப் போதுநிலை விகிதாசாரம் (%) | | | |
| அடுக்கு I (5% இன் ஆகக்குறைந்த விகிதாசாரம்) | 7.56 | 8.87 | |
| அடுக்கு II (10% இன் ஆகக்குறைந்த விகிதாசாரம்) | 10.53 | 9.26 | |
| நியதிச்சட்ட திரவத்தன்மைச் சொத்துக்களின் விகிதாசாரம் (%) | 21.77 | 35.51 | |


வரீக்கு முன்னரான இயக்க இலாபம்




வரீக்குப் பின்னரான இலாபம்




கடன்களும் பெறவேண்டியவைகளும்




செயலாக்கமற்ற கடன் வீசிதாரம்



வாடிக்கையாளர் வைப்புகள்



பங்குடமையாளர்களின் நிதிகள்



தலைவரின் கூற்று



பொருளாதார மறுமலர்ச்சியினை நோக்கி இலங்கையின் கிராமிய பொருளாதாரத்தினை உந்திச் செலுத்துவதற்கு RDB ஒரு சக்தி வாய்ந்த ஆதரவாளர் ஆகும்.

அன்புடைய பங்குடமையாளர்களே,

மிகவும் மகிழ்ச்சியுடன் நான் 2015 நிதியாண்டிற்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) வருடாந்த அறிக்கையினைச் சமர்ப்பிக்கின்றேன்.

பொருளாதார மறுமலர்ச்சியினை நோக்கி இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தினை உந்திச் செலுத்துவதற்கு ஒரு சக்தி வாய்ந்த ஆதரவாளர் என்கின்ற தனித்துவமான நிலையினை RDB கொண்டுள்ளது. எமது தேசத்தின் நுண்ணளவு மற்றும் சிறிய தொழில்முயற்சிகளுடன் நாம் கொண்டுள்ள ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட நேரடி உறவானது இந்த மக்களின் மனங்களுக்கும் நுழைபுலங்களுக்கும் எமக்கு கட்டற்ற அணுகலை வழங்குகின்றது. எமது தேசத்தின் பொருளாதார அபிவிருத்தியின் உறுதியான அச்சாணிகளாக இவர்களை மாற்றுவதற்காக நாம் நிதி ரீதியாக இவர்களைக் கட்டமைத்து வலுவூட்டுவதற்கு உழைத்து வருகின்றோம்.

பிரதேச அபிவிருத்தி வங்கியானது அரசாங்க முன்னுரிமைகளை விநியோகிப்பதில் வருடக்கணக்காக நம்பத்தகுந்த பங்காளராக இருந்து வருகின்றது. சவால்களைக் கையாள்வதில் நாம் சக்திமிக்கவர்கள் என்பதை நாம் நிரூபித்திருக்கின்றோம். எமது வெற்றிகரமான களப் பதிவுகளுடன் எமது தேசத்திலே நிதி உள்ளடக்கத்தினை மேம்படுத்துவதில் நாம் தொடர்ந்தும் பயனும் செயற்திறனும் மிக்க வங்கியாக இருப்போம் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

இயங்கு சூழல்

உலகளாவிய ரீதியில் 2015ம் ஆண்டிலே பொருளாதாரச் செயற்பாடுகள் தொடர்ந்தும் மந்த கதியில் காணப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட உலக பொருளாதாரத் தோற்றப்பாட்டிற்கமைய 2015ம் ஆண்டிலே இது 3.1% எனத் தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டிலே இது 3.4% ஆகவும் 2017ம் ஆண்டிலே இது 3.6% ஆகவும் அதிகரிக்குமென எதிர்வுகூறப்படுகின்றது. உருவாகிவரும் சந்தைகளும் விருத்தியடைந்து வரும் பொருளாதாரங்களும் உலகளாவிய பொருளாதாரத்தின் 70%க்கும் மேற்பட்ட வளர்ச்சிக்குக் காரணியாக அமைந்துள்ளன. விருத்தியடைந்த பொருளாதாரங்கள் வருடத்தின்போது நடுத்தர அளவிலான மீளலைக் காட்டியுள்ளன.

ஏற்றுமதிகளில் காணப்பட்ட குறைவின் காரணமாக இலங்கைப் பொருளாதாரமானது 4.8% வளர்ச்சியை மாத்திரம் பதிவுசெய்து மந்தகதியில் காணப்பட்டது. சாதகமான பேரண்டப் பொருளாதாரச் சூழல், நாட்டில் நல்லாட்சி முன்னெடுப்புக்களுடன் நிலவும் சமாதானமான சூழல் மற்றும் புத்துணர்வுட்டப்பட்டுள்ள சுற்றுலாத்துறை ஆகியவை இந்த வளர்ச்சிக்கு ஊக்கியாக அமைந்திருந்தன. பொருளாதாரமானது பிரதானமாக சேவைத் துறையினால் உந்திச் செலுத்தப்பட்டதுடன் அதற்கு அடுத்ததாக விவசாயத்துறையும் கைத்தொழில்துறையும் காணப்பட்டன.

கிராமிய மக்களைத் தரமுயர்த்துதல்.

100% இலங்கை அரசு வங்கியாக இருக்கின்ற காரணத்தினால் அர்ப்பணிப்பும் வினைத்திறனும் தொழில்வான்மையுமிக்க பணியாளர்கள் மூலம் கிராமிய மக்களைத் தரமுயர்த்துகின்ற எமது ஆணைக்கு நாம் தொடர்ந்தும் விசுவாசமாக இருந்து வருகின்றோம். பெண்களையும் இளைஞர்களையும் வலுவூட்டுவதும், கிராமிய விவசாயம் மற்றும் சிறு கைத்தொழிலினை விருத்தி செய்வதும் எமது கவனக்குவிப்பாக இருந்து வருகின்றது. 265 கிளைகளைக் கொண்ட எமது

விஸ்தீரணமான வலையமைப்பின் மூலம் நாட்டின் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களையும் நாம் சென்றடைந்து பொருளாதார மறுமலர்ச்சியினை நோக்கி மக்களை ஒன்று சேர்க்கின்றோம்.

இயக்கங்கள்

வருடத்தின்போது எமது பணியாளர் உறுப்பினர்களை வலுப்படுத்தி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தல் உள்ளடங்கலாக எமது வங்கியினை மிகச்சிறந்த வங்கியாக மாற்றுவதற்கு நாம் அளப்பரிய பணிகளை மேற்கொண்டுள்ளோம். நீண்டகாலத்திலே எமது தொடர்ச்சியான வெற்றிக்கான அத்திவாரங்களாக, நாம் வாடிக்கையாளர்களின் மீது காட்டுகின்ற அயராத கவனக்குவிப்பும் அவர்களுக்குச் சேவையாற்றுகின்ற அர்ப்பணிப்புமிட அணியும் திகழ்கின்றன. எமது ATM முறைமைகளை நிறுவி நாடு முழுவதிலுமுள்ள 3,000 இற்குமேற்பட்ட ATM இயந்திரங்களை எமது வாடிக்கையாளர்கள் அணுகுவதற்காக Lanka Pay ஆணியில் இணைந்து கொண்டதன் மூலம் நாம் எமது அணுகல் ஸ்தலங்களை அதிகரித்துள்ளோம்.

எமது மக்கள் அவர்களின் பணியினைப் பற்றி அர்ப்பணிப்பும் தீவிர ஆர்வமும் கொண்டுள்ளனர். அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றிலும் உறுதியான சேவை மனப்பாங்கினை கொண்டுள்ளதுடன் தாம் ஆற்றுகின்ற பணிக்கான உரித்தானமையினைக் கொண்டிருப்பதில் பெருமிதம் அடைகின்றனர். அவர்கள் வாடிக்கையாளர்களின் வாசற்படிக்குச் சென்று அதிநேரத்தி மிகுந்த வாடிக்கையாளர் சேவையினை வழங்குகின்றனர். அவர்கள் போஷிக்கின்ற உறவுகள் வெறுமனே வங்கிச்சேவைக் கொடுக்கல்வாங்கல்களுடன் நிற்காது அதனையும் தாண்டி விரிந்து செல்கின்றது.

எமது நிறுவனத்திலே திறந்த கொள்கையினைப் பேணுவதற்கு அப்பால் நாம் பணியாளர் உறுப்பினர்களுடன் எமது தொடர்பாடல் முறைமையினை மேம்படுத்தியுள்ளோம். எமது பணியாளர்களுக்கு வெளிப்படத்தன்மையுடன் வெகுமதிகளை வழங்கி அதியுயர்ந்த செயலாற்றுகை மட்டத்தை அவர்கள் அடைவதற்கு அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக செயலாற்றுகை மதிப்பீட்டு முறைமையொன்று வருடத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

அடுத்த ஐந்து வருடங்களுக்கான எமது வங்கியின் பாதையினைத் திட்டமிடுகின்ற பெருநிறுவன உபாயமார்க்கத்தினை நாம் உருவாக்கியுள்ளோம். இதற்கமைய எமது வங்கியினை அடுத்த சில வருடங்களில் உயர் மட்டத்திற்கு நகர்த்தக்கூடிய சில குறிப்பிட்ட கட்டமைப்பு மாற்றங்களுக்கு வங்கி உட்படும். இந்த மாற்றங்களினூடாக மிகவும் உறுதியான, நெகிழ்வுத்தன்மைமிக்க, வினைத்திறன்மிக்க வங்கி உருவாவதை நாம் பார்ப்போம்.

சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சியான்மையினை விருத்தி செய்கின்ற அரசாங்கத்தின் நோக்கத்திற்கு இணங்கும் வகையில் அவற்றினை விருத்தி செய்வதற்காக நாம் புதிய கடன் திட்டத்தினைப் பெறுவதற்கு ADBயுடன் உடன்படிக்கை ஒன்றிலே கைச்சாத்திட்டுள்ளோம். எமது இயக்கத்தினை மிகுந்த வினைத்திறன் மிக்கதாக மாற்றி காகிதமற்ற அலுவலகச் சூழலினை நோக்கி நகர்வதற்காக தகவல் தொழில்நுட்பத்திலும் செயன்முறை முன்னேற்றத்திலும் கணிசமான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செயலாற்றுகை

நிதி வருடத்திற்காக வங்கியானது வரிக்குப் பிந்திய இலாபமாக 882 மில்லியன் ரூபாயினை ஈட்டி வருடாந்த வளர்ச்சியாக 158% இணைப் பதிவுசெய்துள்ளது. வட்டி வருமானமானது 11% இனால் அதிகரித்து 11,759 மில்லியனாக மாறியது.

2014ம் ஆண்டிலே 7.6% ஆகக் காணப்பட்ட எமது NPL 2015ம் ஆண்டிலே 4% ஆகக் குறைபட்டது. இது அபிவிருத்தி வங்கியொன்றுக்கு கணிசமான அடைவாகும். நிதிச்சேவைத் துறையிலே நிலவுகின்ற கடுமையான போட்டியினைத் தாண்டி நாம் எமது கடன் மற்றும் வைப்புப் புத்தகங்களை முறையே 40% இனாலும் 19% இனாலும் வளர்ச்சியடையச் செய்துள்ளோம். மொத்த உரிமை முதலானது 6.2 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், மொத்தச் சொத்துக்கள் 107.4 பில்லியனாகவும் அதிகரித்துள்ளது.

உறுதியான வங்கியொன்றினைக் கட்டியியூட்டும்

வங்கியின் செயலாற்றுகைக்கு உறுதியான ஆளுகை முக்கியமான அத்திவாரமென நாம் நம்புகின்றோம். பால்நிலை, வயது, பின்புலம், புவியியல் மற்றும் சிந்தனை ஆகியவற்றின் பல்வகையையுடன் தரம்வாய்ந்த மக்களின் சரியான சமநிலையினால் வங்கி செயலாற்றப்பட்டுள்ளது. எமது கொள்ளளவு பாரியதாக இருக்கின்ற காரணத்தினால் நாம் எமது இயக்கத்தினை உன்னிப்பாகக் கண்காணிப்பதன் மூலமாக இணக்கப்பாடு மற்றும் இடர் முகாமைத்துவத்திற்கு அதிகமான வலியுறுத்தலினை வழங்குகின்றோம். RDBஇன் ஆறு மில்லியன் வாடிக்கையாளர் தளத்தின் சராசரி கடன் அளவானது சுமார் ரூபா 150,000 ஆகும்.

எதிர்காலம்

2016 நிதியாண்டினை நோக்கி நாம் முன்செல்லும்போது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களில் புதிய கிளைகளைத் திறப்பதன் மூலம் எமது புவியியல் பரவலினை அதிகரிப்பதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கினில் நாம் எமது இருப்பினை வலுப்படுத்துவோம்.

மனிதவளம் மற்றும் நிர்வாகம் போன்ற பரப்புக்களில் எமது செயல்முறைகளை மேம்படுத்துவதற்கு புதிய முறைமைகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கமைய நாம் எமது செயற்பாடுகளைத் தொடர்ந்தும் மையப்படுத்தி எமது கிளைகளின் ஆக்கத்திறனை அதிகரிப்போம். புதிய உபாயமார்க்கத் திட்டத்திற்கு அமைய மிகவும் வினைத்திறன்மிக்க வங்கியாகவும் ஆக்கத்திறன்மிக்க வங்கியாகவும் எம்மை இயலுமாக்குகின்ற குறிப்பிட்ட கட்டமைப்பு மாற்றங்களை நாம் அமுல்படுத்துவோம்.

வங்கிச்சேவை என்பது நம்பிக்கையினையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. எனவே எமது மனதிலே வாடிக்கையாளர்களின் சிறந்த நலனினைக் கருத்திற்கொண்டு நாம் தொடர்ந்தும் எமது பெருநிறுவன ஆளுகை மற்றும் இணக்கப்பாடு போன்ற பரப்புக்களை வலுப்படுத்துவோம். எமது வாடிக்கையாளர்கள் வளம்பெறுவதற்கு உதவுவதில் நாம் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளதுடன் நாம் தொடர்ந்தும் அவர்களின் பொருளாதார விருத்தி மற்றும் நீடுறுதித்தன்மைக்கான பயணத்தில் அவர்களுடன் பங்காளர்களாக இருப்போம்.

மனமார்ந்த நன்றிகள்

நான் கூற்றினை முடிவுறுத்துகையில், வங்கியின் செயற்பாட்டில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் காட்டிய அக்கறைக்கும் உதவிக்கும் என்னுடைய ஆழமான நன்றிகள் உரித்தாகட்டும். கௌரவ பொதுத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரான கபிர் ஹசீம் அவர்களுக்கும் பிரதி அமைச்சரான ஏரான் விக்கிரமரட்ண அவர்களுக்கும் அமைச்சின் ஊழியர்களுக்கும் கௌரவ நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்களுக்கும் திறைசேரியின் ஊழியர்களுக்கும் அவர்கள் வழங்கிய நெறிப்படுத்தல்களுக்கும் உதவிகளுக்கும்

வழிகாட்டல்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். மத்திய வங்கியின் ஆளுநரும் பிரதி ஆளுநரும் மத்திய வங்கியின் அபிவிருத்தி வங்கிச்சேவைத் திணைக்களத்தின் அதிகாரிகளும் வழங்கிய வழிகாட்டல்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். கணக்காய்வாளர் தலைமையதிபதியும் அவரது பணியாளர் உறுப்பினர்களும் வழங்கிய உதவிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். எமது நாட்டிலே கிராமிய சமுதாயங்களிலே வாழ்கின்ற வாய்ப்புக்களற்ற பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் RDBஇன் பணியிலே ஆதரவு வழங்கிய மாவட்டச் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள் மற்றும் அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகளின் ஏனைய வகையினர் ஆகியோருக்கு நான் வீசேட நன்றியினைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

எமது சபையிலுள்ள என்னுடைய சகபாடிகள் வழங்கிய பங்களிப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் நிபுணத்துவத்திற்கும் நெறிகளுக்கும் நான் நன்றியுடையவனாக இருக்கின்றேன். எனது விசேட மெச்சுதல்கள் திரு. ஜனபிரித் பெர்ணான்டோ, கலாநிதி பிரதீப் வீரசிங்க மற்றும் வருடத்தின்போது வங்கியிலிருந்து ஓய்வுபெற்ற திரு. மொஹமட் ரிஸ்வி ஆகியோருக்கு உரித்தாகட்டும். வங்கிக்கு அவர்கள் அளித்த தலைமைத்துவத்தினையும் முக்கியமான பங்களிப்பினையும் நாம் ஆழமாக மதிக்கின்றோம்.

பெருநிறுவன முகாமைத்துவத்தினைச் சேர்ந்த பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ரி.ஏ. ஆரியபால அவர்களுக்கும் உறுதியான பெறுபேறுகளை வழங்குவதற்குக் கடினமாக உழைத்த சகல பணியாளர் உறுப்பினர்களுக்கும் எனது மெச்சுதல்கள் உரித்தாகட்டும். எமது பெறுமதிமிகு வாடிக்கையாளர்களும் வைப்பாளர்களும் எமக்குக் காட்டுகின்ற தொடர்ச்சியான ஆதரவிற்கும் விசுவாசத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். சர்வதேச கடன் வழங்கல் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் எமக்கு வழங்கிய உதவிக்கு நான் நன்றியுடையவனாக இருக்கின்றேன். மேலும் நீங்கள் தொடர்ச்சியாக எம்மில் வைத்துள்ள விசுவாசத்திற்காக பங்குடமையாளர்களாகிய உங்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.

எமக்குத் தொடர்ச்சியாக உதவி வழங்கிவருகின்ற அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு பணிப்பாளர் சபையின் சார்பில் நான் எனது விசுவாசமான மெச்சுதல்களை வழங்க விரும்புகின்றேன்.

பிரதேச அபிவிருத்தி வங்கியானது ஓர் அதி உன்னத வங்கியாகும். நாம் மிகவும் கவர்ச்சிகரமான புவியியல் காலடித் தளத்தினையும் உறுதியான நிதி நிலைமையினையும் அற்புதமான மக்களையும் உயர் ஊக்கம் கொண்ட தலைவர்களின் அணியினையும் கொண்டுள்ளோம். நாம் தொடர்ச்சியாக எமது ஆணையினை நிறைவேற்றி எதிர் வருகின்ற வருடங்களில் எமது சகல பங்கீடுபாட்டாளர்களுக்கும் பாரிய பெறுமதியினை உருவாக்குவோம் என்கின்ற நம்பிக்கையினை நான் கொண்டுள்ளேன்.



பிரசன்ன பிரேமரத்ன
தலைவர்

பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியின் மீளாய்வு



நாம் தொடர்ந்தும் எமது வாடிக்கையாளர்களை நுண்ணளவு மற்றும் சிறிய அளவிலான கைத்தொழில்துறைகளில் வலுவூட்டி வருகின்றோம். பெண்களையும் இளைஞர்களையும் வலுவூட்டி அதேபோன்று விவசாயம், கால்நடை, கடற்தொழில் மற்றும் கைத்தொழில்துறை ஆகியவற்றினையும் நாம் வலுவூட்டி வருகின்றோம். இவை பதிலாக, எமது தேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்கும்.

2015 நிதியாண்டானது பிரதேச அபிவிருத்தி வங்கிக்கு முக்கியமான ஓர் ஆண்டாகவிருந்தது. எமது தேசத்திற்குச் சேவையாற்றிய மூன்று தசாப்தங்களை நாம் கொண்டாடினோம். எமது வங்கியின் வரிக்குப் பின்னரான தேறிய இலாபமானது 158% இனால் அதிகரித்து எமது சொத்துத் தளமானது ரூபா 100 பில்லியன் மைல்கல் எல்லையினை மிகைத்து நின்றது. இந்தப் பெறுபேறுகள் மிகவும் ஊக்கம் தருபவையாக இருக்கின்ற காரணத்தினால் நாம் அணுகக்கூடியதும் ஈடுகொடுக்கக் கூடியதுமான நிதி வசதிகளை எமது கிராமிய மக்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தியதன் மூலம் எமது தேசத்தின் கிராமியப் பொருளாதாரத்தினை வலுவூட்டுவதற்குப் பங்களிப்புச் செய்துள்ளோம் என்பதையிட்டு நான் பெருமிதப்படுகின்றேன்.

கிராமிய மக்களுக்கு சேவையாற்றுகல்

மிகவும் வறிய கிராமிய மக்களுக்கு மாத்திரம் சேவையாற்றுகல் எனும் வங்கிச்சேவைக் கருத்தியலை அடிப்படையாகக்கொண்டு வருமானக் கூம்பின் நடுவிலும் அடிவிலும் இருக்கின்ற மக்களுக்கு புத்தாக்கமிக்கதும் ஆனால் எளிமையானதுமான நிதிச்சேவைகளை நாம் வழங்குவதற்குக் கடினமாக முயற்சிக்கின்றோம். இன்று எமது விசுவாசமான வாடிக்கையாளர் தளமானது 6 மில்லியனைத் தாண்டி நிற்கின்றது என்பதும் நாம் 3,549 பணியாளர் உறுப்பினர்களைத் தொழிலுக்கமர்த்தி 265 சேவை மையங்களில் கடமையாற்றுகின்றோம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும்.

இது நம் நாட்டிலே ஒரு முன்னணி அபிவிருத்தி வங்கியாக மாறுவதற்கு எம்மை இயலுமாக்கியுள்ளது.

நாம் தொடர்ந்தும் எமது வாடிக்கையாளர்களை நுண்ணளவு மற்றும் சிறிய அளவிலான கைத்தொழில்துறைகளில் வலுவூட்டி வருகின்றோம். பெண்களையும் இளைஞர்களையும் வலுவூட்டி அதேபோன்று விவசாயம், கால்நடை, கடற்பொழில் மற்றும் கைத்தொழில்துறை ஆகியவற்றினையும் நாம் வலுவூட்டி வருகின்றோம். இவை பதிலாக, எமது தேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்கும். சேமிப்புப் பழக்கமானது கிராமிய மக்களின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு அது சேமிப்புக்களிலும், நிலையான வைப்புக்களிலும் உயர் திரும்பல்களை ஈட்டித்தருவதுடன் பாடசாலைப் பிள்ளைகளும் சிறுபராயத்தினரும் சேமிப்பதற்கு அவர்களை ஊக்குவித்து வருகின்றது.

5 – 10 உறுப்பினர்களைக் கொண்ட சுய உதவிக்குழுக்களில் அதிகமானவை (SHGகள்) தமது சிறு வியாபாரங்களை விருத்திசெய்து வாழ்க்கையில் முன்னேறியுள்ளன. கடந்த காலங்களில் இந்த வியாபாரங்களில் அதிகமானவை அவற்றின் முதலாவது கட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியானமைக்கு முன்னேறியுள்ளன. எமது அர்ப்பணிப்புமிகு பணியாளர் உறுப்பினர்கள் இவர்களின் மறுமலர்ச்சிப் பாதைக்கு சேவையும் உதவியும் அளித்து வருகின்றனர். நாம் தொடர்ந்து முன்செல்லும்போது SMEகளின் கீழ்மட்டத்திற்கும் உதவி வழங்குவோம். எமது வெளிக்கள உத்தியோகத்தர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று பாம்பொப் வங்கிச்சேவை மூலமாக அவர்களது நிதிக்கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்கின்றனர். இந்த சேவையினை வாடிக்கையாளர்கள் பெரிதும் மெச்சுகின்றனர்.

இலங்கையில் நிதி உள்ளடக்கத்தினை மேம்படுத்துமுகமாக கிராமிய மக்களுக்கு நாம் பல பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தினோம். வங்கிச்சேவை என்றால் என்ன, அதன் நன்மைகள் யாவை, எவ்வாறு அடிப்படை வங்கிச்சேவைக் கணக்குகளைப் பேணுவது, எவ்வாறு வியாபாரத்தினை ஆரம்பித்து அவற்றினை விருத்தி செய்வது போன்ற விடயங்களைக் குறிப்பாக இளைஞர்களுக்குப் பெண்களுக்கும் நாம் வழங்கினோம். பாடசாலையை விட்டு விலகிய பல இளம்பராயத்தினர் தேசிய தொழில்பயிற்சி நிறுவனத்தில் தமது பயிற்சியினை முடித்துக்கொண்டு அவர்களின் வியாபாரத்தினைத் தொடங்குவதற்காக நிதியுதவியினைப் பெற எம்மை அணுகுகின்றனர்.

வருடத்தின்போது புதிய கேந்திர முக்கியத்துவம் வாழ்ந்த அமைவிடங்களுக்கு எமது 265 கிளைகளையும் நகரத்தி வசதிகளை மேம்படுத்தியதன் மூலம் நாம் எமது கிளை வலையமைப்பினைத் திடப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் எம்மால் பாரிய சௌகரியத்தினையும் சிறந்த வாடிக்கையாளர் சேவையினையும் வழங்கக்கூடியதாக இருக்கின்றது. மேலும் நாடு முழுவதிலுமுள்ள 3000 இற்கு மேற்பட்ட ATM சாதனங்களை எமது வாடிக்கையாளர்கள் அணுகுவதை இயலுமாக்குவதற்காக நாம் Lanka Pay பொது சேவை வழங்கி முறைமையில் இணைந்துகொண்டோம்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயன்முறை மேம்பாடு ஆகியவற்றில் பாரிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது செயற்பாடுகள் தன்னியக்கமாக்கப்பட்டுள்ளதுடன் எமது பணியாளர் உறுப்பினர்களுக்குப் போதிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக எமது செயற்பாடுகள் மிகவும் வினைத்திறன் மிக்கவையாகவும் விரைவானவையாகவும் மாறியுள்ளன என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

வெற்றிபெறும் அணியினைப் உக்குவித்தல்

ஊழியர்களைக் கவர்ந்திழுத்து, அவர்களை வலுவூட்டி, அவர்களுக்கு வெகுமதியளித்து, அவர்களுக்குச் சிறந்த வளர்ச்சி வாழ்வுக்களை வழங்குகின்ற ஒரு கலாசாரத்தினை நாம் வழங்குகின்றோம். நாம் அர்ப்பணிப்பு உயர் ஆற்றலும் மிக்க ஊழியர் அணியினைக் கொண்டுள்ளோம். இவர்களில் பெரும்பான்மையானோர் 25 வருடங்களுக்கு மேல் வங்கியில் சேவையாற்றி வருகின்றனர். குடும்பத்தின் மீது நாட்டம் கொண்ட ஒரு கலாசாரத்தினை நாம் கொண்டுள்ளதுடன் வெளிப்படத்தன்மைக் கொள்கையினையும் நாம் பேணி வருகின்றோம். நெருக்கமான தொடர்புடல் மூலம் அணியினருக்கு முகாமையுடைய வழிகாட்டலினையும் நெறிப்படுத்தலினையும் வழங்கிவருகின்றோம். இதன் காரணமாக அவர்கள் தமது பொறுப்புக்களை பாரிய அர்ப்பணிப்புடனும் திறன்களுடனும் நிறைவேற்றி வருகின்றனர். வங்கியிலே அறிவினைத் தளமாகக் கொண்ட கலாசாரமொன்று பதியப்பட்டு பணியாளர்கள் ஆக்கத்திறன்மிகு முறையிலும் வினைத்திறன்மிகு முறையிலும் பணியாற்றுவதை உறுதிப்படுத்துவதற்காக வெளிநாட்டுப் பயிற்சி உள்ளடங்கலாக தொடர்ச்சியானதும் விரிவானதுமான பயிற்சி பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. வருடத்தின் போது உலக வங்கி SME அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமான சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சி அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக பல பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. குறைகளை நிவர்த்திசெய்தல் மற்றும் பணியாளர் மாற்றங்கள் உள்ளடங்கலாகப் பரந்த வீச்சிலான பரப்புக்களுக்கென நாம் நியாயமானதும் வெளிப்படத்தன்மைமிக்கதுமான கொள்கையினைப் பேணி வருகின்றோம். நாம் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதுடன் அவர்கள் எமக்குப் பூரணமான ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

வங்கியின் மீள் கட்டமைப்பாக்கச் செயன்முறையின் கீழ் 53 பணியாளர் உறுப்பினர்கள் உதவி மாவட்ட முகாமையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாக 5 கிளைகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஊழியர்களை மாத்திரம் வலுப்படுத்தாது அவர்களின் தலைமைத்துவப் பண்புகள் விருத்தியடைந்து அவர்களின் மனப்பாங்குகளை வங்கியின் தொலைநோக்குடன் பொருந்தும் வகையில் விருத்தி செய்வதற்கு வங்கியினை இயலுமாக்கியுள்ளது. ஒவ்வொரு கிளையும் 25,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் தளத்தினைக் கொண்டுள்ளதுடன் அதிகரித்துவரும் ஆக்கத்திறன் மற்றும் வினைத்திறன் மூலமாக அடைந்து கொள்வதற்கான இலக்குகளையும் கொண்டுள்ளது. இச்செயன்முறையுடன் இணைந்தவாறாக நாம் மாவட்ட முகாமையாளர்களையும் பிராந்திய பொது முகாமையாளர்களையும் வலுவூட்டி வருகின்றோம்.

அரசாங்க முன்னெடுப்புக்களுக்கு உதவி வழங்குகல்

புவியியல் ரீதியாக நாம் கொண்டுள்ள பல்வகையையானது கிராமிய மக்களை அடைந்து அவர்களை விருத்திசெய்வதிலும் அவர்களுக்கு நிதியிடுவதிலும் முக்கியமான ஒன்றுபடுத்தும்

வகிபாத்திரத்தினை வகிக்கின்றது. விவசாய சமுதாயத்தினை அடைவதற்கு மிகவும் பொருத்தமான வங்கியென அரசாங்கம் எம்மை அடையாளம் கண்டுள்ளதுடன் விவசாய மக்களில் பெரும்பான்மையானோர் எம்முடன் கணக்கு வைத்துள்ளனர்.

மேலும் அரசாங்கமானது SME துறையினை விருத்தி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றது. எனவே SME துறையினை விருத்தி செய்வதற்காகக் கடன் திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் சர்வதேச நிதியிடல் முகவர்களுடன் பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளோம். SMEக்களுக்கான ADB கடன் திட்டம், உலக வங்கி SMEDeF மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கிக் கடன் திட்டம் ஆகியவை இவ்வாறான மூன்று திட்டங்களாகும்.

வருடத்தின்போது, ஆர்வத்தினை வெளியிட்டதன் பின்னர், மிகவும் வெளிப்படைத்தன்மை மிக்க விலை மனுக்கோரல் செயன்முறையின் பின்னர் அரசாங்கமானது இரண்டு களஞ்சியத் தொகுதிகளை முகாமைத்துவம் செய்வதற்கு எம்மைத் தெரிவுசெய்துள்ளது. இந்தப் பாரிய களஞ்சியசாலைத் தொகுதிகள் 500,000 தொன் கொள்ளளவுடன் அனூராதபுர மாவட்டத்திலும் மொனராகலை மாவட்டத்திலும் அமைந்துள்ளன. அறுவடைக் காலத்தின்போது தமது உற்பத்திகளுக்கு விவசாயிகள் பெற்றுக்கொள்ளக்கூடிய விலைகளை விடச் சிறந்த விலையினை பருவம் அல்லாத காலங்களில் விவசாயிகள் பெற்றுக்கொள்வதை இயலுமாக்குவதற்காக இந்த முன்னெடுப்பானது உலக வங்கியின் நிதி உதவியுடன் நிதியமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது.

கிலோ கிராம் ஒன்றிற்கு மிகவும் சாதாரண கட்டணத்தினை அறவிடுவதன் மூலம் களஞ்சியசாலையானது தானியங்களுக்கும் உற்பத்திகளுக்கும் களஞ்சியசாலை வசதிகளை வழங்குகின்றது. களஞ்சியசாலைத் தொகுதிகளை முகாமைத்துவம் செய்வதற்கு அப்பால் நாம் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் வசதிகளையும் வழங்கி வருகின்றோம். இந்தக் கருத்திட்டமானது விவசாய உற்பத்தித் திறனையும் இலங்கையின் கிராமப்புறங்களில் கிராமிய மக்களின் வாழ்வாதாரங்களையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

30 வருடங்களை அனுஷ்டித்தல்

எமது 30வது வருட விழாவினை அனுஷ்டிக்கும் முகமாக பல CSR செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இரத்த தானப் பிரச்சாரம், 30 கிராமிய வைத்தியசாலைகளைப் புதுப்பித்தல் மற்றும் தமது உற்பத்திகளைக் காட்சிப்படுத்தி எமது வாடிக்கையாளர்களின் பங்கேற்புடன் கொழும்பில் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்தல் ஆகியவை இவற்றில் சில நிகழ்வுகளாகும். பல்வேறு சமய வைபவங்களும் வருடத்தின்போது நடத்தப்பட்டன.

செலாற்றுகை

நிதி வருடத்தின்போது நாம் பாராட்டத்தக்க செயலாற்றுகையினைக் கொண்டிருந்தோம். வரிக்கு முந்திய தேறிய இலாபமானது 40% இனால் அதிகரித்து 2015ம் ஆண்டில் 1,963 மில்லியனாகப் பதியப்பட்டது. வைப்புத் தளமானது 19% இனால் அதிகரித்து 86 பில்லியனாகக் காணப்பட்ட அதேவேளை கடன் புத்தகமானது 88 பில்லியனாக அதிகரித்து வருடாந்த அடிப்படையில் 43% அதிகரிப்பினைப் பிரதிபலித்தது. வினைத்திறன்மிகு NPL முகாமைத்துவம் மூலமாக நாம் வருடத்தின்போது வெற்றிகரமாக NPL விகிதாசாரத்தினை 4%க்கு குறைத்தோம். உயர் இலாபங்கள் என்கின்ற அடிப்படையில் EPS ஆனது 2014 இல் 3.04 ரூபாவாக இருந்து 2015ஆம் ஆண்டில் 6.44 ரூபாவாக அதிகரித்தது.

எதிர்காலம்

நாம் அடுத்த நிதி வருடத்திற்குள் நுழையும்போது வங்கியின் ஆக்கத்திறன் மற்றும் வினைத்திறனினை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகளுள் நுழைவோம். 2016 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்படவுள்ள செயலாற்றுகை மதிப்பீட்டு முறைமையானது நடுநிலையான மற்றும் வெளிப்படைத்தன்மையான

வெகுமதிப் பொறிமுறைகளின் மூலமாக உயர் மட்டங்களில் செயலாற்றுகை புரிவதற்கு ஊழியர்களை ஊக்கப்படுத்தும். மேலும் சகல HR தொடர்பான செயற்பாடுகளையும் தன்னியக்கமயமாக்குவதற்கு நாம் HR முறைமையில் முதலீடு செய்வோம்.

இப்பொழுது நாம் 2016 – 2020 காலப்பகுதிக்கான ஓர் ஐந்து வருட உபாயமார்க்கத் திட்டத்தினைத் தயாரிக்கும் செயன்முறையில் இருக்கின்றோம்.

வேறான கடன் நிர்வாகப் பிரிவொன்று கடன் உருவாக்க முறைமையுடன் சேர்த்து நிறுவப்படும். வாடிக்கையாளர் சேவைச் சூழலினை மேம்படுத்துவதற்காக அதி நவீன தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளை அறிமுகப்படுத்தி காகிதமற்ற அலுவலகச் சூழலுக்குள் நாம் நுழைவோம்.

அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக 30 புதிய கிளைகளைத் திறப்பதன் மூலம் நாம் எமது அடைவினை விஸ்தரிப்போம். இதன் மூலம் வருகின்ற வருடத்தில் நாம் எமது கிளை வலையமைப்பினை 15% இனால் அதிகரிப்போம். எமது பிரதான கவனக் குவிப்பானது வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும்.

எமது வங்கியானது இயங்கு சக்திமிக்க பிராந்திய அபிவிருத்தி நிறுவனமாகும். அர்த்த புஷ்டியாகவும் இலாபகரமானதாகவும் இயங்கிவருகின்ற எமது வங்கி வறுமை ஒழிப்பிலும் நாட்டின் அபிவிருத்தியிலும் முக்கியமான வகிபாத்திரத்தினை வகிக்கின்றது. ஓர் அணியாகப் பணியாற்றி நாம் எமது சமுதாயத்திற்கு உள்ளீடுகளை வழங்கி வருகின்றோம். இதன் மூலமாக உறுதியான வாடிக்கையாளர் உறவுகளின் மூலம் எமது சமூகமானது பொருளாதார மறுமலர்ச்சியினை அடைகின்றது. நாம் வருகின்ற வருடங்களிலும் எமது வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமானதும் உயர்தரத்திலானதுமான உற்பத்திகளையும் சேவைகளையும் வழங்குவோம்.

நன்றி பகர்தல்

பாராட்டத்தக்க வருடத்தின் மீளாய்வினை நான் முடிக்கையில் எனது தலைவரும் பணிப்பாளர் சபையும் தொடர்ச்சியாக வழங்கிய வழிகாட்டலுக்கும் உதவிக்கும் நான் எனது மெச்சுதலினைத் தெரிவிக்க விரும்புகின்றேன். முகாமைத்துவ அணியும் பணியாளர் உறுப்பினர்களும் காட்டிய கடப்பாட்டினையும் அர்ப்பணிப்பினையும் நான் பெரிதும் மெச்சுகின்றேன். கௌரவ அரச பொறுப்பு முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சருக்கும் கௌரவ பிரதி அமைச்சருக்கும் கௌரவ நிதி அமைச்சருக்கும் இலங்கை மத்தியவங்கி ஆளுனர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் அவர்கள் வழங்கிய வழிகாட்டலுக்கும் உதவிக்கும் நான் எனது மெச்சுதலைத் தெரிவிக்க விரும்புகின்றேன். அரசாங்கத் திறைசேரிக்கும் இலங்கை வங்கிக்கும் மக்கள் வங்கிக்கும் தேசிய சேமிப்பு வங்கிக்கும் அவர்கள் எனக்கு வழங்கிய உதவிக்காக நான் விசேட நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். வருடம் முழுவதிலும் எமக்கு உதவி வழங்கிய கணக்காய்வாளர் தலைமையதிபதி மற்றும் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் நான் எமது மெச்சுதல்களை வழங்க விரும்புகின்றேன். தொடர்ச்சியாக எமக்கு விசுவாசத்தினைக் காட்டி எமக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கி வருகின்ற எமது வாடிக்கையாளர்களுக்கு நான் எமது ஆழமான மெச்சுதலினைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.



ரி.ஏ. ஆரியயால

பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி



வாதுவையிலுள்ள தொழில்முயற்சியான்மையாளர்கள் அவர்களின் தொழில் முயற்சியாண்மையாளர்களின் கைத்தொழில் துறையினை விருத்திசெய்வதற்கு உதவுதல்

முகாமைத்துவக்
கலந்துரையாடலும்
பகுப்பாய்வும்

நிதி மீளாய்வு

ஒரு நிதி நிறுவனம் என்கின்ற ரீதியில் நிதியினை விருத்தி செய்வதில் அர்ப்பணிப்புக் கொண்டுள்ள பிரதேச அபிவிருத்தி வங்கியானது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளின் தரத்தினை உயர்த்துவதில் தொடர்ந்தும் இன்றியமையாத வகிபாத்திரத்தினை வகித்து வருகின்றது. நாட்டிலே பல அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னணியில் வங்கி இருந்து வருவதுடன் நிதியிடலாளர் என்கின்ற ரீதியிலே ஒரு முக்கியமான வகிபாத்திரத்தினையும் வகித்து வருகின்றது. நாட்டிலே பிராந்திய அபிவிருத்திக்கான ஒரு தனித்துவமான நிதி நிறுவனமாக உருவாகியுள்ள RDB, பல நிதி நிறுவனங்கள் மிகவும் நுட்பமும் சிக்கலும் நிறைந்த பொருளாதாரத் துறைகளில் முனைப்புடன் பங்குபற்றத் தயங்குகின்ற சந்தர்ப்பத்திலே இத்துறையில் துணிச்சலுடன் சேவையாற்றி வருகின்றது. ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் தளமே எமது பிரதான சொத்தாகக் காணப்படுகின்றது. நாடு முழுவதும் பரவிக்காணப்படும் இந்த வாடிக்கையாளர் தளம் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளையும் உள்ளடக்குகின்றது. வங்கியின் பிரதான கவனக்குவிப்பாக நாட்டின் அபிவிருத்தியும் நாட்டு மக்களின் அபிவிருத்தியும் காணப்படுகின்றது. எனவே நாட்டு மக்களை வலுவூட்டி அதன் மூலம் நாடு முழுவதும் பரந்த வலையமைப்பினைக் கொண்டுள்ள வங்கியின் 265 கிளைகள் மூலமாகத் தேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கு வங்கி கடப்பாடு கொண்டுள்ளது.

இலாபமீட்டும் தன்மை

முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்தோது வங்கியின் மொத்த வருமானமானது 12% இனால் அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டிலே இயக்க இலாபம் 1,963 மில்லியனாக அதிகரித்தது. இது 2014ம் ஆண்டிலே பதிவு செய்யப்பட்ட 1,400 மில்லியன் பெறுமதியுடைய இயக்க இலாபத்தினை விட 40 வீதம் அதிகமாகும். வங்கியின் வரிக்கு முந்திய ROA 1.5% இனால் அதிகரித்து 2014ம் ஆண்டிலே அது 1.1% ஆகக் காணப்பட்டது. மேலும் 2015ம் ஆண்டிலே 100 பில்லியன் எனும் மொத்தச் சொத்துக்களின் ஒழுங்குபடுத்தல் தேவைப்பட்டினையும் வங்கி அடைந்துள்ளது.

RDB இன் காலாண்டு நிதிச்செயலாற்றுகை

RDB இன் காலாண்டு நிதிச்செயலாற்றுகையானது 2015ம் ஆண்டின்போது கணிசமாக முன்னேறியுள்ளது.

| 2015 வருடம் | 31 டிசம்பர் ரூபா. '000 | 30 செப்டெம்பர் ரூபா. '000 | 30 ஜூன் ரூபா. '000 | 31 மார்ச் ரூபா. '000 |
|------------------------------|---------------------------|------------------------------|-----------------------|-------------------------|
| தேறிய செயற்பாட்டு வருமானம் | 7,504,923 | 5,084,485 | 2,995,232 | 1,399,216 |
| வரிக்கு முந்திய இலாபம் | 1,962,795 | 1,081,264 | 378,548 | 41,154 |
| வரிக்குப் பிந்திய இலாபம் | 882,459 | 522,350 | 142,292 | (58,856) |
| கடன்களும் சேரவேண்டிய-வைகளும் | 88,396,437 | 82,884,171 | 74,240,240 | 66,756,504 |
| வாடிக்கையாளர் வைப்பு | 86,324,097 | 84,814,331 | 78,187,607 | 73,522,026 |
| மொத்தச் சொத்துக்கள் | 107,376,493 | 103,028,634 | 101,692,324 | 97,512,189 |
| பங்குடமை-யாளர்களின் நிதிகள் | 6,218,407 | 5,811,097 | 5,568,132 | 5,370,164 |

வருமானம்

வங்கியின் மொத்த வருமானமானது 11.1 பில்லியனிலிருந்து 12.5 பில்லியனாக அதிகரித்து 12% அதிகரிப்பினைக் காட்டியது. இதற்கான பிரதான பங்களிப்பாக வட்டி வருமானம் காணப்பட்டது. இது 11% இனால் வளர்ச்சியடைந்திருந்தது. மேலும் மொத்த வருமானத்திற்கு கட்டணம் மற்றும் தரகு வருமானங்கள் 6% பங்களிப்பினை வழங்கியிருந்தன.


மொத்த வருமானத்தின் ஆக்கக்கூறு

| | ரூபா. '000 |
|-------------------------------|-------------------|
| வட்டி வருமானம் | 11,759,233 |
| கட்டணம் மற்றும் தரகு வருமானம் | 739,950 |
| ஏனைய செயற்பாட்டு வருமானம் | 10,936 |
| மொத்த வருமானம் | 12,510,119 |

தேறிய வட்டி வருமானம்

2015 நிதியாண்டின் போது தேறிய வட்டி வருமானமானது 25% இனால் கணிசமாக அதிகரித்தது. இது 5,282 மில்லியனிலிருந்து 6,590 மில்லியனாக அதிகரித்தது.


தேறிய வட்டி வருமானம்



தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்

2015ம் ஆண்டின்போது 24% வளர்ச்சி பதியப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டின்போது இது 625 மில்லியனை அடைந்தது. 2014ம் ஆண்டின்போது இது 505 மில்லியனாகக் காணப்பட்டது.

தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்



6.2 பில்லியனை அடைந்து கொண்டதன் மூலம் உரிமை முதலுக்கான மிகைத்த ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடு.

RDB இன் மொத்தச் சொத்துக்கள் 107 பில்லியனாகப் பெறுமதியிடப்பட்டு

16% மாக வளர்ச்சியடைந்துள்ளது.

வரிவீதிப்பு

| | 2015 ரூபா. '000 | 2014 ரூபா. '000 | மாற்றம் % |
|---|--------------------|--------------------|--------------|
| நிதிச்சேவைகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) | 413,904 | 404,291 | 2% |
| தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி | 89,623 | 67,382 | 33% |
| வருமான வரி | 576,808 | 586,381 | -2% |
| செலுத்தப்பட்ட மொத்த வரி | 1,080,335 | 1,058,054 | 2% |


2015ம் ஆண்டின் போது வங்கியானது நிதிச்சேவைகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியினையும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியினையும் மொத்தமாக 504 மில்லியன் ரூபாவினை செலுத்தியுள்ளதுடன் 577 மில்லியன் ரூபா வருமான வரியினையும் செலுத்தியுள்ளது. வருடத்தின் போது வரியாக மொத்தம் 1,080 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.

பங்குடமையாளர்களுக்கு வழங்கப்பட்ட இலாபம்


பங்குடமையாளர்களுக்கு 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட 350 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடும்போது வருடத்தின்போது 930 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இது முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது 166% வளர்ச்சியினைப் பதிவு செய்கின்றது.

| | 2015 ரூபா. '000 | 2014 ரூபா. '000 | மாற்றம் ரூபா. '000 | மாற்றம் % |
|-----------------------|--------------------|--------------------|-----------------------|--------------|
| வருடத்திற்கான இலாபம் | 882,459 | 342,287 | 540,172 | 158% |
| பூரண வருமானம் | 47,187 | 7,724 | 39,463 | 511% |
| மொத்தப் பூரண வருமானம் | 929,646 | 350,010 | 579,636 | 166% |

சொத்துக்களின் மீதான திரும்பல் (ROA)



உரிமை முதல் மீதான திரும்பல் (ROE)



மொத்தச் சொத்துக்கள்

வருட முடிவன்போது உள்ளவாறாக வங்கியானது மொத்தச் சொத்துக்களில் 16% வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ளது. இது முன்னைய வருடத்தினை விட அதிகமாகும். இதற்கமைய 107 மில்லியன் ரூபாவினை அடைவதற்கு மொத்தச் சொத்துத் தளமானது 100 மில்லியன் ரூபா குறியீட்டினைக் கடந்துள்ளது.

புலப்படாச் சொத்துக்கள்

2014ம் ஆண்டின்போது காணப்பட்ட 55 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடும்போது புலப்படாச் சொத்துக்களின் பெறுமதி 79 மில்லியனாகக் காணப்பட்டது. இது முன்னைய வருடத்தை விட 43% வளர்ச்சியினைப் பதிவுசெய்துள்ளது. மையப்படுத்திய வங்கிச்சேவை முறைமை, பாம்ப்டொப் (Palmtop) வங்கிச்சேவை, ATM கள் ஆகியவற்றின் அறிமுகம் மூலமாக வங்கியின் இயக்கத்திற்கு தகவல் தொழில்நுட்ப மேம்பாடுகளை மேற்கொள்வதில் வங்கி கவனம் குவித்தது.


துணைநிலைத் தவணைக்கடன்

வருடத்தின்போது ரூபா 2.5 பில்லியன் முகப்பெறுமதியுடன் பிணையுறுதியற்ற துணைநிலை மீள்பெறத்தக்க பட்டியலிடப்பட்ட தொகுதிக் கடன்களை வங்கி விநியோகித்துள்ளது. தொகுதிக் கடன்கள் 3 வகையான தொகுதிக் கடன்களாக ஐந்து வருட முதிர்ச்சிக் காலத்துடன் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மொத்தப் பங்குடமையாளர்களின் உரிமை முதல்

2015ம் ஆண்டின் முடிவின்போது வங்கியின் மொத்தப் பங்குடமையாளர்களின் உரிமை முதல் 6218 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. முன்னைய வருடத்தின் போதான பங்குடமையாளர்களின் உரிமை முதலின் நகர்வுகளின் அடிப்படையில் வருடத்திற்காக பங்குடமையாளர்களுக்கு வழங்கப்பட்ட இலாபத்தினையும், காலப்பகுதிக்கான ஒதுக்கீட்டினையும் 2014ம் ஆண்டிற்கான பங்கிலாபக் கொடுப்பனவினையும் இது உள்ளடக்குகின்றது. வங்கியானது பங்குடமையாளர்களின் உரிமை முதலில் ஒழுங்குபடுத்தல் தேவைப்படாது 5,000 மில்லியனைக் கடந்துள்ளது.


மொத்த உரிமை முதல்




சொத்துக்களின் தரம்

வங்கியின் செயலாக்கமற்ற கடன் விகிதாசாரமானது முன்னைய வருட முடிவின்போது பதிவு செய்யப்பட்ட 7.6% இல் இருந்து 2015 டிசம்பர் 31இல் உள்ளவாறாக 4% மாக முன்னேறியுள்ளது. NPL விகிதாசாரத்தினைக் குறைப்பதற்கு உறுதியான மீளாய்வு, கண்காணிப்பு மற்றும் அறவீடு செயல்முறைகள் உதவியுள்ளன.

செயலாக்கமற்ற கடன் விகிதாசாரம் (NPL)



இலங்கை மத்திய வங்கியின் கடன் அபாயநேர்வு வகைப்படுத்தலின் அடிப்படையில் வங்கியின் செயலாக்கமற்ற கடன்களின் பகுப்பாய்வு கீழே வழங்கப்பட்டுள்ளது.



திரவத்தன்மை

| | 2015 % | 2014 % |
|-------------------------------------|--------|--------|
| நியதிச்சட்ட திரவத்தன்மை விகிதாசாரம் | 21.77 | 35.51 |

ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு அமைய கூடுதலான மட்டங்களில் வங்கியானது தொடர்ச்சியாகத் திரவத்தன்மையினைப் பேணிவருகின்றது.

IT மேம்பாடுகள்

2015ம் ஆண்டிலே உள்நிலை வினைத்திறன்களை மேம்படுத்துவதிலும் வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்துவதிலும் தகவல் தொழில்நுட்பம் பிரதான வகிபாத்திரத்தை வகித்துள்ளது.

நாடு முழுவதும் 265 கிளைகளும் வலையமைப்பாக்கப்பட்டதன் பின்னர் மையப்படுத்திய வங்கிச் சேவை முறைமைச் செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு தொடர்ந்தது. இதனால் கணிசமான பங்களிப்பு வழங்குவதற்கு மேலதிகமாக அம்சங்களும் அறிக்கையிடலும் மேம்படுத்தப்பட்டன.

வருடத்தின் போது மிகுந்த அம்சங்களும்/செயற்பாடுகளும் நிறைந்த தொழில்முயற்சி வடிவ தரவுத்தள மேம்படுத்தல் இடம்பெற்றது.

எமது 30வது வருடாந்த வைபவங்களுடன் இணையும் விதத்தில் லங்கா கிளியர் (பிரைவேட்) லிமிட்டெட் லங்காபே நெற்றவேக் ATM ஆளியுடன் RDB இணைந்துகொண்டு முதலாவது பகிரப்பட்ட ஆளி வாடிக்கையாளராக மாறியது. இந்த முன்னெடுப்பின் மூலம் RDB வாடிக்கையாளர்களினால் இப்பொழுது அவர்களது RDB கணக்குகளை நாடு முழுவதிலுமுள்ள 3000க்கும் மேற்பட்ட லங்காபே உறுப்பினர்களது வங்கிகளின் ATM மூலமாக அணுகிக்கொள்ள முடியும்.

2015ம் ஆண்டின் போது அண்ட்ரொய்டுனை அடிப்படையாகக் கொண்ட மிகவும் மிடுக்கான தீர்வினை அதன் வீட்டுக்கு வீடு சேமிப்பு முகவர்களுக்காக RDB அறிமுகப்படுத்தியது. இந்த முகவர்கள் சாத்தியமுள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று வைப்புக்களைச் சேகரிக்கின்றனர். இந்தத் தீர்வின் ஓர் அம்சமாக RDBயின் வீட்டுக்கு வீடு முகவர்களினால் வைப்பாளர்களுக்கு ஒரு பற்றுச்சீட்டு வழங்கப்படுகின்ற அதேவேளை தமது சேமிப்புக் கணக்கின் இறைப்படுத்தலை உறுதிப்படுத்தி அவர்களின் மொபைல் தொலைபேசிக் குறுஞ்செய்தி ஒன்றும் அனுப்பிவைக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப அணியின் மற்றுமொரு பிரதான செயற்பாடாக முகாமைத்துவத் தகவல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமை காணப்படுகின்றது. இந்த முறைமையின் மூலமாக கிட்டத்தட்ட பல்வேறு மட்டங்களில் இயக்கங்களுக்காகத் தேவைப்பட்ட 100 MIS அறிக்கைகள் கிடைக்கச் செய்யப்பட்டன. இந்த முன்னெடுப்பானது பணியாளர்களின் வினைத்திறனை மேம்படுத்தியதுடன் அதி நவீன தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பணியாளர்கள் தீர்மானம் வகுப்பதிலும் மேம்பாடுகளை ஏற்படுத்தியது.

தகவல் தொழில்நுட்ப அணியினால் பூர்த்தி செய்யப்பட்ட பல கருத்திட்டங்கள் வங்கியின் இயக்கம் சார்ந்த முன்னேற்றங்களுக்கு சாதகமான பங்களிப்பினை வழங்கி மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதை இயலுமாக்கியுள்ளது. வருடம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப அணியினால் காட்டப்பட்ட அர்ப்பணிப்பும் கடப்பாடும் கடின உழைப்பும் பெரிதும் மெச்சத்தக்கவையாகும்.

வாடிக்கையாளர் மற்றும் தொடர்பு மீளாய்வு

கடன்

தேசிய ரீதியில் பிரசன்னத்தினைக் கொண்டுள்ள ஓர் அபிவிருத்தி வங்கி என்கின்ற ரீதியில் தேசத்தின் முன்னேற்றத்திற்கு வங்கி கணிசமான பங்களிப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடன் என்பது மிக முக்கியமான செயற்பாடாக இருக்கின்றது. அதன் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு வங்கி இதனைப் பயன்படுத்தி வருகின்றது. விவசாயம், சிறு கைத்தொழில், கடற்தொழில், விலங்குவளையன்மை, வீடமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் சேவைத்துறைகள் போன்ற முக்கியமான பிரிவுகளை ஊக்கப்படுத்துவதற்கும் அதன் மூலமாக தேசிய வருமானத்திற்கு இந்தத் துறைகள் மேற்கொள்கின்ற பங்களிப்பினை அதிகரிப்பதற்கும் கடனினைப் பயன்படுத்தமுடியும். வங்கியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று கிராமப் புறங்களில் வங்கியின் உறுதியான பிரசன்னமாகும். 1986இல் பிராந்திய கிராமிய அபிவிருத்தி வங்கி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இது தொடர்ந்து வருகின்றது.

எனவே வங்கியானது அதன் சகல நடவடிக்கைகளினதும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு உபாயமார்க்கத்தினை நிறைவேற்றியுள்ளது. இதில் கடன் வழங்கும் செயற்பாடுகளும் உள்ளடங்குகின்றது. சலுகை ரீதியிலான வட்டி வீதங்களுடனான கடன்கள் மற்றும் சௌகரியமான கருணைக் காலங்களுடன் மென்மையான பிணையுறுதித் தேவைப்பாடுகளுடன் வசதியாக வடிவமைக்கப்பட்ட மீள்கொடுப்பனவுத் திட்டங்கள் ஆகியவற்றினை வழங்குவதன் மூலம் தேவையான வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும் வகையில் கடன் வசதிகளின் விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் தொழில்வான்மை அபிவிருத்தி, பயிற்சி, முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தலில் ஆலோசனை உதவி போன்ற கடனுடன் கூடிய வேறு வசதிகளையும் வங்கி வழங்கிவருகின்றது. கடனுடன் கூடிய ஏனைய சேவைகளை வழங்குதலானது கடன் வழங்குதலில் காணப்படும் அபாயநேர்வுகளைக் குறைத்து அதன் மூலம் கடன் வழங்குதலில் பிணையுறுதிகளிலேயே தங்கியிருக்கவேண்டியதையும் குறைக்கின்றது.

சகல வாடிக்கையாளர் வகையினரதும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட வெவ்வேறு கடன் திட்டங்களின் கலப்பினை வங்கி தற்பொழுது செயற்படுத்தி வருகின்றது. இதற்கமைய "RDB நில்லகை", "RDB ரன்கை" மற்றும் "RDB இசுறுபோக" போன்ற கடன் திட்டங்கள் விவசாயத்துறை அபிவிருத்தியினைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் வேறு 06 கடன் திட்டங்கள் சிறிய மற்றும் நடுத்தரத்தொழில் முயற்சியான்மையை விருத்தி செய்வதற்கும் சுயதொழில் வாய்ப்பினை விருத்தி செய்வதற்கும் வங்கியினால் வழங்கப்படுகின்றன. இதற்கமைய வங்கியானது "RDB ஜெயஇசுர" கடன் திட்டத்தினை சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சியாளர்களுக்கு உதவுவதற்காக அதன் சொந்த நிதியிலிருந்து ஒதுக்கியுள்ளது. வியாபாரம் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கான வேறு கடன் திட்டங்களும் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. மகாவலி விவசாயிகளினதும், அவர்களது குடும்பங்களினதும் பண்ணைச்செய்கை மற்றும் பண்ணைச்செய்கையல்லாத செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கென 04 கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. "செத் மிதுரு" மற்றும் "RDB பிரஜா சக்தி" ஆகிய 02 கடன் திட்டங்கள் வெவ்வேறு சமூகங்கள் மற்றும் கலப்பு குழுமங்களின் உறுப்பினர்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இவ்வாறான உறுப்பினர்கள் வங்கியிடமிருந்து பெருந்தொகையில் கடன்களைப் பெற்றுக்

கொள்ளமுடியும். "RDB தெடுசவி" கடன் திட்டமானது நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. சிரேஷ்ட பிரஜைகள் அவர்களின் வருமான மூலங்களை பல்வகைமைப்படுத்துவதற்கும் அவர்களின் ஏனைய மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இது அவர்களுக்கு உதவும். வறிய குடும்பங்கள் முறைசாரா வங்கிச் சேவை முறைமையினுள் நுழைந்து அதன் மூலம் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு வங்கியானது "RDB இசுறு" கடன் திட்டத்தினை அளித்து வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறுனர்கள் சிறிய குழுக்களாக உருவாக்கப்பட்டு தனிப்பட்ட ரீதியில் அவர்களுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன. இதன்போது அதே குழுவைச் சேர்ந்த சக உறுப்பினர்களின் பிணையுறுதிகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஏனைய சில கடன் திட்டங்களாக வீடமைப்புக் கடன் திட்டங்கள், நுகர்வுக் கடன் திட்டங்கள், போக்குவரத்துக் கடன் திட்டங்கள் ஆகியவை சமூகங்களின் தேவைகளுக்குப் பலனளித்து வருகின்றன.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய முதலீட்டு வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி போன்ற பல்தரப்பு நிறுவனங்களினால் அமல்படுத்தப்படுகின்ற திட்டங்களை மீள் நிதியிடலாக்கம் செய்வதன் மூலமாக அதிகமான அபிவிருத்திக் கடன் திட்டங்களின் இயக்கங்களுக்கான நிதி பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இதற்கமைய மீளாய்வின் கீழுள்ள வருடத்தின் போது இவ்வாறான 12 மீள்நிதியிடல் நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் வங்கியானது தொடர்ந்தும் ஒரு பங்குபற்றும் கடன் நிறுவனமாக செயற்பட்டு வந்தது. இவற்றில் 07 திட்டங்கள் இலங்கை மத்திய வங்கியினைச் சேர்ந்ததாகும். வங்கியானது இலங்கை மத்திய வங்கியினால் இயக்கப்படுகின்ற சகல மீள் நிதித்திட்டங்களிலும் பங்குபற்றியதன் மூலம் உறுதியான பிரதிநிதித்துவத்தினை வழங்கியுள்ளது. வறுமை ஒழிப்பு நுண் நிதிக்கருத்திட்டம், சூழலும் நிதியும், சுழல்நிதி (PAMP II R/F) சிறுபுறாளர் பெருந்தோட்டத் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் புதிய பூரணமான கிராமியக் கடன்திட்டம் போன்ற இலங்கை மத்திய வங்கியினால் நிதியிடப்படுகின்ற கடன் திட்டங்களின் கீழ் சகல வங்கிகளினதும் மத்தியில் வங்கியே ஆகக் கூடுதலான கடன்தொகையினை வழங்கக் கூடியதாக இருந்திருக்கின்றது. மேலும் 2015 மார்ச்சிலே வங்கியானது ஐரோப்பிய முதலீட்டு வங்கியினால் நிதியிடப்படுகின்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிக்கான புதிய கடன் தொகுதிக்கான PCIஆகத் தெரிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 800 மில்லியன் ரூபா இந்தக் கடன் தொகுதியிலிருந்து வங்கிக்காக ஒதுக்கப்பட்டதுடன் ஆறு (06) மாத காலப்பகுதியினுள் இது பூரணமாக ஈடுபடுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


மீளாய்வின் கீழுள்ள வருடத்தின் போது வங்கியினால் வழங்கப்பட்ட கடன் மற்றும் முற்கொடுப்பனவுகளின் தொகையானது 2014ல் 62 பில்லியனாக இருந்து 2015ம் ஆண்டின் போது 85 பில்லியனாக அதிகரித்து 36.7% வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. இதற்கமைய மொத்தக் கடன் தொகுதியானது 2014ல் 62 பில்லியனாக இருந்து 2015 முடிவன்போது 88 பில்லியனாக அதிகரித்தது.

மீளாய்வின் கீழுள்ள வருடத்தின் போது களஞ்சியத்தொகுதிப் பற்று நிதியிடல் என்கின்ற பெயரில் ஒரு நவீன சாதனத்தினை உருவாக்கக்கூடிய நிலையிலே வங்கி இருந்தது. இலங்கையில் விவசாய சமுதாயங்களுக்கு உதவுவதற்காக வங்கியொன்று இவ்வாறான புத்தாக்கம் மிகு சாதனத்தினைப் பயன்படுத்தியது இதுவே முதல் தடவையாகும். விவசாயிகள் அறுவடைக் காலத்தில் தங்களது உற்பத்திகளைக் குறைந்த சந்தை விலைக்கு விற்காமல் தமது இருப்புக்களைப் பிணை உறுதியாக வைத்து தற்காலிக நிதிகளைப் பெற்றுக் கொள்வது இச் சாதனத்தினால் இயலுமாக்கப்படுகின்றது. உலக வங்கியின் உதவியுடன் அரசாங்கத்தின் சார்பில் நிர்மாணிக்கப்பட்ட

அனுராதபுர மாவட்டத்திலுள்ள உடூர்தெனியவில் வங்கியானது களஞ்சியப்படுத்தல் கருத்திட்ட முகாமைத்துவத்தினை ஆரம்பித்துள்ளது. விவசாயிகள் இப்பொழுது அவர்களது அறுவடையினை இந்தக் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்த முடியும் என்பதுடன் விலைகள் உறுதியடையும் வரை அவர்கள் தங்களது அறுவடையினை விற்கத் தேவையில்லை. விவசாயிகள் களஞ்சியசாலைப் பற்றுக்களை அடிப்படையாகக்கொண்டு அவர்களது அவசரக் கடன் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இப்பொழுது குறுகியகாலக் கடன்களைப் பெற்றுக் கொள்ளமுடியும். விலைகள் ஸ்திரமான நிலையினை அடைந்த பின்னர் விவசாயிகள் தங்களின் உற்பத்திகளை விற்கும் வரை இந்தக் கடனியைப் பெற்றுக்கொள்ளமுடியும்.


2015ம் ஆண்டின்போது வங்கியினால் வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பான காப்புறுதி நடவடிக்கைகளைத் தொடர்புபடுத்தியதன் மூலம் வங்கி கட்டண வருமானப் பிறப்பாக்கத்தினை முன்னெடுத்தது. இந்த நோக்கத்திற்காக விவசாயக் காப்புறுதி, கால்நடைக் காப்புறுதி, வாகனக்கடன் காப்புறுதி, வீடமைப்புக்கடன் காப்புறுதி போன்ற காப்புறுதி ஒப்பந்தங்களை பெற்றுக் கொள்வதற்கு வங்கியானது 05 காப்புறுதிக் கம்பனிகளின் சேவைகளைப் பெற்றுக்கொண்டது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் வங்கியானது வருகின்ற வருடங்களில் வங்கியிலே வங்கி உத்தரவாதப் பிரிவு ஒன்றினை நிர்மாணப்பதன் மூலம் காப்புறுதி நடவடிக்கைகளை முறைமைப்படுத்துவதைக் கருத்திற்கொண்டு பரிசீலித்து வருகின்றது.

கடன் மற்றும் முற்கொடுப்பனவுகளின் வளர்ச்சி



பகுப்பாய்வு - தயாரிப்புகளின் அடிப்படையில்


| வகை | 2015 ரூபா. பில்லியன் | 2014 ரூபா. பில்லியன் |
|------------------|-------------------------|-------------------------|
| அடகு வைத்தல் | 7,653 | 10,615 |
| பணியாளர் கடன்கள் | 2,391 | 1,364 |
| குறுகிய தவணை | 5,002 | 4,934 |
| நீண்ட காலம் | 73,350 | 45,092 |
| மொத்தம் | 88,396 | 62,005 |



கைத்தொழில்துறை அடிப்படையில்

| வகை | 2015 | | 2014 |
|---|-----------------|-----------------|--------|
| | ரூபா. மில்லியன் | ரூபா. மில்லியன் | |
| விவசாயம் மற்றும் மீன்பிடி | 18,907 | 17,472 | 17,472 |
| உற்பத்தி | 10,450 | 8,992 | 8,992 |
| போக்குவரத்து | 368 | 212 | 212 |
| நிர்மாணம்/வீடமைப்பு | 31,731 | 14,022 | 14,022 |
| வர்த்தகர்கள் | 11,744 | 10,322 | 10,322 |
| நுகர்வுகள்/வைப்புக்களுக்கு எதிராக/ பணியாளர்/சுற்றுலாத்துறை | 15,197 | 10,986 | 10,986 |
| மொத்தம் | 88,396 | 62,005 | |

ரூபா. பில்லியன்



அறவீடுகள்

2015ம் ஆண்டின்போது வங்கியானது அதன் செயலாக்கமற்ற கடன் தொகுதிகளினைக் குறைப்பதில் விசேட கவனம் செலுத்தியது. இது 2014ம் ஆண்டின் முடிவின்போது மொத்தத் தொகுதியின் 8% ஆகக் காணப்பட்டது. மேற்கொண்ட விசேட முயற்சிகளின் விளைவாக இந்த விகிதாசாரமானது 2015ம் ஆண்டின் முடிவின்போது 4% ஆகக் குறைக்கப்பட்டது.

| செயலாக்கமற்ற வகைகள் | 2015 | | 2014 |
|-----------------------------|-----------------|-----------------|-------|
| | ரூபா. மில்லியன் | ரூபா. மில்லியன் | |
| விசேட குறிப்பு | 625 | 1,344 | 1,344 |
| தராதரத்திற்கு கீழ்ப்பட்டவை | 840 | 1,369 | 1,369 |
| சந்தேகத்திற்கிடமானவை | 543 | 603 | 603 |
| இழப்பு | 1,529 | 1,420 | 1,420 |
| மொத்த செயலாக்கமற்றவை | 3,538 | 4,735 | |
| NPL விகிதாசாரம் | 4% | 8% | |

வைப்பு


வங்கியின் வைப்புத் தளமானது 86 பில்லியனாக அதிகரித்து முன்னைய வருடத்தை விட 19% வளர்ச்சியினைக் காட்டியது. வருடத்தின்போது வங்கியினால் அதன் சேமிப்பு வைப்புக்களை 6.4 பில்லியனினால் அதிகரிக்கக்கூடியதாக இருந்தது.

இந்த வைப்பு மீதியினை அறிந்து கொள்வதற்கு பிராந்தியம் முழுவதிலும் வங்கியானது அதிக வைப்புப் பிரச்சாரங்களை நடத்தியது. ஜனவரி 1ம் திகதி புதுவருடம் உதயமானதிலிருந்து முதலாம் நாள் மேற்கொண்ட கிளை மட்டப் பிரச்சாரமானது மிகவும் வெற்றிகரமானதாக மாறியது. சமூகத்தின் சகல பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது வாடிக்கையாளர்களில் அதிகமானவர்கள் அவர்களின் புதுவருடக் கொடுக்கல்வாங்கல்களை வங்கியுடன் ஆரம்பித்தனர்.

வங்கியானது ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கின்ற ஒரு முக்கியமான நிகழ்வாக சர்வதேச மகனிர் தினம் அமைந்துள்ளது. சர்வதேச மகனிர் தினத்தினை அடிப்படையாகக்கொண்டு பெண்களின் சேமிப்பினை மேம்படுத்துவதற்காக ஒரு விசேட சேமிப்பு ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் சிங்கள, தமிழ் புதுவருட தினத்தின்போது வங்கியானது அதன் வாடிக்கையாளர்களை அழைத்து புதுவருடத்தின் சுபநேரத்திலே வங்கியுடன் அவர்களின் கொடுக்கல்வாங்கல்களை ஆரம்பித்து விசேட நலன்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றது.

ஒக்டோபர் மாதம் 01ம் திகதி கொண்டாடப்படும் சிறுவர் தினத்தினை நினைவுகூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் சிறுவர் சேமிப்புக் கணக்குகளுக்கும் வங்கியினால் கணிசமான பங்களிப்பு வழங்கப்படுகின்றது. "RDB சித்றாரடா" ஓவியப் போட்டியின் மூலம் வங்கியானது அதன் சிறுவர் தின நிகழ்ச்சித் திட்டத்தினை தேசிய மட்டத்திற்கும், பாடசாலை மட்டத்திற்கும் விஸ்தரிப்பதற்கு மற்றும் பாடசாலைகள் போன்ற சகல பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய கணிசமான பங்களிப்பு இதில் இடம்பெற்று வருவதுடன் இது நடப்பு வருடத்தின் சேமிப்புத் தொகுதிக்கு பாரிய பகுதியினைப் பங்களிப்பாக வழங்கி வருகின்றது.

வைப்பு வளர்ச்சி



வைப்புக் கலப்பு

| வைப்புக்களின் வகைகள் | 2015 | | 2014 |
|--------------------------|-----------------|-----------------|--------|
| | ரூபா. மில்லியன் | ரூபா. மில்லியன் | |
| சேமிப்பு வைப்புக்கள் | 28,793 | 22,417 | 22,417 |
| நீண்ட தவணை வைப்புக்கள் | 8,074 | 7,705 | 7,705 |
| நிலையான வைப்புக்கள் | 49,457 | 42,403 | 42,403 |
| மொத்த வைப்புக்கள் | 86,324 | 72,525 | |

ஊழியர் மீளாய்வு

ஊழியர்கள் அவர்களின் அறிவு மற்றும் திறன்களை அதிகரித்துக் கொள்வதற்கு வாய்ப்புகளை வழங்கி பணியாளர்களின் தொழில்வான்மைத் தராதரங்களையும், செயலாற்றுகையினையும் மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. பணியாளர்களை மீள் ஒழுங்கமைத்து வெற்றிடமான பதவிகளுக்கு ஆளணியினரை நியமிப்பதன் மூலமாக நிருவாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2016 – 2020 காலப்பகுதிக்காக வங்கிக்காக ஒரு பெருநிறுவனத் திட்டத்தினை உருவாக்குவதற்கு புறநிலை முகவரிடமிருந்து பெற்றுக்கொண்ட வள உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சியானது வங்கியின் மனிதவளக் கண்ணோட்டத்திலே ஒரு பாதகமான விடயமாக நோக்கப்பட்டது. ஏனெனில், வியாபார உபாயமார்க்கங்களில் மனிதவளம் ஓர் இன்றியமையாத அம்சமாக இருக்கின்றது.

இலத்திரனியல் தளத்தில் மனிதவளம்

இலத்திரனியல் தளத்தில் தனிப்பட்ட பதிவுகளைப் பேணுவதற்கு உதவி வழங்குகின்ற தன்னியக்கமயமாக்கப்பட்ட HR முறைமையினை உருவாக்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முறைமையானது தன்னியக்கமயமாக்கப்பட்ட வருகைப் பதிவு முறைமையினைத் தயாரிப்பதற்கும் சம்பளத் தயாரிப்புக்களின் செயன்முறைக்கு உள்ளீடாகப் பயன்படுத்துவதற்கு ஊழியர்களின் வருகைப் பதிவுகளை செயன்முறைப்படுத்துவதற்கும் விடுப்புப் பதிவுகளைப் பதிந்து பேணுவதற்கும் குறைந்த மனித இடையீடுகளுடன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும். ஒருங்கிணைக்கப்பட்ட HR முறைமையினை இயக்குகின்ற அதேவேளை, சில HR செயற்பாடுகள் மத்திய மயப்படுத்தப்பட்ட இயக்கங்களின் கீழ் மேற்கொள்ளப்படுவதனால் இது நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும்.

ஊழியர் வலு

வங்கியின் ஊழியர் வலுவானது நிரந்தர அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் வெற்றிடமான பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. இதைத் தவிர வைப்புத்திரட்டு, கள உதவியாளர்கள் மற்றும் நுண் நிதிமுறைமையுடன் இணைக்கப்பட்ட கிராமியத் தலைவர்கள் ஆகியோரும் வங்கிக்கு ஊழியர் வலு சேவையினை வழங்கி வருகின்றனர். மேலும் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக்கல்லூரிகள், அங்கீகரிக்கப்பட்ட தொழில்வான்மை நிறுவனங்கள் மற்றும் பாடசாலையினை விட்டு விலகி பல்கலைக்கழக அனுமதியைப்பெறாத தகுதியுடையோர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க பயிற்சியினைப் (06 - 12 மாதங்கள்) பெறுவதற்காக பயிலுனர்களுக்கும் வங்கி வாய்ப்பினை வழங்குகின்றது. இந்த வகைகள் வங்கியின் செயலாற்றுகைக்கு பெறுமதியான உள்ளீடுகளை வழங்குகின்றன. வங்கியின் ஊழியர் வலுவின் தொகுப்பு கீழ் வழங்கப்பட்டுள்ளது.

| ஊழியர் வலுவின் | தலை எண்ணிக்கை |
|---------------------------------|---------------|
| நிரந்தர/ஒப்பந்த ஊழியர்கள் | 2,368 |
| வைப்புத்திரட்டு கள உதவியாளர்கள் | 197 |
| கிராமியத் தலைவர்கள் | 300 |
| பயிலுனர்கள் | 684 |
| மொத்தம் | 3,549 |

2368 நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு வங்கியானது பதவிகளை நிரப்பியுள்ளது. இவர்கள் தலைமை அலுவலகத்திலும் 07 மாகாணங்களிலும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

| மாகாணம் | கிளைகளின் எண்ணிக்கை | தலை எண்ணிக்கை | % |
|----------------|---------------------|---------------|--------------|
| மேற்கு | 33 | 271 | 11.4 |
| மத்தி | 33 | 298 | 12.6 |
| வடமத்தி | 35 | 288 | 12.2 |
| தெற்கு | 54 | 396 | 16.7 |
| ஊவா | 43 | 340 | 14.3 |
| சப்பிரகமுவா | 34 | 264 | 11.1 |
| வடமேற்கு | 32 | 346 | 14.6 |
| தலைமையலுவலகம் | 1 | 165 | 7.1 |
| மொத்தம் | 265 | 2,368 | 100.0 |

ஆண்களுக்கும், பெண்களுக்கும் வங்கியானது சமமான தொழில் வாய்ப்புக்களை வழங்குகின்றது. இதற்கமைய வேறாக்கப்பட்ட விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

| மாகாணம் | ஆண்கள் | பெண்கள் |
|----------------|--------------|------------|
| மேற்கு | 141 | 130 |
| மத்தி | 147 | 151 |
| வடமத்தி | 181 | 107 |
| தெற்கு | 215 | 181 |
| ஊவா | 228 | 112 |
| சப்பிரகமுவா | 142 | 122 |
| வடமேற்கு | 225 | 121 |
| தலைமையலுவலகம் | 110 | 55 |
| மொத்தம் | 1,389 | 979 |
| விழுக்காடு | 58.6% | 41.4% |

வயது விபரம்: வங்கியானது 40 வயதினையும் அதற்கு மேற்பட்ட வயதினையும் கொண்ட அனுபவமிக்க சிரேஷ்ட பணியாளர்களைக் கடமையில் அமர்த்தியிருக்கின்ற சிறப்புரிமையினைப் பெற்று அதை மூலதனமாக்கியிருப்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும். இதன் விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

| வயது வகை (வருடங்கள்) | ஊழியர்களின் எண்ணிக்கை | விழுக்காடு |
|----------------------|-----------------------|--------------|
| 50 அல்லது மேல் | 544 | 23.0 |
| 40-49 | 815 | 34.4 |
| 30-39 | 551 | 23.3 |
| 29 அல்லது கீழ் | 458 | 19.3 |
| மொத்தம் | 2,368 | 100.0 |

தொழிற் திட்டமிடலும் வளமிடலும்

உயர் தகுதிகளைக் கொண்டிருக்கும் தொழில் பாதைகளை உருவாக்குவதற்காக ஆட்சேர்ப்பு மற்றும் உள்நிலைப்பதவி உயர்வுகளுக்கான திட்டமானது மீளாய்வு செய்யப்பட்டது. இது பதவி வழித் திட்டமிடல் மற்றும் தொழில் விருத்தித் திட்டமிடல் செயல்முறைகள் ஆகியவற்றினை ஏற்று நடைமுறைப்படுத்துவதன் மூலம் அமுல்படுத்தப்படும்.

CBS இன் அமுல்படுத்தலுடன் ஒரு புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு அமுலில் இருக்க வேண்டுமென்பது கண்டறியப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பில் உள்ள பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு உள்நிலையான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு வங்கியில் இல்லாத நபர்கள்/திறன்களுக்காக விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மனித மூலதன விருத்தி

ஒட்டுமொத்தப் பணியாளர்களுக்கும் பயிற்சி வாய்ப்புக்களை வழங்குவதற்காக பயிற்சிக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. பயிற்சித் திட்டம் 2015, 81 மில்லியன் ரூபா வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டுடன் பயிற்சிக் கொள்கைக்கு அமைவாக அமுல்படுத்தப்பட்டது. பயிற்சிக் கலண்டரானது 217 நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு, இதில் வாடிக்கையாளர் சாசனப் பயிற்சிப் பரப்புக்கள், கிளை வங்கிச்சேவைச் செயற்பாடுகள், வங்கிக்கான சட்ட ரீதியான தாற்பரியங்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக மனப்பாங்கு விருத்திப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. இதிலே மொத்தப் பணியாளர்களில் 22% ஆனோரின் பங்களிப்புடன் சகல மாகாணங்களும் உள்ளடக்கப்பட்டு 07 வெளிவாரிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டு பணியாளரின் ஆளுமை விருத்தியில் கவனங்குவிக்கப்பட்டது. வருடத்தின்போது 15 சிரேஷ்ட முகாமைத்துவ ஆணையினர் பங்குபற்றிய 07 வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் வங்கி அனுசரணை வழங்கியது.

இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் வள உதவியுடன் 05 முதல் 10 நாட்கள் SME பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் 50% ஆன செலவுகள் SMEDஇன் கீழ் மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டன. வருடத்தின்போது நடத்தப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தின் தொகுப்புக் கீழே வழங்கப்பட்டுள்ளது.

| | |
|---|--------------------|
| நிகழ்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை | 217 |
| நடத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை | 164 |
| பங்குபற்றுனர்களின் எண்ணிக்கை | 4,388 |
| பயிற்சி வரவுசெலவுத்திட்டம் | ரூபா. 81 மில்லியன் |
| பயிற்சிச்செலவு | ரூபா. 55 மில்லியன் |
| மீளப்பெற்றுக்கொண்ட செலவுத்தொகை | ரூபா. 9 மில்லியன் |

வெகுமதிகளும் அங்கீகாரமும்

மொத்தச் சம்பளங்களை 18% - 45% ஆக அதிகரிக்கும் நோக்கத்துடன் சம்பள முன்னேற்றங்கள் 2015 - 2017க்கான கூட்டு ஒப்பந்தமானது வங்கிக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்திற்குமிடையில் ஒப்பமிடப்பட்டது (CBEU).

25 வருட சேவையினைப் பூர்த்தி செய்த ஊழியர்களை அங்கீகரித்து அவர்களுக்கு வெகுமதி வழங்கியதன் மூலமாக வங்கியின் 30வது வருட வைபவம் கொண்டாடப்பட்டது. 25 வருடங்களை திருப்திகரமான சேவையில் கழித்த 328 ஊழியர்களுக்கு தங்க நாணயங்கள் விருதாக வழங்கப்பட்டன.

HR சபை உப குழுக்கள்

2015ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட BHRRNC ஆனது 03 பணிப்பாளர்களையும் பொது முகாமையாளர்/CEOஇனையும் கொண்டுள்ளது. HRDஇன் தலைவரும், பிரதம சட்ட உத்தியோகத்தரும் குழுவின் செயலாளராகச் செயற்பட்டார். குழுவிற்கு வங்கியின் தலைவர் தலைமை தாங்கினார். வருடத்தின்போது பணிப்பாளர் சபைக்கான புதிய நியமனங்களுடன் குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டனர்.

குறிப்பிட்ட குழுவானது சபையின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாகவும் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைவாகவும் செயற்பட்டது. ஊழியக் கொள்கையினைத் தீர்மானிப்பதற்கும் செயலாற்றுகையினை மதிப்பிடுவதற்கும் HR செயலாற்றுகையின் விருத்தியினைக் கண்காணித்து மீளாய்வு செய்வதற்கும் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. 2015ம் ஆண்டின்போது நான்கு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

வழிகாட்டல்களுக்கு அமைவாகப் பணிப்பாளர் சபைக்கு சுயமதிப்பீட்டு முறைவடிவங்கள் வழங்கப்பட்டன. இதன்போது சபை மட்டத்தில் பின்னூட்டல்கள் கலந்துரையாடப்பட்டன.

சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் மீளாய்வு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுற்றுச்சூழலுக்கு நட்பான நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டன.

சுற்றுச்சூழலை மாசாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக வங்கியானது அதன் கிளை வலையமைப்புக்கள் மூலமாக நாடு முழுவதும் பல நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அனுசரணை வழங்கத் திட்டமிட்டது.

சமூகப்பொறுப்பு நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துகின்ற தொண்டர் நிறுவனமாக கிரீன் லைவ் ஸ்டீலங்கா காணப்படுகின்றது. 2015ம் ஆண்டிலே சிவனொளிபாத வனம் எனும் விசேட நிகழ்ச்சித்திட்டத்தினை நடத்த நாம் திட்டமிட்டிருந்தோம். சிவனொளிபாத யாத்திரைக் காலத்தில் அதிகமான யாத்திரிகர்கள் புத்தரின் காலடித் தடத்தினை வணங்குவதற்காக சிவனொளிபாதமலைக்கு வருகை தருகின்றனர். இதன் காரணமாக அதிகமான குப்பை கூழங்களும் கழிவுப் பொலித்தீன்களும் பசுமையான சுற்றுச்சூழலில் கழிவுகளாக விசப்படுகின்றன. இது அதிகரித்த சுற்றுச்சூழல் மாசாக்கத்திற்கு இட்டுச்செல்கின்றது.

எனவே சிவனொளிபாத சுற்றுச்சூழலைத் துப்பரவாக்குதல் எனும் திட்டத்தினை முன்னெடுத்த RDB, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு அறியத்தந்து, சுற்றுச்சூழலுக்கு நட்பான ஒரு வங்கி என்கின்ற ரீதியில் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனுசரணை வழங்கியது.

சீரேஷ்ட பிரஜைகள் போன்ற நாட்டிலுள்ள சீரேஷ்ட மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தயாரிப்புகள்.

எமது சீரேஷ்ட பிரஜைகளின் மரியாதையினைப் பெறுவதற்கும் அவர்களைக் கௌரவிப்பதற்கும் RDB அவர்களின் சேமிப்புக்காக விசேட வைப்புத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இவர்களின் வைப்புக்காக வங்கியானது அதிகூடிய வட்டிவீதத்தினை வழங்குவதுடன் சீரேஷ்ட பிரஜைகளுக்காக நடத்தப்படுகின்ற விசேட நலனோம்புகை நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் நன்கொடைகளை வழங்கி வருகின்றது.

கல்வி மற்றும் புலமைப் பரிசீலிக்கான அனுசரணை

மாணவர்கள் அவர்களின் வாழ்க்கையில் பூரண ஆற்றலினை அடைந்து கொள்வதற்கான ஒரே வழி கல்வியாகும். எனவே சிறுவர்களின் ஆக்கத்திறனையும், கல்வியையும் மேம்படுத்துவதற்காக RDB பல நிகழ்ச்சித்திட்டங்களையும் நிகழ்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

RDB சித்ராடா

சிறுவர்களின் கல்வியிலே ஆக்கத்திறனானது முக்கியமான ஆக்கக்கூறாகக் காணப்படுகின்றது. இரண்டாவது வருடமாகத் தொடர்ச்சியாக பாடசாலை மட்டத்திலுள்ள சகல வகுப்புக்களையும் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்பினையும் முன்பள்ளி மாணவர்களின் பங்கேற்பினையும் உள்ளடக்கி இந்த ஓவியப் போட்டியானது தேசிய மட்டத்தில் நடத்தப்பட்டது.

பெறுமதிமிகு சான்றிதழ்களுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதிலிருந்தும் இந்த ஓவியப் போட்டியில் சுமார் 28420 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசீல் நிகழ்ச்சித்திட்டம்

மாணவர்கள் ஏனைய நலன்களை அனுபவிக்கின்ற அதே நேரத்தில் அவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தினை உருவாக்குவதற்காக வங்கி விசேட சேமிப்புத் திட்டத்தினைக் கொண்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் திட்டமானது

கிராமப்புறங்களில் வாழ்கின்ற தேவையுடைய மாணவர்களுக்கான மிகவும் தேவைப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கின்றது. நாடு முழுவதிலும் கிளை மட்டங்களில் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசிலினை இலக்குவைத்து வங்கி கல்விக் கருத்தரங்குகளைத் திட்டமிட்டு வருகின்றது. மேலும் ஐந்தாம் வகுப்பில் தேசிய மட்டத் தரத்தில் சித்தியடைந்து கணக்கு வைத்திருப்போருக்கு அவர்களின் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மட்டம் வரையில் காசுப் புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.

ஜனஹமு நிகழ்ச்சித்திட்டம்

ஜனஹமு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வங்கியானது கிராம மக்களை மிகவும் செளகரியமானதும் நட்பானதுமான முறையில் அணுகுகின்ற ஒரு பிரதான வங்கியின் நிகழ்வாக இது காணப்படுகின்றது.

வங்கியின் ஆளுகைப் பரப்புக்களினும் ஒவ்வொரு கிராமத்தினையும் உள்ளடக்கியதாக கிளை மட்டத்தில் சமுதாயக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த சமுதாயக் கூட்டங்கள் வருடம் முழுவதும் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பல இலட்சம் பெறுமதியுடைய வைப்புக்கள் திரட்டப்பட்டன.

வர்த்தகச் சந்தையும் கண்காட்சியும்

தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவியினை வழங்குவதற்கு அப்பால் அவர்கள் தமது உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கான சந்தை வாய்ப்புக்களைக் கண்டறிவதனையும் RDB இயலுமாக்கியுள்ளது. மாகாண வியாபாரச் சந்தைகளை ஏற்பாடு செய்வதற்கு மேலதிகமாக நூற்றுக்கு மேற்பட்ட தொழில்முயற்சியாளர்களை இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்திற்கு கொழும்பிற்கு அழைத்து வந்து RDB ஒரு தேசிய மட்ட வர்த்தகச்சந்தை மற்றும் கண்காட்சியினை மூன்று நாட்களுக்கு பெரும் வர்த்தகச் சந்தையாக RDBஇன் 30வது வருடாந்த பிரதான நிகழ்விற்கு சமாந்தரமாக நடத்தியது.

சுவர்ண திலீன விருது வழங்கும் வைபவம்

வங்கிக்கு 25 வருட பொன்னான சேவையினை வழங்கியோரையும் வங்கி இந்த வருடத்திலே நினைவுகூர்ந்து கௌரவித்தது. இந்த நிகழ்வும் வங்கியின் 30வது வருடாந்த பிரதான நிகழ்விற்குச் சமாந்தரமாக 2015 யூலை 11இல் கொழும்பில் SLECCஇல் இடம்பெற்றது. இந்த வைபவத்தில் 328 உறுப்பினர்கள் தங்க நாணயங்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விவசாயிகளுக்கான களஞ்சியத்தொகுதி

சர்வதேச தரத்திலான நான்கு களஞ்சியசாலைகளை நிர்மாணிப்பதற்கான முன்னெடுப்பினை நிதி அமைச்சுத் திறைசேரியும் இணைந்து மேற்கொண்டன. முதல் இரண்டு களஞ்சியசாலைகளும் அனுராதபுர மாவட்டத்திலுள்ள உபுந்தெனிய மற்றும் கலன்பிந்துனுவேவ ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டன.

அறுவடைக் காலத்தில் விவசாய உற்பத்திகளின் விலைகள் வீழ்ச்சியடைகின்ற காரணத்தினால் விவசாயிகள் தமது உற்பத்திகளை விலை அதிகரிக்கும் வரையில் தமது வீடுகளிலேயே களஞ்சியப்படுத்துகின்றனர். இவர்களின் உற்பத்திகள் பீடைகளினாலும், பல்வேறு சேதங்களினாலும் இந்தக் காலப்பகுதியில் பாதிக்கப்படுகின்றன. மேலும் வீட்டிலே களஞ்சியப்படுத்துவதனால் இடநெருக்கடியும் ஏற்படுகின்றது. உற்பத்திகளில் புழுதி படிவதால் பாதிப்பும் ஏற்படுகின்றது. எனவே விவசாயிகளுக்கு களஞ்சிய வசதியினை வழங்குதல் ஒரு சிறந்த தீர்வாகக் காணப்பட்டது.

விவசாயிகளுக்குத் தேவைப்படும்போதெல்லாம் கடன் வசதிகளை வழங்குகின்ற அதேவேளை செயற்பாடு நடவடிக்கைகளுக்காக வங்கி ஒரு முழு நேரக் களஞ்சிய முகாமையாளரையும் பெருந்தமான பணியாளர்களையும் இதற்கென நியமித்தது.

சர்வதேச மகளிர் தினம்

2015 மார்ச் 08ம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தினைக் குறிக்கும் முகமாக நாடு முழுவதிலுமுள்ள 265 கிளைகளையும் சேர்ந்த பணியாளர்கள் ஒரே இலக்கு, ஒரே தொலைநோக்குடன் பெண்களுக்காக ஒரு மறுமலர்ச்சிமிகு நாளைய தினத்தினை வழங்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு கிளையிலும் பல்வேறு விசேட சேவைகளையும் தொடரான நிகழ்ச்சித் திட்டங்களையும் ஆரம்பிப்பதற்காக ஒன்று கூடினர்.

RDB லியசவிய கணக்கு வைத்திருப்போர் அவர்களின் தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக RDB லியசவிய கணக்குகளின் மூலம் வழங்கப்படும் கடன் வசதிகளைக் கொண்டு அவர்களுக்கு வங்கி நிதி வலுவினை வழங்கி வருவதுடன் இந்தக் கணக்கு வைத்திருப்போரின் சேமிப்புப் பழக்கத்தினையும் ஊக்குவிப்பதற்கு வழிவகுக்கின்றது. குடிச்சேமிப்பு முறையினை அறிமுகப்படுத்தியன் மூலம் ஒற்றுமையின் பலத்தினைப் பற்றி பெண்களுக்கு அறிவூட்டி வங்கியானது மிகவும் பெறுமதிமிகு சேவையினை வழங்கி வருகின்றது.

பெண்கள் பணியகத்துடன் இணைந்து வங்கியானது 2015ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தின தேசிய நிகழ்விற்கு உத்தியோகபூர்வ அனுசரணையாளராகச் செயற்பட்டது.

பாம் டொப் (Palm Top)

வாடிக்கையாளர்களுக்குச் செளகரியத்தினை வழங்குவதை நோக்கமாகக்கொண்டு அவர்களின் வீடுகளுக்குச் சென்று சேமிப்பு முகவர்களினால் வாடிக்கையாளர்களின் மீள்கொடுப்பனவுகளையும் நாளாந்த சேமிப்புக்களையும் அறவிடும் முறைமையினை அறிமுகப்படுத்திய முதல் வங்கியாக வங்கி மாறியது. இந்தக் கொடுக்கல்வாங்கல்கள் காவீச்செல்லக்கூடிய இலத்திரனியல் கருவி மூலமாக மேற்கொள்ளப்பட்டு (Palm Top) கொடுக்கல் வாங்கல்கள் தன்னியக்கமாக வங்கியின் முறைமையில் இற்றைப்படுத்தப்படுகின்றன.

தமது நாளாந்த செயற்பாடுகளுக்கு எவ்வித தொந்தரவும் இன்றி தொழில் முயற்சியாளர்கள் அவர்களின் வங்கிக் கொடுக்கல்-வாங்கல்களை மேற்கொள்வதற்கு இது உதவி வழங்குகின்றது.

பொகுறு கம்மாளை

கிராம மக்களின் பொருளாதார, சமூக, சுகாதார சூழ்நிலைகளைத் தரமுயர்த்துவதற்காக 25,000 கிராமங்களில் நிறைவேற்றப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய கருத்திட்டமே பொகுறு கம்மாளையாகும். வங்கியானது இதன் முதல் படியினை கலன்பிந்துவெவாவில் ஆரம்பித்துள்ளது. இந்தக் கள விஜயத்தின்போது வங்கியானது கிராம மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த ஆலோசனைச் சேவைகளை வழங்கியது.

மகாவலி மெஹேவர

மகாவலி அபிவிருத்திக் கருத்திட்டமானது இலங்கையில் மகாவலி பிரதேசத்தில் இயங்கி வருகின்ற பாரிய கருத்திட்டமாகும். இது ஒரு பெளதீக மற்றும் மனித விருத்திக் கருத்திட்டமாகும். வங்கியானது மகாவலி அதிகாரசபையுடன் இணைந்து மகாவலி கிராம மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையினை மேம்படுத்துவதற்காக புதிய நிகழ்ச்சித்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தக் கருத்திட்டங்களின் நலன்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முகமாக RDB ஆனது உபாயமார்க்கமிகு முறையில் திட்டமிடப்பட்ட கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே தனிநபர்கள் அவர்களின் தேவைக்குப் பொருந்தக்கூடிய வகையில் நிதித் தயாரிப்புக்களைத் தெரிவுசெய்யமுடியும். இந்த வசதியின் கீழ் விவசாயம், விலங்கு வேளாண்மை, மீன்பிடி, கைத்தொழில்துறை, வியாபார விலைநிர்ப்பு, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியானமை மற்றும் நுண் நிதி ஆகியவற்றிற்கு நிதியுதவி வழங்கப்படுகின்றது.

ஜனஹமு (நிதி உள்ளடக்கம்)

வங்கிக்கிளைகளின் ஆளுகைக்குட்பட்ட பரப்புக்களினுள் ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கியதாக வங்கியானது சமுதாயக் கூட்டங்களை நடத்துவதற்கு ஓர் இலக்கினை நிர்ணயித்துள்ளது. வங்கியானது மக்களை வலுவூட்டுகின்ற இவ்வாறான பணியினை நிறைவேற்றி வருகின்றது. பிரதானமாக எம்மால் அவர்களது மனப்பாங்கினை மாற்றி அவர்களின் நிதி ரீதியான அறிவினை மேம்படுத்தி அவர்களுக்கு நிதி முகாமைத்துவம் பற்றியும் நிதி ஓழுக்கங்கள் பற்றியும் தெளிவினை வழங்கமுடியும்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வங்கியானது அதன் வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் நலன்களை வழங்குகின்றது.

- கிராமிய மக்களுக்குச் சேமிப்புப் பழக்கத்தினை ஏற்படுத்தி சமூக பொருளாதாரத்தினை தரமுயர்த்துதல்.
- நிதிச் சேவைகளை அளித்தல்.
- வாடிக்கையாளர்களுக்கு மதியுரைச் சேவைகளை வழங்குதல்.

சிறு குழு மற்றும் ஜனதா சமாகம்

கிராமிய மக்களை வலுவூட்டுவதற்காக வங்கியானது பல நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தி வருகின்றது. சிறு குழு முறையியலின் கீழ், மக்கள் மத்தியில் பொருளாதார அறிவினை ஏற்படுத்துவதன் மூலமாகவும் கிராமிய மக்களை வங்கியுடன் இணைக்கும் கிராமிய தலைவர்கள் மூலமாகவும் விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தலைவர்கள் ஐந்து முதல் எட்டு வரையான மக்களைக் கொண்ட சிறு குழுக்களையும் இவ்வாறான குழுக்களின் தொகுதிகளையும் நிறுவி, வசதிப்படுத்தி, கண்காணிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறு குழுக்கள் 90% க்கும் மேற்பட்ட பெண்களின் பங்களிப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதுடன் வங்கியானது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்குவைத்து அவர்களுக்கு வங்கி நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.

கிராமிய மக்களுக்கு மேலும் வசதிகளை வழங்கும் முகமாக வங்கியானது "ஜனதா சமாகம்" எனும் நிகழ்ச்சித்திட்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றது. இது "இசுறு நிகழ்ச்சித்திட்டத்தினை" நிறுவியுள்ளது. மையத்தின் கீழ் நிறுவப்பட்ட மக்கள் கம்பனிகளின் கீழே இது மக்களின் சேமிப்புக்களை மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றது. அபிவிருத்திச் சங்கங்களும், மாவட்ட மட்டங்களும் குறைந்த மட்டத்திலான வருமானம்பெறும் மக்களை வலுவூட்டுவதற்கு பெரும்பணியாற்றி வருகின்றன.

15 வருட காலப்பகுதியில் இது மிகவும் உறுதியாகவும் வெற்றிகரமாகவும் மாத்தனை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் இயங்கி வருகின்றது.



வண்ணமயமான கைத்தறி உற்பத்தியில் பொல்பிதிகம பெண் தொழில் முயற்சியாளர்கள்

வழிகாட்டல்

பணிப்பாளர் சபை



01

02

03

04

05

06

01. திரு. பிரசன்ன பிரேமரத்ன தலைவர்

ரஷ்யப் பல்கலைக்கழகத்தின் விவசாய முதுமாணிப் பட்டத்தினைக் கொண்டுள்ள திரு. பிரசன்ன பிரேமரத்ன இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் வங்கி முகாமைத்துவப் பட்டப் பின் டிப்ளோமாவின்மீதும், கொழும்பு சர்வதேசக் கற்கைகளுக்கான பண்டாரநாயக்கா மையத்திலிருந்து சர்வதேச உறவுகளில் பட்டப் பின் நிறைவேற்று டிப்ளோமாவின்மீதும் கொண்டுள்ளார் (BCIS).

விவசாயவியலாளரான இவர் அபிவிருத்தி வங்கியாளராக 25 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்ட தரம் வாய்ந்த வங்கியியலாளராவார். மேலும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாண்மைத் துறை அபிவிருத்தியில் அனுபவத்தினைக் கொண்டுள்ளார். பல்வகை சீனிக் கைத்தொழிற்சாலையின் முன்னோடி உறுப்பினர்களில் ஒருவரான திரு. பிரசன்ன பிரேமரத்ன DFCC வங்கிக்கு பூரணமான உரித்துடையதான DFCC கொன்சல்டிங் பிரைவேட் லிமிட்டெடானது பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றியவராவார். இலங்கைத் தெற்காசியப் பங்காண்மையின் சபை உறுப்பினராகவும் இவர் விளங்குகின்றார் (SAPSR).

02. திரு. சரத் ஹேவகே பணிப்பாளர்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளமாணிப் பட்டத்தினைக் கொண்டுள்ள திரு. சரத் ஹேவகே பொருளியலில் பட்டப் பின் டிப்ளோமாவின்மீதும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் கலை முதுமாணிப் பட்டத்தினைமீதும் கொண்டுள்ளார். தற்பொழுது தத்துவவியல் பட்டத்தில் முதுமாணி ஆய்வினை மேற்கொண்டுவுரும் திரு. ஹேவகே அவர்களின் ஆராய்ச்சிப் பிரிவாக 'அரசாங்கங்கள் அரசு நிதிப்பொறுப்பு

முகாமைத்துவத்தை மீறுவதற்கான பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்கள் - இலங்கையின் சம்பவக் கற்கை' எனும் விடயம் அமைந்திருக்கின்றது. மேலும் இந்தியாவில் சண்டிகாரில் அமைந்துள்ள பொதுநலவாய இளைஞர் செயலக ஆசிய மையத்தின் இளைஞர் விவகாரங்களில் சான்றிதழைப் பெற்றுள்ளார்.

கௌரவ உயர்கல்வி, பெருந்தெருக்கள் அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் திரு. ஹேவகே பணியாற்றுகின்றார். மேலும் பாராளுமன்ற விவகார அமைச்சில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வு உதவியாளராகவும் கடமையாற்றுகின்றார். சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு சபை, தெங்குப் பயிர்ச்செய்கைச் சபை ஆகியவற்றில் பல பதவிகளை வகித்த திரு. ஹேவகே அவர்கள் அரசாங்கப் பாடசாலை ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

கல்விப்புலப் பணிகளிலே வெளிவாரிப் பட்டப்படிப்பு விரிவுரையாளராகப் பணியாற்றும் திரு. ஹேவகே தற்போது சிற்றின மற்றும் பேரண்டப் பொருளியல், முகாமைத்துவப் பொருளியல் மற்றும் சர்வதேச வியாபாரக் கற்கைகள் ஆகிய பாடங்களையும் கற்பித்து வருகின்றார்.

03. திரு. முக்தார் மரீக்கார் பணிப்பாளர்

தொழில் ரீதியாக ஒரு பொறியியலாளரான திரு. முக்தார் மரீக்கார் சந்தைப்படுத்தல் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினராகவும் (ஐக்கிய இராச்சியம்), வெப்பம், குளிர் பதனிடல் மற்றும் குளிர்சாதனைப் பொறியியலில் அமெரிக்கச் சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார். புறஸ்டெயர் (Frostaire) குழுமக் கம்பனிகளின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமாக



07



08



09



10



11

இவர் விளங்குகின்றார். மேலும் இலங்கை அரசு மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.

2001ம் ஆண்டிலிருந்து துனிசியக் (Tunisia) குடியரசில் இலங்கைக்கான கவுண்டிஸ் ஜெனரலாகப் பணியாற்றி வரும் திரு. மரிக்கார், பான் ஏசியா வங்கிச்சேவைக் கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபகப் பணிப்பாளராகவும் பிரதித் தலைவருமாகக் கடமையாற்றினார். அரசு துறையிலே ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பிரதித் தலைவராகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதித் தலைவராகவும் கடமையாற்றி இருக்கின்றார்.

04. Ms. ஷமாரா ஹேரத்

பணிப்பாளர்

இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தின் வர்த்தக இளமானிப் பட்டத்தினைக் கொண்டுள்ள Ms. ஷமாரா ஹேரத் தனது தொழில் வாழ்க்கையினை நிதி/கணக்கீட்டுத்துறையில் ஆரம்பித்து வெனிக் இன்ஃகோபரேஷன் லிமிட்டெட்டின் கூட்டாணமை நிதிப்பிரிவில் பணியாற்றினார். அதன் பின்னர் தன்னுடைய சொந்த விளம்பர முகவர் கம்பனியினை ஆரம்பித்த இவர் தற்போது உலகளாவிய ஆபரணச் சின்னத்தினைக் கொண்ட நிறுவனமொன்றின் சந்தைப்படுத்தல் மற்றும் மனிதவளத் தலைவராக பணியாற்றுகின்றார் (சிபானி ஜீவலர்ஸ்). லண்டன், மாலைதீவு, இலங்கை, சீசல்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் அமைந்துள்ள உலகளாவிய விநியோகச் சங்கிலி மூலமாக அதி நேரத்திவாய்ந்த ஆபரணங்களின் மேம்பாடுகளுக்கான பொறுப்பினை இவர் கொண்டுள்ளார். கம்பனியின் ஓட்டுமொத்த மனிதவளப் பணிகளுக்கும் இவர் பொறுப்பாகவும், வழிகாட்டுனராகவும் இருக்கின்றார்.

05. திரு. எஸ்.ஆர். ஆட்டிகல்ல

பணிப்பாளர்

இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுனராக இருக்கின்ற எஸ்.ஆர். ஆட்டிகல்ல தற்போது திறைசேரியின் பிரதிச் செயலாளராகவும் பணியாற்றுகின்றார். நாணயம் மற்றும் அரசு நிதிக்கொள்கை தொடர்பாக 24 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தினை இவர் கொண்டுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் வோர்விக் பல்கலைக்கழகத்தின் அளவீட்டு ரீதியான அபிவிருத்திப் பொருளாதார பட்டத்தினைப் பெற்றுக்கொண்ட இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீக விஞ்ஞானப் பிரிவில் இளமானிப் பட்டத்தினையும் கொண்டுள்ளார்.

திறைசேரியின் பிரதிச் செயலாளராக இவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் நிதித்திட்டமிடல் அமைச்சின் அரசிறைக் கொள்கை மற்றும் பொதுத் தொழில் முயற்சியான்மைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகக் அட்டிடிஷனல் கடமையாற்றியதுடன் அரசிறைத் திட்டப்படுத்தல் செயன்முறையின் அரசாங்க முயற்சிகளுக்கு பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளராகவும், பதில் தலைவராகவும் கடமையாற்றியதுடன் இலங்கை வங்கியின் பணிப்பாளர்கள் சபையிலும் தலைவராகக் கடமையாற்றியுள்ளார். அத்துடன் இலங்கைத் துறைமுக அதிகாரசபை, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு மற்றும் இலங்கை காப்புறுதிச் சபை போன்ற பல முக்கியமான அரசாங்க நிறுவனங்களின் சபைகளிலும் இவர் திறைசேரியின் பிரதிநிதியாக, சபை உறுப்பினராகக் கடமையாற்றியுள்ளார்.

தற்பொழுது திரு. ஆட்டிடிஹல்ல அவர்கள் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிலும் செவன நிதியத்திலும் திறைசேரியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

06. திரு. ஜெகத் கமநாயக்க

பணிப்பாளர்

ஜெகத் கமநாயக்க தேசிய சேமிப்பு வங்கியின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளராவார் (கிளை இயக்கங்கள் மற்றும் சந்தைப்படுத்தல்). வங்கிச் சேவைத்துறையில் இவர் 18 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தினைக் கொண்டுள்ளார். தேசிய சேமிப்பு வங்கியில் இணைவதற்கு முன்னர் இவர் உரம், கட்டிடப் பொருட்கள், நுகர்வுப் பொருட்கள் போன்ற வெவ்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருந்தார்.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தினதும் அமெரிக்க சந்தைப்படுத்தல் சங்கத்தினதும் உறுப்பினரான இவர் இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் இணை உறுப்பினராவார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாக முதுமணிப் பட்டத்தினைக் கொண்டுள்ள இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் இளமணிப் பட்டத்தினையும் கொண்டுள்ளார். IBSLஇன் வங்கிச்சேவை மற்றும் நிதி டிப்ளோமாப் பட்டத்தினைக் கொண்டுள்ள இவர் சந்தைப்படுத்தல் பட்டய நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் டிப்ளோமாவின்னையும் கொண்டுள்ளார். அத்துடன் இவர் ஒரு பட்டயம் பெற்ற சந்தைப்படுத்துனராவார்.

சிலிம் இல் சேர்ந்துகொண்டு அதன் முன்னாள் செயலாளர்களில் ஒருவராகக் கடமையாற்றிய இவர் சந்தைப்படுத்தல் தொழில்துறைக்குப் பெரும் பங்காற்றியுள்ளார். CIM இன் இலங்கை பிராந்திய நிதி ஆர்வக்குழுவின் உறுப்பினராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

MBA, CMA, CIM ஆகியவற்றுக்கான விரிவுரையாளராக IBSLஇலும், முகாமைத்துவக் கற்கை டிப்ளோமா பட்டப்பின் படிப்பிற்கான விரிவுரையாளராகவும், சந்தைப்படுத்தல் மற்றும் முகாமைத்துவ விரிவுரையாளராகவும் இவர் கடமையாற்றுகின்றார். அக்வைனாஸ் (Aquinas) பல்கலைக்கழகக் கல்லூரியிலும் இவர் விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார்.

07. திரு.கே.பி.எஸ். பண்டார

பணிப்பாளர்

திரு. கோலிய பண்டார 2014ம் ஆண்டிலிருந்து இலங்கை வங்கியின் நியமிக்கப்பட்ட பணிப்பாளர்களில் ஒருவராகவும் அதன் ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக் குழுவின் தலைவராகவும் இருந்து வருகின்றார். இலங்கை வங்கியின் நிரந்தர ஊழியரான இவர் 2012ம் ஆண்டுமாச்சி லிருந்து அதன் பிரதிப் பொது முகாமையாளர் பதவியினை வகித்து வருகின்றார். தற்போது இலங்கை வங்கியில் இவர் வகிக்கின்ற பதவிகளுள் உற்பத்தி முகாமைத்துவம், இஸ்லாமிய நிதிச்சேவை, அபிவிருத்தி வங்கிச்சேவை, இலத்திரனியல் வங்கிச்சேவை மற்றும் கடனட்டை/வரவட்டை இயக்கங்கள் ஆகியன உள்ளடங்குகின்றன.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 27 வருடங்களிற்கு மேற்பட்ட வங்கிச்சேவை அனுபவத்தினைக் கொண்டுள்ள இவர் தகவல் முறைமைகள், முதலீடு, திறைசேரி முகாமைத்துவம், சர்வதேச வங்கிச்சேவை இயக்கங்கள் மற்றும் கூட்டாண்மை வங்கிச்சேவை ஆகிய துறைகளில் பரந்த அனுபவத்தினைக் கொண்டுள்ளார். வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கியிலே (UK) இவர் பிரதம நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார். வங்கியிலே இணைந்து கொள்வதற்கு முன்னர் இவர் களணிப் பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றியதுடன் மகாவலி அதிகாரசபையிலும் சேவையாற்றியுள்ளார். கடன் மற்றும் முதலீடு முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் இலங்கை வங்கியாளர் நிறுவனத்தில் இவர் வளப்பகிர்வாளராகக் கடமையாற்றியிருக்கின்றார்.

களணிப் பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப் பட்டதாரியான திரு. பண்டார, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் முதுமணிப் பட்டத்தின் சிறப்புச் சித்தியினையும் கொண்டுள்ளார். இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் உறுப்பினரான இவர் அதே நிறுவனத்திலிருந்து பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவினைப் பெற்றுக்கொண்டு 1998ம் ஆண்டின் சிறந்த மாணவர் விருதினையும் பெற்றுக்கொண்டார். இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான திரு. பண்டார தேசிய வர்த்தக சம்மேளனத்தின் சபையிலும் பணியாற்றுகின்றார்.

08. திருமதி. ரேணுகா ஜெயசிங்ஹு**பணிப்பாளர்**

திருமதி. ரேணுகா ஜெயசிங்க 1987ம் ஆண்டில் ஒரு முகாமைத்துவப் பயிலுநராக மக்கள் வங்கியில் இணைந்து கொண்டார். வங்கிச் சேவைத்துறையில் 28 வருடங்களிற்கு மேற்பட்ட அனுபவத்தினைக் கொண்ட திருமதி. ஜெயசிங்க தனிப்பட்ட வங்கிச்சேவை மற்றும் இணைந்த மற்றும் அபிவிருத்தி வங்கிச்சேவை ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருக்கின்றார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வர்த்தக இளமானி முதலாம் வகுப்பு பட்டத்தினைக் கொண்டுள்ள இவர் இலங்கை AIBஇன் தொழில்வாண்மை வங்கிச்சேவைத் தராதரங்களையும் கொண்டுள்ளார்.

09. திரு. நரஞ்சன் அருள்பிரகாசம்**பணிப்பாளர்**

திரு. நரஞ்சன் அருள்பிரகாசம் பணிப்பாளர் சபையில் ஓர் உறுப்பினராக 2015 நவம்பர் 16இல் இணைந்து கொண்டார். INSEAD வியாபாரக் கல்லூரியின் MBA பட்டத்தினைக் கொண்டுள்ள திரு. நரஞ்சன் அருள்பிரகாசம் அவரது இளமானிப் பட்டத்தினை அமெரிக்காவின் மெகலிஸ்ரர் கல்லூரியில் பொருளாதாரத்திலும் சட்டத்திலும் கற்பதற்காக கோபிஅனான் சர்வதேச புலமைப் பரிசிலைப் பெற்றுக்கொண்டுள்ளார். தொழில்வாண்மை ரீதியாக சட்டத்தரணியான திரு. அருள்பிரகாசம் பொதுச் சட்டம் மற்றும் சிவில் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்று நிதியமைச்சின் மதியுரைஞராகக் கடமையாற்றுகின்றார். முன்னர் நியுயோர்க்கிலுள்ள மெறில்லிஞ்சில் முதலீட்டு வங்கியாளராகக் கடமையாற்றிய இவர் AMBA ஆய்வின் இணை உப தலைவராகவும் இருக்கின்றார்.

10. திரு. டபிள்யூ.ஏ. பிரியந்த அபேசிங்ஹு**பணிப்பாளர்**

திரு. டபிள்யூ.ஏ. பிரியந்த அபேசிங்ஹு பிரதேச அபிவிருத்தி வங்கியின் செயற்பாட்டுப் பணிப்பாளராக 2015 நவம்பர் 02ம் திகதி கடமையேற்றுக்கொண்டார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வர்த்தக இளமானிப் பட்டத்தினைக் கொண்டுள்ள திரு. அபேசிங்க மாணிக்கக் கல்லியலில் டிப்ளோமா பட்டத்தினையும் மாணிக்கக்கல் அகழ்வு, மாணிக்கக் கற்களை அடையாளம் காணுதல், மாணிக்கக் கற்களின் பெறுமதி கணித்தல் மற்றும் இயந்திரங்களைக்கொண்டு மாணிக்கக் கற்களை அகழ்தல் ஆகியவற்றில் பத்து வருட அனுபவத்தினைக் கொண்டுள்ளதடன், ஹோட்டல் முகாமைத்துவத்திலும் டிப்ளோமாவினைக் கொண்டுள்ளார்.

1988ம் ஆண்டிலிருந்து 1994ம் ஆண்டு வரையில் திரு. அபேசிங்ஹு பிராந்திய கிராமிய அபிவிருத்தி வங்கியில் மாவட்ட முகாமைத்தாளராகக் கடமையாற்றியுள்ளார்.

11. திரு. ஏ.எச்.எம். ரியால்**பணிப்பாளர்**

முகாமைத்துவ மதியுரைச் சேவை, கூட்டாண்மை நிதி, முதலீட்டு முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம், திறைசேரிச் செயற்பாடுகள் மற்றும் அடிப்படைத் தரகர் செயற்பாடுகள் ஆகியவற்றில் 26 வருட அனுபவத்தினைக் கொண்டுள்ள திரு. ரியால் ஒரு முதலீட்டு வங்கியாளராவார்.

இவரது அனுபவப் பரப்புக்களில் வியாபாரங்களையும் வியாபாரப் பிரிவுகளையும் நிறுவுதல், முதலீட்டுத் திணைக்களங்கள், முதலீட்டு முகாமைத்துவக் கம்பனிகள், அடிப்படைத் தரகர் செயற்பாடுகள் மற்றும் உத்தரவு பெற்ற நிதிக்கம்பனிகளின் மீள்கட்டமைப்பாக்கம் உள்ளடங்கலாக நிதித்துறையிலே கம்பனிகளை மீள்கட்டமைத்தலும் அவற்றைப் பட்டியலிடுதலும் உள்ளடங்குகின்றன.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக முதுமானிப் பட்டத்திலே இரண்டாம் வகுப்பு உயர் சித்தியினைப் பெற்றுக்கொண்ட திரு. ரியால் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில் M.Sc. இணைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், ACMA (லண்டன்), CGMA, BBA தகுதிகளையும் கொண்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்பட்ட அடிப்படைத் தரகரான வரையறுக்கப்பட்ட நற்பேல்த் பிணையங்களில் 2013ஆம் ஆண்டிலே பிரதம நிறைவேற்று அதிகாரியாக இணைந்து கொண்ட இவர் மூன்று மாதங்களில் குழுமப் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பதவி உயர்த்தப்பட்டு இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் கீழ் வருகின்ற முதலீட்டு முகாமைத்துவக் கம்பனியான கோல்டிங் கம்பனியின் மேற்பார்வைக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். குழுமப் பிரதம நிறைவேற்று அதிகாரியினால் ஒரு கம்பனியினை நடட்டத்திலிருந்து இலாபமுடையதாக மாற்றமுடியும்.

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் (JEDB) பணிப்பாளர் சபையிலும் இவர் கடமையாற்றியுள்ளார்.

தற்போது முதலீட்டு முகாமைத்துவம் மற்றும் திறைசேரி முகாமைத்துவம் ஆகிய பரப்புக்களில் திரு. ரியால் பல்வேறு கம்பனிகளுக்கு மதியுரைஞராகவும், ஆலோசகராகவும் தொழில்வாணமைக் கடமைகளை ஆற்றிவருகின்றார்.

பெருநிறுவன முகாமைத்துவ அணி



01



02



03



04



05



06

01. திரு. ரி.ஏ. ஆரியபால

பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. ரி.ஏ. ஆரியபால தற்போது பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றுகின்றார். இவர் அபிவிருத்தி வங்கிச்சேவை, கூட்டுறவு மற்றும் கிளைகள் வங்கிச்சேவை மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்று வெவ்வேறு பதவிகளில் 37 வருட வங்கிச்சேவை அனுபவத்தினைக் கொண்டுள்ளார். மக்கள் வங்கியில் 1978 இல் இணைந்து கொண்ட திரு. ஆரியபால கிளை முகாமையாளர், பிராந்திய முகாமையாளர், வலய உதவிப் பொது முகாமையாளர் மற்றும் பிரதிப் பொது முகாமையாளரென பல பதவிகளில் 2014 செப்டெம்பர் வரை கடமையாற்றினார். வியாபார நிர்வாக விசேட இளமானிப் பட்டத்தினையும், சட்ட இளமானிப் பட்டத்தினையும் கொண்டுள்ள இவர் ஒரு சட்டத்தரணியாவார். இலங்கை வங்கியியலாளர் நிறுவனத்தின் உறுப்பினரான இவர் இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் இணை உறுப்பினருமாவார். பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட இவர் கூட்டுறவு, செயற்திட்டக் கடன் வழங்கல் மற்றும் நுண்பாக நிதி, மனிதவள முகாமைத்துவம் மற்றும் கிளை வியாபாரம்/வங்கிச்சேவை போன்ற துறைகளில் அனுபவத்தினைக் கொண்டுள்ளதடன் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சியான்மை வங்கிச் சேவையினையும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சியான்மை மையக் கருத்தினையும் மீள் புத்துருவாக்கம் செய்து மக்கள் வங்கியிலே இவர் கடமையாற்றிய காலப்பகுதியில் அபிவிருத்திக் கடன் வழங்கலையும் புத்துருவாக்கம் செய்தார்.

02. திரு. வஜிர ஜயசிங்ஹ

பிரதம தகவல் அதிகாரி தகவல் தொழில்நுட்பத் தொழில்வான்மையாளரான திரு. வஜிர ஜெயசிங்க 20 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்துடன் 2011 ஜூன் மாதம் பிரதேச ஆண்டிலே பிராந்திய அபிவிருத்தி வங்கியிலே இணைந்து கொண்டார். மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் இளமானிப் பட்டத்தினை கொண்டுள்ள இவர் தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்திடம் இருந்து பொறியியல் முதுமானிப் பட்டத்தினையும் அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாகப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டு IBM உலக வர்த்தகக் கூட்டுத்தாபனத்தில் முறைமைகள் பொறியியலாளராகத் தனது கடமையினைத் தொடங்கினார். நிதிச்சேவைகளிலும், வங்கிச்சேவைத் துறையிலும் முகாமைத்துவப் பதவிகளில் 12 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தினை இவர் கொண்டுள்ளார். பிரித்தானிய கொம்பியூட்டர் சங்கத்தின் சான்றுப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பத் தொழில்வான்மையாளரான இவர் அமெரிக்காவின் கருத்திட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் சான்றுப்படுத்தப்பட்ட கருத்திட்ட முகாமைத்துவ தொழில்வான்மையாளருமாவார். திரு. ஜயசிங்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் பட்டயம் பெற்ற பொறியியலாளராவார்.

03. திரு. ரி. குகன்

பிரதான இடர்முகாமைத்துவ அதிகாரி

தொழில்வான்மை ரீதியாக வங்கியியலாளரான திரு. ரி. குகன் HNB மற்றும் யூனியன் வங்கி ஆகிய மிகவும் சிறப்பு வாய்ந்த இரண்டு தனியார் வங்கிகளில் கடமையாற்றியதன் பின்னர் 2011ம் ஆண்டிலே RDBஇல் இணைந்து கொண்டார். அபிவிருத்தி வங்கிச்சேவை, பெருநிறுவனக் கடன், கிளை வங்கிச்சேவை, அபாயநேர்வு முகாமைத்துவம் மற்றும் வர்த்தக நிதியிடல் போன்ற பரந்த துறைகளில் முகாமைத்துவப் பதவிகளை வகித்த அனுபவத்துடன் தொடர்ச்சியான 25 வருட வங்கிச்சேவை அனுபவத்தினையும் இவர் பிரத்தியேகமாகக் கொண்டுள்ளார். நிதிப் பொறியியலில் முதுமாணிப் பட்டத்தினைக் கொண்டுள்ள இவர் கொடும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார அபிவிருத்தி பட்டப்பின்படி படிப்பு டிப்ளோமாப் பட்டத்தினையும் கொண்டுள்ளார். வங்கி முகாமைத்துவத்தில் பட்டப்பின்படி படிப்பு டிப்ளோமாப் பட்டத்தினையும் வங்கிச்சேவை மற்றும் நிதியில் டிப்ளோமாப் பட்டத்தினையும் இலங்கை வங்கியியலாளர் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட இவர் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் தேசிய டிப்ளோமா தொழில்நுட்பப் பட்டத்தினையும் கொண்டுள்ளார். இவர் IBSLஇன் இணை உறுப்பினராவார்.

04. திரு. அஜித் அழகன்

DGM/கடன் மற்றும் அறவிடு

திரு. அஜித் அழகன் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் 1987ம் ஆண்டில் வர்த்தகத்துறையில் விசேட இளமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். இலங்கைப் பட்டயக் கணக்காய்வாளர் நிறுவனத்தின் இணை உறுப்பினரான இவர் இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் உறுப்பினருமாவார். 1979ம் ஆண்டில் இவர் தனது வங்கிச்சேவைத் தொழிலினை மக்கள் வங்கியில் ஆரம்பித்தார். மேலும் சனச அபிவிருத்தி வங்கியின் வழிகாட்டல் குழுவின் உறுப்பினராக இருந்து அதன் உருவாக்கத்திற்கு ஆழமான பங்களிப்பினைச் செய்திருக்கின்றார். அதனைத் தொடர்ந்து வரையறுக்கப்பட்ட த பிளான்சில் பதவியில் அமர்ந்த திரு. அழகன் ஏழு வருடங்களாக அதில் பொது முகாமையாளராகப் பதவி வகித்தார். வங்கிச் சேவைத்துறையிலும், நிதிச் சேவைத் துறையிலும் திரு. அழகன் நிதி மற்றும் பொது முகாமைத்துவத்தில் 37 வருட அனுபவத்தினைக் கொண்டுள்ளார். மேலும் அபான்ஸ் பிளான்ஸ் லிமிட்டெட் உருவாக்கத்தில் சம்பந்தப்பட்ட இவர் 2006ம் ஆண்டின் அதன் முதலாவது பொது முகாமையாளராகப் பதவியேற்றார். 2010ம் ஆண்டிலே குளோபல் டிரஸ்ட் பிளான்ஸ் லிமிட்டெட் உருவாக்கத்திற்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்ட இவர் அதன் முதலாவது முகாமையாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பதவியேற்றார். பிராந்திய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கு முன்னர் இவர் வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தில் கடன் பிரிவின் தலைவராக பணியாற்றியிருக்கின்றார்.

05. திரு. சி. கருபஹண

பிரதம நிதி அதிகாரி

திரு. கருபஹண 2013ம் ஆண்டு செப்டெம்பரிலே வங்கியில் இணைந்து கொண்டார். RDBயிலே பிரதம நிதி அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல கம்பனிகளில் சிரேஷ்ட பதவிகளை இவர் வகித்தார். நிதிப்பிரிவுத் தலைவர், கணக்காய்வுப் பிரிவுத் தலைவர், உதவிப் பொது முகாமையாளர், சிரேட் பிரதிப் பொது முகாமையாளர், பொது முகாமையாளர்/CEO ஆகிய பதவிகளை இவர் வங்கிச்சேவை, நிதிச்சேவை, காப்புறுதி மற்றும் ஏனைய துறைகளில் வகித்திருக்கின்றார். 33 வருடங்களிற்கு மேற்பட்ட அனுபவத்தினைக் கொண்டுள்ள இவர் பல வருடங்களாக தன்சானியா, சவுதி அரேபியா, அங்கோலா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் பிரித்தானிய, அயர்லாந்து மற்றும் அமெரிக்க கம்பனிகளில் பணியாற்றியிருக்கின்றார். மேலும் இலங்கையிலும் பல கம்பனிகளில் பணியாற்றியிருக்கின்றார். இலங்கை பட்டயக் கணக்காய்வாளர் நிறுவனத்தின் உறுப்பினரான இவர் இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் உறுப்பினருமாவார். அத்துடன் இலங்கை தொழில்வான்மை ரீதியான முகாமையாளர்களின் நிறுவனத்தின் உறுப்பினரான இவர் தன்சானியாவின் சான்றுப்படுத்தப்பட்ட பொதுக் கணக்காளர்கள் மற்றும் கணக்கியலாளர்கள் சபையின் உறுப்பினருமாவார். CA ஸ்ரீலங்காவில் உறுப்பினராக இணைவதற்கு தேவைப்படுகின்ற நான்கு வருட பயிற்சியினை திரு. கருபஹண இலங்கை KPMG இடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

06. திரு. ஜகத் கருணாதிலக

HRD மற்றும் நிர்வாகப்பிரிவுத் தலைவர்

மனிதவளப் பிரிவில் விசேட நிபுணரான திரு. ஜகத் கருணாதிலக 25 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்துடன் 2014 யூலையிலே RDB இல் இணைந்துகொண்டார். இவர் அரசு ஈட்டு முதலீட்டு வங்கியின் உதவிப் பொது முகாமையாளர்/தலைவராகக் (மனிதவளங்கள், பெளதீகவளங்கள் பிரிவு) கடமையாற்றினார். கேமிதிரியவில் (உலக வங்கியின் உதவியினால் நடத்தப்பட்ட கருத்திட்டம்) இவர் மேலதிக கருத்திட்டப் பணிப்பாளராகக் கடமையாற்றினார் (HRD மற்றும் நிர்வாகம்). இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய இவர் இலங்கை கூட்டுறவு முகாமைத்துவ நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ மதியுரைஞராகவும், முகாமையாளராகவும் கடமையாற்றினார் (நிர்வாகம் மற்றும் நிதி). ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் (1986) வியாபார நிர்வாகப் பட்டத்தினைக் கொண்ட இவர் மனிதவள முகாமைத்துவத்தில் பட்டப்பின்படி சான்றிதழினையும், முகாமைத்துவப் பட்டப்பின்படி படிப்பு நிறுவனத்திலிருந்து முதுமாணிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கை ஆணணி முகாமைத்துவ நிறுவனத்தின் இணை உறுப்பினரான இவர் IPM இடமிருந்து 2010ம் ஆண்டில் தேசிய HR நேர்த்தி விருதினையும் பெற்றுக்கொண்டார்.

பிராந்தியப் பொது முகாமையாளர்கள்/ சீரேஷ்ட உதவிப் பொது முகாமையாளர்கள்



01



02



03



04



05



06



07



08



09



10

01

வடமேல் மாகாண பிராந்திய பொது முகாமையாளர்.

திரு. யூ.பி. சேமசிங்ஹ

B. Com (Special), கொழும்பு பல்கலைக்கழகம்.

02

தென் மாகாண பிராந்திய பொது முகாமையாளர்.

திரு. சி.எல். பிஹிலந்த

B. Com (Special), களனிய பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழக பட்டப்பின் படிப்பு முகாமைத்துவ டிப்ளோமா.

03

வடமத்திய மாகாண பிராந்திய பொது முகாமையாளர்.

திரு. டி.எம். சேனாரத்ன பண்டார

B. Com (Special), ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்

04

மேல் மாகாண பிராந்தியப் பொது முகாமையாளர்.

திரு. ஏ.எச்.எம்.எம்.பி. ஜயசிங்ஹ

BBA, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம், முகாமைத்துவப் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா – வயம்ப பல்கலைக்கழகம், பிராந்திய அபிவிருத்தியில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா – NIBM மற்றும் RVB நெதர்லாந்து. வங்கி முகாமைத்துவத்தில் பட்டப்பின் நிறைவேற்று தர டிப்ளோமா (IBSL)

05

ஊவா/கிழக்கு மாகாண பிராந்திய பொது முகாமையாளர்.

திரு. டி.எம்.ரி.எஸ். குமார

வியாபார நிர்வாகம் (Special), B.Sc. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்

06

சபரகமுவ மாகாண பிராந்திய பொது முகாமையாளர்.

திரு. சனத் சேனாதீர

B. Com (Special), களனி பல்கலைக்கழகம்.

07

திரு. டபிள்யூ.ஐ.ஜே. பிரேமதாச

சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர் (நிதி மற்றும் திட்டமிடல்), B. Com (Special), ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம், உயர் தேசிய வர்த்தக டிப்ளோமா A.M.P.M.A. (ஐக்கிய இராச்சியம்)

08

திரு. எஸ்.ஏ.யூ.ஆர்.கே. சிங்ஹளகொட

சிரேஷ்ட உதவிப் பொது முகாமையாளர் இயக்கப்பாடுகள் B. Com (Special), களனி பல்கலைக்கழகம்

09

திரு. டபிள்யூ.எஸ். ஹேவாவசம்

சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர் (மனிதவள அபிவிருத்தி) BA (பொருளியல் Special) ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்.

10

திரு. கே.பி. தஹநாயக்க

சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர் (கடன் நிர்வாகம்) B. Com. (Special), நுகுண பல்கலைக்கழகம், முகாமைத்துவப் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா – ரஜரட்ட பல்கலைக்கழகம்.

உதவிப் பொது முகாமையாளர்கள்



01



02



03



04



05



06



07



08



09



10



11



12



13



14



15



16

01

திரு. டபிள்யூ.எம். நிமல் டி சில்வா

உதவிப் பொது முகாமையாளர்

தென் மாகாணம்

B. Sc – வியாபார நிர்வாகம் (Special) ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்

02

திரு. ஐ.ஜே. விஜயசேகர

உதவிப் பொது முகாமையாளர்

சப்பிரகமுவ மாகாணம்

B. Com. (Special) ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்

03

திரு. கே. ஆரியதிலக

உதவிப் பொது முகாமையாளர்

தென் மாகாணம்

HRDஇல் உயர் தேசிய டிப்ளோமா,

வியாபார முகாமைத்துவ தேசிய நிறுவனம்

04

திருமதி சி.எஸ். வீரகொட

உதவிப் பொது முகாமையாளர்

சப்பிரகமுவ மாகாணம்

B. Sc – வியாபார நிர்வாகம் (Special) ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்

05

திரு. ஜே.பி.கே. ஹேரத்

உதவிப் பொது முகாமையாளர்

(நிர்வாகம்)

விவசாய டிப்ளோமா – கண்ணொருவ

06

திரு. டபிள்யூ.எம்.டி.எஸ். விக்ரமசிங்ஹ

உதவிப் பொது முகாமையாளர்

இணக்கப்பாடுகள் அதிகாரி,

B. Com. (Special) றுஹுணு பல்கலைக்கழகம், வியாபார

முகாமைத்துவ பட்டப்பின் படிப்பு டிப்ளோமா – கொழும்பு

பல்கலைக்கழகம், வங்கியியலில் இடர்முகாமைத்துவம் - சுவீடன்

07

திரு. சிசில் டி சில்வா

உதவிப் பொது முகாமையாளர்

(கடன் மற்றும் அறவீடு)

B. Sc – வியாபார நிர்வாகம் (Special) ஸ்ரீ ஜயவர்த்தனபுர

பல்கலைக்கழகம்

08

திரு. டபிள்யூ. கோட்டகே

உதவிப் பொது முகாமையாளர்

மேல் மாகாணம்

B. Com. (Special) றுஹுணு பல்கலைக்கழகம்.

09

திரு. டபிள்யூ.வி.இ.ஐ. வரகாகொட

உதவிப் பொது முகாமையாளர்

ஊவா மாகாணம்

B. Com. (Special) ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்,

இடைநிலை - இலங்கைப் பட்டயக் கணக்காய்வாளர் நிறுவனம்

10

திரு. பி.எச்.எம்.எஸ். பஸ்நாயக்க

உதவிப் பொது முகாமையாளர்

மத்திய மாகாணம்

B. Sc – வியாபார நிர்வாகம் (Special) ஸ்ரீ ஜயவர்த்தனபுர

பல்கலைக்கழகம், முகாமைத்துவ டிப்ளோமா – ஊவா

பல்கலைக்கழகம்

11

திரு. எல்.பி. உபாலி

உதவிப் பொது முகாமையாளர்

வடமேல் மாகாணம்

B. Com. (Special) களனி பல்கலைக்கழகம்

12

திரு. பி.எம்.யூ.எஸ். பஸ்நாயக்க

உதவிப் பொது முகாமையாளர்

வடமத்திய மாகாணம்

விவசாய டிப்ளோமா விவசாயக் கல்லூரி, பெல்வெஹெர

13

திரு. ஆர்.எம்.ஆர். ரந்தெனிய

உதவிப் பொது முகாமையாளர்

வடமத்திய மாகாணம்

கலைமணி, பேராதனைப் பல்கலைக்கழகம்

14

திரு. ஏ.எச்.எம்.ஐ. அபேரத்ன

உதவிப் பொது முகாமையாளர்

மேல் மாகாணம்

B. Com. (Special) களனி பல்கலைக்கழகம், நுண் நிதி

டிப்ளோமா - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

15

திரு. டி.எஸ்.பி.சி. ஹந்துன்ஹேவா

உதவிப் பொது முகாமையாளர்

(சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார மேம்பாடு)

16

திரு. டி.பி. தர்மதாச

உதவிப் பொது முகாமையாளர்

ஊவா மாகாணம்

கலைமணி, பேராதனைப் பல்கலைக்கழகம்



17

17

திருமதி பி.ஆர்.டி. புஷ்பகுமாரி
உதவிப் பொது முகாமையாளர்
வடமேல் மாகாணம்
B. Com. (Special) களனிய பல்கலைக்கழகம்.

18

திரு. பி. கோரளகேதர
தலைமை உள்ளக கணக்காய்வாளர்
BA. AIB.



18



பணிப்பாளர் சபை செயலாளர்

Ms. கசனி பின்னவெல
தலைமை சட்ட அதிகாரி

இடர் முகாமைத்துவம்

நிதிச் சந்தைகளிலும் அதன் பல வர்த்தகச் செயற்பாடுகளிலும் குறிப்பாக வங்கிச்சேவைச் செயற்பாடுகளிலும் தன்னுடைய முதலீட்டிற்கு சிறந்த உயர் வருவாயை ஒரு முதலீட்டாளர் பெறவிரும்பினால், அந்த முதலீட்டாளர் அதிக இடர்ப்பாடுகளை ஊகிக்க வேண்டியிருக்கும். எவ்வாறாயினும் இடர்நேர்விற்கும் வருவாய்க்கும் இடையிலான வர்த்தக வெளிப்படாததன்மை அதி கூடிய அளவிற்கு மாறுபடக்கூடியதாகும்.

இன்று போட்டிக்கு வங்கிச்சேவை வியாபாரத்தில் இடர் முகாமைத்துவத்தினை வங்கியியலாளர்கள் ஒரு வியாபார சக்தியாகக் குறிப்பிடுகின்றனர். அதாவது இலாபமீட்டும் தன்மைக்கான ஓர் அறிகுறியாகவும் சிறந்த ஆளுகைக்கான ஓர் அறிகுறியாகவும் இறுதியாக வியாபாரத்திற்கான ஒரு வழியாகவும் அதனைக் குறிப்பிடுகின்றனர்.

வங்கிச்சேவை வியாபாரமானது அடிப்படையில் பல்வேறு வகையிலான அபாயநேர்விற்கு உட்படுகின்றது. இவை வியாபாரத்தில் உள்ளார்ந்தவையாக இருக்கின்றன. பொதுவாக கடன் இடர், இயக்கப்பாடுகள் மற்றும் சந்தை இடர் போன்ற பல இடர்களுக்கு வங்கிகள் முகங்கொடுக்கின்றன. இந்தப் பிரதான 3 இடர் வகைகளுக்கும் மேலதிகமாகத் தற்போது உபாயமார்க்க இடர், இயைபுறல் இடர், சட்டரீதியான இடர், நன்மதிப்புக்கு ஏற்படும் இடர் போன்ற ஏனைய வகைகளிலான இடர்களையும் வங்கி கருத்திற்கொள்ள ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு வங்கிச்சேவை நிறுவனமும் அதன் இடர்க் கலாசாரத்திற்கும் இடர் நடைமுறைகளுக்கும் உயர் கருதுகோளினைக் கொடுப்பதற்கு எத்தனிக்கின்றன. இதற்கமைய வங்கிக்கு மிகச்சிறந்த நடைமுறைகளை ஏற்று நடைமுறைப்படுத்தும் செயன்முறையில் RDBயும் காணப்படுகின்றது.

கடன் இடர் முகாமைத்துவம்

கடன் இடர் என்பது கடன்பெறுனர் கடன் ஒன்றினை மீள்செலுத்தத் தவறுகின்ற காரணத்தினால் அல்லது வேறுவிதமாக ஒப்பந்த ரீதியான கடப்பாடுகளைப் பூர்த்தி செய்யத் தவறுகின்ற காரணத்தினால் எழுகின்ற முதல் அல்லது நிதி வெகுமதியின் இழப்புடன் தொடர்புடையதாகும்.

RDBயில் கடன் இடர் முகாமைத்துவம்

RDBயில் மொத்தக் கடன் உட்படுகையானது வங்கியின் மொத்தச் சொத்துக்களின் 82.32% ஆகும். வங்கியின் பிரதான வியாபாரத் தொகுதியாகக் கடன் காணப்படுகின்றது. எனவே பேணப்படுகின்ற பிரதான இடர் வகையாகக் கடன் இடர் காணப்படுகின்றது.

வருடத்தின்போது எமது கடன் வழங்கல் தொகுதியானது 88.39 பில்லியனாக அதிகரித்தது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 42.56% அதிகரிப்பாகும். எவ்வாறாயினும் வங்கியியல் துறையானது 2015ம் ஆண்டின் தங்கச் சந்தை நெருக்கடிக்குத் தொடர்ந்தும் முகங்கொடுத்தது. அதேபோன்று இது வங்கியின் கடன் வழங்கல் தொகுதியிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

அடகு வைத்தலில் உள்ள இடரினை முகாமைத்துவம் செய்யக்கூடிய மட்டத்தில் பேணுவதற்குப் பின்வரும் நடவடிக்கைகளை RDB ஏற்று நடைமுறைப்படுத்தியது/தொடர்ந்து மேற்கொண்டது:

- அறவிடல் செயன்முறையினை வலுப்படுத்துதல்.
- ஏலமிடுதல் செயன்முறையை அடிக்கடி வலுப்படுத்துதல்.
- கடன் தொகுதியினை SME, விவசாயம் மற்றும் வீடமைப்பு போன்ற பல்வேறு தொழில் துறைகளுக்கு பல்வகைமைப்படுத்துதல்.


இதற்கமைய தனது கடன் வழங்கல் தொகுதியினை ஏனைய துறைகளுக்கு பல்வகைமைப்படுத்தியதன் மூலமாக RDBயானது வெற்றிகரமாக வங்கி இடரினைத் தணித்துள்ளது.

| துறை | HHI | |
|---------------------------|-------|-------|
| | 2015 | 2014 |
| விவசாயம் | 0.020 | 0.037 |
| விலங்கு வேளாண்மை | 0.001 | 0.001 |
| கைத்தொழில் (SME) | 0.059 | 0.085 |
| வியாபாரம் மற்றும் சேவைகள் | 0.000 | 0.000 |
| வீடமைப்பு | 0.128 | 0.043 |
| அடகுவைத்தல் | 0.004 | 0.014 |
| ஏனைய முன்னுரிமை | 0.020 | 0.018 |
| பணியாளர் | 0.001 | 0.000 |
| மொத்தம் | 0.232 | 0.199 |

புவியியல் ரீதியான செறிவு

புவியியல் ரீதியான செறிவு

ரூபா. பில்லியன்




- A - வடமேல்
- B - வடமத்தி
- C - சப்பிரகமுவ
- D - ஊவா
- E - தெற்கு
- F - மத்தி
- G - மேற்கு
- H - தலைமை அலுவலகம்

உற்பத்தி ரீதியான செறிவு

செயலாக்கமற்ற முற்கொடுப்பனவுகள் - உற்பத்தி ரீதியாக

ரூபா. பில்லியன்



- A - அபிவிருத்தி கடன்கள்
- B - நுண்ணளவு தொழில்முயற்சிக்கடன்கள்
- C - நுட்பமப்பு கடன்கள்
- D - வைப்புக்களுக்கு எதிரான கடன்கள்
- E - அடகுவைத்தல்
- F - பணியாளர் கடன்கள்
- G - குத்தகை/போக்குவரத்து சேவைக் கடன்கள்
- H - ஏனைய கடன்கள்

கடன் இடர் முகாமைத்துவச் செயல்முறை

வங்கியானது ஒட்டுமொத்தக் கடன் இடரிற்கு உட்படுவதை அதிகரிக்க எத்தணிக்கின்ற ஏனைய வங்கிகளைப் போலவே RDBஇற்கும் கடன் என்பது பிரதான வியாபாரத் தொகுதியாக இருக்கின்றது. எனவே கடன் இடர் முகாமைத்துவச் செயல்முறையில் வங்கியானது கணிசமான அவதானத்தினை செலுத்தி வருகின்றது. RDB ஏற்கனவே சபை அங்கீகரித்த கடன் இடர் முகாமைத்துவக் கொள்கையினை நிறுவியுள்ளது. மேலும் இது வருடாந்தம் மீளாய்வு செய்யப்படுகின்றது. இந்தக் கடன் இடர் முகாமைத்துவக் கொள்கை மற்றும் சட்டகத்திற்கு அமைவாக வங்கியானது அதன் கடன் இடரினை தணித்து முகாமைத்துவம் அளவிடு செய்து வருகின்றது.

துறைசார் வரையறைகளும் ஒப்புதலுக்கான அதிகார பரிந்துரளிப்பும்

வங்கியானது அங்கீகரிக்கப்பட்ட கடன்துறை வரையறைகளை நிறுவியுள்ளது. மேலும் கடன் இடர் முகாமைத்துவத் திணைக்களமானது இந்தத் துறைசார் வரையறைகளை மாதாந்தம் பகுப்பாய்வுசெய்து பணிப்பாளர் சபைக்கு அறிக்கையிடுகின்றது. அங்கீகரிக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக கடன் திணைக்களமும் வியாபார பிரிவுகளும் (265 கிளைகள்) அவற்றின் இலக்குகளைச் சீரமைக்கின்றன. கடன் திணைக்களமானது கடன் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் அறிவினைப் பல்வேறு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலமாகவும் சுற்றுநிருபங்களைப் பகிர்வதன் மூலமாகவும் கிரமமாக அதிகரிக்கின்றது. கடன் வசதிகளை அங்கீகரிப்பதற்கு வங்கியானது ஒதுக்கப்பட்ட அதிகார பகிர்ந்தளிப்பு வரையறைகளைக் கொண்டுள்ளது. சாதாரணமாக, கடன் முன்மொழிவுகள் அனுபவமிக்க கடன் அதிகாரிகளினால் பகுப்பாய்வு செய்யப்பட்டு பொருத்தமான அங்கீகார அதிகார மட்டத்திற்கு கையளிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் உயர் பெறுமதி கொண்ட கடன் முன்மொழிவுகள் கடன் குழுவினாலும், பணிப்பாளர் சபையினாலும் அங்கீகரிக்கப்படுகின்றன. தற்போது கடன் மற்றும் அறவீட்டுக்கான பிரதிப் பொது முகாமையாளரின் அதிகார மட்டத்தை மிஞ்சுகின்ற கடன் முன்மொழிவுகள் CROஇனால் சுயாதீனமான மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டமைக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் அங்கீகாரச் செயல்முறையானது 2014ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒப்பீட்டளவிலே வங்கியின் கடன் தொகுதியில் இடரினைக் குறைத்துள்ளது. இது கடந்த வருடத்திலிருந்து தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கடன் இழப்பு ஏற்பாடுகள்


மத்தியவங்கி வழிகாட்டல்களுக்கு அமைய வங்கியானது 2 வகையான ஏற்பாட்டு முறைகளைப் பின்பற்றுகின்றது. அவையாவன:

- பொது ஏற்பாடு (மத்திய வங்கி வழிகாட்டல்களுக்கமைவாக)
- விஷேட ஏற்பாடு (மத்திய வங்கி வழிகாட்டல்களுக்கமைவாக)


வங்கியின் ஏற்பாடு உள்ளடக்க வீதமும், திறந்த Provision cover விகிதாசாரமும், வெளிப்படுத்தல் வீதமும் கிரமமாக இடர் முகாமைத்துவத் திணைக்களத்தினால் கணக்கிடப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. இந்த வீதங்களை ஒவ்வொரு மாத முடிவின்போதும் இடர் முகாமைத்துவத் திணைக்களமானது அதன் அவதானிப்புக்களுடன் பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கின்றது.

2015 டிசம்பரின் போது உள்ளவாறாக வங்கியின் திறந்த வெளிப்படுத்தல் வீதமும், Provision cover வீதமும் பின்வருமாறு காணப்பட்டது.

திறந்த கடன் வெளிப்படுத்துகை



Provision Cover வீதம்



கடன் இழப்பீடுகளின் மீதான வலுக்குறைவு மதிப்பீடு

வலுக்குறைவிற்காக வங்கியானது புதிய கணக்கீட்டு நியமங்கள் SLAS 44 மற்றும் 45 இனை ஏற்று நடைமுறைப்படுத்தி வருவதுடன் அதன் கடன் இழப்புக்களை அதன் இலாபத்துடன் பொருந்துவதற்காக இந்தத் தெரிவுகளைப் பயன்படுத்தி வருகின்றது.

கடன் இடர் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல்


கடன் வழங்கல் அதிகாரிகள் கிளை மட்டத்திலே அவர்களின் மொத்தக் கடன் தொகுதியினையும் தனிப்பட்ட கடன் வசதிகளினையும் நாளாந்த வாடிக்கையாளர் பகுப்பாய்வு மற்றும் மீள் அறவீட்டுச் செயல்முறை மூலமாக உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். எவ்வாறாயினும் தலைமை அலுவலக மட்டத்தில் இடர் முகாமைத்துவத் திணைக்களமானது வங்கியின் கடன் தொகுதியினைப் பகுப்பாய்வு செய்து மாதாந்த அடிப்படையிலான சுயாதீனமான அவதானிப்புக்களுடன் KRI (பிரதான இடர் குறிகாட்டி) அறிக்கையின் கீழ் பணிப்பாளர் சபைக்கு அறிக்கையிடுகின்றது. KRI அறிக்கையானது மொத்தக்கடன் தொகுதிப் பகுப்பாய்வு, செயற்படா சொத்துக்கள் பகுப்பாய்வு, கடன் வழங்குதல் ஏற்பாடுகளுக்கான பகுப்பாய்வு ஆகியவற்றினை உள்ளடக்குகின்றது. இடர் முகாமைத்துவப் பிரிவில் மாதாந்த அடிப்படையில் RDB ஆனது வங்கியின் உயர் 20 கடன்பெறுநர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது.

2015 முடிவின் போதுள்ளவாறாக உயர் 20 கடன் பெறுனர்களும் வைப்பாளர்களும் கடன் மற்றும் வைப்புத் தொகுதிகளுக்கு முறையே 0.96% மற்றும் 9.55% இனை பங்களிப்பாக வழங்கி இருந்தனர்.

NPL பகுப்பாய்வு

செயலாக்கமற்ற முற்கொடுப்பனவுகள்

ரூபா. பில்லியன்




திரவத்தன்மை இடர் முகாமைத்துவம்

காசினை வழங்குவதன் மூலம் அல்லது ஏனைய நிதிச் சொத்துக்களை வழங்குவதன் மூலம் கொடுத்துத் தீர்க்கப்படவேண்டிய வங்கியின் நிதிக் கட்டப்பாடுகளைப் பூர்த்தி செய்வதில் வங்கி முகம் கொடுக்கும் இடரே இதுவாகும்.

RDBயில் திரவத்தன்மை இடர் முகாமைத்துவம்.

2013ம் ஆண்டிலிருந்து RDB திரவத்தன்மை இடர் முகாமைத்துவக் கொள்கையினைப் பேணிவருவதுடன் அதனை வருடாந்தம் மீளாய்வு செய்கின்றது. வங்கியானது எப்பொழுதுமே வங்கியின் திரவத்தன்மை முகாமைத்துவச் சட்டகத்துடனும் வங்கியின் திரவத்தன்மை தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களுடனும் இணங்கி வருகின்றது. 20% என்கின்ற சட்டத் தேவைப்பாட்டிற்கு அதிகமாக வங்கியானது உறுதியான திரவத்தன்மை நிலையினைப் பேணுவதற்கு முயற்சி எடுத்து வருகின்றது. இந்தக் குறிக்கோளினை அடைவதற்கு வங்கியானது திரவச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை மதிப்பீடுசெய்து கண்காணித்து ALCO மூலமாக உயர் தரத்திலான திரவச் சொத்துத் தளத்தினைப் பேணிவருகின்றது.

வங்கியின் தேவைப்படுத்தப்படுவது எதர் உண்மையான வங்கியின் திரவச்சொத்து வீதம்



— RDB இனால் பேணப்படும் உண்மையான வீதம் - %
 — CBSL இனால் எதிர்பார்க்கப்படும் வீதம் - %

| | 2015 | 2014 |
|--------------|--------|--------|
| 1ம் காலாண்டு | 34.60% | 31.70% |
| 2ம் காலாண்டு | 30.46% | 35.70% |
| 3ம் காலாண்டு | 26.30% | 36.70% |
| வருடமுடிவு | 21.80% | 35.50% |

ஒப்பீட்டு இலக்கம் (2014 - 2015)

ALCO சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் முகாமைத்துவ குழு

வங்கியின் திரவத்தன்மையினை முகாமைத்துவம் செய்யும் பிரதான பொறுப்பானது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் முகாமைத்துவக் குழுவினைச் சேர்ந்ததாகும் (ALCO). ALCO வங்கியின் கூட்டாண்மை மற்றும் நிறைவேற்று மட்டத்திலான ஊழியர்களைக் கொண்டுள்ளதுடன் இது ஒரு நிறைவேற்றுமட்டக் குழுவாகும். குழுவானது குறைந்தது மாதத்திற்கு ஒரு தடவை அல்லது தேவையெனக் கருதும்போது கூடுகின்றது. ஒழுங்குபடுத்துவதில் அறிவிக்கப்பட்ட புதிய திரவத்தன்மை உள்ளடக்க வீத (LCR) தேவைப்பாடுகளை வங்கி 2016இல் இருந்து ஏற்று நடைமுறைப்படுத்தும்.

திரவத்தன்மை மீதான அழுத்தப் பரிசோதனை

3 நிலைகளின் கீழ் இடர் முகாமைத்துவத் திணைக்களமானது வங்கியின் திரவத்தன்மை மீது அழுத்தப் பரிசோதனையினை மேற்கொள்கின்றது. இவை வெவ்வேறு தீவிரத்தன்மை நிலைகளுடன் தொடர்புடையவையாகும். ஒவ்வொரு மாதமும் திணைக்களமானது அழுத்தப் பரிசோதனையின் பெறுபேறுகளைப் பரிசீலித்து வங்கியின் திரவத்தன்மை மீது எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படுகையில் ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்களை அளக்கின்றது. அழுத்தப் பரிசோதனைகளின் பெறுபேறுகளுக்கு அமைவாக பணிப்பாளர் சபைக்குப் பொருத்தமான தீர்வுகள் தொடர்பாகவும் அவ்வாறான சூழ்நிலைகளுக்கான நிதியில் ஏற்பாடுகள் தொடர்பாகவும் ALCO மூலமாக இடர் முகாமைத்துவ திணைக்களத்தினால் அறிவிக்கப்படுகின்றது.

| விபரங்கள் அதிர்ச்சியின் | 31.12.2015 போதுள்ள-வாறான மீதி | சகல எண்ணிக்கைகளும் ரூபா '000 விபரங்கள் அதிர்ச்சிகள் | | |
|--|-------------------------------|---|--------------|------------|
| | | சிறியவை | நடுத்தரமானவை | பாரியவை |
| தாக்கத்தின் அளவு | | 2% | 3% | 4% |
| திரவச்சொத்துக்கள் | 18,534,483 | 18,534,483 | 18,534,483 | 18,534,483 |
| மொத்தப் பொறுப்புக்கள் | 85,155,276 | 85,155,276 | 85,155,276 | 85,155,276 |
| மொத்தப்பொறுப்புக்களின் மீதான பெறுமதி வீழ்ச்சி | | 1,703,106 | 2,554,658 | 3,406,211 |
| அதிர்ச்சிக்குப் பின்னரான திருத்தப்பட்ட மொத்தப் பொறுப்புக்கள் | | 83,452,171 | 82,600,618 | 81,749,065 |
| அதிர்ச்சிக்குப் பின்னரான திருத்தப்பட்ட நிரவச் சொத்துக்கள் | | 16,831,378 | 15,979,825 | 15,128,272 |
| திரவச்சொத்து வீதம் | 21.77% | 20.17% | 19.35% | 18.51% |

தொழிற்பாட்டு இடர் முகாமைத்துவம்

போதியதல்லாத அல்லது தோல்வியடைந்த உள்ளகச் செயல்முறைகள், மக்கள் மற்றும் முறைமைகள் மற்றும் புறநிலை நிகழ்வுகள் போன்ற கடன் அல்லது சந்தையினால் ஏற்படுத்தப்படும் நிகழ்வுகளினால் எதிர்பாராத நேரடியான அல்லது மறைமுகமான இழப்புக்களால் ஏற்படக்கூடிய அபாயத்தின் வெளிப்பாடே தொழிற்பாட்டு இடராகும்.

இழந்த தரவுகளை அறிக்கையிடல்

இழந்த தரவுகளைக் கண்டுபிடித்து அவற்றினை அறிக்கையிடும் செயல்முறையில் RMD 2012இல் இருந்து ஈடுபட்டு வருகின்றது. விசாரணைப் பிரிவுக்கு அறிக்கையிடப்படுகின்ற சகல இழப்புக்களும் RMDஇனால் பதியப்பட்டு ஒவ்வொரு காலாண்டிலும் ரூபா 500,000/- எனும் எல்லையினைத் தாண்டிய இழந்த தரவுகள் மத்திய வங்கிக்கு அறிக்கையிடப்படுவதுடன், வங்கியானது வெவ்வேறு வகைகளிலான இழந்த தரவுகள் தொடர்பான ஒரு தரவுத் தளத்தினைப் பேணி வருகின்றது.

தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு அபிவிருத்தி

2014இல் முடிவு வரை வங்கியானது நான்கு வெவ்வேறு தகவல் தொழில்நுட்பத் தளங்களின் மீது பணியாற்றியுள்ளது. தற்போது RDB புதிய மத்திய மயப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பத் தீர்வினைப் பயன்படுத்தி வருகின்றது. புதிய தகவல் தொழில்நுட்பத் தீர்வினை அறிமுகப்படுத்தியதன் பின்னர் வங்கியானது தன்னியக்கமான தகவல் தொழில்நுட்ப இடரிற்கு உட்பட்டு வருகின்றது. எனவே வங்கியானது தகவல் பாதுகாப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாவனைக் கொள்கைகளை அங்கீகரித்து 2015ம் ஆண்டின்போது தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ முறைமைச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது (ISMS).


வியாபாரத் தொடர்ச்சித் திட்டம் (BCP)

2015ம் ஆண்டின்போது வங்கியானது அதன் வியாபாரத் தொடர்ச்சித் திட்டத்தினை பூர்த்தி செய்துள்ளது. இந்த BCP இல் அமுல்படுத்தல், ஒத்திகை அமுல்படுத்தல் 2016ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

மூலதன போதுமான தன்மை

கடந்த இரண்டு வருடங்களின்போது வங்கியின் மூலதன போதுமான தன்மையானது பின்வருமாறு காணப்படுகின்றது.

தேவைப்படுத்தப்படுவது எதர் உண்மையான மூலதன போதுமான தன்மை வீதம்



— RDB இனால் பேணப்படும் உண்மையான வீதம் - %

— இலங்கை மத்திய வங்கியினால் தேவைப்படுத்தப்படும் வீதம் - %

பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆகக் குறைந்த தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால், மேலே வரையில் காட்டப்பட்டவாறு, பணியாளர் சபையானது வங்கியின் மூலதனத் தளத்தினை வலுப்படுத்துவதற்கு பின்வரும் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1. பிரதேசிய சங்கவர்தனை வங்கிச் சட்டத்திற்கு அமைவாக தற்போதுள்ள பங்குடமையாளர்களிடமிருந்து மேலதிக மூலதனத்திற்காக அழைப்பு விடுத்தல். இது புதிய முதலீட்டாளர் ஒருவர் பங்குடமையாளராக வருவதை அனுமதிப்பதில்லை.
2. தொகுதிக்கடன்களை வழங்குதல்.

முதலாவது தெரிவிற்கமைய 2014ம் ஆண்டின்போது வங்கியானது பங்குடமையாளர்களிடமிருந்து 2.5 பில்லியன் ரூபாவினைத் திரட்டியுள்ளது. 2.5 பில்லியன் ரூபா வரையில் தொகுதிக் கடன்களின் மூலமாக மூலதனத்தினை அதிகரிப்பதற்கும் பணியாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2015ம் ஆண்டின்போது அதன் தொகுதிக்கடன் விநியோகங்களை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து 2.5 பில்லியன் ரூபாவினை வங்கி திரட்டியுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு தெரிவுகளையும் மேற்கொள்கையில் வங்கியானது ஒழுங்குபடுத்துனரினால் விதிக்கப்பட்ட ஆகக் குறைந்த தேவைப்பாடுகளைத் தாண்டி அதன் மூலதனத் தளத்தினை வலுப்படுத்தியுள்ளது.

கடன் தொகுதியின் மீதான NPA நகர்வுகள் பற்றி சபையும் முகாமைத்துவமும் அறிந்துள்ளது. இது RDBஇன் மூலதனப் போதுமான தன்மையினைப் பாதிக்கின்றது. வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அழுத்தப் பரிசோதனைக் கொள்கை வழிகாட்டல்களுக்கு அமைவாக இடர் முகாமைத்துவத் திணைக்களத்தினால் அழுத்தப் பரிசோதனை கிரமமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காலாண்டு அடிப்படையில் பெறுபேறுகள் IRMC மூலமாக சபைக்கு அறிவிக்கப்படுகின்றன.

2015ம் ஆண்டிற்கான அழுத்தப் பரிசோதனையின் பெறுபேறுகள் பின்வருமாறு:

| செயலாக்கமற்ற முற்கொடுப்பனவுத் தொகுதி | மூல CAR | நிலை 1 | நிலை 2 | நிலை 3 |
|---|---------|--------|--------|--------|
| அதிர்ச்சியின் அளவு | - | 2% | 3% | 4% |
| நேரடி இழப்பு வகை | 10.53% | 8.19% | 8.14% | 8.10% |
| சகல வகைகளி- னுள்ளும் அதிர்ச்சியின் நகர்வு | 10.53% | 8.25% | 8.25% | 8.24% |



எமது பிள்ளைகளுக்கான சிறந்த எதிர்காலத்தினை பிரதேச அபிவிருத்தி வங்கி மேம்படுத்துகின்றது

கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கூட்டாண்மை ஆளுகை அறிக்கை



විගණකාධිපති දෙපාර්තමේන්තුව

கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம்

AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය } BAF/F/RDB/CG/2016
எனது இல. }
My No. }

உமது இல. }
Your No. }

දිනය } 17 June 2016
திகதி }
Date }

தலைவர்
பிரதேசிய சங்கவர்தனை வங்கி

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கூட்டாண்மை ஆளுகை பணிப்பின் இணக்கப்பாட்டுத் தேவைதொடர்பாக பிரதேசிய சங்கவர்த்தனை வங்கி பணிப்பாளர் சபைக்கு பிரதேச சங்கவர்தனை வங்கியின் உண்மையாக அறியப்பட்டவை தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

இலங்கை மத்திய வங்கியினால் (CBSL) வழங்கப்பட்ட கூட்டாண்மை ஆளுமை பணிப்பின் தேவைக்கு இணங்க தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் சபையின் ஆளுமை அறிக்கை தொடர்பான அறிக்கைக்கு சேர்க்கப்பட்டுள்ள அத்தியாயத்தின் நடைமுறைகளை நான் செய்துள்ளேன். இலங்கை தரங்களில் நிறுவப்பட்டுள்ள கோட்பாடுகள் அது தொடர்பான சேவைகள் 4400 (SLSR 4400) இற்கமைய இப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் நடைமுறைகள் கூட்டாண்மை ஆளுமை பணிப்பின் தேவையை எதிர்கொள்ளக் கூடியவாறு உங்களுக்கு உதவுவதற்கு உண்மையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் போது, பட்டயக்கணக்காளர் நிறுவனம் எனக்கு உதவிபுரிந்துள்ளது.

என்னால் கண்டறியப்பட்டுள்ளவற்றை இத்துடன்.

இணைக்கப்பட்டுள்ள அத்தியாயத்தில் நான் இணைத்துள்ளேன். ஏனெனில், மேற்கூறப்பட்ட நடைமுறைகள் இலங்கை கணக்காய்வுத் தரங்களுக்கு அமைய கணக்காய்வு அல்லது நோக்கு உள்ளடக்கப்படாமையினால் CBSL இனால் வழங்கப்பட்ட கூட்டாண்மை ஆளுகையின் பணிப்புடன் இணக்கப்பாடு தொடர்பாக எந்தவொரு உத்தரவாதத்தையும் தெரிவிக்கமுடியாது.

இலங்கை கணக்கியற் தரங்களுக்கமைய மேலதிக வழிமுறைகளை நான் பிரயோகித்து கூட்டாண்மை ஆளுகையில் கணக்காய்வு அல்லது மீளாய்வினை நிறைவேற்றியிருப்பின், ஏனைய விபரங்கள் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, அறிக்கைப்படுத்த முடிந்திருக்கும்.

எனது இவ் அறிக்கையின் முதலாவதுபந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக உங்களது தகவலுக்காக உண்மைப்படுத்தப்படுகின்றது. அத்துடன் வேறு எந்தவொரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்தக் கூடியது அல்ல. அல்லது எந்தவொரு தரப்பினருக்கும் விநியோகிக்கக் கூடியதல்ல.

இந்த அறிக்கை மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களுக்காக மாத்திரம் தொடர்புடையதாகும். அத்துடன் முழுமையாக எடுக்கப்பட்ட பிரதேச சங்கவர்தனை வங்கியின் எந்தவொரு நிதிக் கூற்றுக்கும் ஏற்புடையதல்ல.

எச். எம். காமினி வீஜேசிங்ஹ
கணக்காய்வாளர் தலைமை அதிபதி

கூட்டாண்மை ஆளுகை

சபையின் பொறுப்புகள்

3 (1)
3 (1) (i)

வங்கியின் பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மையினை சபை வலுப்படுத்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

(a) சபை அங்கீகாரம், வங்கியின் தந்திரோபாயக் குறிக்கோள்கள் மற்றும் கூட்டாண்மை பெறுமதிகள்

வங்கி முழுவதற்கும் வங்கியின் தந்திரோபாயக் குறிக்கோள்களையும், கூட்டாண்மை பெறுமதிகளையும் வங்கி அறியத்தந்துள்ளது.

(b) வங்கியின் ஒட்டுமொத்த வியாபார தந்திரோபாயத்திற்கான சபை அங்கீகாரம்.

ஒட்டுமொத்த வியாபார தந்திரோபாயமானது ஒட்டுமொத்த இடர்க்கொள்கை, இடர் முகாமைத்துவச் செயல்விதிகள் மற்றும் பொறிமுறைகள் ஆகியவற்றினை உள்ளடக்குவதுடன் இவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த வியாபார தந்திரோபாயமானது அளவிடக்கூடிய இலக்குகளை குறைந்தது அடுத்த மூன்று வருடங்களுக்குக் கொண்டுள்ளது.

(c) சபையினால் அடையாளம் காணப்பட்ட இடர்களை முகாமைத்துவம் செய்வதற்கான பொருத்தமான முறைமைகள் செயல்நுட்பம் வாய்ந்தவையாகவும், உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டவையாகவும் உள்ளன.

(d) வைப்பாளர்கள், கடன்கொடுநர்கள், பங்குடமையாளர்கள் மற்றும் கடன் பெறுநர்கள் உள்ளடங்கல்களாக சகல பங்குதாரர்களுடனும் தொடர்புடலுக்கான ஒரு கொள்கையினை சபை அங்கீகரித்து அமுல்படுத்தி உள்ளது.

(e) வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமைகள் ஆகியவற்றின் பேதுமானதன்மையினையும் நேர்மையினையும் சபை மீளாய்வு செய்துள்ளது.

இயைபுறல் மட்டம்

இயைபுற்றுள்ளது.

2008 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க பிரதேசிய சங்கீர்தர்தன வங்கிச் சட்டத்தினால் தீர்மானிக்கப்பட்டவாறு 2011 - 2015 வரையான காலப்பகுதிக்காக சபையானது தந்திரோபாயக் குறிக்கோள்களையும், கூட்டாண்மை விழுமியங்களையும் அங்கீகரித்துள்ளது.

தேவையானபொழுது பிரதான முகாமைத்துவ ஆளணியினர் மூலமாகவும் சுற்றுநிருபங்கள் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாகவும் வங்கி முழுவதற்கும் குறிக்கோள்களை அறியத்தரல்.

இயைபுற்றுள்ளது.

2011 - 2015 காலப்பகுதிக்கான ஒட்டுமொத்த வியாபார தந்திரோபாயத்தை உள்ளடக்குகின்ற சபை அங்கீகரித்த கூட்டாண்மைத் திட்டம் கிடைக்கக்கூடியதாக உள்ளது. வங்கியின் ஒட்டுமொத்த இடர்கொள்கை மற்றும் இடர் முகாமைத்துவ செயல்விதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக் குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இவை சபையினால் தந்திரோபாயத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கின்றன.

2016 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கான கூட்டாண்மை இலக்குகளுடனான தந்திரோபாயத் திட்டம் வரையப்பட்டுள்ளது.

இயைபுற்றுள்ளது.

அடையாளம் காணப்பட்ட இடரினை முகாமைத்துவம் செய்வதற்கு செயல்நுட்பம் வாய்ந்த செயன்முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொள்கைகளும், செயல்விதிகளும் அங்கீகரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக் குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு செயன்முறைப் படுத்தப்பட்டு வருவதுடன் தொடர்ச்சியான மதிப்பீடும் இடம்பெற்று வருகின்றது.

இயைபுற்றுள்ளது.

கொள்கையானது சபையினால் மீளாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உன்னியான கண்காணிப்புச் செயன்முறையுடன் கொள்கையின் அமுல்படுத்தலானது சகல முகாமைத்துவ மட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இயைபுற்றுள்ளது.

வைப்புக்கள், காசுக்கட்டுப்பாடு மற்றும் கிளைச் செயற்பாடுகள் தொடர்பான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகள் செயற்பாட்டுக் கையேட்டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய செயற்பாடுகளுக்கான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகள் உள்ளகக் சுற்றுநிருபங்கள் மூலமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையின் செயற்திறனானது உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தினால் மீளாய்வு செய்யப்பட்டு சபைக் கணக்காய்வுக் குழுவுடன் கலந்துரையாடப்படுகின்றது.

சபையின் பொறுப்புகள்

இயைபுறல் மட்டம்

| | |
|--|---|
| | <p>சபையினால் அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவத் தகவல் முறைமைக் கொள்கையென எதுவுமில்லை.</p> <p>எவ்வாறாயினும், 2016 ஆம் ஆண்டிலிருந்து தகவல் முறைமை ஆய்வு மூலமாக முகாமைத்துவத் தகவல் முறைமையின் நேர்மையானது மதிப்பிடப்பட்டுள்ளதுடன், விடயங்கள் சபைக் கணக்காய்வுக் குழுவில் கலந்துரையாடப்பட்டு சபையின் மீளாய்விற்காக கையளிக்கப்படும்.</p> |
| <p>(f) பின்வருவனவற்றினை நிறைவேற்றுவதற்கான தகைமையினைக் கொண்ட பிரதான முகாமைத்துவ ஆளணியினர் இலங்கைக் கணக்கீட்டு நியமங்களில் வரையறுக்கப்பட்டுள்ளவாறாக சபையினால் அடையாளங்கண்டு நியமிக்கப்பட்டுள்ளனர்: (i) கொள்கையில் கணிசமான செல்வாக்குச் செலுத்துதல், (ii) நேரடியான செயற்பாடுகள் மற்றும், (iii) வியாபார நடவடிக்கைகள், செயற்பாடுகள் மற்றும் இடர் முகாமைத்துவத்தில் கட்டுப்பாட்டினைச் செலுத்துதல்.</p> | <p>இயைபுற்றுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கொள்கையானது 2015 ஆம் ஆண்டில் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.</p> |
| <p>(g) சபைப் பணிப்பாளர்களுக்கான மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினருக்கான அதிகாரப் பரப்புகள் மற்றும் பிரதான பொறுப்புகளைச் சபை வரையறை செய்துள்ளது.</p> | <p>இயைபுற்றுள்ளது. சபைக்கான அதிகாரப் பரப்புகள் பிரதேசிய சங்கீதன வங்கிச் சட்டத்தினால் ஆளுகை செய்யப்படுகின்றன.</p> <p>பிரதான முகாமைத்துவ ஆளணியினருக்கான அதிகாரப் பரப்புகள் ஒவ்வொரு பிரதான முகாமைத்துவ ஆளணியினரதும் சம்பந்தப்பட்ட தொழில் விபரிப்பில் வரையறுக்கப்பட்டுள்ளன.</p> |
| <p>(h) வங்கியின் விவகாரங்களில் பொருத்தமான மேற்பார்வையினை சபைக் கொள்கைக்கு ஒத்திசைவானவாறாக பிரதான முகாமைத்துவ ஆளணியினர் மூலமாக சபை நிறைவேற்றியுள்ளது.</p> | <p>இயைபுற்றுள்ளது. சபை உபகுழுக்கள் மூலமாக வங்கியின் விவகாரங்களை சபை பொருத்தமாக மேற்பார்வை செய்துள்ளது. தமது சம்பந்தப்பட்ட பரப்புகள் தொடர்பாக விளக்குவதற்காக பிரதான முகாமைத்துவ ஆளணியினர் சபையினால் அழைக்கப்படுகின்றனர்.</p> |
| <p>(i) பணிப்பாளர் சபையின் சொந்த ஆளுகை நடைமுறைகளின் செயற்திறனின் வங்கி கிரமமாக மதிப்பீடு செய்கின்றது. அவற்றுள் உள்ளடங்குபவை:</p> <p>(i) பணிப்பாளர்கள் மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினரின் தெரிவு, நியமனம் மற்றும் தேர்வு.</p> <p>(ii) “ஆர்வங்களின் முரண்களை” முகாமைத்துவம் செய்தல் மற்றும்.</p> <p>(iii) பலவீனங்கள் பற்றிய தீர்மானமும், தேவையானபொழுது மாற்றங்களின் அமுல்படுத்தலும்.</p> | <p>ஓரளவிற்கு இயைபுற்றுள்ளது. பணிப்பாளர்களின் நியமனங்கள் திறைசேரிச் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டு அமைச்சரினால் மேற்கொள்ளப்படுகின்றன.</p> <p>சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சுயமதிப்பீட்டுத் திட்டமானது “ஆர்வங்களின் முரண்களை” முகாமைத்துவம் செய்ய உதவுகின்றது.</p> <p>பணிப்பாளர் சபையின் சொந்த ஆளுகை நடைமுறைகளின் பலவீனத்தினையும், தேவையானபொழுது மாற்றங்களின் அமுல்படுத்தலினையும் வங்கி கிரமமாக மதிப்பிடவில்லை.</p> |
| <p>(த) சபையானது பிரதான முகாமைத்துவ ஆளணியினருக்கான பதவி வழித் திட்டத்தினைக் கொண்டுள்ளது.</p> | <p>ஓரளவுக்கு இயைபுற்றுள்ளது. சபை அங்கீகரித்த பதவி வழித் திட்டமானது அமுலிலுள்ளது.</p> <p>எவ்வாறாயினும், பதவி வழி வருவோரை நிரப்புவதற்கு இது மீளாய்வு செய்யப்படவோ, அமுல்படுத்தப்படவோ அல்லது பின்பற்றப்படவோ இல்லை.</p> |

சபையின் பொறுப்புகள்

(k) கொள்கைகளை மீளாய்வு செய்வதற்கும், தொடர்பாடல் வழிகளை நிறுவுவதற்கும், கூட்டாண்மை குறிக்கோள்களை அடைவதிலுள்ள முன்னேற்றத்தினைக் கண்காணிப்பதற்கும் சபையானது பிரதான முகாமைத்துவ ஆளணியினருடன் கிரமமான கூட்டங்களை நடாத்த திட்டமிட்டுள்ளது.

(l) ஒழுங்குபடுத்தல் குழலினைப் புரிந்து கொள்வதற்கு சபையானது நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், செயல்முறைகள் அமுலிலுள்ளன. மேலும் ஒழுங்குபடுத்துனர்களுடன் வங்கி தொடர்பினைப் பேணி வருகின்றது.

(m) வெளிவாரிக் கணக்காய்வாளர்களை வாடகைக்கு அமர்த்தி மேற்பார்வை செய்யும் செயல்முறையினைச் சபை அமுலில் கொண்டுள்ளது.

3 (l) (ii) இயங்குனர் சபையானது தலைவரையும், பிரதம நிறைவேற்று அதிகாரியினையும் (CEO) நியமித்துள்ளது.

பணிப்புரைகள் 3(5)க்கு அமைவாக தலைவரினதும் பிரதம நிறைவேற்று அதிகாரியினதும் செயற்பாடுகளும், பொறுப்புக்களும் காணப்படுகின்றன.

3 (l) (iii) சபையானது கிரமமாகக் கூட்டங்களை நடாத்தி சுமார் ஒரு மாத கால இடைவெளியில் வருடமொன்றுக்கு குறைந்தது 12 சபைக் கூட்டங்களை நடாத்தியுள்ளது.

3 (l) (iv) கிரமமான சபைக் கூட்டங்களிற்கான நிகழ்ச்சி நிரலில் விடயங்களையும், முன்மொழிவுகளையும் சகல பணிப்பாளர்களும் உள்ளடக்குவதற்கு அவர்களைய இயலுமாக்குவதற்காக சபையானது செயல்விதியினைக் கொண்டுள்ளது. இந்த சபைக்கூட்டங்களிலேயே வியாபார மேம்பாடுகள் மற்றும் வங்கியில் இடர் முகாமைத்துவம் தொடர்பான விடயங்களும், முன்மொழிவுகளும் கலந்துரையாடப்படுகின்றன.

இயைபுறல் மட்டம்

இயைபுற்றுள்ளது.

மாதாந்தம் சபைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதுடன், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் தொடர்பான வியாபாரச் செயலாற்றுகை முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன. மேலும் மீளாய்வுக் கூட்டங்கள் திட்டமிடப்பட்டு CEO மற்றும் கூட்டாண்மை முகாமைத்துவத்துடன் நடத்தப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட யாதாயினும் விடயங்கள் சபைக்கு அறிக்கையிடப்படுகின்றன.

2015 ஆம் ஆண்டின்போது 12 பிராந்திய பொது முகாமையாளர்களின் கூட்டங்களும், 02 மாவட்ட முகாமையாளர்களின் கூட்டங்களும் நடாத்தப்பட்டுள்ளன.

இயைபுற்றுள்ளது.

ஒழுங்குபடுத்தல் குழலில் காணப்படும் மாற்றங்கள் தொடர்பாக சபை கரிசனை கொண்டு அவற்றினை இற்றைப்படுத்தி வருவதுடன், ஒழுங்குபடுத்துனர்களுடன் உறவினைப் பேணி வருகின்றது.

இயைபுறல் செயல்முறையும், இயைபுறல் மட்டமும் இயைபுறல் உத்தியோகத்தினால் முகாமைத்துவம் செய்யப்பட்டு மீளாய்வு செய்யப்படுகின்றன.

பிரயோகிக்கத்தக்கதல்ல.

பிரதேசிய சங்கவர்தன வங்கிச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் கீழ் கணக்காய்வாளர் தலைமையதிபதியே வங்கியின் வெளிவாரி கணக்காய்வாளர் ஆவார்.

இயைபுறுகின்றது.

அமைச்சர் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரை நியமனம் செய்வதுடன் பொது முகாமையாளரையும், பிரதம நிறைவேற்று அதிகாரியினையும் சபை நியமிக்கின்றது.

2008 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க பிரதேசிய சங்கவர்தன வங்கிச் சட்டமானது பிரதம நிறைவேற்று அதிகாரியினது செயற்பாடுகளையும், பொறுப்புக்களையும் குறித்துரைப்பதுடன், தலைவரின் செயற்பாடுகள் நிறைவேற்று வகை சாராத ஆற்றலைக் கொண்டவையாக இருக்கின்றன.

பகுதியாக இயைபுற்றுள்ளது.

வருடத்தின்போது 11 சபைக் கூட்டங்களே நடாத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், முன்னைய சபை இராஜினாமாச் செய்த பின்னர் புதிய சபைக்கான முதல் நியமனங்கள் 2015 பெப்ரவரி 10 இலேயே மேற்கொள்ளப்பட்டன. இதுவே ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை வங்கி பூர்த்தி செய்ய இயலாமல் போனதற்கான காரணமாகும்.

இயைபுற்றுள்ளது.

சபைக்கூட்டங்கள் மாதாந்தம் திட்டமிடப்படுவதுடன் முன்கூட்டியே பணிப்பாளர்கள் விடயங்களையும், முன்மொழிவுகளையும் உள்ளடக்குவதற்கு அவர்களை இயலுமாக்குவதற்காக அடுத்த கூட்டத் திகதி முன்கூட்டியே அவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.

| சபையின் பொறுப்புக்கள் | இயையுறல் மட்டம் |
|--|---|
| 3 (l) (v) சகல பணிப்பாளர்களும் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினை வழங்குவதற்காக கிரமமான சபைக் கூட்டத் திகதியானது குறைந்தது 07 நாட்களுக்கு முன்னர் சபையினால் அறிவிக்கப்படுகின்றது. மேலும் ஏனைய அனைத்து பணிப்பாளர் சபைக்கூட்டங்களிற்கான அறிவித்தல்கள் வழங்கப்படுகின்றன. | இயையுற்றுள்ளது. கூட்டத்திற்கு 07 நாட்களுக்கு முன்னதாக மாதாந்த சபைக் கூட்ட அறிவித்தல்கள் பணிப்பாளர்களுக்கு வழங்கப்படுவது நடைமுறையாகும். |
| 3 (l) (vi) உடனடியாக முன்செல்லும் 12 மாதகாலப் பகுதியில் நடாத்தப்பட்ட கூட்டங்களில் குறைந்தது 2/3 க்கு வருகை தராத அல்லது உடனடியாகப் பின்தொடரும் 12 மாதகாலப் பகுதியில் நடாத்தப்பட்ட கூட்டங்களில் 2/3 க்கு வருகை தராத பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சபை எடுத்துள்ளது. மாற்றுப் பணிப்பாளர் மூலமாகப் பணிப்பாளர்களின் கூட்டத்தில் பங்குபற்றுவது எவ்வாறாயினும், வருகை தந்ததாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. | இயையுற்றுள்ளது. பணிப்பாளர்களின் வருகைப் பதிவேடு பேணப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் 2015 ஆம் ஆண்டின்போது அறிக்கையிடப்படவில்லை. |
| 3 (l) (vii) 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 43வது பிரிவின் ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்கின்ற கம்பனிச் செயலாளரினை சபை நியமித்துள்ளது. இவரின் பிரதான பொறுப்பு சபை மற்றும் பங்குடமையாளர் கூட்டங்களிற்கான சகல செயலாளர் சேவைகளை மேற்கொள்வதும் நியதிச் சட்டங்கள் மற்றும் ஏனைய ஒழுங்குவிதிகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஏனைய செயற்பாடுகளை நிறைவேற்றுவதுமாகும். | இயையுற்றுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 43வது பிரிவினால் வரையறுக்கப்பட்டுள்ளவாறு சபைக்கு ஒரு செயலாளரை சபை நியமித்துள்ளது. |
| 3 (l) (viii) கம்பனிச் செயலாளரின் ஆலோசனை மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகலை சகல பணிப்பாளர்களுக்கும் வழங்கும் செயல்முறை. | இயையுற்றுள்ளது. சகல பணிப்பாளர்களும் சபைச் செயலாளரின் ஆலோசனை மற்றும் சேவைகளைப் பெறுவதற்கான அணுகலினைக் கொண்டுள்ளனர். |
| 3 (l) (ix) கம்பனிச் செயலாளர் சபைக் கூட்டங்களின் கூட்ட அறிக்கைகளைப் பேணி வருவதுடன், அவ்வாறான கூட்ட அறிக்கைகளைப் பணிப்பாளர்கள் பரிசீலிப்பதற்கான செயல்முறை அமுலிலுள்ளது. | இயையுற்றுள்ளது. சபைக் கூட்டங்களின் கூட்ட அறிக்கைகள் செயலாளரினால் பேணப்பட்டு வருவதுடன் அது எந்தவொரு பணிப்பாளரும் பரிசீலிப்பதற்குத் தயாராக இருக்கின்றது. |
| 3 (l) (x) சபைக்கூட்டமொன்றின் கூட்ட அறிக்கையானது பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது: (a) சபை அதன் கூட்டங்களின்போது பயன்படுத்திய தரவு மற்றும் தகவல்களின் தொகுப்பு (b) சபையினால் பரிசீலிக்கப்பட்ட விடயங்கள் (c) சபை அதன் கடமைகளை உரிய கவனத்துடனும் செயல்நுட்பத்துடனும் மேற்கொள்கின்றதா என்பதை எடுத்துக்காட்டுகின்ற உண்மைகளைக் கண்டறியும் கலந்துரையாடல்களும், சர்ச்சைக்குரிய அல்லது கருத்துமோதலுக்குரிய விடயங்களும் (d) சபையின் உபாயமார்க்கங்களுடன் மற்றும் கொள்கைகளுடன் இயையுறுகின்றதையும் பொருத்தமான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுடன் ஒத்திசைகின்றதையும் சுட்டிக்காட்டுகின்ற விடயங்கள் (e) வங்கி முகம் கொடுத்த இடர்கள் பற்றிய புரிதலும், ஏற்று நடைமுறைப்படுத்தப்படுகின்ற இடர் முகாமைத்துவம் பற்றிய மேல்நோக்கும் (f) தீர்மானங்களும், சபையின் பிரகடனங்களும். | இயையுற்றுள்ளது. பின்வருவனவற்றினை கூட்ட அறிக்கைகள் உள்ளடக்கும்: (i) குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான தீர்மானத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள். (ii) அங்கீகாரங்கள்/கருத்துக்கள் அல்லது சமர்ப்பிக்கப்பட்ட சபை ஆவணங்கள் பற்றிய மீளாய்வுகள். (iii) முகாமைத்துவத்திற்கு பணிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் விடயங்கள். (iv) கொள்கை விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் மற்றும் செயலாற்றுகைகள் பற்றிய மீளாய்வு. (v) சபை உபகுழுக்கள் பற்றிய முக்கியமான விடயங்களும் பரிந்துரைகளும். (vi) கலந்துரையாடப்பட்ட ஏனைய நடைமுறை விடயங்கள். |
| 3 (l) (xi) வேண்டுகோள் விடுக்கப்படும் பட்சத்தில், பொருத்தமான குழுவில், வங்கியின் செலவில் சுயாதீனமான தொழில்வாண்மை ரீதியான ஆலோசனையினைப் பணிப்பாளர்கள் தேடுவதை இயலுமாக்குவதற்கு சபை ஏற்று இணங்கிய செயல்விதிகள் உள்ளன. | இயையுற்றுள்ளது. சபைக் கூட்டங்களில் தீர்மானங்களை எடுப்பதன் மூலம் வங்கியின் செலவில் தொழில்வாண்மை ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும். எவ்வாறாயினும், எவ்விதமான செயல்விதிகளும் குறித்துரைக்கப்படவில்லை. |
| 3 (l) (xii) ஆர்வங்களின் முரண்பாடுகள் இருக்குமிடத்தும் மேலும் ஆர்வங்களின் முரண்பாடுகள் தென்படுவதுபோல் காணப்படுமிடத்தும் அவற்றினைத் தவிர்ப்பதற்காகப் பணிப்பாளர்கள் தீர்மானங்களை எடுப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும் தீர்ப்பதற்கும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு செயல்விதிகள் உள்ளன. | இயையுற்றுள்ளது. சபைக் கூட்டங்களில் குறிப்பிட்ட விடயம் தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது தொடர்பாகப் பணிப்பாளர்கள் தனிப்பட்ட ரீதியில் ஆர்வம் கொண்டிருந்தால், அவர்கள் அந்தத் தீர்மானத்திற்கு வாக்களிப்பதிலிருந்தும் தவிரந்து கொள்ளல் வேண்டும். |

| சபையின் பொறுப்புகள் | இயையுறல் மட்டம் |
|--|--|
| எந்தவொரு சபைத் தீர்மானத்திலும் பணிப்பாளர் ஒருவரோ அல்லது அவருடைய நெருங்கிய உறவினரோ கரிசனையினையோ அல்லது தன்னிலையான ஆர்வத்தினையோ கொண்டிருந்தால் அவ்வாறான தீர்மானத்திற்கு வாக்களிப்பதிலிருந்தும் தவிரந்துள்ளனர். | இயையுற்றுள்ளது. |
| சபைக் கூட்டத்தின்போது சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கான கூட்ட குறை நிலைவெண்ணில் அவர் கணக்கிடப்பட்டுள்ளார். | இயையுற்றுள்ளது. |
| 3 (l) (xiii) வங்கியின் போக்கும், கட்டுப்பாடும் அதன் அதிகாரத்தின் கீழ் உறுதியாக உள்ளன என்பதை அடையாளம் காண்பதற்கான தீர்மானங்களை எடுப்பதற்காக விசேடமாக ஒதுக்கப்பட்ட விடயங்களில் முறைசார அட்டவணை சபையிடமுள்ளது. | இயையுற்றுள்ளது. இறுதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக, தீர்மானம் வகுத்தலில் சபையின் பங்களிப்பினை உறுதிப்படுத்துவதற்காக, நிகழ்ச்சி நிரலில் சபையின் தீர்மானங்கள் உள்ளடக்கப்படுவதற்காக விடயங்களின் அட்டவணை ஒதுக்கப்பட்டுள்ளது. |
| 3 (l) (xiv) வங்கியானது அதன் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்ய முடியாதபோது அல்லது பூர்த்தி செய்ய முடியாத சாத்தியத்தைக் கொண்டுள்ளபோது அல்லது கடன்களை நிறைவேற்ற முடியாதபோது அல்லது அதன் கொடுப்பனவுகளை வைப்பாளர்கள் மற்றும் ஏனைய கடன் கொடுத்தோரின் காரணமாக இடைநிறுத்தி வைக்கவேண்டி ஏற்படும்போது அவை தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையினையும் எடுப்பதற்கு முன்னால் சபையானது இந்தச் சூழ்நிலையைப் பற்றி உடனடியாக வங்கி மேற்பார்வைப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளது. | இயையுற்றுள்ளது. இந்தச் சூழ்நிலையானது எழாதுபோதிலும் வங்கியானது கடன்களைக் கொடுத்துத் தீர்க்க முடியாததாக மாறுகின்றபோது அல்லது எந்த வைப்பாளர்களுக்கும் ஏனைய கடன்கொடுத்தோருக்குமான கொடுப்பனவுகளை இடைநிறுத்தி வைக்கவேண்டி ஏற்படுகின்ற சூழ்நிலையின் போது அவை தொடர்பாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன்னால் அதனை வங்கி மேற்பார்வைப் பணிப்பாளருக்கு அறிவிக்கவேண்டிய தேவையினைப் பற்றி சபை அறிந்துள்ளது. IRMC வங்கியின் திரவத்தன்மை இடரினைப் பகுப்பாய்வுசெய்து வங்கியானது கடன்களைக் கொடுத்துத் தீர்க்கமுடியாத ஏதாவது நிலைபற்றி அதனை உடனடியாக உரியமுறையில் சபையின் கவனத்திற்கு கொண்டு வரலாம். |
| 3 (l) (xv) நாணயச் சபையினால் தேவைப்படுத்தப்பட்டுள்ளவாறு தேவைப்படுகின்ற மட்டங்களில் வங்கியினைச் சபை முதலீடாக்கியுள்ளது. | இயையுற்றுள்ளது. நாணயச் சபையினால் தேவைப்படுத்தப்படுகின்றவாறு வங்கியானது குறைந்த மட்டத்திலான மூலதனப் போதுமான தன்மையினைப் பேணி வருகின்றது. |
| 3 (l) (xvi) இந்த மூன்று பணிப்புரைகளினதும் பணிப்புரைகளுடன் இயையுறுவதனைக் குறித்துரைத்து சபையானது வங்கியின் வருடாந்த அறிக்கையினையும் வருடாந்த கூட்டாண்மை ஆளுகை அறிக்கையினையும் வெளியிடுகின்றது. | இயையுற்றுள்ளது. இந்த கூட்டாண்மை ஆளுகை அறிக்கையானது கூட்டாண்மை ஆளுகை தொடர்பான வங்கிச் சேவைச் சட்டப் பணிப்புரைகளின் பணிப்புரை 3 உடன் வங்கி எந்தளவிற்கு இயையுற்றுள்ளது என்பதை வெளிக்கூறுகின்றது. |
| 3 (l) (xvii) ஒவ்வொரு பணிப்பாளரினாலும் வருடாந்தம் பொறுப்பேற்கப்படவேண்டிய சுயமதிப்பீடிற்கான திட்டத்தினை வங்கி ஏற்று நடைமுறைப்படுத்துவதுடன், அவ்வாறான மதிப்பீடுகளுக்கான பதிவுகளைப் பேணி வருகின்றது. | இயையுற்றுள்ளது. ஒவ்வொரு பணிப்பாளரினாலும் வருடாந்தம் பொறுப்பேற்கப்படுகின்ற சுயமதிப்பீட்டுத் திட்டத்தினை வங்கி முன்னெடுத்துள்ளது. |
| 3 (2) சபையின் ஆக்கக்கூறு. | |
| 3 (2) (i) சபையானது 7க்கும் குறையாத மேலும் 13க்கு மேற்படாத பணிப்பாளர்களைக் கொண்டுள்ளது. | இயையுற்றுள்ளது. 2015 இல் சபை 11 பணிப்பாளர்களைக் கொண்டிருந்தது. |
| 3 (2) (ii) (a) CEO பதவியினை வகிக்கின்ற பணிப்பாளர் அல்லாத வேறொரு பணிப்பாளரின் மொத்த சேவைக் காலமானது 09 வருடங்களிற்கு மிகையாகாது. | இயையுற்றுள்ளது. பணிப்புரையில் விபரிக்கப்பட்டுள்ளவாறு பணிப்பாளர்கள் எவரும் 09 வருடங்களைப் பூர்த்தி செய்யவில்லை. |
| (b) எந்தவொரு பணிப்பாளரும் 09 வருடங்களுக்கு மேல் கடமையாற்றும்போது அதற்கு இடமாற்ற ஏற்பாடுகள் பிரயோகிக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசீலிக்கவேண்டும். | இயையுற்றுள்ளது. பணிப்பாளர்களில் எவரும் பணிப்புரைகளில் விபரிக்கப்பட்டுள்ளவாறு 09 வருடங்களைப் பூர்த்தி செய்யவில்லை. |
| 3 (2) (iii) CEO உள்ளிட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர்களின் எண்ணிக்கை சபையின் பணிப்பாளர்களின் எண்ணிக்கையில் 1/3 இனை மிகையாகவில்லை. | இயையுற்றுள்ளது. சபையானது 11 பணிப்பாளர்களைக் கொண்டுள்ளது. இதில் 10 பணிப்பாளர்கள் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் அல்லாதவர்களாகவும், ஒருவர் மாத்திரமே நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் உள்ளனர். |

| சபையின் பொறுப்புகள் | இயைபுறல் மட்டம் |
|--|---|
| <p>3 (2) (iv) சபையானது ஆக்ககுறைந்தது 3 சுயாதீனமான நிறைவேற்று அதிகாரமல்லாத பணிப்பாளர்களைக் கொண்டுள்ளது அல்லது மொத்தப் பணிப்பாளர்களின் எண்ணிக்கையில் 1/3 எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இதில் எது அதிகமோ அதனைக் கொண்டுள்ளது.</p> <p>பின்வரும் சந்தர்ப்பங்களில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்கள் சுயாதீனமானவர்களாகக் கருதப்படுவார்களா என்பதைப் பரிசீலிக்க.</p> <p>(a) வங்கியில் 1% இற்கும் மேற்பட்ட நேரடியான மற்றும் மறைமுகமான பங்குடமையினைக் கொண்டிருத்தல்.</p> <p>(b) இதில் குறிப்பிடப்பட்டுள்ள பணிப்புரை 3(7) இல் விபரிக்கப்பட்டுள்ளவாறு பணிப்பாளர் நியமனத்திற்கு உடன் முன்னதாக 02 வருட காலப்பகுதியின் போது அல்லது தற்போது வங்கியுடன் ஏதாவது கொடுக்கல் வாங்கல்களினைக் கொண்டிருத்தல், வங்கியின் ஒழுங்குபடுத்தல் மூலதனத்தில் 10% இனை மிகைத்தல்.</p> <p>(c) பணிப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு உடனடியாக முன்னதாகவுள்ள 02 வருட காலப்பகுதியின் போது வங்கியினால் தொழிலுக்கு அமர்த்தப்பட்டிருத்தல்.</p> <p>(d) பணிப்பாளராக இருக்கின்ற ஒருவருடன், CEO உடன், பிரதான முகாமைத்துவ ஆணையினரின் உறுப்பினராக இருப்பவருடன், வங்கியில் அல்லது வேறு வங்கியில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருப்பவருடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டவராக இருத்தல் (இந்த நோக்கத்திற்கு நெருக்கமான தொடர்பு என்பதன் அர்த்தமாவது, வாழ்க்கைத் துணையாக இருத்தல் அல்லது நிதி ரீதியாகத் தங்கியுள்ள பிள்ளையாக இருத்தல்).</p> <p>(e) வங்கியின் குறிப்பிட்ட பங்குடமையாளரினைப் பிரதிநிதித்துவப்படுத்துதல்.</p> <p>(f) கம்பனியொன்றில் அல்லது வியாபார நிறுவனமொன்றில் பணிப்பாளராக அல்லது பிரதான பங்குடமையாளராக அல்லது ஊழியராக இருத்தல்.</p> <p>(i) தற்பொழுது இந்தப் பணிப்புரைகளில் பணிப்புரை 3(7) இல் வரையறுக்கப்பட்டுள்ளவாறாக வங்கியுடன் தற்போது கொடுக்கல் வாங்கல்களைக் கொண்டிருத்தல், வங்கியின் ஒழுங்குபடுத்தல் மூலதனத்தில் 10% இனை மிகைத்தல். அல்லது,</p> <p>(ii) வங்கியின் ஏனைய பணிப்பாளர்கள் யாராவது தொழில் பெற்றிருத்தல் அல்லது பணிப்பாளராக இருத்தல் அல்லது பிரதான பங்குடமையாளராக இருத்தல். அல்லது,</p> <p>(iii) வங்கியின் ஏனைய பணிப்பாளர்கள் யாராவது பணிப்புரைகளின் 3(7) பணிப்புரையில் வரையறுக்கப்பட்டுள்ளவாறாக கொடுக்கல் வாங்கல்களைக் கொண்டிருத்தல், வங்கியின் ஒழுங்குபடுத்தல் மூலதனத்தில் 10% இனை மிகைத்தல்.</p> | <p>சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்களும், தலைவரும் சுயாதீனமான பணிப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.</p> <p>இயைபுற்றுள்ளது.</p> <p>சபையானது 11 பணிப்பாளர்களைக் கொண்டுள்ளது. இதில் 10 பேர் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் அல்லாத பணிப்பாளர்களாக உள்ளனர். 06 பேர் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்கள்/சுயாதீனமான நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p> |
| <p>3 (2) (v) சுயாதீனமான பணிப்பாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாற்றுப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் அவ்வாறு நியமிக்கப்பட்டவர் சுயாதீனமான பணிப்பாளருக்குப் பிரயோகிக்கத்தக்க தெரிவுப்படையினைப் பூர்த்திசெய்கின்றாரா என்பதைப் பரிசீலித்தல்.</p> | <p>மாற்றுப்பணிப்பாளர் எவரும் நியமிக்கப்படவில்லை.</p> |
| <p>3 (2) (vi) சுயாதீனமான பணிப்பாளர்களை நியமிப்பதற்கான செயன்முறையினை வங்கி கொண்டுள்ளது.</p> | <p>சகல பணிப்பாளர்களும் அமைச்சரினால் திறைசேரிச் செயலாளருடனான கலந்தாலோசிப்பின் பெயரில் நியமிக்கப்படுகின்றனர்.</p> |
| <p>3 (2) (vii) வங்கியின் குறித்துரைக்கப்பட்டுள்ள கூட்ட குறைநிறைவேண்ணானது பணிப்பாளர்களில் 50% இற்கும் அதிகமானோரினை உள்ளடக்குகின்றது. மேலும் இந்தக் கூட்ட நிறைவேண்ணானது 50% இற்கும் அதிகமானது நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் அல்லாத பணிப்பாளர்களை உள்ளடக்கவேண்டும்.</p> | <p>இயைபுற்றுள்ளது.</p> |
| <p>3 (2) (viii) தலைவர், நிறைவேற்றுப் பணிப்பாளர்கள், நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்கள் மற்றும் சுயாதீனமான நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்கள் ஆகியோரின் பெயர்கள் உள்ளடங்கலாக பணிப்பாளர்களின் வகைகளினால் வருடாந்த கூட்டாண்மை ஆளுகை அறிக்கையில் வங்கி சபையின் ஆக்கக்கூறுகளை வெளிக்கூறுகின்றது.</p> | <p>இயைபுற்றுள்ளது.</p> <p>வருடாந்த அறிக்கையானது வகைகளின் அடிப்படையில் பணிப்பாளர் சபையின் விபரங்களைக் கொண்டுள்ளது.</p> |

| சபையின் பொறுப்புகள் | | இயையுறல் மட்டம் |
|---------------------|---|---|
| 3 (2) (ix) | சபைக்கான புதிய பணிப்பாளர்களின் நியமனத்திற்கான செயல்விதி. | இயையுற்றுள்ளது. சகல பணிப்பாளர்களும் திறைசேரிச் செயலாளருடனான கலந்தாலோசிப்பின் பேரில் அமைச்சரினால் நியமிக்கப்படுகின்றனர். |
| 3 (2) (x) | சகல பணிப்பாளர்களும் அமய வெற்றிடமொன்றினை நிரப்புவதற்காக நியமிக்கப்பட்டு நியமனத்திற்குப் பின்னான முதலாவது பொதுக்கூட்டத்தில் பங்குடமையாளர்களினால் தெரிவு செய்யப்படுவதற்கு உட்படுகின்றனர். | பிரயோகிக்கத்தக்கதல்ல. |
| 3 (2) (xi) | <p>பணிப்பாளர் ஒருவர் இராஜினாமாச் செய்தால் அல்லது பணியிலிருந்து அகற்றப்பட்டால் சபையானது:</p> <p>(a) பணிப்பாளரின் இராஜினாமாவினை அல்லது அவர் அகற்றப்பட்டமையினை அறிவிப்பதுடன், அவ்வாறு அகற்றப்பட்டமைக்கு அல்லது இராஜினாமாச் செய்தமைக்கான காரணத்தினை, சம்பந்தப்பட்ட பணிப்பாளர் வங்கியுடன் கொண்டுள்ள இணக்கமின்மையை, ஆனால் அதற்கு மாத்திரம் வரையறுக்கப்படாததாக, அவ்வாறு இருப்பின், அதனையும் உள்ளடக்கி அறிவிக்கும்.</p> <p>(b) பங்குடமையாளர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படவேண்டிய ஏதாவது விடயங்கள் உள்ளனவா இல்லையா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கையினை விநியோகிக்கும்.</p> | இயையுற்றுள்ளது. பணிப்பாளர்களின் சகல நியமனங்களும் அவர்கள் அகற்றப்படுதலும், திறைசேரிச் செயலாளருடனான கலந்துரையாடலின் பேரில் அமைச்சரினால் மேற்கொள்ளப்படுகின்றன. |
| 3 (2) (xii) | இன்னொரு வங்கியின் பணிப்பாளராக வங்கியொன்றின் பணிப்பாளர் அல்லது ஊழியர் நியமிக்கப்படுகின்றாரா, தேர்வு செய்யப்படுகின்றாரா அல்லது பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுகின்றாரா என்பதை அடையாளம் காணச் செயல்முறையுள்ளதா என்பதைப் பரிசீலித்தல். | இயையுற்றுள்ளது. பணிப்பாளர்களை நியமிப்பதைக் கருத்திற்கொள்ளும்போது நிதி அமைச்சர் இந்தத் தேவைப்பாட்டினைக் கருத்திற் கொள்கின்றார். பணிப்பாளர்கள், பிரதான முகாமைத்துவ ஆளணியினரிடமிருந்து பெற்றுக் கொள்கின்ற வருடாந்தப் பிரகடனங்கள் இவ்வாறான வகையான சூழ்நிலைகளை அடையாளம் காண்பதற்கும் உதவுகின்றன. |
| 3 (3) | பணிப்பாளர்களின் பொருத்தம் மற்றும் தகுதியுடமை ஆகியவற்றினை மதிப்பிடுவதற்கான தெரிவு அடிப்படை. | |
| 3 (3) (i) | <p>பணிப்பாளராகக் கடமையாற்றப்பவர் 70 வயதினைத் தாண்டக்கூடாது</p> <p>(a) இடமாற்ற ஏற்பாடுகளுடன் இயையுற்றுள்ளன.</p> | இயையுற்றுள்ளது. 70 வயதிற்கு மேற்பட்ட எப்பணிப்பாளரும் சபையில் இல்லை பிரயோகிக்கத்தக்கதல்ல. |
| 3 (3) (ii) | வங்கியின் துணை நிறுவனங்கள் அல்லது இணைக் கம்பனிகள் உள்ளடங்கலாக 20க்கும் மேற்பட்ட கம்பனிகள்/அமைப்புகள்/நிறுவனங்களில் நபர் ஒருவர் பணிப்பாளர் பதவியினைக் கொண்டிருந்தால். | இயையுற்றுள்ளது. 20 கம்பனிகளிலும் எந்த ஒரு இயக்குனரும் பணிப்பாளராக இல்லை. |
| 3 (4) | சபையின் அதிகாரப் பகர்வு முகாமைத்துவச் செயற்பாடுகள் | |
| 3 (4) (i) | அதிகாரப் பகர்வு ஏற்பாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. | இயையுற்றுள்ளது. |
| 3 (4) (ii) | இவ்வாறான செயற்பாடுகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளபோதிலும் கூட சபையானது 3(1)(i) இல் உள்ள விடயங்களுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது. | இயையுற்றுள்ளது. வங்கியின் விவகாரங்கள் தொடர்பான விடயங்களை சபையானது சபை உபகுழுக்களுக்கும், CEO விற்கும், ஏனைய பிரதான முகாமைத்துவ ஆளணியினருக்கும் பிரித்து வழங்கியுள்ளது. |
| 3 (4) (iii) | அதிகார ஒப்படைப்புச் செயல்முறையானது தொடர்ந்தும் வங்கியின் தேவைப்பாடுகளுக்கு தொடர்புடையதாக காணப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தி கொள்வதற்காக அச் செயல்முறையை பணிப்பாளர் சபை குறிப்பிட்ட கால அடிப்படையில் மீளாய்வு செய்கின்றது. | <p>அதிகாரத்தைப் பிரித்து வழங்குவதற்காக அமுலிலுள்ள ஏற்பாடுகளை சபை உரிய காலங்களில் மீளாய்வு செய்து அங்கீகரிக்கின்றது.</p> <p>சபையானது அதன் கடமைகளை செயல்திறன்மிகு முறையில் நிறைவேற்றுவதை இயலுமாக்குகின்ற ஒவ்வொரு சபைக் குழுவினதும் குறிப்பிதிகளை சபை மீளாய்வு செய்து அங்கீகரிக்கின்றது.</p> |

| சபையின் பொறுப்புகள் | இயையுறல் மட்டம் |
|--|---|
| 3 (5) தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி | |
| 3 (5) (i) தலைவர் மற்றும் CEO இனது வகிபாத்திரங்கள் வெவ்வேறானவையாக இருப்பதுடன், ஒரே தனிநபரினால் நிறைவேற்றப்படுபவையல்ல. | இயையுற்றுள்ளது. தலைவர் மற்றும் CEO இன் பதவிகள் வேறாக்கப்பட்டுள்ளதுடன் அவை இரண்டு தனிநபர்களினால் வகிக்கப்படுகின்றன. |
| 3 (5) (ii) தலைவர் என்பவர் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர் ஆவார். தலைவர் ஒரு சுயாதீனமான பணிப்பாளராக இல்லாத சந்தர்ப்பத்தில் பொருத்தமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள குறிப்புவிதிகளுடன் சிரேஷ்ட பணிப்பாளராக சபையானது ஒரு சுயாதீனமான பணிப்பாளரை நியமிக்கின்றதா என்பதைப் பரிசீலிக்கவும். சிரேஷ்ட பணிப்பாளரின் பதிவிநிலையானது வங்கியின் வருடாந்த அறிக்கையில் வெளிக்கூறப்படவேண்டும். | இயையுற்றுள்ளது. தலைவர் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர் ஆவார் என்பதுடன், சிரேஷ்ட பணிப்பாளர்கள் எவரும் வங்கியில் நியமிக்கப்படவில்லை. |
| 3 (5) (iii) வருடாந்த அறிக்கையின் ஓரங்கமான கூட்டாண்மை ஆளுகை அறிக்கையில் சபையானது தலைவருக்கும் CEO இற்கும் சபை உறுப்பினர்களுக்கும் இடையில் ஏதாவது தொடர்புகள் காணப்படின் அதனையும் மேலும் சபை உறுப்பினர்கள் மத்தியில் காணப்படுகின்ற ஏதாவது தொடர்புகளின் தன்மை தொடர்பாகவும் குறிப்பிடும் (நிதி, வியாபார, குடும்ப அல்லது ஏனைய முக்கியமான/ பொருத்தமான தொடர்புகள்). | இயையுற்றுள்ளது. இவ்வாறான தொடர்புகளை அடையாளம் காண உதவுவதற்கு பணிப்பாளர்களினால் வழங்கப்படுகின்ற வருடாந்தப் பிரகடனங்கள் உதவுகின்றன. |
| 3 (5) (iv) சபையானது சுயமதிப்பீட்டுச் செயன்முறையினைக் கொண்டுள்ளது. இதன்போது தலைவர் - (a) சபைக்கு தலைமைத்துவத்தினை வழங்குகின்றார். (b) சபையானது செயற்திறனுடன் பணியாற்றி அதன் பொறுப்புகளை வழங்குகின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றார். (c) சகல பிரதான மற்றும் பொருத்தமான விடயங்கள் உரிய காலத்தில் சபையினால் கலந்துரையாடப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றார். | இயையுற்றுள்ளது. தலைவர் சபைக்கு தலைமைத்துவத்தினை வழங்கி அதன் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சபை செயற்திறனுடன் செயற்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றார். சபையின் உறுப்பினர்களினால் ஒவ்வொரு வருடமும் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்படுகின்ற சுயமதிப்பீட்டுச் செயன்முறையானது தலைவர் அவரது கடமைகளையும் பொறுப்புகளையும் செயற்திறன்மிகு முறையில் நிறைவேற்ற உதவுகின்றது. |
| 3 (5) (v) தலைவரினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ நிகழ்ச்சிநிரலானது கம்பனிச் செயலாளரினால் விநியோகிக்கப்படுகின்றது. | இயையுற்றுள்ளது. ஒவ்வொரு சபைக்கூட்டத்திற்குமான நிகழ்ச்சிநிரலானது தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியுடனான கலந்தாலோசிப்பின் பேரில் சபைச் செயலாளரினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. |
| 3 (5) (vi) உரிய காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சமர்ப்பணங்கள் மூலமாக சகல பணிப்பாளர்களுக்கும் சபைக் கூட்டங்களில் இருந்து எழுகின்ற விடயங்கள் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றது என்பதைத் தலைவர் உறுதிப்படுத்துகின்றார். | இயையுற்றுள்ளது. சபைக் கூட்டங்களில் கலந்துரையாடப்படுவதற்காக எடுக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கூட்டத்திற்கு குறைந்தது 07 நாட்களுக்கு முன்னர் அறிவித்தல் வழங்கப்படுகின்றது. எவ்வாறாயினும், சில சந்தர்ப்பங்களில் ஏனைய அவசரமான விடயங்கள் 07 நாள் முன்னறிவித்தல் காலப்பகுதியின்றி சபைக்கு வழங்கப்படுகின்றன. |
| 3 (5) (vii) சபையின் விவகாரங்களுக்கு பூரணமானது முனைப்பானதுமான பங்களிப்பினை சகல பணிப்பாளர்களும் வழங்குவதற்கு அவர்களை ஊக்குவிக்கின்ற ஒரு சுயமதிப்பீட்டுச் செயன்முறையினை சபை கொண்டுள்ளதுடன், வங்கியின் சிறந்த நலனுக்காக முன்னணி வகித்து தலைவர் செயற்படுகின்றார். | இயையுற்றுள்ளது. வங்கியின் சிறந்த நலனுக்காக சகல பணிப்பாளர்களும் செயற்படுவதற்கு தலைவர் தலைமைத்துவம் வழங்குகின்றார். சபையின் உறுப்பினர்களினால் வருடத்திற்கு இரண்டு தடவை மேற்கொள்ளப்படுகின்ற சுயமதிப்பீட்டுச் செயன்முறையானது தலைவர் அவருடைய பொறுப்புகளை செயற்திறனுடன் மேற்கொள்வதற்கு உதவி வழங்குகின்றது. |

| சபையின் பொறுப்புகள் | இயைபுறல் மட்டம் |
|---|---|
| 3 (5) (viii) சபையானது சுயமதிப்பீட்டுச் செயன்முறையினைக் கொண்டுள்ளது. இது நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்களின் பங்களிப்பினை மதிப்பிடுகின்றது. | இயைபுற்றுள்ளது. சபை மேற்கொண்டுள்ள சுயமதிப்பீட்டுச் செயன்முறையிலிருந்து பெற்றுக்கொள்கின்ற பின்னூட்டல்கள் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்களின் பங்களிப்புகளை மேம்படுத்துவதில் தலைவருக்கு உதவுகின்றன. |
| 3 (5) (ix) பிரதான முகாமைத்துவ ஆளணியினரின் அல்லது வேறு நிறைவேற்றுக் கடமைகளின் நேரடி மேற்பார்வை சம்பந்தப்படுகின்ற செயற்பாடுகளில் தலைவர் ஈடுபடுகின்றார். | இயைபுற்றுள்ளது. தலைவர் என்பவர் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத ஒருவராக இருப்பதுடன், பிரதான முகாமைத்துவ ஆளணியினரின் மேற்பார்வையில் நேரடியாக ஈடுபடுவதில்லை. |
| 3 (5) (x) பங்குடமையாளர்களுடன் செயற்திறன்மிகு தொடர்பாடல்களைப் பேணுவதற்கான செயன்முறை உள்ளது. மேலும் பங்குடமையாளர்களின் கருத்துக்கள் சபைக்குத் தெரிவிக்கப்படுகின்றன. | இயைபுற்றுள்ளது. இலங்கை அரசாங்கம், இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகிய வங்கியின் பங்குடமையாளர்களுடன் செயற்திறன்மிகு தொடர்பாடல் பேணப்படுகின்றது. சபைக்கும் பங்குடமையாளர்களுக்கும் இடையில் முன்னைய நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் ஓர் ஊடகமாகச் செயற்படுகின்றனர். |
| 3 (5) (xi) வங்கியின் செயற்பாடுகள் மற்றும் அலுவல்களின் நாளாந்த முகாமைத்துவத்திற்கு பொறுப்பான உச்சமட்ட நிறைவேற்று அதிகாரியாக CEO செயற்படுகின்றார். | இயைபுற்றுள்ளது. வங்கியின் செயற்பாடுகள் மற்றும் அலுவல்களின் நாளாந்த முகாமைத்துவத்தினை மேற்கொள்-வதற்காகவும், சபைக்கு நேரடியாக அறிக்கையிடுவதற்காகவும் CEO இற்கு பிரதான முகாமைத்துவ ஆளணியினர் உதவி வழங்குகின்றனர். |
| 3 (6) சபை நியமித்த குழுக்கள் | |
| 3 (6) (i) பணிப்புரைகள் 3(6)(ii), 3(6)(iii), 3(6)(iv) மற்றும் 3(6)(v) ஆகியவற்றில் குறித்துரைக்கப்பட்டவாறு குறைந்தது 04 சபைக் குழுக்களை வங்கி நிறுவியுள்ளது. ஒவ்வொரு சபைக்குழு அறிக்கையும் நேரடியாக சபைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. | இயைபுற்றுள்ளது. இந்தப் பணிப்புரைகள் 3(6)(ii), 3(6)(iii) மற்றும் 3(6)(v) ஆகியவற்றில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு வங்கிக்கு நேரடியாக அறிக்கையிடுகின்ற 04 சபைக் குழுக்களை வங்கி நிறுவியுள்ளது. எவ்வாறாயினும், வங்கியின் மனிதவளக் குழு மற்றும் ஊழியக் குழு ஆகியவை ஊழியக்குழு மற்றும் நியமனக்குழு ஆகியவற்றின் இணைப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. |
| ஒவ்வொரு குழுவினதும் கடமைகள், வகிபாத்திரங்கள் மற்றும் செயலாற்றுகை தொடர்பாக ஓர் அறிக்கையினை சபை அதன் வருடாந்த அறிக்கையில் சமர்ப்பிக்கின்றது. | இயைபுற்றுள்ளது. |
| 3 (6) (ii) கணக்காய்வுக்குழு: (அ) குழுவின் தலைவர் சுயாதீனமான நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளராக இருப்பதுடன், தகைமைகளையும், தேவைப்படும் அனுபவங்களையும் கொண்டுள்ளார். | இயைபுற்றுள்ளது. கணக்காய்வுக்குழுவின் தலைவர் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளராக இருப்பதுடன் தகைமைகளையும், அனுபவங்களையும் கொண்டுள்ளார். |
| (ஆ) குழுவின் சகல உறுப்பினர்களும் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்கள். | இயைபுற்றுள்ளது. |

சபையின் பொறுப்புகள்

இயைபுறல் மட்டம்

- (c) பின்வரும் விடயங்கள் தொடர்பாக குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது -
- (i) பொருத்தமான நியதிச் சட்டங்களுக்கு இயைபுற்றவாறாக வழங்கப்படுவதற்காக கணக்காய்வுச் சேவைகளுக்கான வெளியக கணக்காய்வாளரின் நியமனம்.
- (ii) காலத்திற்கு காலம் கணக்காய்வாளர்களுக்கு வழங்கப்படும் மத்தியவங்கி வழிகாட்டல்களின் அமுல்படுத்துதல்.
- (iii) பொருத்தமான கணக்கீட்டு நியமனங்களின் பிரயோகம்.
- (iv) கணக்காய்வாளரின் சேவைக்காலம், கணக்காய்வுக் கட்டணம் மேலும் கணக்காய்வாளரின் இராஜினாமா அல்லது கணக்காய்வாளர் அகற்றப்படுதல் கணக்காய்வுப் பங்களரின் செயற்பாடுகள் ஐந்து வருடங்களை மிகைத்தலாகாது குறிப்பிட்ட கணக்காய்வுப் பங்களர் முன்னைய தவணைக்காலம் முடிவடைந்த திகதியிலிருந்து 3 வருடங்கள் முடிவடைவதற்கு முன்னால் மீண்டும் கணக்காய்விலில் ஈடுபடாமை.
- (d) கணக்காய்வுகள் SLAUSக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும், புறக் கணக்காய்வாளரின் சுயாதீனம் தொடர்பாகவும், வெளியக கணக்காய்வாளரிடமிருந்து அறிவித்தலைப் பெற்றுள்ளது.
- (e) பொருத்தமான ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக கணக்காய்வு சாராத சேவைகளை வழங்குவதற்கு புறக் கணக்காய்வாளரை ஈடுபடுத்துவதற்கான கொள்கையொன்றினைக் குழு அமுல்படுத்தியுள்ளது.
- (f) கணக்காய்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் கணக்காய்வுகளின் தன்மை மற்றும் நோக்கெல்லை என்பவை SLAUSக்கு அமைவாக இருக்கும் என்பது தொடர்பாக வெளியக கணக்காய்வாளருடன் குழு கலந்துரையாடி இறுதி முடிவெடுத்துள்ளது.
- (g) வெளிக்கூறுலுக்காகத் தயாரிக்கப்படுகின்ற வங்கியின் நிதிக்கூறுலுக்கள், அதன் வருடாந்த அறிக்கை, கணக்குகள் மற்றும் காலாண்டு அறிக்கைகள் ஆகியவற்றின் நேர்மைத் தன்மையினைக் கண்காணிப்பதற்கு வங்கியின் நிதித் தகவல்களின் மீளாய்வு செய்வதற்கு குழு செயன்முறையினைக் கொண்டுள்ளது. மேலும் CFOவிடமிருந்து பின்வருவனவற்றினைப் பெற்றுக்கொள்வதற்கான செயன்முறை அமுலிலுள்ளது.
- (i) பிரதான தீர்மானப் பரப்புகள்.
- (ii) கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் ஏதாவது மாற்றம்.
- (iii) வங்கி தொடர்ந்தும் எதிர்காலத்தில் இப்பொழுது உள்ளவாறே இயங்கும் என்கின்ற ஊகம். மற்றும்,
- (iv) பொருத்தமான கணக்கீட்டு நியமனங்களுடன் இயைபுறல் மற்றும் ஏனைய சட்டத்தேவைப்பாடுகளுடன் இணைபுறல்.
- (v) வருடாந்த நிதிக்கூறுலுக்கள் தொடர்பாக கணக்காய்விலிருந்து எழுகின்ற முக்கியமான சீராக்கல்கள்.
- (h) கணக்காய்வு தொடர்பாக நிறைவேற்று முகாமைத்துவம் இல்லாதபோது ஏற்படுகின்ற ஏதாவது விடயங்கள் தொடர்பாக குழுவானது வெளியக கணக்காய்வாளரைச் சந்தித்துள்ளது.
- பிரயோகிக்கத்தக்கதல்ல.**
கணக்காய்வாளர் தலைமையதிபதி வங்கியின் வெளியக கணக்காய்வாளர் என்ற காரணத்தினால் வெளியக கணக்காய்வாளரை ஈடுபடுத்துவதற்கான தேவையினைக் குழு கொண்டிருக்கவில்லை.
- எவ்வாறாயினும், காலத்திற்கு காலம் கணக்காய்வாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மத்தியவங்கி வழிகாட்டல்களின் அமுல்படுத்தலும், குறிப்பிட்ட கணக்கீட்டு நியமனங்களின் பிரயோகமும் கூட்டங்களின்போது கலந்துரையாடப்படுகின்றன.
- பிரயோகிக்கத்தக்கதல்ல.**
கணக்காய்வாளர் தலைமையதிபதி வங்கிக்கான புறக் கணக்காய்வாளர் ஆவார்.
- பிரயோகிக்கத்தக்கதல்ல.**
வங்கியின் கணக்காய்வாளராக கணக்காய்வாளர் தலைமையதிபதி இருக்கின்ற காரணத்தினால் இது எழுது.
- இயைபுற்றுள்ளது.**
கணக்காய்வின் நோக்கெல்லை மற்றும் விரிவினைத் தீர்மானிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 13ம் பிரிவின் உப பிரிவுகள் (3) மற்றும் (4) ஆகியவை கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு வழங்குகின்றன.
- எவ்வாறாயினும், கணக்காய்வுக் குழுவின் இரண்டாம் கூட்டத்தில் 2015/02 ஆம் இலக்கக் குழு ஆவணத்தின் மூலமாக நோக்கெல்லையானது கலந்துரையாடப்பட்டுள்ளது.
- பகுதியாக இயைபுற்றுள்ளது.**
சபைக் கணக்காய்வுக்கு நடத்திய அதன் இரண்டு கூட்டங்களில் 2015 யூன் 30 மற்றும் 2015 டிசெம்பர் 31 வரையிலான காலப்பகுதிகளுக்காக சபைக் கணக்காய்வுக் குழுவானது இரண்டு தொகுதி நிதிக்கூறுலுக்களை மீளாய்வு செய்துள்ளது.
- எவ்வாறாயினும், வெளிக்கூறுலுக்காக தயாரிக்கப்படுகின்ற வங்கியின் நிதிக் கூறுலுக்கள், அதன் வருடாந்த அறிக்கை, கணக்குகள் மற்றும் காலாண்டு அறிக்கைகள் ஆகியவற்றின் நேர்மையினைக் கண்காணிப்பதற்காக வங்கியின் நிதித் தகவல்களை மீளாய்வு செய்வதற்கான உத்தியோகபூர்வ செயன்முறையினை சபை கொண்டுள்ளது. மேலும் அதில் உள்ளடங்கியுள்ள முக்கியமான நிதி அறிக்கையிடல் தீர்மானங்களைக் கண்காணிப்பதற்கான செயன்முறையினையும் கொண்டுள்ளது.
- இயைபுறவில்லை.**

சபையின் பொறுப்புகள்

இயைபுறல் மட்டம்

| | |
|---|---|
| (i) குழுவானது வெளியக கணக்காய்வாளரின் முகாமைத்துவக் கடிதத்தினையும், அதற்கான முகாமைத்துவத்தின் பதிலினையும் மீளாய்வு செய்துள்ளது. | பகுதியாக இயைபுற்றுள்ளது. 2015 இல் 04வது கணக்காய்வுக் குழுவின் கூட்டத்தில் வெளியக கணக்காய்வாளரின் முகாமைத்துவக் கடிதத்தினைக் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டிருந்தது. விநியோகிக்கப்பட்ட ஆவணமானது முகாமைத்துவக் கடிதத்திற்குப் பதிலாக தவறாக 14(2)(C) வரைபு அறிக்கையினைக் கொண்டிருந்தது. எனவே திட்டமிடப்பட்ட கலந்துரையாடலானது பிற்போடப்பட்டு அது 2016 யூன் 14 இல் நடைபெற இருக்கின்ற 2வது கணக்காய்வுக் குழுக்கூட்டத்தின் போது கலந்துரையாடத் திட்டமிடப்பட்டது. |
| (j) வங்கியின் உள்ளக கணக்காய்வுச் செயற்பாடு தொடர்பாகக் குழுவானது பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கும்: | இயைபுற்றுள்ளது. |
| (i) உள்ளக கணக்காய்வுத் திணைக்களத்தின் நோக்கெல்லை, செயற்பாடுகள் மற்றும் வளங்கள் ஆகியவற்றின் போதுநிலையினை மீளாய்வு செய்து கணக்காய்வுத் திணைக்களமானது அதன் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான அதிகாரத்தினைக் கொண்டுள்ளது என்பதையிட்டு திருப்தியடைதல். | இயைபுற்றுள்ளது. |
| (ii) உள்ளக கணக்காய்வு நிகழ்ச்சித் திட்டத்தினையும், உள்நிலைக் கணக்காய்வுச் செயல்முறையின் பெறுபேறுகளையும் மீளாய்வு செய்து தேவையேற்புடன் பொருத்தமான நடவடிக்கைகள் உள்ளக கணக்காய்வுத் திணைக்களத்தின் பரிந்துரைகளின் பேரில் எடுக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துதல். | இயைபுற்றுள்ளது. |
| (iii) உள்ளக கணக்காய்வுத் திணைக்களத்தின் தலைவர் மற்றும் சிரேஷ்ட பணியாளர் உறுப்பினர்களின் செயலாற்றுகை தொடர்பான ஏதாவது மதிப்பீடுகளை மீளாய்வு செய்தல். | இயைபுற்றுள்ளது. 2014/15 இற்கான பிரதான உள்ளக கணக்காய்வாளரின் வருடாந்த செயலாற்றுகை மதிப்பீட்டு அறிக்கையானது 2016, 24 பெப்ரவரியிலே சபைக் கணக்காய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. |
| (iv) தலைவர், சிரேஷ்ட பணியாளர் உறுப்பினர்கள் ஆகியோரின் நியமனம் அல்லது பதவி முடிவுறுத்தலின் பரிந்துரையும், உள்நிலைக் கணக்காய்வுச் செயற்பாடுகளுக்காக சேவை வழங்குனர்களை வெளி வளத்திடம் ஒப்படைத்தலும். | இயைபுற்றுள்ளது. |
| (v) பிரதான உள்ளக கணக்காய்வாளர் உள்ளடங்கலாக உள்ளக கணக்காய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பணியாளர் உறுப்பினர்களினதும் எவராகிலும் வெளிகளச் சேவை வழங்குனர்களினதும் இராஜினாமா தொடர்பாக குழு மதிப்பிடப்படுகின்றது. இராஜினாமாச் செய்கின்ற சிரேஷ்ட பணியாளர் உறுப்பினர்கள் மற்றும் வெளிவளச் சேவை வழங்குனர்கள் அவர்களின் இராஜினாமாக்களுக்கான காரணங்களினைச் சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்குவதற்கும் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது. | 2015ம் ஆண்டின்போது இவ்வாறான சூழ்நிலை எழவில்லை. |
| (vi) உள்ளக கணக்காய்வுச் செயற்பாடுகள் அது கணக்காய்வு செய்கின்ற விடயங்களிலிருந்து சுயாதீனமானதாகும். | இயைபுற்றுள்ளது. உள்ளக கணக்காய்வுச் செயற்பாடுகள் அது கணக்காய்வு செய்கின்ற செயற்பாடுகளிலிருந்து சுயாதீனமாக இருப்பதுடன், சபைக் கணக்காய்வுக் குழுவிடம் அது நேரடியாக அறிக்கையிடுகின்றது. |
| (k) குழுவானது உள்ளக விசாரணைகளின் பிரதான கண்டுபிடிப்புக்களையும், அதற்கான முகாமைத்துவத்தின் பதில்களையும் கருத்திற்கொண்டுள்ளதா என்பதை கூட்ட அறிக்கை தீர்மானிக்க வேண்டும். | இயைபுற்றுள்ளது. பிரதான உள்ளக கணக்காய்வுகளின் கண்டுபிடிப்புக்களும், முகாமைத்துவத்தின் பதில்களும் கணக்காய்வுக் குழுவினால் கலந்துரையாடப்பட்டு தேவையான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |

சபையின் பொறுப்புகள்

இயைபுறல் மட்டம்

- (l) நிறைவேற்றப்பணிப்பாளர்கள் சமூகமளிக்காமல் குழுவானது வெளியக கணக்காய்வாளர்களுடன் குறைந்தது இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளது. **இயைபுற்றுள்ளது.** பிரதான நிதி உத்தியோகத்தர், பிரதான உள்ளக கணக்காய்வாளர் மற்றும் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பிரதிநிதி ஆகியோர் பொதுவாக கூட்டங்களில் கலந்துகொள்ளலாம். பிரதம நிறைவேற்று அதிகாரி குழுவின் அழைப்பின் பெயரில் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். 2015 ஆம் ஆண்டின்போது நான்கு கணக்காய்வுக்குழுக் கூட்டங்கள் நடைபெற்றன. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் எவரும் சமூகமளித்திருக்கவில்லை.
- (m) பின்வருவனவற்றினை உறுதி செய்து கொள்வதற்காகவே குழுவின் குறிப்பு விதிகள் அமைந்துள்ளன. **இயைபுற்றுள்ளது.** கணக்காய்வுக்குழுவின் குறிப்பு விதிகள் பகுதி (iv) இணைத் தவிர கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை உள்ளடக்குகின்றன.
- (i) அதன் குறிப்பு விதிகளினுள் எழுகின்ற எந்தவொரு விடயத்தினையும் விசாரணை செய்வதற்கான வெளிப்படையான அதிகாரம்.
- (ii) அதனைச் செய்வதற்கு அதற்குத் தேவைப்படுகின்ற வளங்கள்.
- (iii) தகவல்களுக்கான பூரண அணுகல்.
- (iv) தேவையேற்படின் வெளியக தொழில்வாண்மையாளர்களின் ஆலோசனையினைப் பெறுவதற்கான அதிகாரமும், பொருத்தமான அனுபவமுடைய வெளியாரை அழைப்பதற்கான அதிகாரமும்.
- (n) குழுவானது குறைந்தது நான்கு தடவைகள் கூடி கூட்ட அறிக்கைகளைப் பேணியுள்ளது. **இயைபுற்றுள்ளது.** 2015 ஆம் ஆண்டின்போது நான்கு குழுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
- (o) சபையானது வருடாந்த அறிக்கையில் பின்வருவனவற்றினை வெளிக்கூறியுள்ளது. **இயைபுற்றுள்ளது.**
- (i) கணக்காய்வுக் குழுவின் செயற்பாடுகளின் விபரங்கள். **இயைபுற்றுள்ளது.**
- (ii) வருடத்தின்போது நடைபெற்ற கணக்காய்வுக் குழுக்கூட்டங்களின் எண்ணிக்கை. மற்றும், **இயைபுற்றுள்ளது.**
- (iii) அவ்வாறான கூட்டங்களில் கலந்து கொண்ட ஒவ்வொரு தனிப்பட்ட பணிப்பாளரினதும் வருகைகள் பற்றிய விபரங்கள். **இயைபுற்றுள்ளது.**
- (p) குழுவின் செயலாளரே கம்பனிச் செயலாளராக அல்லது உள்ளக கணக்காய்வுச் செயற்பாடுகளின் தலைவராக இருப்பார். **இயைபுற்றுள்ளது.** சபைச் செயலாளரே குழுவின் செயலாளராக இருக்கின்றார்.
- (q) தவறுகளைக் காட்டிக்கொடுப்போர் கொள்கையானது பின்வருவனவற்றினைக் கையாள்வதற்கான செயன்முறையினை உள்ளடக்குகின்றது. **இயைபுறவில்லை** சபை அங்கீகரித்த தவறுகளைக் காட்டிக் கொடுப்போருக்கான கொள்கை வங்கியிடம் இல்லை.
- (i) நிதி அறிக்கையிடலில் காணப்படும் ஒழுங்கீனங்கள், உள்ளக கட்டுப்பாடுகள் அல்லது வேறு விடயங்கள்.
- (ii) பின்வருவன தொடர்பாக, (i) அவ்வாறான விடயங்கள் தொடர்பான நியாயமான மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு உரிய ஏற்பாடுகள் அமுலில் உள்ளன என்பதை குழு உறுதிப்படுத்தும்.
- (iii) பொருத்தமான பின்தொடரல் செயற்பாடு.

3 (6) (iii) பின்வரும் விதிகள் மனிதவளங்கள் மற்றும் ஊதியக்குழு தொடர்பாக பிரயோகிக்கப்படுகின்றனவா:

- (a) பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் வங்கியின் பிரதான முகாமைத்துவ ஆளணியினர் ஆகியோரின் ஊதியங்கள் தொடர்பாக குறிப்பு விதிகள் மற்றும் கூட்ட அறிக்கைகளை மீளாய்வு செய்வதன் மூலமாக ஊதியத்தினைத் தீர்மானிப்பதற்கு குழுவானது கொள்கையொன்றினை அமுல்படுத்தியுள்ளது. (சம்பளங்கள், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நிதிக் கொடுப்பனவுகள்) **பகுதியாக இயைபுற்றுள்ளது.** பணிப்பாளர்களுக்கான ஊதியமானது PED சுற்றுநிருபத்தினால் ஆளுகை செய்யப்படுகின்றது. பிராந்தியப் பொது முகாமையாளரிடத்தே இருக்கின்ற ஏனைய ஊழியர்களின் ஊதியமும், அதற்கு கீழ் வகையிலுள்ளோரின் ஊதியமும் கூட்டு உடன்படிக்கையினால் ஆளுகை செய்யப்படுகின்றன. கூட்டு உடன்படிக்கையினால் உள்ளடக்கப்படாத ஊழியர்களின் ஊதியமானது சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மேற்குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளை உள்ளடக்குகின்ற எவ்விதமான ஊதியக்கொள்கையும் ஆவணப்படுத்தப்பட்டு குழுவினால் அங்கீகரிக்கப்படவில்லை.

சபையின் பொறுப்புகள்

இயைபுறல் மட்டம்

- (b) பணிப்பாளர்கள், CEO மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினரின் இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

பகுதியாக இயைபுற்றுள்ளது.

பணிப்பாளர்களுக்கான இலக்குகள் எவையும் ஆவணப்படுத்தப்படவில்லை. பிரதான முகாமைத்துவ ஆளணியினருக்கான இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் வியாபாரத் திட்டம் மற்றும் வருடாந்த வரவுசெலவுத்திட்டம் ஆகியவை மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

- (c) நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகள் மற்றும் குறிக்கோள்களுக்கு எதிராக CEO மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினரின் செயலாற்றுகையின் மதிப்பீட்டினைக் குழு பரிசீலித்து ஊதியம், நலன்கள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை செயலாற்றுகை அடிப்படையிலான முன்னெடுப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கின்றது.

பகுதியாக இயைபுற்றுள்ளது.

மாவட்ட முகாமையாளர்கள், கிளை முகாமையாளர்கள் மற்றும் பிராந்திய முகாமையாளர்களின் தனிப்பட்ட செயலாற்றுகையினை அளப்பதற்கான பிரதான செயலாற்றுகைக் குறிகாட்டிகள் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டின்போது மதிப்பீட்டுப் படிவங்களுக்கான விபரங்கள் பரீட்சார்த்தமாகச் சேகரிக்கப்பட்டன. பிரதான செயலாற்றுகைக் குறிகாட்டிகளை மீண்டும் பயன்படுத்தி அதனை 2016 இல் இருந்து பூரணமாக அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

- (d) குழுக்கூட்டத்தில் CEO பிரச்சனமாகியிராத பட்சத்தில் CEO தொடர்பான விடயங்கள் கூட்ட அறிக்கையினை மீளாய்வு செய்வதன் மூலம் கலந்துரையாடப்படுவதற்கான ஏற்பாடுகளை குறிப்பிடுவதில் வழங்குகின்றன.

இயைபுற்றுள்ளது.

CEO குழுக்கூட்டத்தில் சமூகமளிக்காதபோது CEO தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படுவதற்கான ஏற்பாடுகளை HRRC இன் குறிப்பிடுவதில் வழங்குகின்றன. எவ்வாறாயினும் CEO இன் ஊதியம் பற்றி பணிப்பாளர் சபையின் நான்காவது கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதில் CEO கலந்துகொண்டார்.

- 3 (6) (iv) பின்வரும் விதிகள் நியமனக்குழுக்கள் தொடர்பாகப் பிரயோகிக்கத்தக்கனவா:

- (a) புதிய பணிப்பாளர்கள், CEO, பிரதான முகாமைத்துவ ஆளணியினரைத் தெரிவு செய்வதற்கான/நியமிப்பதற்கான செயல்விதியினைக் குழு அமுல்படுத்தியுள்ளது.

பகுதியாக இயைபுற்றுள்ளது.

பணிப்பாளர்களின் நியமனமானது திறைசேரிச் செயலாளருடனான கலந்தாலோசிப்பின் பேரில் அமைச்சரினால் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் CEO இனை சபை நியமிக்கின்றது.

எவ்வாறாயினும் பிரதான முகாமைத்துவ ஆளணியினரைத் தெரவுசெய்வதற்கான, நியமிப்பதற்கான செயல்விதியினைக் குழு அமுல்படுத்தவில்லை.

- (b) தற்போதுள்ள பணிப்பாளர்களை மீளத் தேர்வு செய்வதைக் குழு பரிசீலித்து பரிந்துரைத்துள்ளது. (அல்லது பரிந்துரைக்கவில்லை)

பிரயோகிக்கத்தக்கதல்ல.

திறைசேரிச் செயலாளரின் கலந்தாலோசிப்பின் பேரில் அமைச்சரே பணிப்பாளர் சபையினை நியமிக்கின்றார்.

- (c) CEO மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினரின் நியமனத்தினை அல்லது பதவி உயர்வினைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்காக தொழில் விபரிப்புகளை மீளாய்வு செய்வதன் மூலம் தேவைப்படுகின்ற தகவல்கள், அனுபவங்கள் மற்றும் பிரதான பண்புகளுக்கான தெரிவு அடிப்படையினை குழு நிர்ணயித்துள்ளது.

இயைபுற்றுள்ளது.

2008 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க பிரதேசிய சங்கவர்தன வங்கிச் சட்டமானது தேவைப்படுகின்ற தகவல்களையும், பிரதம நிறைவேற்று அதிகாரி, பிரதி பொது முகாமையாளர் மற்றும் பிராந்திய பொது முகாமையாளர் ஆகியோரின் தெரிவுக்குத் தகவலை பெறுவதற்கான அனுபவங்கள் ஆகியவற்றினையும் வழங்குகின்றது.

- (d) நியதிச் சட்டங்களில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறும், பணிப்புரை 3(3) இல் குறித்துரைக்கப்பட்டுள்ள தெரிவு அடிப்படைக்கு அமைவாகவும், பதவிகளை வகிப்பதற்காக தாம் பொருத்தமானவர்களாகவும், முறையான நபர்களாகவும் இருப்பதாகப் பணிப்பாளர்கள், CEO மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினர் கையொப்பமிட்ட பிரகடனங்களை குழு அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளது.

இயைபுற்றுள்ளது.

பணிப்பாளர்கள், CEO மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினரிடமிருந்தான பிரகடனங்களைச் சபைச் செயலாளர் வருடாந்தம் பெற்றுக்கொள்கின்றார்.

சபையின் பொறுப்புகள்

இயையுறல் மட்டம்

| | |
|--|---|
| (e) ஓய்வு பெற்றுச் செல்கின்ற பணிப்பாளர்கள் மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினருக்கான முறைசார் பதவி வரிசைத் திட்டத்தினைக் குழு பரிசீலித்துள்ளது. | பகுதியாக இயையுற்றுள்ளது. சபை அங்கீகரித்துள்ள பதவி வழித் திட்டமானது அமுலிலுள்ளது. எவ்வாறாயினும் அது பதவி வழி வருவோரைப் பூர்த்தி செய்வதற்கு மீளாய்வு செய்யவோ, அமுல்படுத்தவோ பின்பற்றவோ இல்லை. |
| (f) குழுவிடம் சுயாதீனமான பணிப்பாளர் தலைமை தாங்குவார் என்பதுடன் சுயாதீனமான பணிப்பாளர்களைக் குழு பெரும்பான்மையாகக் கொண்டிருப்பது விரும்பத்தக்கதாகும். அழைப்பின் பெயரில் கூட்டத்தில் CEO கலந்து கொள்வார். | இயையுற்றுள்ளது. |
| 3 (6) (v) பின்வரும் விதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக் குழுக்கள் தொடர்பாகப் பிரயோகிக்கக்கூடியவா (IRMC): | |
| (a) பரந்த இடர் வகைகளை மேற்பார்வை செய்கின்ற 3 நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்களையும், CEO இணையும், பிரதான முகாமைத்துவ ஆளணியினரையும் குழு கொண்டிருக்கலாம். அதாவது கடன், சந்தை, திரவத்தன்மை, செயற்பாடு மற்றும் தந்திரோபாய இடர்கள் மற்றும் இடர்கள் குழுவினால் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரச் சட்டகம் மற்றும் பொறுப்புகளினால் செயற்படுவர். | இயையுற்றுள்ளது. குழுவானது 3 சுயாதீனமான நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்களைக் கொண்டுள்ளது. |
| (b) குழுவானது சகல இடர்களையும் மதிப்பீடு செய்வதற்கான செயன்முறையினைக் கொண்டுள்ளது. அதாவது கடன், சந்தை, திரவத்தன்மை, வங்கிக்கான செயற்பாடு மற்றும் தந்திரோபாய இடர்கள் ஆகியவற்றினைப் பொருத்தமான இடர் குறிகாட்டிகள் மற்றும் முகாமைத்துவத் தகவல்களின் மூலமாக மாதாந்த அடிப்படையில் மதிப்பீடுகின்றது. துணைக் கம்பனிகள் மற்றும் இணைக் கம்பனிகள் ஆகியவற்றினைப் பொறுத்த அளவில் வங்கியின் அடிப்படையிலும், குழுமத்தினடிப்படையிலும் இடர் முகாமைத்துவம் மேற்கொள்ளப்படலாம். | இயையுற்றுள்ளது. வங்கியின் பிரதான இடர் குறிகாட்டிகள் பற்றிய அறிக்கையானது வங்கியின் பிரதான இடர் உத்தியோகத்தரினால் மாதாந்தம் தயாரிக்கப்பட்டு பணிப்பாளர் சபையின் மீளாய்வுக்காக சமர்ப்பிக்கப்படுகின்றது. |
| (c) கடன்குழு மற்றும் சொத்துப் பொறுப்புக் குழு போன்ற சகல முகாமைத்துவ மட்டத்திலான குழுக்களுக்குமான குறிப்பிட்ட எண்ணிக்கை மற்றும் தரம் சார்ந்த இடர் எல்லைகளைக் குழு மீளாய்வுசெய்து காணப்படும் எவ்வகையான இடர் குறிகாட்டிகளையும் கிரமமான அடிப்படையில் அறிக்கையிடுகின்றது. | இயையுற்றுள்ளது. குழுவானது ஏனைய முகாமைத்துவக் குழுக்களின் எண்ணிக்கை சார்ந்த இடர் எல்லைகளை மீளாய்வு செய்கின்றது. இந்த அனைத்துக் குழுக்களின் கொள்கைகள், சாசனங்கள் மீளாய்வு செய்யப்பட்டு சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. |
| (d) குறிப்பிட்ட எண்ணிக்கை மற்றும் தரம் சார்ந்த இடர் மட்டங்களை தாண்டிச் செல்கின்ற சகல இடர் குறிகாட்டிகளையும் குழு மீளாய்வுசெய்து பரிசீலித்துள்ளது. | இயையுற்றுள்ளது. இடர் தோற்றப்பாட்டு அறிக்கை மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. |
| (e) காலாண்டிலாவது குழு எத்தனை தடவைகள் கூடியுள்ளது. | பகுதியாக இயையுற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டு குழு 3 தடவைகள் மாதிரிமே கூடியுள்ளது. குழுவானது 2015 மார்ச் 25 இல் நியமிக்கப்பட்டது. இதன் காரணமாகவே முதல் காலாண்டின்போது கூட்டங்களை நடத்துவதற்கு இயலாமல் போயிருந்தது. |
| (f) குறிப்பிட்ட இடர்களை அடையாளம் காண்பதற்குத் தவறுகின்ற பொறுப்பான உத்தியோகத்தர்கள் தொடர்பாக முறைசார் ஆவணப்படுத்தப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையினைக் குழு மீளாய்வு செய்து ஏற்று நடைமுறைப்படுத்தியுள்ளது. | இயையுற்றுள்ளது. முறைசார் ஒழுங்காற்றக்கோவை அமுலிலுள்ளது. குழுப்பத்திரங்கள் மூலமாக இடர் விடயங்கள் தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கைச் செயல்விதிகளைப் பரிந்துரைப்பதற்கான தீர்மானத்தினைக் குழு எடுத்துள்ளது. |
| (g) ஒவ்வொரு கூட்டம் நடைபெற்று ஒரு வாரத்தினுள் சபையின் கருத்துக்களையும், ஒத்திசைவினையும் அத்துடன்/அல்லது குறிப்பிட்ட பணிப்புரைகளையும் கோரி குழுவானது இடர் மதிப்பீட்டு அறிக்கையினைச் சபைக்குச் சமர்ப்பிக்கின்றது. | பிரயோகிக்கத்தக்கதல்ல. சபைக் கூட்டங்கள் மாதம் ஒரு தடவை நடத்தப்படுகின்றன. ஒரு வாரத்தினுள் இடர் மதிப்பீட்டு அறிக்கையினை சபைக்கு சமர்ப்பிப்பது சாத்தியமற்றதாகும். இது அடுத்ததாக அண்மித்து நடைபெறுகின்ற சபைக் கூட்டத்திலேயே சமர்ப்பிக்கப்படுகின்றது. |

சபையின் பொறுப்புகள்

(h) வியாபாரச் செயற்பாடுகளின் சகல பரப்புகள் தொடர்பான சட்டங்கள், ஒழுங்குவிதிகள், ஒழுங்குபடுத்தல் வழிகாட்டல்கள், உள்ளக கட்டுப்பாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் ஆகியவற்றுடன் வங்கி இயையறுவதனை மதிப்பிடுவதற்காக குழுவானது ஓர் இயைபுறல் செயற்பாட்டினை நிறுவியுள்ளதுடன், இயைபுறல் செயற்பாட்டினை மேற்கொள்வதற்காக பிரதான முகாமைத்துவ ஆளணியினர் மத்தியிலிருந்து அர்ப்பணிப்புமிக்க இணக்கப்பாட்டு உத்தியோகத்தர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கிரமமான அடிப்படையில் குழுவிற்கு அறிக்கையிடுகின்றார்.

இயைபுறல் மட்டம்

இயைபுற்றுள்ளது.

இணக்கப்பாட்டு உத்தியோகத்தரினால் வங்கியின் இயைபுறல் செயற்பாட்டிற்கு தலைமை வகிக்கப்படுகின்றது. நியதிச் சட்ட மற்றும் கட்டாயமான தேவைப்பாடுகள் பற்றிய காலாண்டு மற்றும் மாதாந்த சான்றுப்படுத்தல் அறிக்கையானது இணக்கப்பாட்டு உத்தியோகத்தரினால் IRMCக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. இணக்கப்பாட்டு உத்தியோகத்தரும் வங்கியின் மேற்பார்வைத் திணைக்களத்திற்கு சான்றுப்படுத்தல் கூற்றினைச் சமர்ப்பிக்கின்றார். இது வாராந்த, மாதாந்த மற்றும் காலாண்டு திரும்பல் சமர்ப்பணங்களைச் சான்றுப்படுத்துகின்றது.

3 (7)

தொடர்புடைய தரப்பினரின் கொடுக்கல்வாங்கல்கள்

3 (7) (i)

இந்தப் பணிப்புரையின் நோக்கத்திற்காக தொடர்புடைய தரப்பினர் எனக் கருதப்படக்கூடிய எந்தவொரு நபருடனும் குறிப்பாகப் பின்வரும் வகைகளைக் கொண்ட எந்தவொரு நபருடனும் வங்கி மேற்கொள்கின்ற எந்தவொரு கொடுக்கல்வாங்கல்களினாலும் எழக்கூடிய ஆர்வங்களின் முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கு சபையினால் நிறுவப்பட்டுள்ள ஆவணப்படுத்தப்பட்ட செயன்முறை காணப்படுகின்றது.

- வங்கியின் ஏதாவது துணைக் கம்பனிகள்.
- வங்கியின் ஏதாவது இணைக் கம்பனிகள்.
- வங்கியின் யாராவது பணிப்பாளர்கள்.
- வங்கியின் யாராவது பிரதான முகாமைத்துவ ஆளணியினர்.
- வங்கியின் பணிப்பாளர் அல்லது பிரதான முகாமைத்துவ ஆளணியினரின் நெருங்கிய உறவினர்.
- வங்கியில் கணிசமான அக்கறையினைக் கொண்டுள்ள பங்குடமையாளர்.
- எந்தவொரு வங்கிப் பணிப்பாளரோ அல்லது வங்கிப் பணிப்பாளரின் நெருங்கிய உறவினரோ அல்லது வங்கியின் பிரதான பங்குடமையாளர்களில் யாரோ தன்னிலையான அக்கறையைக் காட்டும் விடயம்.

இயைபுற்றுள்ளது.

தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சபை அங்கீகரித்த கொள்கை உள்ளது இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் CBS முறைமை மூலமாக கண்காணிக்கப்படுகின்றன.

3 (7) (ii)

இந்தப் பணிப்புரையினால் உள்ளடக்கப்படுகின்ற தொடர்புடைய தரப்புடனான கொடுக்கல்வாங்கல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பின்வரும் வகைகளிலான கொடுக்கல்வாங்கல்களை அடையாளம் கண்டு அறிக்கையிடுவதற்கு செயன்முறையொன்று உள்ளது.

- முற்கொடுப்பனவு பற்றிய நாணயச் சபையின் பணிப்புரைகளினால் வரையறுக்கப்பட்டுள்ளவாறு எவ்வகையிலுமான முற்கொடுப்பனவின் கொடை.
- வைப்புக்கள், பற்றுக்கள் மற்றும் முதலீடுகள் ஆகிய வடிவங்களில் வங்கிக்கு எவ்விதமான பொறுப்புக்களையும் உருவாக்குதல்.
- வங்கிக்கு வழங்கப்பட்ட அல்லது வங்கியிடமிருந்து பெற்றுக் கொண்ட எவ்விதமான நிதி சார்ந்த அல்லது நிதி சாராத தன்மையிலான சேவைகள்.
- உரிமை சார்ந்ததாக இருக்கக்கூடிய, இரகசியமானதாக இருக்கக்கூடிய அல்லது வேறு விதமாக நுட்பமான தகவல்களாக இருக்கக்கூடியவற்றினை இவ்வாறான தொடர்புடைய தரப்பினருக்கு நன்மை பயக்கும் விதத்தில் பகிர்வதற்கு இட்டுச்செல்லக்கூடிய வங்கிக்கும், தொடர்புடைய தரப்பினருக்கும் இடையில் அறிக்கையிடல் வசதிகளையும் தகவல் பாய்ச்சல்களையும் உருவாக்குதல் அல்லது பேணுதல்.

பகுதியாக இயைபுற்றுள்ளது.

இயைபுற்றுள்ளது.

வங்கியினுடைய தொடர்புடைய தரப்பினரின் கொடுக்கல் வாங்கல்களின் கொள்கையில் உள்ளடக்கப்படாத கொடுக்கல் வாங்கல் (a) தவிர அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் உள்ளடக்கப்படும்.

3 (7) (iii)

மேலே பணிப்புரை 3(7)(i) இல் வரையறுக்கப்பட்டுள்ளவாறாக ஒரே விதமான வியாபாரத்தினை வங்கியுடன் மேற்கொள்கின்ற வங்கியின் ஏனைய வாடிக்கையாளர்களுக்கு காட்டப்படும் விசேட பரிவினை விடக் கூடிய பரிவினை இவ்வாறான தரப்பினருக்கு வழங்கக்கூடிய விதத்தில் வங்கியானது தொடர்புடைய தரப்பினருடன் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு சபையிடம் செயன்முறை உள்ளதா,

இயைபுற்றுள்ளது.

தொடர்புடைய தரப்பினருடன் சகல வகையிலுமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு சபையின் அங்கீகாரம் தேவைப்படுகின்றது. இவ்வகையிலான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு சபை அங்கீகாரம் வழங்குகையில் இவ்வாறான சகல கொடுக்கல்வாங்கல்களும் இவ்வாறான நிலைமைகளைத் தோற்றுவிக்காத வகையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றது.

சபையின் பொறுப்புகள்

இயையுறல் மட்டம்

- (a) இந்த உப பணிப்புரையின் நோக்கத்திற்காக, சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளவாறாக வங்கியின் ஒழுங்குபடுத்தல் மூலதனத்தின் செயல்நுட்பமான விழுக்காட்டினை மிஞ்சுகின்ற தொகையினைக் கொண்ட மொத்தத் தேறிய முற்கொடுப்பனவினை தொடர்புடைய தரப்பினருக்கு வழங்குதல்.
- (i) முற்கொடுப்பனவு என்பது 2007ம் ஆண்டின் 07ம் இலக்க வங்கிச் சட்டப் பணிப்புரைகளில் ஆகக் கூடுதலான முற்கொடுப்பனவுத் தொகையெனத் தொகை பற்றி வரையறுக்கப்பட்டுள்ளதாக இருக்கும்.
- (ii) மொத்தத் தேறிய முற்கொடுப்பனவு என்பது மொத்த முற்கொடுப்பனவில் இருந்து இவ்வாறான தொடர்புடைய தரப்பினரால் வங்கியின் மூலதன முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட காசுப்பிணையுறுதி மற்றும் முதலீடுகள் மற்றும் 5 வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலப்பகுதிக்கான முதிர்ச்சியினைக் கொண்ட கடன் சாதனங்களை கழிப்பதால் பெறப்படும்.
- (b) தொடர்பற்ற ஒப்பிடத்தக்க எதிர்த்தரப்பினருக்கு ஒப்பிடத்தக்க கொடுக்கல் வாங்கல்களிற்காக வங்கி கடன் வழங்குகின்ற வீதத்தினை விட குறைந்த வட்டி வீதத்தினை அறவிடுதல் அல்லது வங்கியின் வைப்பு வீதத்தினை விட அதிகமானதை வழங்குதல்.
- (c) தொடர்பற்ற தரப்பினருடன் மேற்கொள்ளப்படுகின்ற சாதாரண வியாபாரத்தின் போது வழங்கப்படுகின்ற விதிகளை மிஞ்சுகின்ற விதத்தில் பரிஷிமிகு தவணைகள், வியாபார இழப்புகளைக் காப்பீடு செய்தல், அத்துடன்/ அல்லது கட்டணங்கள், தரவுகளை இல்லாமலாக்குதல் போன்ற பரிஷிமிகு முறையில் நடத்துதல்.
- (d) மதிப்பீட்டுச் செயல்விதி இல்லாமல் தொடர்புடைய தரப்பிடமிருந்து சேவைகளைப் பெறுதல் அல்லது சேவைகளை வழங்குதல்.
- (e) நியாயமான கடமைகள் மற்றும் செயற்பாடுகளுக்காகத் தேவைப்படுத்தப்படுபவை தவிர தொடர்புடைய தரப்புடன் உரிமை சார்ந்த, இரகசியம் சார்ந்த அல்லது வேறு நுட்பமான தகவல்கள் சார்ந்த தகவல்களைப் பகிர்வதற்கு இட்டுச்செல்லக்கூடிய வகையில் அறிக்கையிடல் வசதிகளையும், தகவல் பாய்ச்சல்களையும் பேணுதல்.

3 (7) (iv)

வங்கியானது அதன் பணிப்பாளர்கள் மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினருக்கு முற்கொடுப்பனவினை வழங்குவதற்கான செயன்முறையினைக் கொண்டுள்ளது. இவ்வாறான முற்கொடுப்பனவிற்கு வங்கியின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தின்போது அங்கீகாரம் வழங்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பணிப்பாளர் தவிர்ந்த $\frac{2}{3}$ இற்கு குறையாத எண்ணிக்கையிலான பணிப்பாளர்கள் அவ்வாறான முற்கொடுப்பனவிற்கு சாதகமாக வாக்களித்து, இந்த முற்கொடுப்பனவிற்கு நாணயச் சபையினால் காலத்திற்குக் காலம் தீர்மானிக்கப்படுகின்ற பிணையுறுதி வழங்கப்படல் வேண்டும்.

இயையுற்றுள்ளது.

தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான வங்கியின் கொள்கையானது பணிப்பாளர்களுக்கு அல்லது பிரதான முகாமைத்துவ ஆளணியினருக்கு முற்கொடுப்பனவினை வழங்குவதற்கு $\frac{2}{3}$ உறுப்பினர்களின் அங்கீகாரத்தினைத் தேவைப்படுத்துகின்றது.

3 (7) (v)

(a) நபர் ஒருவருக்கு அல்லது அந்த நபரின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அல்லது அந்த நபர் கனிசமான அக்கறையினைக் கொண்டுள்ள நிறுவனம் ஒன்றிற்கு எவ்விதமான முற்கொடுப்பனவும் செலுத்தப்பட்டு அந்த நபர் இறுதியில் வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படும் பட்சத்தில் நாணயச் சபையினால் இந்த நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட தேவையான பிணையினை அந்த நபர் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஒருவருட காலத்தினுள் பெற்றுக்கொள்வதற்கு வங்கி செயன்முறையினைக் கொண்டுள்ளது.

இயையுற்றுள்ளது.

தொடர்புடைய தரப்பினருடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக சபை அங்கீகரித்த கொள்கை இப்பரப்பினை உள்ளடக்குகின்றது.

(b) இவ்வாறான பிணை உறுதியானது மேலே பணிப்புரை 3(7)(v)

அவ்வாறான சூழ்நிலை எழவில்லை.

(a)இல் வழங்கப்பட்டுள்ள காலப்பகுதிக்காக வழங்கப்படாதபோது, வழங்கப்பட்ட முற்கொடுப்பனவு தொடர்பாக எத்தொகையிணையும் அறவிடுவதற்கும், அவ்வாறு வட்டி இருப்பின் அத்தொகையினை வட்டியுடன் சேர்த்து அறவிடுவதற்கும் அதனை முற்கொடுப்பனவு கொடுக்கப்பட்ட காலப்பகுதியில், குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியில் அறிவிடுவதற்கும் அல்லது அவ்வாறானவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து 18 மாதகாலம் செல்வதற்கு முன்னர் இதில் எது முந்தியதோ அக்காலப்பகுதியில் அறவிடுவதற்கும் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

(c) மேற்குறிப்பிடப்பட்ட உப பணிப்புரைக்கு இயையுறத் தவறுகின்ற எந்தவொரு பணிப்பாளரும் வங்கியிலே பணிப்பாளர் பதவியினை வெறிதாக்குகின்றார் என்பதை அடையாளம் காண்பதற்கான செயன்முறையுள்ளது. மேலும் இந்த விடயத்தினை பொதுமக்களுக்கு வங்கி தெரிவிப்பதற்கான செயன்முறை உள்ளது.

| சபையின் பொறுப்புகள் | இயைபுறல் மட்டம் |
|---|--|
| (d) முற்கொடுப்பனவு வழங்கப்படுகின்ற திகதியில் வங்கியின் ஊழியராக இருக்கின்ற எந்தவொரு பணிப்பாளருக்கும் வாசகம் 3(7)(v) (C) பிரயோகிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கும், முற்கொடுப்பனவானது அவ்வாறான வங்கியின் சகல ஊழியர்களுக்கும் பிரயோகிக்கத்தக்க திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கும் செயன்முறை அமுலிலுள்ளது. | அவ்வாறான சூழ்நிலை எழவில்லை. |
| 3 (7) (vi) ஊழியர் ஒருவருக்கு அல்லது அவ்வாறான ஊழியர் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அல்லது அந்த ஊழியர் அல்லது அவரது நெருங்கிய உறவினர் தன்னிலையான அக்கறையினைக் கொண்டுள்ள வேறு அமைப்பு ஒன்றுக்கு வங்கியானது முற்கொடுப்பனவுகளை வழங்கும்போதோ அல்லது கட்டணம் அத்துடன்/அல்லது தரகினை அகற்றுதல் தொடர்பாக அவ்வாறான வங்கியின் ஏனைய ஊழியர்களுக்குப் பிரயோகிக்கத்தக்க திட்டத்தின் அடிப்படையினை விட பரிவுகாட்டும்போது அல்லது மேலே பணிப்புரை 3(7) (v)இற்கு அமைய வழங்கப்பட்ட முற்கொடுப்பனவு தொடர்பாக நாணயச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பிணையுறுதியினால் பாதுகாப்பு வழங்கப்படுகையில் பரிவுகாட்டி நடக்கையில் அதனை அடையாளம் காண்பதற்கான செயன்முறை அமுலிலுள்ளது. | இயைபுற்றுள்ளது. தொடர்புடைய தரப்பினருடன் மேற்கொள்ளப்படும் சகல வகையான கொடுக்கல் வாங்கல்களுக்கும் சபையின் அங்கீகாரம் தேவைப்படுத்தப்படுகின்றது. இவ்வகையிலான கொடுக்கல் வாங்கல்களுக்கு சபையினால் அங்கீகாரம் வழங்கப்படுகையில் சகல கொடுக்கல்வாங்கல்களும் குறிப்பிட்ட எல்லையிலான மட்டத்தில் பேணப்படுவதை சபை உறுதிப்படுத்துகின்றது. |
| 3 (7) (vii) மேலே பணிப்புரை 3(7)(v) மற்றும் 3(7)(vi)இன் கீழ் வங்கியானது எந்தவொரு முற்கொடுப்பனவின்மீதும் வழங்குகையில் நாணயச்சபையிடமிருந்து அதற்கான முன்னங்கீகாரத்தினைப் பெறுவதற்கான செயன்முறையுள்ளது அல்லது அவ்வாறான முற்கொடுப்பனவின் பகுதியோ அல்லது அதிலிருந்து கிடைக்கவேண்டிய வட்டியோ நாணயச்சபையின் முன்னங்கீகாரமின்றி வழங்கப்படலாகாது. மேலும் இவ்வாறான அங்கீகாரமின்றி வழங்கப்படுபவை வழிதானவையாகவும் செயலூக்கமற்றவையாகவும் கருதப்படும். | இயைபுற்றுள்ளது. பணிப்புரை 3(7)(v)இன் கீழ் வழங்கப்படுகின்ற முற்கொடுப்பனவுகளுக்கான முன்னங்கீகாரமானது வங்கியின் தொடர்புடைய தரப்பினர் கொள்கையின் ஊடாக தேவைப்படுத்தப்படுகின்றது. |
| 3 (8) வெளிக்கூறல்கள் | |
| 3 (8) (i) பின்வருவனவற்றினை வங்கி வெளிக்கூறியுள்ளது: (a) மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் அதிகார அமைப்பினால் குறித்துரைக்கப்பட்டுள்ள முறைவடிவத்துடனும் பிரயோகிக்கத்தக்க கணக்கீட்டுத் நியமங்களுடனும் கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த நிதி அறிக்கைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தொகுக்கப்பட்டு செய்திப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. (b) காலாண்டு நிதி அறிக்கைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தொகுக்கப்பட்ட வடிவத்தில் செய்திப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. | இயைபுற்றுள்ளது. கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த நிதி அறிக்கைகளும், காலாண்டு நிதி அறிக்கைகளும் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் அதிகார அமைப்புகளினால் குறித்துரைக்கப்பட்டுள்ள முறைவடிவத்திற்கு அமையவும், பிரயோகிக்கத்தக்க கணக்கீட்டு நியமங்களுடனும் சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. |
| 3 (8) (ii) சபையானது வருடாந்த அறிக்கையில் குறைந்தது பின்வரும் வெளிக்கூறல்களை வெளியிட்டுள்ளது: (a) கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த நிதி அறிக்கைகள் பிரயோகிக்கத்தக்க கணக்கீட்டு நியமங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு அமைவாக குறிப்பிடத்தக்க வெளிக்கூறல்கள் உள்ளடங்கலாக தயாரிக்கப்பட்டுள்ளது. | இயைபுற்றுள்ளது. நிதிக்கூறுக்கள் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாகவும், 1988ம் ஆண்டின் 30ம் இலக்க வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கு இயையாகவும், அதன் திருத்தங்களுக்கு இயைபாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை வெளிக்கூறுகின்ற நிதிக்கூறுக்கான குறிப்புகள். இலங்கை கணக்கீட்டு நியமங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு இயைபுறுவதும் நிதியறிக்கையிலுக்கான பணிப்பாளர்களின் பொறுப்புகளின் கீழ் அறிக்கையிடப்பட்டுள்ளது. |
| (b) வங்கியின் உள்ளக கட்டுப்பாட்டுப் பொறிமுறைகள் தொடர்பான சபையின் அறிக்கையானது பின்வருவனவற்றினை உறுதிப்படுத்துகின்றது. நிதியறிக்கையிடல் முறைமையானது நிதி அறிக்கையிடலின் நம்பகத்தன்மை தொடர்பாக நியாயமான உறுதிப்பாட்டினை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் புறநிலை நோக்கங்களுக்காக நிதி அறிக்கைகளைத் தயாரித்தலானது சம்பந்தப்பட்ட கணக்கீட்டு நியமங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. | இயைபுற்றுள்ளது. நிதி அறிக்கையிடல் மீதான உள்ளக கட்டுப்பாட்டு முறைமையின் செயற்திறன் பற்றிய பணிப்பாளரின் அறிக்கையானது உள்ளக கட்டுப்பாடு பற்றிய பணிப்பாளரின் அறிக்கையின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. |

சபையின் பொறுப்புகள்

(c) மேலே பணிப்புரை 3(8)(ii)(b)இலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளக கட்டுப்பாட்டுப் பொறிமுறையின் செயற்திறன் தொடர்பான வெளிவாரி கணக்காய்வாளரின் அறிக்கையினை சபை பெற்றுள்ளது.

(d) பெயர்கள், தகைமை, வயது, வழிகாட்டல் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதிலுள்ள அனுபவங்கள், உறுதித்தன்மை மற்றும் (உடைமையரிமை,) வங்கியுடனான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வங்கியினால் செலுத்தப்பட்ட மொத்தக்கட்டணங்கள், ஊதியங்கள் உள்ளிட்ட பணிப்பாளர்களின் விபரங்கள்.

(e) 3(7)(iii)இல் வரையறுக்கப்பட்டுள்ளவாறாக தொடர்புடைய தரப்பினரின் ஒவ்வொரு வகைக்கும் மொத்தத் தேறிய முற் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. தொடர்புடைய தரப்பினரின் ஒவ்வொரு வகைக்கும் வழங்கப்பட்ட தேறிய முற்கொடுப்பனவானது வங்கியின் ஒழுங்குபடுத்தல் மூலதனத்தின் விழுக்காடாகவும் வெளிக்கூறப்படும்.

(f) வங்கியின் பிரதான முகாமைத்துவ ஆளணியினருக்குச் செலுத்தப்பட்ட ஊதியத்தின் திரட்டிய பெறுமதிகளும், வங்கியின் பிரதான முகாமைத்துவ ஆளணியினருடன் வங்கி நடத்திய கொடுக்கல்வாங்கல்களின் பெறுமதியும், திரட்டிய தொகையும், செலுத்தப்பட்ட ஊதியங்கள், செலுத்தப்பட்ட முற்கொடுப்பனவுகள் மற்றும் வங்கியில் மேற்கொள்ளப்பட்ட வைப்புக்கள் அல்லது முதலீடுகள் போன்ற பரந்த வகைகளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

(g) கூட்டாண்மை ஆளுகைப் பணிப்புரையுடன் இயைபுறுவது வெளிவாரி வெளிவாரி கணக்காய்வாளரின் அறிக்கையினை சபை பெற்றுள்ளது.

(h) செயல்நுட்பம் வாய்ந்த தேவைப்பாடுகள், ஒழுங்குவிதிகள், சட்டங்கள், உள்ளக கட்டுப்பாடுகள் மற்றும் பொருட்படுத்தக்கூடிய அளவுக்கு இயைபுறாமையைத் திருத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் இயைபுறுதல் பற்றிய விபரங்களைக் குறிப்பிடுகின்ற அறிக்கை.

(i) வங்கியின் இடர் முகாமைத்துவத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் ரீதியான மற்றும் மேற்பார்வை ரீதியான கரிசனைகள் பற்றிய மேலும் வங்கி மேற்பார்வைப் பணிப்பாளரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்தப் பணிப்புரைகளுக்கு இயைபுறாமை பற்றிய ஓர் அறிக்கை. பொதுமக்களுக்கு வெளிக்கூறுமாறு நாயைச் சபையினால் பணிக்கப்பட்டிருந்தால் அதனை நிறைவேற்றுவதற்கு வங்கி எடுத்த நடவடிக்கைகள்.

இயைபுறல் மட்டம்

இயைபுற்றுள்ளது.

நிதியறிக்கையில் மீதான உள்ளக கட்டுப்பாடுகளின் செயற்திறன் பற்றிய சான்றுப்படுத்தலினை கணக்காய்வாளர் தலைமையதிபதியிடமிருந்து வங்கி பெற்றுள்ளது.

இயைபுற்றுள்ளது.

பணிப்பாளர்களின் விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. CEO இற்கும், பணிப்பாளர் சபைக்கும் செலுத்தப்பட்ட குறுகிய காலத் தொழில் நலன்கள் நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்களின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

இயைபுறலில்லை.**இயைபுற்றுள்ளது.**

பணிப்பாளர்கள் மற்றும் CEOகளுக்கு செலுத்தப்பட்ட ஊதியத்தின் மொத்தப் பெறுமதியும், வழங்கப்பட்ட முற்கொடுப்பனவுகள், வங்கியுடனான வைப்புக்கள் மற்றும் பொருத்தமான வட்டி வருமானம் மற்றும் செலவுகள் உள்ளடங்கிய பிரதான முகாமைத்துவ ஆளணியினருடனான கொடுக்கல்வாங்கல்கள் ஆகியவை நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களின் கீழ் வெளிக்கூறப்பட்டுள்ளன.

பிரதான முகாமைத்துவ ஆளணியினருக்கு செலுத்தப்பட்ட ஊதியத்தின் மொத்தப் பெறுமதியானது வருடாந்த அறிக்கையிலும் வெளிக்கூறப்பட்டுள்ளது.

இயைபுற்றுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கூட்டாண்மை ஆளுகைப் பணிப்புரைகளின் இயைபுறல் தேவைப்பாடு பற்றிய வெளிவாரி கணக்காய்வாளரின் அறிக்கையானது வருடாந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.

இயைபுற்றுள்ளது.

வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பணிப்பாளரின் அறிக்கையானது செயல்நுட்பம் வாய்ந்த தேவைப்பாடுகள், ஒழுங்குவிதிகள் மற்றும் சட்டங்கள் மற்றும் உள்ளக கட்டுப்பாடுகளுடன் இயைபுறுதல் தொடர்பான விபரங்களைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

இயைபுற்றுள்ளது.

பொதுமக்களுக்கு வெளிக்கூறுமாறு நாயைச் சபையினால் இவ்வாறான பணிப்புரை வழங்கப்படவில்லை.



தமது கடின உழைப்பின் பலனை அனுபவிக்கும் ஊவா மாகாணப் பண்ணையாளர்கள்

சபை மற்றும் குழுக்களின் வருகை

2015ம் ஆண்டின் போது சபை மற்றும் சபை உபகூட்டங்களிற்கு வருகைத்தந்தமை

| பணிப்பாளர்கள் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள்/நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்கள்/சுயாதீனமான பணிப்பாளர்கள் மட்டத்திலானோரின் பெயர் | பணிப்பாளர் சபை | | சபைக் கணக்காய்வுக்குழு | | | சபை ஒருங்கிணைக்கப்பட்ட அபாயநேர்வு முகாமைத்துவம் | | | சபை HR மற்றும் ஊதியக்குழு | | | சபை IT வழிகாட்டல் குழு | | |
|---|----------------|-----|------------------------|-----|-----|---|-----|-----|---------------------------|-----|-----|------------------------|-----|-----|
| | * E | * A | * S | * E | * A | * S | * E | * A | * S | * E | * A | * S | * E | * A |
| 1. திரு. பிரசன்ன பிரேமரத்ன (தலைவர்) | 12 | 12 | | | | | | | C | 04 | 04 | | | |
| 2. திரு. ரி.ஏ. ஆரியபால (பொது முகாமையாளர்/மி.நி.அ) | 12 | 12 | | | | M | 03 | 03 | M | 04 | 04 | | | |
| 3. திரு. எஸ்.ஆர். ஆட்டிஹல்ல (பணிப்பாளர்) | 12 | 09 | C | 04 | 04 | M | 03 | 02 | M | 04 | 01 | | | |
| 4. திரு. முக்தார் மரிக்கார் (பணிப்பாளர்) | 12 | 10 | | | | | | | | | | C | 01 | 01 |
| 5. *திரு. ஜே.கே. கமநாயக்க (பணிப்பாளர்) | 10 | 09 | M | 03 | 02 | | | | | | | | | |
| 6. ♦திரு. கே.பி.எஸ். பண்டார (பணிப்பாளர்) | 09 | 06 | | | | C | 03 | 03 | | | | M | 01 | 01 |
| 7. *திருமதி ஜி.பி.ஆர். ஜெயசிங்ஹ (பணிப்பாளர்) | 09 | 07 | | | | M | 03 | 01 | | | | M | 01 | 01 |
| 8. Ms. ஷமாரா ஹேரத் (பணிப்பாளர்) | 12 | 09 | M | 04 | 02 | | | | | | | | | |
| 9. திரு. சரத் ஹேவகே (பணிப்பாளர்) | 12 | 08 | M | 04 | 03 | | | | | | | | | |
| 10. ■திரு. எம்.ஐ.எம். நிஸ்வி (பணிப்பாளர்) | 08 | 08 | M | 02 | 02 | M | 02 | 02 | | | | M | 01 | 01 |
| 11. ●திரு. ஜனபிரித் பர்ணான்தோ (பணிப்பாளர்) | 10 | 09 | | | | | | | M | 04 | 04 | | | |
| 12. ●கலாநிதி பி.என். வீரசிங்ஹ (செயற்பாட்டுப் பணிப்பாளர்) | 10 | 07 | | | | | | | M | 04 | 02 | | | |
| 13. ✧திரு. நிரஞ்சன் அருள்பிரகாசம் (பணிப்பாளர்) | 02 | 01 | | | | | | | M | - | - | M | - | - |
| 14. ☉திரு.ஏ.எச்.எம்.றியாஸ் (பணிப்பாளர்) | 02 | 02 | M | 01 | 01 | M | 01 | 01 | | | | | | |
| 15. ☉திரு. டபிள்யூ.ஏ. பிரியந்த அபேசிங்ஹ (செயற்பாட்டுப்பணிப்பாளர்) | 02 | 02 | | | | M | 01 | 01 | | | | | | |

*S - சம்பந்தப்பட்ட குழுக்களில் பணிப்பாளரின் நிலை.

C - குழுவின் தலைவர். M - குழுவின் உறுப்பினர்.

*E - வருகையின் தகைமை. *A - வருகை. BI - அழைப்பின் பெயரில்.

* 2015 மார்ச் 25இல் நியமிக்கப்பட்டவர்.

♦ 2015 மே 18இல் நியமிக்கப்பட்டவர்.

* 2015 மே 05இல் நியமிக்கப்பட்டவர்.

■ 2015 மார்ச் 17இல் நியமிக்கப்பட்டு 2015 நவம்பரிலிருந்து இராஜினாமாச் செய்தவர்.

● 2015 நவம்பரிலிருந்து இராஜினாமாச் செய்தவர்.

✧ 2015 நவம்பர் 16இல் நியமிக்கப்பட்டவர்.

☉ 2015 நவம்பர் 02இல் நியமிக்கப்பட்டவர்.

பணிப்பாளர் சபையின் வருடாந்த அறிக்கை

பொது

பிரதேச அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கையினை 2015 டிசம்பர் 31இல் முடிவடைந்த வங்கியின் ஐந்தாவது வருடத்தில் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றுக்களுடன் சேர்த்துச் சமர்ப்பிப்பதில் வங்கியின் பணிப்பாளர்கள் பெருமிதம் அடைகின்றனர். இந்த அறிக்கையானது 2008ஆம் ஆண்டின் 41ம் இலக்க பிரதேச அபிவிருத்தி வங்கிச்சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கும் 1988ம் ஆண்டின் 30ம் இலக்க வங்கிச்சேவைச் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கும், பெருநிறுவன ஆளுகை தொடர்பான பணிப்புரைகளுக்கும் இயையுயுகின்றது. 17 பிராந்திய அபிவிருத்தி வங்கிகள் ரஜரட்ட, றுஹூண, வயம்ப, ஊவா, கந்தூரட்ட, சப்பிரகமுவ அபிவிருத்தி வங்கிகள் என்ற பெயரில் 06 வங்கிகளாக இணைக்கப்பட்டு 1997ம் ஆண்டிலேயே வங்கி முதலில் நிறுவப்பட்டது. இந்த 06 மாகாண அபிவிருத்தி வங்கிகளும் 2010 மே மாதம் ஒரு தேசிய மட்ட அபிவிருத்தி வங்கியாக மேலும் இணைக்கப்பட்டு பிரதேச அபிவிருத்தி வங்கியெனப் பெயரிடப்பட்டது. (பிரதேச அபிவிருத்தி வங்கி அல்லது RDB). 2008ம் ஆண்டின் 41ம் இலக்க பிரதேச அபிவிருத்தி வங்கிச்சட்டத்தின் கீழ் RDB நிறுவப்பட்டது. RDB பூரணமாக அரசுக்குச் சொந்தமான ஒரு தேசிய மட்ட வங்கியாகும். கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்குகின்ற வகையில் கிராமிய மக்களுக்கு அணுகக்கூடிய மற்றும் ஈடுகொடுக்கக்கூடிய நிதிச்சேவைகளை வழங்குவதன் மூலமாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே வங்கியின் குறிக்கோளாகும்.

முதன்மைச் செயற்பாடுகள்

விவசாய அபிவிருத்தி, கைத்தொழில்துறை, வர்த்தகம், வியாபாரம், கால்நடை வளர்ப்பு, கடற்கொழில் செயற்பாடுகள் மற்றும் இலங்கையர்களை வலுவூட்டல் ஆகியவற்றினை மேம்படுத்துவதன் மூலமாகவும், பிரதானமாக சிறுநினை நிதி நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகள் ஆகியவற்றிற்கு நிதியுதவியினை வழங்குவதன் மூலமாகவும் இலங்கையின் ஓட்டுமொத்தப் பொருளாதார அபிவிருத்தியினை வசதிப்படுத்துவதே வங்கியின் முதன்மைச் செயற்பாடுகளாகும்.

தொலைநோக்கு, பணிநோக்கு

வங்கியின் வருடாந்த அறிக்கையின் முன் உள் அட்டையில் வங்கியின் தொலைநோக்கும், பணிநோக்கும் வழங்கப்பட்டுள்ளன. தொலைநோக்கு, பணிநோக்கு ஆகியவற்றின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்லுகின்ற அதேவேளை வங்கியானது அதன் செயற்பாடுகளில் உயர் நெறிசார் தராதரங்களைப் பேணி வருகின்றது.

வங்கியானது தொடர்ந்தும் எதிர்காலத்தில் இதேபோல் நிலைத்திருக்கும் என்கின்ற ஊகம்

எதிர்வுகூறக்கூடிய எதிர்காலத்தில் வங்கியானது அதன் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு போதிய வளங்களைக் கொண்டுள்ளது என்பதையிட்டு பணிப்பாளர் சபை திருப்தியடைகின்றது. எனவே வங்கியானது தொடர்ந்தும் இதேபோன்று நிலைத்திருக்கும் என்கின்ற ஊகத்தின் அடிப்படையிலேயே நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நிதிக்கூற்றுக்கள்

வங்கியின் நிதிக்கூற்றுக்கள் இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் குறித்துரைக்கப்பட்டுள்ள இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாகவும், 1988ம் ஆண்டின் 30ம் இலக்க வங்கிச் சேவைச் சட்டத்திற்கு அமைவாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. 2015 டிசம்பர் 31இல் முடிவடைந்த

வங்கியின் 5வது வருடத்திற்கான நிதிக்கூற்றுக்கள் பிரதம நிதி அதிகாரி, பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் வங்கியின் 02 பணிப்பாளர்கள் ஆகியோரினால் உரியமுறையில் ஒப்பமிடப்பட்டு 83ம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன், பணிப்பாளர் சபையின் வருடாந்த அறிக்கையின் இன்றியமையாத அம்சமாகவும் அது காணப்படுகின்றது.

நிதியறிக்கையிலுக்கான பணிப்பாளர்களின் பொறுப்புக்கள்

வங்கியின் விவகாரங்களின் நிலை தொடர்பான உண்மையானது மற்றும் நியாயமானது பாரவையினைப் பிரதிபலிக்கின்ற நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பிற்கு பணிப்பாளர்கள் பொறுப்புடையவர்களாவார்கள். இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்களின் தேவைப்பாடுகளுக்கு இயையுற்றவாறாகவும், 1988ம் ஆண்டின் 30ம் இலக்க வங்கிச்சேவைச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்களுக்கு இயையுற்றவாறாகவும் இந்த நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்கின்ற அபிப்பிராயத்தினை பணிப்பாளர்கள் கொண்டுள்ளனர். இந்த வருடாந்த அறிக்கையின் 83ம் பக்கத்தில் காணப்படுகின்ற பணிப்பாளர்களின் பொறுப்புப் பற்றிய அறிக்கையானது நிதிக்கூற்றுக்கள் தொடர்பாகப் பணிப்பாளர்களுக்கு உள்ள பொறுப்புக்களை விபரமாக விபரிக்கின்றது. இதுவே பணிப்பாளர் சபையின் வருடாந்த அறிக்கையின் இன்றியமையாத அம்சமாகக் காணப்படுகின்றது.

கணக்காய்வாளரின் அறிக்கை

கணக்காய்வாளர் தலைமையதிபதி வங்கியின் கணக்காய்வினை 2014ம் ஆண்டில் மேற்கொண்டார். கணக்காய்வானது வருடம் முழுவதும் நடத்தப்பட்டது. உரிய நடவடிக்கைகளுக்காக அவர்களின் அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட விடயங்கள் முகாமைத்துவத்திற்கு கிரமமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நிதியறிக்கையிலின் துல்லியத்தன்மையினை உறுதிப்படுத்தி தேவையான தரவுகள் மற்றும் தகவல்களுடனான நிதிக்கூற்றுக்கள் பரிசீலிப்புக்காக கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு கிடைக்கச் செய்யப்பட்டன. கணக்காய்வாளர் தலைமையதிபதியின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான அபிப்பிராயமானது இந்த வருடாந்த அறிக்கையின் 80ம் பக்கத்தில் காணப்படுகின்றது. ஓர் ஒழுங்குபடுத்தல் மேற்பார்வை அமைப்பு என்கின்ற ரீதியில் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்கு வங்கி இயையுயுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்காக வங்கியின் பதிவுகள் மற்றும் விவகாரங்களை காலத்திற்கு காலம் கணக்காய்வு பரிசீலித்துள்ளது. தேவைப்படுகின்ற நிதிக்குறிகாட்டிகள் தேவையான மட்டத்தில் பேணப்பட்டு அதன் மூலம் பங்குடமை-யாளர்களின் குறிப்பாக வைப்பாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதையும் இது தீர்மானிக்கின்றது.

தனித்துவமான கணக்கீட்டுக் கொள்கைகள்

நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பில் ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்ட தனித்துவமான கணக்கீட்டுக் கொள்கைகள் 86 முதல் 94 வரையான பக்கங்களில் வழங்கப்பட்டுள்ளன.

பணிப்பாளர்களின் ஊதியம்

வருடத்தின்போது பணிப்பாளர்களுக்கு செலுத்தப்பட்ட ஊதியங்கள் பற்றிய விபரங்கள் நிதிக்கூற்றுக்களின் குறிப்பு 11இல் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்கால அபிவிருத்திகள்

வங்கியின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான மேல்நோக்கானது தலைவரின் கூற்றிலும் (பக்கங்கள் 8 - 10), பொது முகாமையாளர்/ CEOஇன் மீளாய்வினும் (பக்கங்கள் 11 - 13) மற்றும் முகாமைத்துவக் கலந்துரையாடலிலும், பகுப்பாய்வினும் (பக்கங்கள் 16 - 25) வழங்கப்பட்டுள்ளன.

வியாபாரச் செயலாற்றுகை மீளாய்வு

2015ம் நிதியாண்டின் போதான வங்கியின் செயலாற்றுகை பற்றிய மீளாய்வானது தலைவரின் கூற்றிலும் (பக்கங்கள் 8 - 10), பொது முகாமையாளர்/CEO இன் மீளாய்விலும் (பக்கங்கள் 11 - 13), முகாமையாற்றுவக் கலந்துரையாடலிலும் மற்றும் பகுப்பாய்விலும் (பக்கங்கள் 16 - 25) உள்ளடங்கியுள்ளது. இந்த அறிக்கைகள் வருடாந்த அறிக்கையின் இன்றியமையாத அம்சங்களாகக் காணப்படுகின்றன.

நதிப்பெறுபேறுகள்

வங்கியின் நிதி சார்ந்த மற்றும் செயற்பாடு சார்ந்த செயலாற்றுகையானது பொது முகாமையாளர்/CEO இன் மீளாய்வாக 11 முதல் 13ம் பக்கங்கள் வரையிலும், 6 முதல் 7 வரையான நிதி ரீதியான முக்கியமான விடயங்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

வங்கி வீநியோகித்துள்ள மொத்தப் பங்குகளின் அளவு

2015 டிசம்பர் 31இல் உள்ளவாறாக மொத்தப் பங்குடமையாளர்களின் நிதி ரூபா 6.2 பில்லியன் ஆகும். இது இலங்கை மத்திய வங்கி விதித்துள்ள ஆகக்குறைந்த அளவான மூலதனத் தேவைப்பட்டினை விடக் கணிசமான அளவு உயர்வானதாகும். வருட முடிவின்போது பங்குடமையாளர்களினால் பங்களிப்புச் செய்யப்பட்ட மொத்தப் பங்குகளின் அளவு ரூபா 1.37 பில்லியன் ஆகும். மேலும் அவர்களின் பங்குடமைகளின் விழுக்காடு கீழே காட்டப்பட்டுள்ளது.

| | ரூபா | % |
|-------------------------|---------------|-----|
| 1. அரசாங்கத் திறைசேரி | 877,446,711 | 64 |
| 2. இலங்கை வங்கி | 164,484,480 | 12 |
| 3. மக்கள் வங்கி | 164,484,480 | 12 |
| 4. தேசிய சேமிப்பு வங்கி | 164,521,260 | 12 |
| மொத்தம் | 1,370,936,931 | 100 |

வருமானம்

2015ம் ஆண்டிற்கான வங்கியின் வருமானம் ரூபா 12.5 பில்லியன் ஆகும். வருமான விபரங்கள் 95ம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.

வரீவீத்ப்பு

2015ம் ஆண்டிலே வரிகளாகவும், அறவீடுகளாகவும் வங்கியானது அரசாங்கத்திற்கு 1,205 மில்லியன் ரூபாவினை பங்களிப்பாக வழங்கியுள்ளது. இதிலே 577 மில்லியன் ரூபா வருமான வரியாகவும், 414 மில்லியன் ரூபா பெறுமதி சேர்க்கப்பட்ட வரியாகவும், 90 மில்லியன் ரூபா NBT ஆகவும் செலுத்தப்பட்டுள்ளன. வங்கியின் செயற்பாடுகளின் மீது பிரயோகிக்கக்கூடிய வருமான வரீவீதம் 28% ஆகும். பொறுப்பு முறையின் கீழ் அறியப்பட்டுள்ள சகல தற்காலிக வித்தியாசங்கள் மீதும், தாமதித்த வரீவீதிப்பிற்கான ஏற்பாடுகளை வழங்குவதே வங்கியின் கொள்கையாக இருக்கின்றது. வங்கியானது 11% நிதி VAT விதிப்பிற்கும் உட்பட்டுள்ளது.

சொத்து, ஆலை மற்றும் உபகரணம்

வருடத்தின்போது சொத்து, ஆலை மற்றும் உபகரணம், குத்தகைச்சொத்து மற்றும் புலப்படாத சொத்து ஆகியவற்றினை கொள்வனவு செய்தமையினால் வங்கிக்கு ஏற்பட்ட மொத்த மூலதனச் செலவு ரூபா 359 மில்லியன் ஆகும். (2014 - ரூபா 251 மில்லியன்) இவற்றின் விபரங்கள் இந்த வருடாந்த அறிக்கையின் 103 முதல் 104ம் பக்கங்களில் காணப்படுகின்ற நிதிக்கூற்றுக்களின் 24ம் குறிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

நதிநிலைக் கூற்றுத் திகதியின் பின்னான நிகழ்வுகள்

நிதிநிலைக் கூற்றுத் திகதியின் பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் நிதிக்கூற்றுக்களின் 37ம் குறிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

நிலுவையாக இருக்கின்ற சட்ட நடவடிக்கைகள்

வருடாந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் 34ம் குறிப்பில் வங்கியினால் வெளிக்கூறப்பட்டுள்ள நிலுவையாக இருக்கின்ற வங்கிக்கு எதிரான வழங்குத் தொடுப்புக்களினால் வங்கிக்கு எதிர்காலத்திலே அதன் நிதி நிலைமைகளில் பாரிய தாக்கம் ஏற்படப்போவதில்லை என்கின்ற அபிப்பிராயத்தினை வங்கியின் பணிப்பாளர்களும், வங்கியின் சட்டத்தரணிகளும் கொண்டுள்ளனர்.

ஒதுக்கல்கள்

தேக்கி வைக்கப்பட்ட ஈட்டல்கள் உள்ளடங்கலாக வங்கியின் ஒதுக்கல்கள் பின்வருவனவற்றினை உள்ளடக்குகின்றன:

| | 2015 Rs. | 2014 Rs. |
|--|---------------|---------------|
| வங்கி வீநியோகித்துள்ள மொத்தப்பங்குகளின் அளவு | 1,370,936,931 | 1,370,936,931 |
| நியதிச்சட்ட ஒதுக்கீட்டு நிதியம் | 567,391,265 | 523,268,291 |
| விசேட ஒதுக்கீட்டு நிதியம் | 421,781,593 | 377,658,619 |
| பொது ஒதுக்கீட்டு நிதியம் | 2,458,164,810 | 2,281,672,916 |
| தேக்கி வைக்கப்பட்ட ஈட்டல்கள் | 1,400,132,731 | 872,318,223 |
| மொத்தம் | 6,218,407,329 | 5,425,854,981 |

பணிப்பாளர் சபை

தலைவர் உள்ளடங்கலாக பணிப்பாளர் சபை 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. தலைவரினையும், ஏனைய பணிப்பாளர்களையும் திறைசேரியின் செயலாளர் நியமிக்கின்ற அதேவேளை திறைசேரி, இலங்கைவங்கி, மக்கள்வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 04 பணிப்பாளர்களை பங்குடமையாளர்கள் நியமிக்கின்றனர். புதிதாக நியமிக்கப்பட்ட பின்வரும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் சுருக்கமான விபரங்கள் இந்த வருடாந்த அறிக்கையின் 28 முதல் 31ம் பக்கங்களில் காணப்படுகின்றன.

திரு. பிரசன்ன பிரேமரத்ன - தலைவர்

திரு. எஸ்.ஆர். ஆட்டிஹல்ல - சுயாதீனமற்ற, நிறைவேற்றுப்

பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்

திரு. முக்தார் மரிக்கார் - சுயாதீனமான நிறைவேற்றுப்

பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்

MS. ஷமாரா ஹேரத் - சுயாதீனமான நிறைவேற்றுப் பணிப்பாளர்

அல்லாத பணிப்பாளர்

திரு. கோலிய பி. செனரத் பண்டார - சுயாதீனமற்ற,

நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்

Ms. சரத் ஹேவகே - சுயாதீனமற்ற நிறைவேற்றுப் பணிப்பாளர்

அல்லாத பணிப்பாளர்

திரு. ஜகத் கமநாயக்க - சுயாதீனமற்ற, நிறைவேற்றுப்

பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்

திருமதி. ஜி.பி.ஆர். ஜயசிங்ஹ - சுயாதீனமற்ற, நிறைவேற்றுப்

பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்

திரு. ஏ.எச்.எம். ரியாஸ் - சுயாதீனமான, நிறைவேற்றுப்

பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்

திரு. நிரஞ்சன் அருள்பிரகாசம் - சுயாதீனமான, நிறைவேற்றுப்

பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்

திரு. டபிள்யூ.ஏ.பி. அபேசிங்ஹ - செயற்பாட்டுப் பணிப்பாளர்

பணிப்பாளர்களின் இராஜினாமா

Ms. கேஷலா ஜயவர்தன, திரு. எச்.ஏ. அமரசேன, Ms. ஏ.வி.கே. மாதவி ஹேரத், கலாநிதி பி.எம்.எஸ். பட்டகொட, திருமதி. சி.கே. நாணயக்கார, திரு. எஸ்.டி.என். பெரேரா, திரு. கே.பி.எஸ். பண்டார, திருமதி. ஜே.எம்.எஸ்.டி. ரத்னாயக்கா, திரு. ரசல் டி மெல் மற்றும் திருமதி. ஆர். ஜயசிங்க ஆகியோர் சபையிலிருந்து 2015 ஜனவரி 20ம் திகதியில் இராஜினாமாச் செய்துள்ளனர். திரு. ஜனபிரித் பெர்ணான்டோ, திரு. எம்.ஐ.எம். றிஸ்வி மற்றும் கலாநிதி பி.என். வீரசிங்ஹ ஆகியோர் 2015 நவம்பர் 13இல் சபையிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளனர்.

பணிப்பாளர்களின் புதிய நியமனம்

| பணிப்பாளர் | நியமன திகதி |
|-------------------------------|-------------|
| திரு. பிரசன்ன பிரேமரத்ன | 10.02.2015 |
| திரு. எஸ்.ஆர். ஆட்டிஹல்ல | 24.02.2015 |
| திரு. முக்தார் மரிக்கார் | 10.02.2015 |
| திரு. நிரஞ்சன் அருள்பிரகாசம் | 16.11.2015 |
| Ms. ஷமாரா ஹேரத் | 10.02.2015 |
| திரு. கோலிய பி. செனரத் பண்டார | 18.05.2015 |
| திரு. சரத் ஹேவகே | 10.02.2015 |
| திரு. டபிள்யூ.ஏ.பி. அபேயசிங்ஹ | 02.11.2015 |
| திரு. ஜகத் கமநாயக்கா | 25.03.2015 |
| திருமதி. ஜி.பி.ஆர். ஜயசிங்ஹ | 05.05.2015 |
| திரு. ஏ.எச்.எம். றியாஸ் | 02.11.2015 |

சபை உபகுழுக்கள்

வங்கியின் பணிப்பாளர் சபை ஒட்டுமொத்தப் பொறுப்பு மற்றும் வகைப்பொறுப்புடன் செயற்படுகின்ற அதேவேளை மத்திய வங்கியின் பெருநிறுவன ஆளுகைத் தராதரங்களுக்கு வங்கி இணையுறுவதை உறுதிப்படுத்துவதற்கும், ஏனைய நியதிச்சட்ட இயைபுறல்களுக்கு வங்கி இயையுறுவதை உறுதிப்படுத்துவதற்கும் பின்வரும் சபை உப குழுக்களை நியமித்துள்ளது. சபை உப குழுக்களின் ஆக்கக்கூறு பின்வருமாறு அமைந்துள்ளது.

கணக்காய்வுக்குழு:

1. திரு. எஸ்.ஆர். ஆட்டிஹல்ல (குழுவின் தலைவர்)
2. திரு. சரத் ஹேவகே
3. Ms. ஷமாரா ஹேரத்
4. திரு. ஜே.கே. ஹமநாயக்கா
5. திரு. ஏ.எச்.எம். றியாஸ்
6. திரு. கோரலகெதர (பிரதான உள்ளகக் கணக்காய்வாளர்)
7. வெளியக கணக்காய்வாளர்

கணக்காய்வுக் குழுவின் அறிக்கையானது 69ம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன் இது சபையின் பணிப்பாளர்களின் அறிக்கையின் பகுதியாக இருக்கின்றது.

ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக்குழு:

- திரு. கே.பி.எஸ். பண்டார (குழுவின் தலைவர்)
1. திரு. எஸ்.ஆர். ஆட்டிஹல்ல
 2. Ms. ஜி.பி.ஆர். ஜயசிங்ஹ
 3. திரு. ஏ.எச்.எம். றியாஸ்
 4. திரு. ரி.ஏ. ஆரியபால (பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி)

5. திரு. ரி. குகன் - பிரதான இடர்முகாமைத்துவ அதிகாரி
6. திரு. சுமணதாச - இணைக்கப்படுகள் அதிகாரி
7. திரு. டபிள்யூ.ஏ.பி. அபேசிங்ஹ

ஒருங்கிணைக்கப்பட்ட இடர்நேர்வு முகாமைத்துவக் குழுவின் அறிக்கையானது இந்த வருடாந்த அறிக்கையின் 73ம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன், இது சபைப் பணிப்பாளரின் அறிக்கையின் பகுதியாக இருக்கின்றது.

மனிதவளம் மற்றும் ஊதியக்குழு:

1. திரு. பிரசன்ன பிரேமரத்ன (குழுவின் தலைவர்)
2. திரு. எஸ்.ஆர். ஆட்டிஹல்ல
3. திரு. நிரஞ்சன் அருள்பிரகாசம்
4. திரு. ரி.ஏ. ஆரியபால (பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி)
5. திரு. கே.எம்.ஜே.எஸ். கருணாதிலக - தலைவர், HRD மற்றும் நிருவாகம்

சபைத் தகவல் தொழில்நுட்ப வழிகாட்டல் குழு:

1. திரு. முக்தார் மரிக்கார் (குழுவின் தலைவர்)
2. திரு. கே.பி.எஸ். பண்டார
3. திருமதி. ஜி.பி.ஆர். ஜயசிங்ஹ
4. திரு. நிரஞ்சன் அருள்பிரகாசம்
5. திரு. ரி.ஏ. ஆரியபால (பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி)
6. திரு. வஜிர ஜயசிங்ஹ - DGM - தகவல் தொழில்நுட்பம்

பணிப்பாளரின் சட்டங்கள்

சபைக்கூட்டங்கள், கணக்காய்வுக் குழுக் கூட்டங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக் குழுக் கூட்டங்கள், சபை மனிதவளம் மற்றும் ஊதியக் குழுக் கூட்டங்கள் மற்றும் சபைத் தகவல் தொழில்நுட்ப வழிகாட்டல் குழுக் கூட்டங்கள் ஆகியவற்றினை உள்ளடக்குகின்ற பணிப்பாளர்களின் கூட்டங்களின் எண்ணிக்கையும் இந்தக் கூட்டங்களில் பணிப்பாளர்களின் வருகையும் இந்த வருடாந்த அறிக்கையின் பெருநிறுவன ஆளுகைப் பகுதியான 64ம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள்

இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாக தொடர்புடைய தரப்பினரின் கொடுக்கல் வாங்கல்களான வகைப்படுத்தக்கூடிய எவ்விதமான கொடுக்கல்வாங்கல்களையும் பணிப்பாளர்கள் வெளிக்கூறியுள்ளனர். நிதிக்கூறுக்களின் தயாரிப்பில் தொடர்புடைய தரப்பினர் வெளிக்கூறல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பணிப்பாளர்களினால் வெளிக்கூறப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் நிதிக்கூற்றின் 36ம் குறிப்பில் வழங்கப்பட்டுள்ளதுடன் இவை பணிப்பாளர் சபையின் வருடாந்த அறிக்கையின் பகுதியாக இருக்கின்றன.

பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி (GM/CEO)

பொது முகாமையாளரே வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருப்பதுடன் இவர் பணிப்பாளர் சபையினால் நியமிக்கப்படுகின்றார். பொது முகாமையாளர் சபையின் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கும், சமூகமளிப்பதற்கும் உரிமைகளைக் கொண்டுள்ளார்.

மனிதவளங்கள்

உயர் தரத்திலான சேவையின் மூலமாக தன்னிலையான பெறுமதியினை உருவாக்குவதற்கு கட்டுப்பாடு கொண்டுள்ள உயர்ந்த ஊக்கமும், அர்ப்பணிப்புமுடைய ஊழியர்களை வங்கி தொடர்ந்தும் விருத்தி செய்து பேணி வருகின்றது.

இயக்கரீதியான செயல் நேர்த்தி

வினைத்திறனை அதிகரித்து இயக்கச் செலவினைக் குறைப்பதற்காக கொள்கை மற்றும் செயன்முறைத் தரப்படுத்தலை நிகழ்த்துவதற்கு வங்கி தொடர்ந்து இடம்பெறுகின்ற முன்னெடுப்புக்களைக் கொண்டுள்ளதுடன், தற்போது இருக்கின்ற தொழில்நுட்பத் தளங்களின் பயன்பாட்டினையும் உச்சப்படுத்தி வருகின்றது.

கற்றுச்சூழல் பாதுகாப்பு

வங்கியின் நிலையான அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கு இன்றியமையாத கற்றுச்சூழலினைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கு வங்கி முன்னெடுப்புக்களை எடுத்துள்ளது. கற்றுச்சூழலுக்கு தீங்கினையோ அல்லது ஆபத்தினையோ ஏற்படுத்தக்கூடிய எவ்விதமான செயற்பாடுகளிலும் வங்கி ஈடுபடவில்லை.

நியதிச்சட்டக் கொடுப்பனவுகள்

அரசாங்கத்திற்கும், ஊழியர்களுக்கும் சேரவேண்டிய சகல நியதிச்சட்டக் கொடுப்பனவுகளும் தமது அறிவுக்கும், நம்பிக்கைக்கும் தெரிந்த வரையில் உரிய காலத்தில் செலுத்தப்பட்டுள்ளன என்பதையிட்டு பணிப்பாளர்கள் திருப்தி அடைகின்றனர்.

இடர் முகாமைத்துவம், உள்நிலைக் கட்டுப்பாடுகள் மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமை

இடர் முகாமைத்துவம் செய்வதற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பினை பணிப்பாளர் சபை கொண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக பணிப்பாளர் சபையானது வங்கியிலே உள்நிலைக் கட்டுப்பாடுகள் மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமை ஆகியவற்றின் விளைத்திறன் மிக்கதும் பூரணமானதுமான முறைமையினை நிறுவி அமுல்படுத்தி வருகின்றது. வங்கி உட்பட்டுள்ள அபாயநேர்வினைத் தணிப்பதற்கும், கணிசமான தவறுடைய கூற்றுக்கள் அல்லது இழப்புக்களுக்கு எதிராக நியாயமான உத்தரவாதத்தினை வழங்குவதற்கும், உள்நிலைக் கட்டுப்பாட்டு முறைமைகள் மீள்வடிவமைக்கப்பட்டுள்ளன. வங்கியினால் முகங்கொடுக்கப்படுகின்ற அபாயநேர்வுகளை அடையாளங்கண்டு, மதிப்பிட்டு, முகாமைத்துவம் செய்வதற்கு தொடர்ச்சியான செயன்முறை இடம்பெற்று வருகின்றது. அபாயநேர்வுகளைத் தணிப்பதற்கு வங்கியினால் எடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகள் விரிவாக 76 முதல் 77ம் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உள்நிலைக் கட்டுப்பாடு பற்றிய பணிப்பாளரின் அறிக்கை

நிதியறிக்கையிடலின் நம்பகத்தன்மை தொடர்பாக நியாயமான உத்தரவாதத்தினை வழங்குவதற்கு நிதி அறிக்கையிடல் முறைமை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை சபை உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது புறநிலை நோக்கங்களுக்காக நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பானது சம்பந்தப்பட்ட கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாகவும், ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபையின் வருடாந்த அறிக்கையின் இன்றியமையாத அம்சமாக இருக்கின்ற இது மேற்கூறிய அறிக்கையின் 76 முதல் 77ம் பக்கங்களில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உள்நிலைக் கட்டுப்பாடுகள் பற்றிய பணிப்பாளரின் கூற்றுத் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் உத்தரவாத அறிக்கையினைப் பெற்றுக் கொண்ட சபை அதனை வருடாந்த அறிக்கையின் 75ம் பக்கத்தில் வழங்கியுள்ளது.

பெரு நிறுவன ஆளுகை

வங்கியின் முகாமைத்துவத்தில் மிகச்சிறந்த பெருநிறுவன நடைமுறைகள் மற்றும் செயல்விதிகளுக்கு இயைபுறுவதில் பணிப்பாளர்கள் அதிக வலியுறுத்தலினை மேற்கொண்டுள்ளனர். இதற்கமைய அபாயநேர்வு முகாமைத்துவ நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காகவும், வகைப்பொறுப்பு மற்றும் வெளிப்படைத்-தன்மையினை மேம்படுத்துவதற்காகவும் காலத்திற்குகாலம் முறைமைகளும் கட்டமைப்புக்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன/மேம்படுத்தப்பட்டுள்ளன. பெருநிறுவன ஆளுகை பற்றிய வேறான அறிக்கையொன்று 44 முதல் 62ம் பக்கம் வரையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்காய்வாளர் நாயகத்தின் உத்தரவாத அறிக்கையினைச் சபை பெற்றுள்ளது.

சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் செயல்நுட்பம் வாய்ந்த தேவைப்பாடுகளுக்கு இயைபுறல்

பிரதேச அபிவிருத்திச் சட்டத்துடனும், ஏனைய பிரயோகிக்கத்தக்க சகல சட்டங்களுடனும், ஒழுங்குவிதிகளுடனும், செயல்நுட்பம் வாய்ந்த தேவைப்பாடுகளுடனும், இயைபுறுவதை வங்கி சகல சந்தர்ப்பங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளது.

கணக்காய்வாளர்கள்

2015 டிசம்பர் 31இல் முடிவடைந்த நிதி வருடத்திற்காக வங்கியின் நிதிக் கூற்றுக்களுக்கான கணக்காய்வினை கணக்காய்வாளர் தலைமையிபதி மேற்கொண்டார்.

கணக்காய்வுக் குழு அறிக்கைகள்

கணக்காய்வுக் குழுவின் உறுப்பினர்கள்

வங்கியின் பணிப்பாளர் சபையினால் கணக்காய்வுக் குழு நியமிக்கப்படுவதுடன் பின்வரும் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்கள் உறுப்பினர்களாக குழுவில் இடம் பெறுகின்றனர்.

1. திரு. எஸ்.ஆர். ஆட்டியஹல்ல - பணிப்பாளர் (குழுவின் தலைவர்)
2. திரு. ஜே.கே. ஹமநாயக்கா - பணிப்பாளர்
3. Ms. ஷமாரா ஹேரத் - பணிப்பாளர்
4. திரு. சரத்ஹேவகே - பணிப்பாளர்
5. திரு. ஏ.எச்.எம். ரியாஸ் - பணிப்பாளர்
6. திரு. எம்.ஐ.எம். நிஸ்வி - பணிப்பாளர் (இராஜினாமாச் செய்துள்ளார்)

கணக்காய்வுக் குழுவானது நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத 05 பணிப்பாளர்களை கொண்டுள்ளதுடன் குழுவின் தலைவராக திரு. எஸ்.ஆர். ஆட்டிகல்ல நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மற்றும் திட்டமிடல் பிரிவின் தலைவர் குழுவின் கூட்டங்களில் அழைப்பின் பேரில் பங்கு பற்றுவதுடன் கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் மேற்பார்வையாளர் அவதானிப்பாளராக குழுக்கூட்டங்களில் கலந்து கொள்கின்றார். வங்கியின் பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தேவையேற்படும்போது அழைக்கப்படுகையில் கூட்டங்களில் பங்குபற்றுகின்ற அதேவேளை பணிப்பாளர் சபையின் செயலாளர் கணக்காய்வுக் குழுவின் செயலாளராகவும் செயற்படுகின்றார். கணக்காய்வுக் குழுக்கூட்டங்களை பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் ஒருங்கிணைக்கின்றார்.

குறிக்கோள்கள்

நிதி அறிக்கையிடலில் உயர் தராதரங்களையும், நேர்மையினையும் பேணி இடர் முகாமைத்துவம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றினை ஊக்கப்படுத்தி பாதுகாப்பதே கணக்காய்வுக் குழுவின் பிரதான குறிக்கோளாகும். பிரதான குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்கையில் பின்வருவன தொடர்பில் குழு பொறுப்பினைக் கொண்டுள்ளது.

- பொருத்தமான சட்டங்கள், ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக வழங்கப்படவுள்ள கணக்காய்வுச் சேவைகளுக்காக வெளியக கணக்காய்வாளர்களை நியமிப்பது தொடர்பாகவும் கணக்கீட்டுத் தராதரங்களின் பிரயோகம் தொடர்பாகவும் கணக்காய்வாளர்களின் சேவைக்காலம் தொடர்பாகவும் கணக்காய்வுக் கட்டணங்கள் தொடர்பாகவும் கணக்காய்வாளரின் இராஜினாமாக்கள் அல்லது பதவி முடிவுறுத்தல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாகவும் பரிந்துரைகளை வழங்குதல்.
- வங்கியின் நிதிக்கூற்றுக்கள் மற்றும் நிதி அறிக்கைகளின் நேர்மையினை உறுதிப்படுத்துவதற்காக செயல்விதிகளின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தினைக் கண்காணித்தல்.
- வங்கியின் வெளியக மற்றும் உள்ளகக் கணக்காய்வுச் செயற்பாடுகளின் நடுநிலைத் தன்மை மற்றும் செயற்திறனை உறுதிப்படுத்துவதற்கு தற்போதுள்ள ஏற்பாடுகளைக் கண்காணித்து மீளாய்வு செய்தல்.
- வங்கியின் செயற்திறனை உறுதிப்படுத்தி பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கு உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை மற்றும் இடர் முகாமைத்துவ முறைமையினை மீளாய்வு செய்தல்.

- உள்ளக கணக்காய்வு அறிக்கைகள், வெளியக கணக்காய்வு முகாமைத்துவக் கடிதங்கள் மற்றும் அவற்றிலிருந்து எழுகின்ற பின்தொடரல்கள் ஆகியவற்றினை மீளாய்வு செய்தல்.
- வங்கியின் நெரிசார் தராதரங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் மற்றும் நிதி அறிக்கையிடல் தேவைப்பாடுகளுடன் இயையுறுவதனை மீளாய்வு செய்தலும், கண்காணித்தலும் இலங்கை மத்திய வங்கி போன்ற பொருத்தமான ஒழுங்குபடுத்தல் அதிகார அமைப்புகளுடன் சுருகமான தொடர்பினைப் பேணுவதற்காக மீளாய்வு செய்தலும், பரிந்துரைகளை வழங்குதலும்.

கூட்டங்கள்

குழுவின் கூட்டங்கள் காலாண்டுக்கு ஒரு தடவை இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள நிறுவன ரீதியான பெருநிறுவன ஆளுகைக்கான ஒழுங்குவிதிகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு இயையாக நடைபெறுகின்றன. 2015 டிசம்பர் 31இல் முடிவடைந்த வருடத்தின் போது 04 கணக்காய்வுக் குழுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.

குழு உறுப்பினர்களின் வருகை

| குழு உறுப்பினர்களின் பெயர் | வருகை |
|----------------------------|---------------------------------------|
| திரு. எஸ்.ஆர். ஆட்டிகல்ல | 4 |
| திரு. ஜே.கே. கமநாயக்கா | 2 |
| Ms. ஷமாரா ஹேரத் | 2 |
| திரு. சரத் ஹேவகே | 3 |
| திரு. எம்.ஐ.எம். நிஸ்வி | 2 |
| திரு. ஏ.எச்.எம்.ரியாஸ் | (2015 நவம்பர் 2இல் நியமிக்கப்பட்டவர்) |


2015ம் ஆண்டின்போது பெருநிறுவன ஆளுகை தொடர்பான பின்வரும் விடயங்களில் கணக்காய்வுக் குழு அடிப்படையில் கவனம் செலுத்தியது.

- தொழில்வான்மைமிக்க, ஆற்றல்மிக்க, அனுபவம்மிக்க, திறன்மிக்க பணியாளரின் கீழ் உள்ளக கணக்காய்வுத் திணைக்களத்தினைப் பேணுதல்.
- உள்ளக கணக்காய்வுத் திணைக்களத்தின் சுயாதீனத்தினை உறுதிப்படுத்துதல்.
- உள்ளக கட்டுப்பாட்டு முறைமையினை மீளாய்வு செய்து அதன் வினைத்திறனை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக பரிந்துரைகளை வழங்குதல்.
- இடர் அடிப்படையிலான உள்ளக கணக்காய்வு உபாயமார்க்கங்களைப் பயன்படுத்தி அடையாளம் காணப்பட்ட இடர் காரணிகளின் அடிப்படையில் கிளைகளுக்கு தரமிடலுக்கான அங்கீகாரம்.
- 2015ம் ஆண்டிற்கான உள்ளக கணக்காய்வுச் செயற்திட்டத்தினை மீளாய்வு செய்தல்.
- 2015ம் ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்ட உள்ளக கணக்காய்வு அறிக்கைகளை மீளாய்வு செய்தல்.
- வெளியக கணக்காய்வாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட வெளியக கணக்காய்வு முகாமைத்துவக் கடிதத்தினை மீளாய்வு செய்தல்.
- வெளியக கணக்காய்வாளர்களின் அவதானிப்புக்களை மீளாய்வு செய்து தேவையான பரிந்துரைகளை வழங்குதல்.

- கணக்காய்வு அறிக்கைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பரிந்துரைகளில் அமுல்படுத்தல் தொடர்பான பின்தொடரலினை வழங்கலும், பொருத்தமான பிரிவுகளுக்கு இதற்கமைய ஆலோசனையினை வழங்குதலும்.

உள்ளக கணக்காய்வுத் திட்டத்திற்கமைய மீளாய்வின் கீழுள்ள வருடத்தின்போது 206 கிளைகள் உள்ளக கணக்காய்வுத் திணைக்களத்தினால் கணக்காய்வுக் குழுவின் மேற்பார்வையின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் உள்ளக கட்டுப்பாட்டு முறைமையினை மேம்படுத்துவதற்கும், மோசடிகளைத் தணிப்பதற்கும், வழக்களைக் குறைப்பதற்கும், ஏனைய இழப்பு நிகழ்வுகளை குறைப்பதற்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. கணக்காய்வுக் குழுவானது வங்கியின் உறுதித்தன்மை, இலாபமீட்டும் தன்மை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட கரிசனைகளை மதிப்பீடு செய்கின்றது. முறைமையின் பலவீனங்களையும், வழக்களையும் அடையாளம் காண்பதற்காக தகவல் முறைமைக் கணக்காய்வு பிரிவானது 2015ம் ஆண்டின்போது நிறுவப்பட்டது. கணக்காய்வு உத்தியோகத்தர்களின் அறிவினையும், திறன்களையும் அதிகரிப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய வங்கியானது போதியதும், பொருத்தமானதுமான கட்டுப்பாடுகளைப் பேணி வருவதுடன் நிதி அறிக்கையிடல் மற்றும் இடர் முகாமைத்துவத்தில் இயையுறுவதற்காக செயல்விதிகள் மற்றும் முறைமைகளுக்கு இயையுற்று வருகின்றது என்பதைக் கணக்காய்வுக் குழு சான்றுப்படுத்துகின்றது.



எஸ்.ஆர். ஆட்டிகல்ல
தலைவர்
சபைக் கணக்காய்வுக் குழு

சபை மனித வளங்கள், ஊதியம் மற்றும் நியமனக்குழு அறிக்கை (BHRNC)

அறிமுகம்

இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட பணிப்புரைகளுக்கு அமைவாக 02 உபகுழுக்களான சபை மனிதவளங்கள் மற்றும் ஊதியக்குழுவும், நியமனக் குழுவும் நியமிக்கப்படல் வேண்டும்.

இந்த இரண்டு குழுக்களினதும் நோக்கெல்லையும் செயற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ள காரணத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட குறிப்பு விதிகளின் கீழ் ஒரு தனித்த குழுவாக உருவாகி செயற்படுவதன் மூலமாக ஒழுங்குபடுத்தல் தேவைப்படுகின்றன.

நோக்கெல்லை

ஊதியக்கொள்கை மற்றும் ஏனைய ஊழியர் நலன்கள் மற்றும் ஆட்சேர்ப்பு மற்றும் தெரிவுக்கான தெரிவுடிப்படை, செயலாற்றுகை மதிப்பீடு, பணியாளர் விருத்தி, ஓய்வூதியம் மற்றும் ஊழியர் ஒழுக்கம் ஆகியவை உள்ளடங்கிய மனிதவளக் கொள்கைகள் மற்றும் உபாயமார்க்கங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்கி மீளாய்வு செய்வதற்கு BHRNC பொறுப்பாக இருக்கின்றது. ஒழுக்காற்று நடவடிக்கையினால் தொழில் முடிவுறுத்தப்பட்டோர் மேற்கொள்கின்ற மேன்முறையீட்டினை விசாரிப்பதற்கான மேன்முறையீடு சபையாக செயற்படுவதற்கும், பெருநிறுவன முகாமைத்துவச் சேவையின் நீடிப்பினைப் பரிசோதிப்பதற்கும் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பணிப்பாளர்கள், CEO மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினர் தொடர்பான ஊதியக் கொள்கையினைத் தீர்மானிப்பதற்கும் குழு பொறுப்பாக இருப்பதுடன் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு எதிராக அவர்களின் செயலாற்றுகையினை மதிப்படுவதற்கும், இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் குழு பொறுப்பாக இருக்கின்றது.

குழுவின் உறுப்பினர்கள்

வங்கியின் தலைவரே குழுவிற்கு தலைமை தாங்குகின்றார். குழு உறுப்பினர்கள் வருடத்தின்போது மாற்றப்பட்டு பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குழு உறுப்பினர்கள் (நவம்பர் 2015இல் இருந்து கிற்றை வரை)

1. திரு. பிரசன்ன பிரேமரத்ன - வங்கியின் தலைவர்/ குழுவின் தலைவர்
2. திரு. எஸ்.ஆர். ஆட்டிகல்ல - வங்கியின் பணிப்பாளர்/ குழுவின் உறுப்பினர்
3. திரு. நிரஞ்சன் அருள்பிரகாசம் - வங்கியின் பணிப்பாளர்/ குழுவின் உறுப்பினர்
4. திரு. ரி.ஏ. ஆரியபால - வங்கியின் பொது முகாமையாளர்/ CEO/குழுவின் உறுப்பினர்
5. திரு. கே.எம்.ஜே.எஸ். கருணாதிலக - HRD மற்றும் நிர்வாகப் பிரிவின் தலைவர்/குழுவின் உறுப்பினர்

குழுவின் உறுப்பினர்கள் (பெப்ரவரி 2015 - நவம்பர் 2015)

1. திரு. பிரசன்ன பிரேமரத்ன - வங்கியின் தலைவர்/ குழுவின் தலைவர்
2. திரு. எஸ்.ஆர். ஆட்டிகல்ல - வங்கியின் பணிப்பாளர்/ குழுவின் உறுப்பினர்
3. திரு. ஜனபிரித் பெர்ணாண்டோ - வங்கியின் பணிப்பாளர்/ குழுவின் உறுப்பினர்
4. கலாநிதி. பி.என். வீரசிங்ஹ - வங்கியின் பணிப்பாளர்/ குழுவின் உறுப்பினர்
5. திரு. ரி.ஏ. ஆரியபால - வங்கியின் பொது முகாமையாளர்/ CEO/குழுவின் உறுப்பினர்
6. திரு. கே.எம்.ஜே.எஸ். கருணாதிலக - HRD மற்றும் நிர்வாகப் பிரிவின் தலைவர்/குழுவின் உறுப்பினர்

குழுக்கூட்டங்கள்

1. 2015ம் ஆண்டின்போது 04 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
2. குழு உறுப்பினர்கள் தீர்மானங்கள் எடுப்பதை இலகுவாக்குவதற்காக பின்புலத்தகவல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தகவல்கள் மற்றும் பகுப்பாய்வுகளுடன் பொது முகாமையாளரின் மூலமாக HRD மற்றும் நிர்வாகப் பிரிவுத் தலைவர்கள் சகல ஆவணங்களையும் சமர்ப்பிப்பார்.
3. குழுவின் செயலாளரே சபையின் செயலாளராக இருப்பார். தேவையேற்படும் பொழுது பிரிவுத் தலைவர்கள் அல்லது அலகுத் தலைவர்கள் அவர்களது சம்பந்தப்பட்ட செயற்பாடுகள் தொடர்பான அபிப்பிராயங்களைப் பெறுவதற்காக அழைக்கப்படுகின்றனர்.
4. CEO தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் குழுவின் சகல கூட்டங்களிலும் பொது முகாமையாளர்/CEO கலந்து கொள்ளலாம்.
5. கூட்டத்தின் கூட்ட நடப்பெண் 02 உறுப்பினர்களாக இருக்கும்.
6. குறைந்தது காலாண்டுக்கு ஒரு தடவை குழு கூடவேண்டும்.



பிரசன்ன பிரேமரத்ன

தலைவர்

மனிதவள, ஊதியம் மற்றும் நியமன சபைக் குழு

சபைத் தகவல் தொழில்நுட்ப வழிகாட்டல் குழு அறிக்கை (BITSC)

நோக்கெல்லை

தகவல் தொழில்நுட்பத்தில் தங்கியுள்ள அளவினை உறுதிப்படுத்துவதற்கும் தகவல் தொழில்நுட்ப ஆளுகையின் அதிகரித்துவரும் கிராக்கியுடன் வங்கிக்கு உதவுவதற்கும் BITSC நிறுவப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்திற்குரிய ஒட்டுமொத்த உபாயமார்க்கங்களை நிர்ணயிப்பதற்கு குழு பொறுப்பாக இருப்பதுடன் உருவாகிவருகின்ற கிராக்கிகளுக்கு சேவையாற்றுவதற்காக புதிய தொழில்நுட்பங்களைப் பணிப்பாளர் சபைக்குப் பரிந்துரைப்பதற்கும் குழு பொறுப்பாக இருக்கின்றது.

உறுப்பினர்கள்

தலைவராகவும், உறுப்பினர்களாகவும் குழு சபையின் 4 பணிப்பாளர்களைக் கொண்டுள்ளது.

- திரு. முக்தார் மரிக்கார் - தலைவர்
- திரு. கே.பி.எஸ். பண்டார - உறுப்பினர்
- திரு. நிரஞ்சன் அருள்பிரகாசம் - உறுப்பினர்
- திருமதி. ரேணுகா ஜயசிங்ஹ - உறுப்பினர்

பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, பிரதிப் பொது முகாமையாளர்/பிரதம தகவல் அதிகாரி, பிரதம இடர் முகாமைத்துவ அதிகாரி ஆகியோர் பெருநிறுவன முகாமைத்துவ கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர். வங்கியின் வேறு யாராவது உத்தியோகத்தர்கள் அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.

BITSCஇன் கூட்டத்திற்கான கூட்ட குறைநிறைவேண் 02 உறுப்பினர்களாகும்.



முக்தார் மரிக்கார்

தலைவர்

தகவல் தொழில்நுட்ப வழிகாட்டல் குழு சபை

ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக் குழு அறிக்கை (IRMC)

மேம்படுத்தப்பட்ட விழுமியத்தினை பங்குடமையாளர்களுக்கு வழங்குவதனை வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக வங்கியின் ஒட்டுமொத்த இடர் தோற்றுப்பாட்டினை IRMC கண்காணித்து வருவதன் மூலம் அபாயநேர்விற்கும் திரும்பல்களுக்கும் இடையில் சமநிலையினைத் தோற்றுவிக்கின்றது.

2015ம் ஆண்டின்போது RDB மேலும் வலுப்படுத்தப்பட்டு வங்கியின் தேவைப்படுத்தப்படும் இடர் நாட்டப் பிரமாணங்களினுள் செயற்பாடுகள் அமைந்துள்ளன என்பதை உறுதிப்படுத்துவதற்கும் அவை CBSL வழிகாட்டல்களுக்கு அமைவாக உள்ளன என்பதை உறுதிப்படுத்துவதற்கும் இடர் சட்டகத்தினை மேம்படுத்துவதற்கும் RDB நடவடிக்கை எடுத்துள்ளது.

குழுவின் உறுப்பினர்கள்

பிரதேச அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட IRMC பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 03 உறுப்பினர்கள் நிறைவேற்று உறுப்பினர்கள் அல்லாத உறுப்பினர்களாக இருப்பதுடன், இவர்கள் ஒழுங்குபடுத்தல் CBS இனால் விதிக்கப்பட்டுள்ள நியதிச்சட்டத் தேவைப்பாடுகளுக்கமைவாக உள்ளனர்.

1. திரு. கே.பி.எஸ். பண்டார - குழுத் தலைவர்/நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்
2. திரு. எஸ்.ஆர். ஆட்டிகல் - உறுப்பினர்/நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்
3. திருமதி. ரேணுகா ஐயசிங்ஹு - உறுப்பினர்/நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்
4. திரு. ஏ.எச்.எம். ரியாஸ் - உறுப்பினர்/நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்
5. திரு. டபிள்யூ.ஏ. பிரியந்த அபேசிங்ஹு - உறுப்பினர்/செயற்பாட்டுப் பணிப்பாளர்
6. திரு. ரி.ஏ. ஆரியபால் - உறுப்பினர்/வங்கியின் பொது முகாமையாளர்/CEO
7. திரு. ரி. குகன் - உறுப்பினர்/வங்கியின் CRO
8. திரு. டபிள்யூ. சுமனதாச - உறுப்பினர்/வங்கியின் இணக்கப்பாடுகள் அதிகாரி

DGM கடன், SAGM இயக்கப்பாடுகள் மற்றும் பிரதம நிதி அதிகாரி ஆகியோர் அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

பணிப்பாளர் சபையிலும், பெருநிறுவன முகாமைத்துவத்திலும் பிரதிநிதித்துவம் செய்கின்ற குழு உறுப்பினர்களின் சுருக்கமான விபரங்கள் இந்த வருடாந்த அறிக்கையின் 28 முதல் 33ம் பக்கங்களில் வழங்கப்பட்டுள்ளன.

சபையின் செயலாளரே குழுவின் செயலாளராகவும் இருக்கின்றார்.

குறிப்பு விதிகள்

சபை அங்கீகரித்த குழுவின் குறிப்பு விதிகள் கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

1. வங்கியானது பூரணமான இடர் முகாமைத்துவச் சட்டகத்தினையும், பொருத்தமான இணக்கப்பாட்டு மற்றும் முறைமைகளையும் அமுலில் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துதல்.
2. வங்கிக்கு ஏற்படக்கூடிய கடன், திரவத்தன்மை, இயக்கம் மற்றும் உபாயமார்க்க நன்மதிப்புத் தொடர்பான உபாயமார்க்கங்கள் உள்ளடங்கலாக, ஆனால் இவற்றுக்கு

மாத்திரம் வரையறுக்கப்படாத, சகல உபாயமார்க்க வகைகளையும் பொருத்தமான இடர் குறிகாட்டிகள் மற்றும் முகாமைத்துவத் தகவல்கள் மூலமாக மதிப்பிடல்.

3. நிர்ணயிக்கப்பட்டுள்ள, பிரித்து வழங்கப்பட்டுள்ள அதிகார அமைப்புக்களுக்கு அமைவாக இடர் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும், குழுவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடர் சகிப்புத்தன்மைக்கு அப்பாற் செல்கின்ற இடர் குறைப்பதற்கு திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் வங்கியின் கொள்கைகளினது அடிப்படையிலும், ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வைத் தேவைப்பாடுகளின் அடிப்படையிலும் உறுதிப்படுத்துதல்.
4. வங்கியின் இடர் முகாமைத்துவ முறைமையின் செயற்திறனைக் கண்காணித்து மதிப்பிடலும், வங்கியின் இடர் முகாமைத்துவ செயற்பாடுகளின் திடத்தன்மையினை கண்காணித்து மதிப்பிடலும்.
5. உள்நிலையாக வரையறுக்கப்பட்ட இடர் நாட்டத்திற்கு எதிராக செயலாற்றுகையினை கிரமமாக மதிப்பிடல்.
6. வங்கியின் இணக்கப்பாட்டு அறிக்கையினை மீளாய்வு செய்து அறிக்கையிடல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்தல்.
7. ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவச் சட்டகத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை மீளாய்வு செய்தல்.
8. BASAEL II விரிவான திட்ட அமுல்படுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் வழிகாட்டல்களின் முன்னேற்றம் பற்றிய மீளாய்வு. வருடத்தின்போது குறிப்பு விதிகள், அடைவுகளுக்கு எதிராக இணக்கப்பாட்டு மட்டத்தினை பாரிய அளவுக்கு உள்ளடக்குகின்ற அறிக்கையின் இடர் முகாமைத்துவப் பிரிவுக்கு நாங்கள் உங்களது கவனத்தினை ஈர்க்கின்றோம். மேலும் பிரதான இடருணை தணிப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் உங்களது கவனத்தினை ஈர்க்கின்றோம்.

கூட்டங்கள்

2015 ஏப்ரல் 03ம் வாரத்தின்போது வங்கியின் சபைக்கான பூரணமான உறுப்பினர்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டனர். எனவே சபை உப குழுவானது அதன் பின்னர் நியமிக்கப்பட்டுள்ளது. இது 2015இன் முதலாம் காலாண்டில் ஒரு கூட்டத்தினைக் கூடக் கூட்டாமல் குழுவானது வருடத்தின்போது 03 தடவைகள் மட்டுமே கூடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக ஒழுங்குபடுத்துனரினால் பணிப்புரை விடுக்கப்பட்டவாறு ஆகக்குறைந்த தேவைப்பாடான 04 கூட்டங்களை நடத்துதல் என்பதற்கு இணக்கப்பாடினமை இடம்பெற்றுள்ளது.



கே.பி.எஸ். பண்டார

தலைவர்

ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக்குழு

CEO மற்றும் CFO ஆகியோரின் பொறுப்புக் கூற்று

2015 டிசம்பர் 31இல் உள்ளவாறான பிரதேச அபிவிருத்தி வங்கியின் நிதிக்கூற்றுக்கள் பின்வரும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கமைவாகத் தயாரிக்கப்பட்டுச் சமர்ப்பிக்கப்படுகின்றன.

1. இலங்கைப் பட்டயக் கணக்காய்வாளர் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட இலங்கை கணக்கீட்டுத் தராதரங்கள். (SLFRS/LKAS)
2. 1995ம் ஆண்டின் 15ம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் சட்டம்.
3. 2007ம் ஆண்டின் 07ம் இலக்க கம்பனிகள் சட்டம்.
4. 1988ம் ஆண்டின் 30ம் இலக்க வங்கிச்சேவைச் சட்டமும், அதன் திருத்தங்களும்.
5. பெருநிறுவன ஆளுகை தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் விநியோகிக்கப்பட்ட 2007ம் ஆண்டின் 11ம் இலக்க வங்கிச் சேவைச் சட்டப் பணிப்புரைகள் உள்ளடங்கலாக, ஆனால் அவற்றிற்கு மாத்திரம் வரையறுக்கப்படாத, இலங்கை மத்திய வங்கியினால் உத்தரவுபெற்ற வர்த்த வங்கிகளுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைகள், சுற்றுநிருபங்கள், வழிகாட்டல்கள்.
6. 2008ம் ஆண்டின் 41ம் இலக்க பிரதேச அபிவிருத்தி வங்கிச் சட்டம்.

நிதிக்கூற்றுக்கள் மற்றும் வெளிக்கூறல்களைத் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட முறை வடிவங்கள் உத்தரவு பெற்ற விசேட வங்கிகளின் வருடாந்த நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட தனித்துவமான முறைவடிவங்களுக்கு இயைபுகின்றன.

வங்கியின் கணக்கீட்டுக் கொள்கைகள் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்களுக்கு இயைபுவதுடன் இது 2012 ஜனவரி 01இல் இருந்து அமுலுக்கு வந்தது. கணக்கீட்டுக் கொள்கைகள் வங்கியினால் தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு வருடத்தின் சமர்ப்பணத்திற்கு இயைபுவதற்காக தேவையானபொழுது ஒப்பீட்டுத் தகவல்கள் மீள்வகைப்படுத்தப்பட்டுள்ளன. சகல முக்கியமான விடயங்களும் வெளிக்கூறப்பட்டு நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகளின் மூலமாக அவை விளக்கப்பட்டுள்ளன. இங்கே வழங்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் வருடத்திற்கான வங்கியின் நிதி நிலைமை, இலாபம் அல்லது நட்டம் பற்றிய கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் ஆகியவை பற்றிய உண்மையானதும் நியாயமானதுமான தோற்றப்பாட்டினை வழங்குகின்றது என்பதை நாம் எமது சிறந்த அறிவுக்கெட்டிய வரையில் உறுதிப்படுத்துகின்றோம். வங்கியானது எதிர்வுகூறக்கூடிய எதிர்காலத்திலும் தொடர்ந்தும் அதன் இயக்கத்தினை மேற்கொள்வதற்கு போதுமான வளங்களைக் கொண்டுள்ளது என நாம் நம்புவதுடன் இதற்கமைய நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பிற்கு வங்கியானது இதே நிலைமையில் தொடர்ந்தும் இயங்குமென்கின்ற ஊகம் ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நிதிக்கூற்றுக்களின் நேர்மை மற்றும் நடுநிலைமைக்கான பொறுப்பினை வங்கியின் பணிப்பாளர் சபையும், முகாமைத்துவமும் ஏற்றுக்கொள்கின்றது. நிதிக்கூற்றுக்களுடன் தொடர்புடைய மதிப்பீடுகளும், தீர்மானங்களும் நிதிக்கூற்றுக்கள் உண்மையானதும் நியாயமானதுமான பார்வையினைப் பிரதிபலிக்கும் வகையிலும் கொடுக்கல் வாங்கல்களின் வடிவம் மற்றும் கருப்பொருள் மற்றும் வங்கியின் விவகாரங்கள் நியாயமான முறையில் சமர்ப்பிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் நியாயமானதும் செயல்நுட்பமானதுமான வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்துவதற்கு சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும், மோசடிகளைத் தடுத்துக் கண்டுபிடிப்பதற்காகவும், அதேபோல் மீளாய்வு செய்யப்படுகின்ற ஏனைய ஒழுங்கீனங்களைக் கண்டுபிடிப்பதற்காகவும் மையமான வங்கி முறைமையின் பயன்பாட்டுடன் உள்ளக் கட்டுப்பாட்டு

முறைமைகளை அமுல்படுத்துவதில் வங்கியானது உரிய மற்றும் போதிய கவனத்தினை எடுத்துள்ளது.

வங்கியின் நிலைபெற்ற கொள்கைகளும், செயல்விதிகளும் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டுள்ளன என்பதற்கான நியாயமான உத்தரவாதத்தினை வழங்குவதற்கு வங்கியின் உள்ளக கணக்காய்வாளர் கிரமமான கணக்காய்வுகளை நடத்தியுள்ளார். எவ்வாறாயினும் உள்ளக கட்டுப்பாடு மற்றும் கணக்கீட்டின் எந்தவொரு முறைமையினாலும் வழங்கப்படுகின்ற உத்தரவாதத்தினை அளப்பதில் கருத்திற் கொள்ளப்படவேண்டிய உள்ளார்ந்த வரையறைகள் உள்ளன என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

வங்கியின் நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தினால் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளன. கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் வழங்கப்பட்ட அறிக்கையானது இந்த அறிக்கையின் 80ம் பக்கத்தில் காணப்படுகின்றது.

உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளின் போதுநிலை மற்றும் செயற்திறனினை சபைக் கணக்காய்வுக் குழு மீளாய்வு செய்கின்றது. சகல கொடுக்கல்வாங்கல்களும் துல்லியமாகவும், பூரணமாகவும் கணக்குப் புத்தகங்களில் பதியப்பட்டுள்ளன என்கின்ற நியாயமான உத்தரவாதத்தினை வழங்குவதற்காக நிதியறிக்கையில் மீதான உள்ளக கட்டுப்பாடுகளின் செயற்திறனும் இதில் உள்ளடங்குகின்றது. மேலும் நிதியறிக்கையில் மற்றும் வெளிக்கூறல்களுடன் தொடர்புடைய SLFRS/LKAS மற்றும் ஏனைய ஒழுங்குபடுத்தல் ஏற்பாடுகள் உள்ளடங்கலாக இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்களுடன் செயல்முறையானது இயைபுவதும் உறுதிப்படுத்தப்படுகின்றது. கணக்காய்வுக் குழு அறிக்கையானது 69 முதல் 70ம் பக்கங்களில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பூரணமான சுயாதீனத்தினை உறுதிப்படுத்துவதற்காக வெளிக்கண கணக்காய்வாளர்களும், உள்ளக கணக்காய்வாளர்களும் முக்கியமான எந்த விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்காக கணக்காய்வுக் குழுக் கூட்டத்தின்போது கணக்காய்வுக் குழு உறுப்பினர்களை பூரணமாகவும், சுதந்திரமாகவும் அணுகுவதற்கான வாய்ப்பினைக் கொண்டிருந்தனர்.

பின்வருவனவற்றினை நாம் எமது சிறந்த அறிவுக்கு எட்டியவகையில் உறுதிப்படுத்துகின்றோம்.

வங்கியானது சகல பிரயோகிக்கத்தக்க சட்டங்கள், விதிகள், ஒழுங்குவிதிகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு இணக்கப்படுகின்றன. பாரிய அளவிற்கு இணக்கப்படாமையான எதுவுமில்லை. இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் பிரிவிலே குறிப்பு 34இலே வெளிக்கூறப்பட்டுள்ளவை தவிர வங்கிக்கு எதிராக பொருட்படுத்தத்தக்க வழக்குகள் எதுவுமில்லை.

வங்கியினால் செலுத்தப்படவேண்டிய சகல வரிகள், தீர்வைகள், கட்டணங்கள் மற்றும் நியதிச் சட்டக்கொடுப்பனவுகளும், வங்கியின் ஊழியர்கள் சார்பாகச் செலுத்தப்படவேண்டிய சகல பங்களிப்புகளும், கட்டணங்களும், வரிகளும் அறிக்கையில் திகழியின் போதுள்ளவாறாக வங்கியினால் செலுத்தப்பட்டுள்ளன அல்லது பொருத்தமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



ரி.ஏ. ஆரியபால
பொது முகாமையாளர்/
CEO



சந்திரசிரி கருபுரணை
பிரதான நிதியதிபகாரி

உள்ளக கட்டுப்பாட்டு கூற்றின் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை



විගණකාධිපති දෙපාර්තමේන්තුව
கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம்
AUDITOR GENERAL'S DEPARTMENT



எனது எழுத்து இல. } BAF/F/RDB/IC/2015
 My No. }

உமது இல. }
 Your No. }

திகதி } 6 June 2016
 Date }

தலைவர்,
 பிரதேசிய சங்கவர்த்தனை வங்கி

பிரதேசிய சங்கவர்த்தனை வங்கியின் உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக பணிப்பாளர்களின் கூற்று பற்றிய பணிப்பாளர் சபைக்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் உறுதிப்பாட்டு அறிக்கை

அறிமுகம்

பிரதேசிய சங்கவர்த்தனை வங்கியின் உள்ளகக் கட்டுப்பாடு ("கூற்று") தொடர்பான பணிப்பாளர்களின் கூற்று பற்றிய உறுதிப்பாட்டை வழங்குவதற்கான இந்த அறிக்கை 2015 டிசம்பர் 31ஆம் திகதி முடிவடைந்த ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

முகாமைத்துவப் பொறுப்புகள்

இலங்கைப் பட்டயக்கணக்காளர்கள் நிறுவனத்தினால் 2007 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்கவங்கிச் சட்டப்பண்பின் பிரிவு 3 (8) (11) (ஆ) விற்கு இணங்க வழங்கப்பட்டுள்ள உள்ளகக் கட்டுப்பாடுதொடர்பாக "பணிப்பாளர்களின் கூற்று பற்றிய வங்கிகளின் பணிப்பாளர்களுக்கான வழிகாட்டி" க்கு இணங்க இக்கூற்று தயாரிக்கப்படல் மற்றும் சமர்ப்பிப்பதற்காக முகாமைத்துவம் பொறுப்புடையதாகும்.

எனது பொறுப்பும் SLSAE 3050 உடனான இணக்கப்பாடும்

எனது பொறுப்பு என்னால் நிறைவேற்றப்பட்ட வேலை அடிப்படையான கூற்று தொடர்பாக சபை பணிப்பாளர்களுக்குள் அறிக்கையை வழங்குவதாகும். இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக பணிப்பாளர்களின் கூற்று பற்றிய வங்கிகளுக்கான அறிக்கை உறுதிப்பாடு இணைவு குறித்து இலங்கை தரம் SLSAE 3050 இற்கு அமைவாக எனது இணைவு நாடாத்தப்படுகின்றது.

நிறைவேற்றப்பட்ட வேலையின் விபரம்

எனது இணைவு கூற்று தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் ஒத்துழைக்கப்பட்டதா அல்லது வங்கிக்காக உள்ளக கட்டுப்பாட்டு முறையை மீள்நோக்குவதில் ஆண்டறிக்கையில் பணிப்பாளர்கள் சேர்த்துள்ள செயற்பாடு பொருத்தமான பிரதிபலிப்பைக் கொண்டுள்ளதா ஆகிய இரண்டையும் மதிப்பிடுவதாகும்.

பணிப்பாளர்களினால் செய்யப்பட்ட கூற்றை சேர்த்துக் கொள்வதற்கு தமது புரிந்துணர்வை ஒப்பிடுவதற்கும் அத்துடன் உள்ளகக் கட்டுப்பாட்டின் வடிவமைப்பு மற்றும் திறமையை மீள் நோக்கு வதற்காகவும் அறியப்பட்டுள்ள செயற்பாட்டு புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்வதற்குமாக மாதிரிகள் முகாமைத்துவத்திடம் விசாரிக்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர்களினால் செய்யப்பட்ட தமது ஒத்துழைப்புக்கு பணிப்பாளர்களினால் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மீள் நோக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஏனைய போதிய பொருத்தமான கணக்காய்வுச் சான்று நியாயமாக எதிர்பார்க்கப்பட முடியாதவிடத்து உள்ளகக் கட்டுப்பாட்டுக் கூற்றுக்கு பொருட்கள் விவகாரங்கள் தொடர்பாக பணிப்பாளர்களிடமிருந்து எழுத்து மூலமான பிரதிநிதித்துவம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கூற்று எல்லா இடர்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளதா அல்லது வங்கியின் இடர்பாடு அல்லது கட்டுப்பாட்டு நடைமுறைகளின் திறமைதொடர்பான அபிப்பிராயத்தை கவனத்திற் கொள்வதற்கு SLSAE 3050 என்னை வலியுறுத்தவில்லை. உண்மையில் பிரச்சினைகளுக்கு பரிகாரமாக வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் பிரச்சினைகள் பொருள் உள்ளகக் கட்டுப்பாட்டுடன் கையாளுவதற்கு விபரிக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை கவனத்திற் கொள்வதற்கு SLSAE 3050 என்னை வலியுறுத்தவில்லை.

மையப்படுத்திய கணணி வலையமைப்பு (CORE Banking) 2014 ஆம் ஆண்டு இறுதியில் நிறுவி முடிக்கப்பட்டுள்ளது. மையப்படுத்திய கணணி வலையமைப்பு (CORE Banking) நிறுவி முடிக்கப்படுவதற்கு முன்னிருந்த தகவல்களை உடன் பெற்றுக்கொள்ளக் கூடிய பொறிமுறை வங்கியினுள் இல்லை. இவ்வரையறையானது கடன் மற்றும் முற்பணங்கள் மீதான பெறுமதி கழித்தெழுதுதல் ஒதுக்கம் தொடர்பில் போதுமானவையாக இல்லை மற்றும் ஒருங்கமைவு தொடர்பில் உள்ளக கட்டுப்பாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனது முடிவுரை

எனது நோக்கின் அடிப்படையில் மேற்பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள குறைபாட்டினை தவிரந்த வேறெந்த குறைபாடுகளும் புலப்படவில்லை. நிறைவேற்றப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் வங்கியின் நிதி அறிக்கை மீதான உள்ளகக் கட்டுப்பாட்டின் வடிவமைப்பு மற்றும் திறமையினை நோக்குவதில் எமது புரிந்துணர்வு செயற்பாடு பணிப்பாளர் சபையின் கவனமும் சேர்த்துள்ளது.

எச்.எம். காமஸ் விஜேசிங்ஹ
 கணக்காய்வாளர் தலைமை அதிபதி

நிதி அறிக்கையில் மீதான உள்ளக கட்டுப்பாடு

பற்றிய பணிப்பாளரின் கூற்று

தேவைப்பாடுகள்

இந்த அறிக்கையானது 2007ம் ஆண்டின் பணிப்புரை 11இன் பிரிவு 3(8)(ii)(b) வங்கிச் சட்டத்திற்கு அமைவாக விநியோகிக்கப்பட்டு இலங்கை பட்டயக் கணக்காய்வாளர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு

பிரதேச அபிவிருத்தி வங்கியின் உள்ளக கட்டுப்பாட்டு முறைமை மற்றும் இடர் மதிப்பீடு ஆகியவற்றிற்கும் அதன் செயல்திறன் மற்றும் போதியநிலை ஆகியவற்றின் மீளாய்விக்கும் பணிப்பாளர் சபை பொறுப்பாக இருக்கின்றது. எவ்வாறாயினும் வங்கியின் கொள்கைகள் மற்றும் வியாபாரக் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக தோல்வியடைகின்ற இடரினை தவிர்ப்பதை விட ஏற்றுக்கொள்ளக்கூடிய இடர் தோற்றப்பாட்டினால் வங்கியின் பிரதான பரப்புக்களை முகாமைத்துவம் செய்வதற்கு இவ்வாறான முறைமை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உள்ளக கட்டுப்பாட்டு முறைமையினால் முகாமைத்துவம் மற்றும் நிதித் தகவல்கள் பற்றிய கணிசமான தவறான கூற்றுக்களுக்கு எதிராக நியாயமான உத்தரவாதத்தினை மாத்திரமே வழங்க முடியுமேயன்றி திட்டவாத்தமான உத்தரவாதத்தினை வழங்கமுடியாது. அதேபோல் நிதி இழப்புக்கள் அல்லது மோசடி ஆகியவற்றிற்கு எதிரான பதிவுகளை மாத்திரமே வழங்கமுடியும்.

எதிர்வு கூறக்கூடிய எதிர்காலத்தில் வங்கி தொடர்ந்தும் அதன் அலுவல்களை மேற்கொள்வதற்கு போதிய வளங்களைக் கொண்டுள்ளது என்கின்ற கருத்தினைப் பணிப்பாளர்கள் கொண்டுள்ளனர். இதற்கமைய நிதிக்கூறுக்களைத் தயாரிப்பதில் வங்கியானது இன்றுள்ளதுபோல் தொடர்ந்தும் இயங்கும் என்கின்ற ஊகத்தினை அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

சபை மீளாய்வுச் செயல்முறை

செயல்முறையானது சபையினால் மீளாய்வு செய்யப்பட்டது. இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதியறிக்கையில் மீதான உள்ளக கட்டுப்பாடு பற்றிய பணிப்பாளர்களின் கூற்றுக்கான வங்கிப் பணிப்பாளர்களுக்கான வழிகாட்டல்களுக்கு அது இயைபுறுகின்றது. வழிகாட்டலில் வழங்கப்பட்டுள்ளவாறாக உள்ளக கட்டுப்பாட்டு முறைமையின் மதிப்பீட்டிற்காகக் கணக்கீட்டுக் கோட்பாடுகளைக் கருத்திற் கொண்டு சபையானது உள்ளக கட்டுப்பாட்டு முறைமையினை மதிப்பீடு செய்துள்ளது. நிதியறிக்கையிலின் நம்பகத்தன்மை தொடர்பான நியாயமான உத்தரவாதத்தினை வழங்குவதற்கும் வெளியக நோக்கங்களுக்காக நிதிக்கூறுக்களைத் தயாரிப்பதற்கும் உள்ளக கட்டுப்பாடுகளின் முறைமையினை மேம்படுத்துவதற்கும் வங்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்கின்ற கருத்தினைச் சபை கொண்டுள்ளது.

வங்கி முகங்கொடுக்கின்ற இடர் அடையாளம் கண்டு மதிப்பிடுவதன் மூலம் இடர் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான சபையின் கொள்கைகள் மற்றும் செயல்விதிகளை அமுல்படுத்துவதற்கு சபைக்கு முகாமைத்துவம் உதவி வழங்குவதுடன் இந்த இடர்களைத் தணித்துக் கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான உள்ளக கட்டுப்பாடுகளின் வடிவமைப்பு, இயக்கம் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிலும் முகாமைத்துவம் சபைக்கு உதவுகின்றது.

செயல்முறையின் பிரதான அம்சங்கள்

நிதியறிக்கையில் தொடர்பான உள்ளக கட்டுப்பாடுகளின் முறைமை, போதியநிலை மற்றும் நேர்மை ஆகியவற்றினை மீளாய்வு செய்வதில் நிறுவப்பட்டுள்ள பிரதான செயல்முறைகள் பின்வருவனவற்றினை உள்ளடக்குகின்றன.

- வங்கியின் நாளாந்த இயக்கத்தில் செயல்திறனினை உறுதிப்படுத்துவதற்கு வங்கிக்கு உதவுவதற்கும் வங்கியின் இயக்கமானது பெருநிறுவனக் குறிக்கோள்கள், உபாயமார்க்கங்கள் மற்றும் வருடாந்த வரவுசெலவுத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு அமைவாகவும் மேம்படுத்தப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் வியாபாரப் பணிப்புரைகள் ஆகியவற்றிற்கு அமைவாகவும் உள்ளன என்பதை உறுதிப்படுத்தவும் சபைக்கு உதவுவதற்காக சபையினால் கணக்காய்வுச் சபை உபகுழுக்களும், IRMCயும் நிறுவப்பட்டுள்ளன.
- வங்கியின் சகல கொடுக்கல் வாங்கல்களினதும் நிதி மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் தொடர்பாக சபையானது ஓர் இயக்கக் கையேட்டினை அங்கீகரித்துள்ளது. கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்விதிகள் பணியாளர் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வங்கியின் உள்ளக கணக்காய்வுப் பிரிவானது மாதிரிகள் மற்றும் சுழற்சிச் செயல்விதிகள் ஆகியவற்றினை தொடர்ச்சியான அடிப்படையில் பயன்படுத்துவதன் மூலமாகவும், இயைபுறான தொடர்பாக முக்கியமான கண்டுபிடிப்புக்களைக் கோட்டுக் காட்டுவதன் மூலமாகவும் உள்ளக கட்டுப்பாட்டு முறைமையின் செயல்திறனினையும், கொள்கைகள் மற்றும் செயல்விதிகளுடன் வங்கி இயைபுறுவதையும் உள்ளக கணக்காய்வுப் பிரிவு பரிசீலிக்கின்றது. வங்கியின் சகல பிரிவுகளிலும் கிளைகளிலும் கணக்காய்வு மேற்கொள்ளப்படுகின்றது. கணக்காய்வு நடத்தப்படும் சந்தர்ப்பங்களின் எண்ணிக்கையானது மதிப்பிடப்பட்ட இடர் மட்டத்தினால் தீர்மானிக்கப்பட்டு கயாதீனமானதும் நடுநிலையானதுமான அறிக்கை வழங்கப்படுகின்றது. வருடாந்தக் கணக்காய்வுத் திட்டமானது கணக்காய்வுக் குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றது. கணக்காய்வுக்குழு அதன் கிரமமான கூட்டங்களை மீளாய்வு செய்வதற்காக உள்ளக கணக்காய்விலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன.
- வங்கியானது SFLRS மற்றும் LKAS ஆகியவை உள்ளடங்கிய புதிய இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்களை 2012ஆம் ஆண்டில் ஏற்று நடைமுறைப்படுத்தியுள்ளது. வெளியக கணக்காய்வுத் திணைக்கள ஒழுங்குபடுத்துதல்களிடமிருந்தும் சபைக் கணக்காய்வுக் குழுவிடமிருந்தும் கிடைத்த பின்னூட்டல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்குறிப்பிடப்பட்ட கணக்கீட்டுத் தராதரங்களை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பத்தில் பிரயோகிக்கப்பட்ட செயல்முறைகளும் செயல்விதிகளும் 2015ஆம் ஆண்டின் போது மேலும் வலுப்படுத்தப்பட்டன. இடருடன் தொடர்புடைய கடன் இழப்புக்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் மற்றும் நிதிக்கூறுக்களின் வெளிக்கூறுகள் போன்ற செயல்முறைகளை வங்கியானது தொடர்ந்தும் வலுப்படுத்தும்.

உறுதிப்படுத்துதல்


மேற்குறிப்பிடப்பட்டுள்ள செயன்முறையினை அடிப்படையாகக் கொண்டு வங்கியின் அறிக்கையில் முறைமையானது நிதியறிக்கையிலின் நம்பகத்தன்மை தொடர்பான நியாயமான உத்தரவாதத்தினை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் புறநிலை நோக்கங்களுக்காக நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பானது இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு அமைவாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதையும் சபை உறுதிப்படுத்துகின்றது.

கூற்று பற்றிய கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மீளாய்வு

கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சேத ஏற்பாட்டினைத் தேவைப்படுத்தும் மையமான வங்கிச்சேவை முறைமையினைப் பூர்த்தி செய்வதற்கு முன்னரான தகவல்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கவில்லை என்பதனால் அது கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சேத ஏற்பாடுகள் தொடர்பான உள்ளக கட்டுப்பாடுகளின் போதுநிலை மற்றும் நேர்மை ஆகியவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக கணக்காய்வாளர் தலைமையதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.



ரி.ஏ. ஆரியரால்
பொது முகாமையாளர்/CEO



டபிள்யூ.ஏ. பிரியந்த அபேசிங்ஹ
பணிப்பாளர்



பிரசன்ன பிரேமரத்ன
தலைவர்



‘RDB சீத் றா ரடா’ அங்கீகரிக்கப்படும் இளையோரின் திறமைகள்

நிதியியல் அறிக்கைகள்

| | |
|---|----|
| கணக்காய்வாளர் தலைமையதி காரியின் அறிக்கை | 80 |
| வருமானக்கூற்று | 81 |
| முற்றடக்கப்பட்ட வருமானக்கூற்று | 82 |
| நிதி நிலைமைக்கூற்று | 83 |
| காசு பாய்ச்சல் கூற்று | 84 |
| உரிமைமாற்றல் கூற்று | 85 |
| நிதிக்கூற்றுகளுக்கான குறிப்புகள் | 86 |

கணக்காய்வாளர் தலைமையதி காரியின் அறிக்கை



විගණකාධිපති දෙපාර්තමේන්තුව
கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம்
AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය
எனது இல.
My No.

பீஏஎவ்/எவ்/ஆர்ஐபீ/1/15/29

මගේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

2016 மே 24

தலைவர்,
பிரதேசிய சங்கவர்த்தனை வங்கி

பிரதேசிய சங்கவர்த்தனை வங்கியின் 2015 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் மீது 1971 இன் 38 ஆம் இலக்க நதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரமான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை பிரதேசிய சங்கவர்த்தனை வங்கியின் 2015 திசெம்பர் 31 இல் உள்ளபடியான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டுக்கான வருமானக் கூற்று, விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2015 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நதி அதிகாரச்சட்டத்தின் 13 (1) ஆம் பிரிவு மற்றும் 2008 இன் 41 ஆம் இலக்க பிரதேசிய சங்கவர்த்தனை வங்கி அதிகாரச்சட்டத்தின் 33 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன.

நிதிக் கூற்றுக்கள் தொடர்பில் சபையின் பொறுப்பு
 இந்நிதிக் கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென சபை நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு பணிப்பாளர் சபை ("சபை") பொறுப்பாக உள்ளது.

கணக்காய்வாளரின் பொறுப்பு
 எனது கணக்காய்வின் அடிப்படையில் நிதிக் கூற்றுக்கள் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச கணக்காய்வு நியமங்களுக்கு ஒத்ததாக (ISSAI 1000 – 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்க நெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதையும் நிதிக் கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன. நிதிக் கூற்றுக்களில் உள்ள தொகைகளையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் வங்கியின் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாக சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்திற் கொள்கின்றாரேயன்றி வங்கியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் விளைத்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக கருத்திற்கொள்ளவில்லை. முகாமைத்துவத்தின் பண்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும்

முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக் கூற்றுக்களின் ஒட்டு மொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது.

எனது முனைப்புழியான கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

முனைப்புழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை
 நிதிக் கூற்றுக்களிற்கான குறிப்பு இல. 2.10.2 இல் விளக்கமளிக்கப்பட்டவாறு வங்கியானது காலத்தேய்வுக்காக ரூபா 10 மில்லியனுக்குக் குறைவான கடன்கள் மற்றும் முற்பணங்களை கூட்டாக மதிப்பிடுகின்றது. இது முன்னர் ரூபா 611,450,091 ஆல் அங்கீகரிக்கப்பட்ட காலத்தேய்வு ஏற்பாட்டினை திருத்துவதற்கு வழிவகுக்கின்றது. கூட்டாக மதிப்பிடப்பட்ட கடன்கள் வங்கியின் மொத்தக் கடன் தொகுதியில் 99 சதவீதத்தை பிரதிநிதித்துவம் செய்வதுடன் கூட்டு மதிப்பீட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட தரவுகள் மிகத் திருத்தமான பெறுபேற்றினை உருவாக்குவதற்கு பங்களிக்காது என நான் நம்புகின்ற ஒரு ஆண்டுக்குரிய தகவல்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. கூட்டான மதிப்பீட்டிற்காக வங்கி மேலதிக தகவல்களை பயன்படுத்தியிருப்பின், காலத்தேய்வுக்கான ஏற்பாடு வேறுபட்டதாக இருந்திருக்கும் என்பதுடன் அது ஆண்டுக்கான இலாபம், கடன்கள், முற்பணங்கள் மற்றும் பொறுப்புக்களையும் பாதித்திருக்கும். மேலுள்ளவற்றின் நிதிக் கூற்றுக்களிற்கான தாக்கங்கள் நிச்சயிக்கப்பட்டிருக்கவில்லை.

முனைப்புழியுள்ள அபிப்பிராயம்
 முனைப்புழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து பிரதேச சங்கவர்த்தனை வங்கியின் 2015 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

ஏனைய சட்டரீதியான மற்றும் பிரமாண ரீதியான தேவைப்பாடுகள் மீதான அறிக்கை
 1988 இன் 30 ஆம் இலக்க வங்கிகள் அதிகாரச்சட்டம் மற்றும் பின்னர் அதற்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களினால் தேவைப்படுத்தப்பட்ட தகவல்களை இந்த நிதிக் கூற்றுக்கள் முன்னிலைப்படுத்தியுள்ளன.

பாராளுமன்றத்திற்கான அறிக்கை
 அரசியலமைப்பின் 154 (6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய பாராளுமன்றத்திற்கான என்னுடைய அறிக்கை காலக்கிரமத்தில் சமர்ப்பிக்கப்படும்.

ஒப்பம்: எச். எம். காமினி விஜேசிங்ஹ
 கணக்காய்வாளர் தலைமை அதிபதி

வருமானக்கூற்று

| டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது | குறிப்பு | 2015 ரூபா | வங்கி 2014 ரூபா |
|---|----------|----------------------|-----------------|
| மொத்த வருமானம் | 4 | 12,510,118,902 | 11,186,356,204 |
| வட்டி வருமானம் | | 11,759,232,735 | 10,593,086,967 |
| வட்டிச் செலவினம் | | (5,168,680,370) | (5,310,868,124) |
| தேறிய வட்டி வருமானம் | 5 | 6,590,552,365 | 5,282,218,843 |
| கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம் | | 739,950,446 | 595,406,906 |
| கட்டணங்கள் மற்றும் தரகு செலவு | | (114,174,850) | (90,296,171) |
| தேறிய கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம் | 6 | 625,775,596 | 505,110,735 |
| இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் கருவிகளிலிருந்தான தேறிய இலாபம்/(நட்டம்) | 7 | (6,300) | 55,580 |
| ஏனைய தொழிற்பாட்டு வருமானம் (தேறியது) | 8 | 10,935,721 | (2,137,669) |
| மொத்த தொழிற்பாட்டு வருமானம் | | 7,227,257,382 | 5,785,247,489 |
| கடன்கள் மற்றும் ஏனைய நட்டங்கள் கழித்தெழுதல் கட்டணம் | 9 | 277,665,228 | 452,377,502 |
| தேறிய தொழிற்பாட்டு வருமானம் | | 7,504,922,610 | 6,237,624,991 |
| கழி - தொழிற்பாட்டுச் செலவினம் | | | |
| ஆளணிச் செலவுகள் | 10 | 4,082,141,685 | 3,003,545,285 |
| அருவச் சொத்துக்களுக்கான பெறுமானத்தேய்வு | | 35,364,098 | 13,005,537 |
| ஏனைய செலவுகள் | 11 | 1,299,268,713 | 1,610,614,900 |
| பொது திறைசேரிக்கு செலுத்திய தீர்வை | | 125,353,097 | 210,118,527 |
| பெறுமதிசேர் வரிக்கு (VAT) முன்னரான செயற்பாட்டு இலாபம் | | 1,962,795,017 | 1,400,340,742 |
| தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி (NBT) | | (89,623,396) | (67,381,811) |
| நிதிச்சேவைகளுக்கான பெறுமதி சேர் வரி (VAT) | | (413,904,359) | (404,290,867) |
| வரிக்கு முன்னரான பெறுமதிசேர் வரிக்கு (VAT) பின்னரான தொழிற்பாட்டு இலாபம் | | 1,459,267,262 | 928,668,064 |
| வரிக்கு முன்னரான இலாபம் | | 1,459,267,262 | 928,668,064 |
| வரிச் செலவினங்கள் | 12 | (576,807,793) | (586,381,354) |
| வருடத்திற்கான இலாபம் | | 882,459,469 | 342,286,709 |
| ஒரு பங்கிற்கான வருவாய்கள் | | | |
| ஒரு பங்கிற்கான வருவாய்கள் அடிப்படை | 13 | 6.44 | 3.04 |

பக்கம் 86 தொடக்கம் 122 வரையுள்ள நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்நிதிக்கூற்றுக்களுடன் ஒருங்கிணைந்தவையாகும்.

முற்றடக்கப்பட்ட வருமானக்கூற்று


| 31 டிசம்பர் முடிவடைந்த ஆண்டுக்குரியது | குறிப்பு | 2015 ரூபா | வங்கி 2014 ரூபா |
|--|----------|--------------------|-----------------------|
| ஆண்டிற்குரிய இலாபம் | | 882,459,469 | 342,286,709 |
| முற்றடக்கப்பட்ட வருமானம்/(செலவீனம்) | | | |
| வருமானக்கூற்றில் மீள் வகைபடுத்தக்கூடாத ஏனைய முற்றடக்கப்பட்ட வருமானம். | | | |
| நன்மை தரும் திட்டங்களுக்கான அட்டுறு இலாபங்கள் மற்றும் நட்டங்கள் | 29.1.3 | 61,260,084 | 10,997,545 |
| மேற்குறிப்பிட்டதற்கு பிற்போடப்பட்ட வரியால் ஏறக்கும் விளைவு | 22 | (14,073,511) | (3,273,872) |
| வரிகளால் தேறிய ஆண்டுக்குரிய முற்றடக்கப்பட்ட வருமானம் | | 47,186,573 | 7,723,673 |
| ஆண்டிற்குரிய மொத்த முற்றடக்கப்பட்ட வருமானம் | | 929,646,041 | 350,010,383 |
| சேர வேண்டியது: | | | |
| தாய் நிறுவன பங்குரிமைதாரர்கள் | | 929,646,041 | 350,010,383 |
| கட்டுப்பாடற்றதான வட்டி | | — | — |
| | | 929,646,041 | 350,010,383 |

பக்கம் 86 தொடக்கம் 122 வரையுள்ள நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்நிதிக்கூற்றுக்களுடன் ஒருங்கிணைந்தவையாகும்.

நிதி நிலைமைக்கூற்று

| 31 டிசம்பர் உள்ளவாறானது | குறிப்பு | 2015 ரூபா | வங்கி 2014 ரூபா |
|--|----------|------------------------|-----------------------|
| சொத்துக்கள் | | | |
| காசும் காசுக்கு சமமானவையும் | 16 | 310,591,598 | 236,997,574 |
| இலங்கை அரசு பத்திரங்கள் | 17 | 607,814,250 | 1,789,084,271 |
| வங்கிகளினடனான மீதிகள் | 18 | 15,813,954,858 | 26,165,415,422 |
| வியாபாரத்திற்கான நிதிச் சொத்துக்கள் | 19 | 200,000 | 206,300 |
| ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்தான கடன்களும் பெற வேண்டியவைகளும் | 20 | 87,907,153,173 | 61,579,234,734 |
| அருவச் சொத்துக்கள் | 21 | 78,815,975 | 54,961,763 |
| பிற்போடப்பட்ட வரிச்சொத்துக்கள் | 22 | 171,634,073 | 188,321,788 |
| ஏனைய சொத்துக்கள் | 23 | 1,441,723,782 | 1,519,103,148 |
| ஆதனங்கள் மற்றும் உபகரணங்கள் | 24 | 1,044,604,902 | 825,856,722 |
| மொத்த சொத்துக்கள் | | 107,376,492,611 | 92,359,181,722 |
| பொறுப்புக்கள் | | | |
| வங்கிகளுக்கு கொடுக்க வேண்டியவை | 25 | 7,915,016,520 | 9,790,601,772 |
| ஏனைய வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டியவை | 26 | 86,324,097,162 | 72,525,364,971 |
| வழங்கப்பட்ட படுகடன்களும் ஏனைய கடன்பாட்டு நிதியங்களும் | 27 | 2,693,032,538 | — |
| ஏனைய பொறுப்புக்கள் | 28 | 3,253,841,708 | 3,704,157,314 |
| ஓய்வுப் பயன்பாட்டு கடப்பாடு | 29 | 972,097,354 | 913,202,684 |
| மொத்த பொறுப்புக்கள் | | 101,158,085,282 | 86,933,326,741 |
| உரிமையாண்மை | | | |
| நிர்ணயிக்கப்பட்ட/கூறப்பட்ட மூலதனம் | 30 | 1,370,936,931 | 1,370,936,931 |
| சட்டபூர்வமான ஒதுக்க நிதி | 31 | 567,391,265 | 523,268,291 |
| நிறுத்தி வைத்த வருவாய்கள் | 32 | 1,400,132,731 | 872,318,223 |
| ஏனைய ஒதுக்கங்கள் | 33 | 2,879,946,402 | 2,659,331,535 |
| பங்குதாரர்களின் மொத்த உரிமையாண்மை | | 6,218,407,329 | 5,425,854,981 |
| மொத்த உரிமையாண்மை | | 6,218,407,329 | 5,425,854,981 |
| மொத்த உரிமையாண்மை மற்றும் பொறுப்புக்கள் | | 107,376,492,611 | 92,359,181,722 |
| நிகழ்த்தக்க பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகள் | 34 | 232,012,133 | 168,961,738 |

பக்கம் 86 தொடக்கம் 122 வரையான பக்கங்களில் உள்ள முக்கிய கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் பக்கம் 95 தொடக்கம் 122 வரையான பக்கங்களில் உள்ள குறிப்புகள் இந்நிதிக்கூற்றுக்கள் ஒருங்கிணைத்தவையாகும். அத்துடன் இந்நிதிக்கூற்றுக்கள் 1988இன் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம், 2008 ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க பிரதேச அபிவிருத்தி வங்கிச்சட்டம் போன்ற சட்ட தேவைப்பாடுகளுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ளன.



கீ. கலுப்பஹன
நிதி தலைமை அதிகாரி



ரி.ஏ. ஆரியபால
பி.நி. அதிகாரி/பொது முகாமையாளர்

இந்நிதிக்கூற்றுக்கள் உருவாக்கத்திற்கும் அர்ப்பணத்திற்கும் இயக்குனர் சபை பொறுப்பாகும். அத்துடன் இந்நிதிக்கூற்றுக்கள் இயக்குனர் சபையில் அனுமதிக்கப்பட்டு இயக்குனர் சபை சார்பாக கையொப்பம் இடப்பட்டது.



எம். எச். பிரசன்ன பிரேமரத்ன
தலைவர்



டபிள்யூ. ஏ. பி அபேசிங்ஹ
இயக்குனர்

காசு பாய்ச்சல் கூற்று

| 31 டிசம்பர் முடிவடைந்த ஆண்டிற்குரியது | குறிப்பு | வாங்கி | |
|---|----------|-------------------------|-----------------------|
| | | 2015 ரூபா | 2014 ரூபா |
| செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுபாய்ச்சல் | | | |
| வரிக்கு முன்னரான இலாபம் | | 1,962,795,017 | 1,400,340,742 |
| செம்மையாக்கல்கள் | | | |
| வரிக்கு முன்னரான இலாபத்திலுள்ள காசற்ற நடவடிக்கைகள் | 38 | 103,092,883 | 535,118,905 |
| செயற்பாட்டு சொத்துக்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் | 39 | (24,796,383,446) | (3,203,229,786) |
| செயற்பாட்டு பொறுப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் | 40 | 12,674,109,741 | 11,025,663,165 |
| ஏனைய மீள்வகைப்படுத்தல்கள் | 41 | (306,755) | 19,821,386 |
| நன்மைதரும் திட்டங்களுக்கு வழங்கியுள்ள பங்களிப்பு | | (19,647,842) | (19,090,431) |
| செலுத்திய வரி | | (1,157,331,384) | (360,708,539) |
| செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசு | | (11,233,671,788) | 9,397,915,443 |
| முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்கள் | | | |
| ஆதனம், பொறி மற்றும் உபகரண கொள்வனவு | 24 | (413,677,439) | (170,027,634) |
| அருவச் சொத்துக்களின் தேறிய கொள்வனவு | 21 | (59,218,310) | (45,099,278) |
| ஆதனம், பொறி மற்றும் உபகரண விற்பனையினால் பெறப்பட்ட வருமானம் | | 7,772,518 | 1,709,703 |
| பங்குச் சந்தை முதலீட்டு விற்பனைகளிலிருந்து கிடைத்த வருமானம் | | - | 691,705 |
| முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசு | | (465,123,231) | (212,725,504) |
| நிதி நடவடிக்கைகளிலிருந்தான காசு பாய்ச்சல்கள் | | | |
| சாதாரண பங்கு முதலதன் வழங்கலிலிருந்தான தேறிய வருமானம் | 30 | - | 271,536,780 |
| துணைப்படுகடன் வழங்கலிலிருந்தான தேறிய வருமானம் | | 2,500,000,000 | - |
| செலுத்திய பங்குலாபம் | | (137,093,693) | (21,129,614) |
| நிதி நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசு பாய்ச்சல் | | 2,362,906,307 | 250,407,166 |
| காசும் காசுக்கு சமமானவற்றிலும் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு/(குறைவு) | | | |
| | | (9,335,888,712) | 9,435,597,105 |
| வருடத்தின் ஆரம்பத்தில் இருந்த தேறிய காசு மற்றும் காசுக்கு சமமானவை | | 25,282,309,307 | 15,846,712,202 |
| ஆண்டு இறுதியில் உள்ள காசு மற்றும் காசுக்கு சமமானவை | | 15,946,420,596 | 25,282,309,307 |
| காசு மற்றும் காசுக்கு சமமானவையின் இணக்கப்பாடு | | | |
| மத்திய வங்கியுடனான மீதிகள் மற்றும் காசு | 16 | 310,591,598 | 236,997,574 |
| வங்கிகளினுடனான சாதக மீதிகள் | 18 | 15,813,954,858 | 26,165,415,422 |
| வங்கிகளினுடனான பாதக மீதிகள் | | (178,125,860) | (1,120,103,689) |
| | | 15,946,420,596 | 25,282,309,307 |

பக்கம் 86 தொடக்கம் 122 வரையுள்ள நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்நிதிக்கூற்றுக்களுடன் ஒருங்கிணைந்தவையாகும்.

உரிமைமாற்றல் கூற்று

| | வங்கி | | | | | | |
|--------------------------------------|----------------------|-----------------------|--------------------|----------------------|----------------|-------------------------------|----------------------|
| | கூறப்பட்ட மூலதனம் | சட்டபூர்வ ஒதுக்க நிதி | விசேட ஒதுக்க நிதி | பொது ஒதுக்க நிதி | முதலீட்டு நிதி | நிறுத்திவைக்கப்பட்ட இலாபங்கள் | மொத்தம் |
| | ரூபா. | ரூபா. | ரூபா. | ரூபா. | ரூபா. | ரூபா. | ரூபா. |
| 01.01.2014 இல் மீதி | 1,099,400,151 | 506,153,956 | 360,544,284 | 2,213,215,574 | — | (336,320,804) | 3,842,993,161 |
| வழங்கப்பட்ட கூறப்பட்ட மூலதனம் | 271,536,780 | — | — | — | — | — | 271,536,780 |
| ஆண்டுக்குரிய இலாபம் | — | — | — | — | — | 342,286,709 | 342,286,709 |
| ஏனைய முற்றடக்க வருமானம் | — | — | — | — | — | 7,723,673 | 7,723,673 |
| முதலீட்டு நிதிக்கு மாற்றம் | — | — | — | — | 961,314,657 | — | 961,314,657 |
| சட்டபூர்வமான ஒதுக்க நிதிக்கு மாற்றம் | — | 17,114,335 | — | — | — | (17,114,335) | — |
| விசேட ஒதுக்க நிதிக்கு மாற்றம் | — | — | 17,114,335 | — | — | (17,114,335) | — |
| பொது ஒதுக்க நிதிக்கு மாற்றம் | — | — | — | 68,457,342 | — | (68,457,342) | — |
| முதலீட்டு நிதியிலிருந்து மாற்றம் | — | — | — | — | (961,314,657) | 961,314,657 | — |
| 31.12.2014இல் மீதி | 1,370,936,931 | 523,268,291 | 377,658,619 | 2,281,672,916 | — | 872,318,223 | 5,425,854,981 |
| வழங்கப்பட்ட கூறப்பட்ட மூலதனம் | — | — | — | — | — | — | — |
| ஆண்டுக்குரிய இலாபம் | — | — | — | — | — | 882,459,469 | 882,459,469 |
| ஏனைய முற்றடக்க வருமானம் | — | — | — | — | — | 47,186,573 | 47,186,573 |
| சட்டபூர்வமான ஒதுக்க நிதிக்கு மாற்றம் | — | 44,122,973 | — | — | — | (44,122,973) | — |
| விசேட ஒதுக்க நிதிக்கு மாற்றம் | — | — | 44,122,973 | — | — | (44,122,973) | — |
| பொது ஒதுக்க நிதிக்கு மாற்றம் | — | — | — | 176,491,894 | — | (176,491,894) | — |
| பங்கிலாபம் 2014 | — | — | — | — | — | (137,093,693) | (137,093,693) |
| 31.12.2015 இல் மீதி | 1,370,936,931 | 567,391,265 | 421,781,593 | 2,458,164,810 | — | 1,400,132,731 | 6,218,407,329 |

பக்கம் 86 தொடக்கம் 122 வரையுள்ள நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்நிதிக்கூற்றுக்களுடன் ஒருங்கிணைந்தவையாகும்.

நதிக் கூற்றுக்கான குறிப்புகள்

1. கூட்டாண்மை நிறுவன தகவல்கள்

1.1 பொது

பிரதேச அபிவிருத்தி வங்கியானது 1985களில் பிராந்திய கிராமிய அபிவிருத்தி வங்கிகளாக மாவட்ட மட்டத்தில் காணப்பட்டமை தொடர்பாக அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. 1997ம் ஆண்டில் காணப்பட்ட பிராந்திய கிராமிய அபிவிருத்தி வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு ரஜர்ட்டு, ருணுணு, வயம்ப, ஊபா, கந்தூரட்ட மற்றும் சப்ரகமுவ பிரதேச அபிவிருத்தி வங்கிகள் மாகாண மட்டத்தில் உருவாக்கப்பட்டன. எனினும் 2010ம் ஆண்டு மே மாதத்தில் இவ் ஆறு வங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டு தேசிய மட்டத்தில் பிரதேச அபிவிருத்தி வங்கி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இவ் வங்கியானது 2008ம் ஆண்டு 41ம் இலக்க சட்டத்தின் கீழ் ஒரு சட்ட ரீதியான அமைப்பாக உருவாக்கப்பட்டது. வங்கியை பதிவு செய்த அலுவலகமானது இலக்கம் 993, கண்டி வீதி, வெதமுள்ள, களனி எனும் முகவரியில் அமையப்பெற்றுள்ளது.

நிலையான பயிற்சி பெறும் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர் பலமான 31 டிசம்பர் 2015 இல் 3,052 ஆகும். (31 டிசம்பர் 2014 இல் 3,112)

1.2 பிரதான நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளின் தன்மை

ஆண்டு காலப்பகுதியில் வங்கியின் பிரதான செயற்பாடுகள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு வழிவகுக்கும் வகையில் வங்கியானது விவசாயம், கைத்தொழில், வியாபாரம், வர்த்தகம், கால்நடை, மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவித்தலுடன் மகளிர் மேம்படுத்தல் மற்றும் பிரதானமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நுண் நிதி அமைப்புகளிற்கு நிதிசார் உதவியாளராக காணப்படுகிறது. வங்கியின் பிரதான நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் மீளாய்விற்கு உட்படும் ஆண்டில் இடம் பெறவில்லை.

2. கணக்கீட்டு கொள்கைகள்

2.1 உடன்பாட்டுக்கூற்று

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தால் ஸெயிடப்பட்டுள்ள இலங்கையின் கணக்கீட்டு நியமங்களிற்கேற்ப தயாரிக்கப்பட்ட 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி உள்ளவாறான மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமான கூற்று, முற்றடக்க வருமானகூற்று, நிதிநிலைமைக்கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமைமாற்றம் பற்றிய கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளும் குறிப்புகளும் (நதிக் கூற்றுக்கள்) தயாரிக்கப்பட்டுள்ளதுடன் 1998ம் ஆண்டு 30ம் இலக்க வங்கிச்சட்டம் மற்றும் அதன் திருத்தங்களுக்கும் மற்றும் 2008 ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க பிரதேசிய சங்வர்த்தன வங்கிச்சட்டமும் அதன் திருத்தங்களும் உட்படுத்தப்பட்டுள்ளது. நிதியியல் கூற்றுக்கள் 2008 ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க பிரதேசிய சங்வர்த்தன வங்கிச்சட்டமும் அதன் திருத்தங்களுக்குமான தேவைப்பாடுகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளது.

2.2 தயாரித்தலுக்கான அடிப்படை

இந்நதிக் கூற்றுக்கள் நியாயமான பெறுமதியில் விற்பனைக்குத் தயாராகவுள்ள முதலீடுகள் பெறவேண்டிய நிதி ஆதனங்கள், விற்பனைக்காக வைத்துள்ள ஏனைய நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் மற்றும் இலாப நடடங்களினூடாக நியாயமான பெறுமதியில் அங்கீகரிக்கப்பட்ட நிதிச்சொத்து மற்றும் பொறுப்புகள் என்பன தவிர்த்த அனைத்தும் வரலாற்று கிரய அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

2.3 நதிக் கூற்றுக்களுக்கான பொறுப்பு

2008 ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க பிரதேசிய சங்வர்த்தன வங்கிச்சட்டம், 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிச்சட்டம் மற்றும் இலங்கை கணக்கீட்டு நியமத்தின் படியான ஏற்பாடுகளுக்கு அமைய இந்நதிக் கூற்றுக்களை தயாரித்தல் மற்றும் அறிக்கையிடலுக்கு இயக்குனர் சபையே பொறுப்பாகும்.

2.4 இயக்குனர்களால் நதிக் கூற்றுக்கள் அனுமதிக்கப்படல்

2015ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி முடிவடைந்த ஆண்டிற்குரிய நதிக் கூற்றுக்களை 2016 மார்ச்சு 21ஆம் திகதி கூட்டமுடிவிற்படி வெளிப்படுத்த இயக்குனர் சபையில் அனுமதி வழங்கப்பட்டது.

2.5 தொழிற்பாட்டு மற்றும் முன்னிலைப்படுத்தும் நாணயம்

நதிக் கூற்றுக்கள் அனைத்தும் இலங்கை ரூபாவிலேயே காட்டப்பட்டுள்ளதுடன் வங்கியின் பொருளாதார சூழலில் பயன்படுத்தும் நாணயமும் இதுவாகும். இப்பெறுமதிகள் தனியாக குறிப்பிட்டு காட்டப்படாதவிடத்து சகல பெறுமதிகளும் கிட்டிய ரூபாவிற்கு மட்டம் தட்டப்பட்டுள்ளன.

2.6 நதிக் கூற்றுக்களை முன்னிலைப்படுத்தல்

வங்கியின் நிதி நிலைமைக்கூற்றில் உள்ள அம்சங்கள் அவற்றின் தன்மைகளுக்கு ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவ் அம்சங்கள் திரவத்தன்மை மூலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. அத்துடன் இந்நதிக் கூற்றுக்களில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பணவீக்க காரணிகள் தொடர்பான எந்தவொரு சரிப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பு இலக்கம் 43 இல். அறிக்கையிடல் திகதியிலிருந்து 12 மாதங்களினுள் பெற்றுக் கொள்ளக்கூடியவை. அவை தீர்க்கப்படக்கூடியவை. (நடைமுறை) தொடர்பான மற்றும் 12 மாதங்களின் பின்னர் பெற்றுக் கொள்ளக்கூடியவை அல்லது தீர்க்கப்படக்கூடியன. (நடைமுறை அல்ல) தொடர்பான தகவல்கள் பகுத்தாராயப்பட்டுள்ளது.

2.7 பொருண்மைத்தன்மை மற்றும் ஒருங்கிணைத்தல்

நதிக் கூற்றுக்கள் அறிக்கையிடல் தொடர்பான இலங்கை கணக்கீட்டு நியமம் இல். 1ற்கு ஏற்றவாறு ஒவ்வொரு ஒரே வகையான தன்மை பொருண்மைத்தன்மை கொண்ட அம்சங்கள் நதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொருண்மைத்தன்மையைக் கொண்ட ஒரு வகையற்ற அல்லது ஒரே வகையான செயற்பாடுகளை கொண்டிருக்கும் அம்சங்களும் தனியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

நிதிநிலைமைக் கூற்றில் நிதிச்சொத்துக்கள் மற்றும் நிதிப்பொறுக்க-களானவை அங்கீகரிக்கப்பட்ட பெறுமதிகளை சட்டரீதியாக ஈடு செய்வதற்கு உரிமையுள்ள போது மற்றும் ஒரு தேறிய அடிப்படையில் தீர்ப்பதற்கு ஆர்வம் உள்ளபோது மாத்திரம் ஈடு செய்யப்பட்டு தேறிய பெறுமதி காட்டப்பட்டுள்ளதுடன் அவ்வாறல்லாத சந்தர்ப்பங்களில் சொத்துக்கள் பொறுப்புக்கள் உள்ளவாறாகவே காட்டப்பட்டுள்ளன. வருமானங்கள் மற்றும் செலவீனங்கள் ஆனவை யாதாயினும் ஒரு கணக்கீட்டு நியமத்திற்கு ஏற்றவாறு அல்லது அதன் விளக்கவுரைப்படி அனுமதிக்கப்படாதவிடத்து மற்றும் கணக்கீட்டுக் கொள்கைகளில் குறிப்பாக வெளிப்படாத விடத்து வருமான கூற்றில் ஈடுசெய்யப்படவில்லை.

2.8 ஒப்பீட்டு தகவல்

ஆண்டிற்குரிய நதிக் கூற்றுக்கள் முன்னிலைப்படுத்தலில் ஒப்பீட்டு தகவல்களாகவே மாற்றப்படவேண்டிய சந்தர்ப்பங்களில் தேவைக்கேற்றவாறு மீள்வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2.9 காசுப்பாய்ச்சல் கூற்று

இக்கூற்றானது இலங்கை கணக்கீட்டு நியமத்திற்கு LKAS - 7 (காசு பாய்ச்சல் கூற்று) அமைவாக நேர்முறையில் தயாரிக்கப்படுகிறது. இதில் செயற்பாட்டு நடவடிக்கைகள் நிதி நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளிலான மொத்த காசு பெறுவனவுகள் மற்றும் மொத்த காசு கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படுகின்றன. குறுகிய காலத்திற்குரிய காசு மற்றும் காசுக்கு சமமானவை அதிக திரவத்தன்மை வாய்ந்த முதலீடுகள் ஆனவை இலகுவாக காசுக்கு மாற்ற முடிவதோடு இது இடர் இல்லா பெறுமதி மாற்றத்திற்கு வழி வகுக்கிறது.

காசு மற்றும் காசுக்கு சமமானவை பற்றி விவரமான தகவல்கள் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகளில் இல. 16 மற்றும் 18ல் காணப்படுகின்றன.

காசுப்பாய்ச்சல் கூற்றின் நோக்கத்திற்காக காசு மற்றும் காசுக்கு சமமானவை காசு தேறிய பாதகமான நிதிகளை உள்ளடக்குவதுடன் மேற்கூறப்பட்ட வரைவிலக்கணப்படி குறுகிய கால வைப்புக்களையும் உள்ளடக்குகிறது.

2.10 குறிப்பிடத்தக்க கணக்கீட்டு தீர்மானங்கள், மதிப்பீடுகள் மற்றும் எடுகோள்கள்

நிதிக்கூற்றுக்கள் முன்னிலைப்படுத்தலில் இலங்கை கணக்கீட்டு நியமத் தேவைக்கேற்றவாறு முகாமைத்துவத்தின் தீர்மானங்கள், மதிப்பீடுகள் மற்றும் எடுகோள்களானவை கணக்கீட்டு கொள்கைகள் உள்ளடக்கத்தையும் அறிக்கையிடப்பட்டு சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் வருமானங்கள், செலவீனங்கள் என்பனவற்றையும் தாக்கத்திற்குட்படுத்தும் எவ்வாறாயினும் மதிப்பீடுகள் சில சந்தர்ப்பங்களில் உண்மையான பெறுபெறுகளுடன் வேறுபட்டு காணப்படும்.

மதிப்பீடுகளும் எடுகோள்களும் தொடர்ந்து செல்லும் முறையில் மதிப்புகளாகப்படுவதுடன் இவ்மதிப்பீடுகள் எதிர்காலத்தில் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும்போது அக்காலத்தில் மீள்பார்வை செய்யப்படும்.

வங்கியின் கணக்கீட்டு கொள்கையின்படி முக்கிய மதிப்பீடுகள் நிச்சயமற்ற மற்றும் கஷ்டமான தீர்ப்புக்கள் வழங்கும் செயற்பாட்டில் முகாமைத்துவமானது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பின்வரும் தீர்மானிப்புக்களை மேற்கொண்டுள்ளது.

2.10.1 தொடர்ந்து இயங்கும் தன்மை

வங்கியினுடைய முகாமைத்துவமானது தொடர்ந்து இயங்கும் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக வங்கியின் நடவடிக்கைகளை தொடர்ந்து இயலுமையை கொண்டிருக்கின்றதா என்ற கருத்தில் மதிப்பீடு ஒன்றை நடாத்தி அது தொடர்பில் வங்கியானது கட்டபுலனாகக்கூடிய எதிர்காலம் வரையும் தொடர்ந்து இயங்குவதற்கான வளங்களை கொண்டுள்ளதைக் கண்டு திருப்தியடைந்துள்ளது. மேலும் வங்கியினுடைய தொடர்ச்சித் தன்மையில் முக்கியமான ஐயப்பாட்டினை ஏற்படுத்தக்கூடியவாறு எந்தவொரு நிச்சயமற்ற தன்மையினையும் பற்றி வங்கி அறிந்திருக்கவில்லை. எனவே, நிதிக்கூற்றுக்களானவை தொடர்ந்தியங்கும் தன்மையில் தொடர்ச்சியாகவும் தயாரிக்கப்படும்.

2.10.2 கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீதான பெறுமதி ஆய்வு நடட்டங்கள்

பெறுமதியிழப்பு நடட்டங்கள் இலாப அல்லது நடட்டக்கூற்றுக்களில் பதியப்பட வேண்டியவையா என்பதனை மதிப்பிடுவதற்காக 2015 டிசம்பர் 31 இலிருந்து தொடங்கும் ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியிலும் சபை தீர்மானத்தின் படி வங்கியானது ரூபா 10மில்லியனுக்கு அதிகமான அதன் தனிப்பட்ட குறிப்பிடத்தக்க கடன்கள் மற்றும் முற்பணங்களை மீளாய்கின்றது. குறிப்பாக, பெறுமதியிழப்பு நடட்டங்களை தீர்மானிக்கும் போது, தொகை மற்றும் எதிர்கால காசுப்பாய்ச்சல் காலங்களை மதிப்பிடுதலில் முகாமையின் தீர்மானமானது தேவைப்படுத்தப்படுகின்றன.

இத்தகைய மதிப்பிடல்கள் பல காரணிகள் தொடர்பிலான எடுகோள்களை அடிப்படையாக கொண்டுள்ளதுடன் மெய் விளைவுகள் மாறபடக்கூடியதுடன், இது எதிர்காலத்தின் பெறுமதியிழப்பு படி உருவாக்கல்களை தோற்றுவிக்கின்றது.

ரூபா 10மில்லியனுக்கு அதிகமான அனைத்து கடன்கள் மற்றும் முற்பணங்கள் தனிப்பட்ட ரீதியில் மதிப்பிடப்படுவதுடன், அனைத்து தனிப்பட்ட குறைந்தளவு பெறுமதியான கடன்கள் மற்றும் முற்பணங்கள் தொகுப்பான மதிப்பிடப்படுகின்றன.

இக்கூட்டு மதிப்பீடானது கடன் சேர்க்கைகள் (நிலுவை மட்டங்கள் கடன் வகைகள் முதலானவை) இடர்கூட்டின் விளைவு தொடர்பான தீர்வுகளையும் பொருளாதார தரவுகள் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.

வரலாற்று நடட்ட அனுபவத்தை காண வங்கியானது தேறிய பாய்ச்சல் வீத முறையை கையாளுகிறது.

கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீதான பெறுமதியிழப்பு, நடட்டங்கள் தொடர்பான விபரங்கள் குறிப்பிலக்கம் 20ல் காட்டப்பட்டுள்ளதுடன் இவை தொடர்பான விளக்கமான தகவல்கள் இல. 44ல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2.10.3 வர்ப்பில்

பிற்போடப்பட்ட வரிச்சொத்துக்களானவை வரி இழப்புக்கள் தொடர்பில் எதிர்காலத்தில் வரி இழப்புக்களை தீர்ப்பதற்கான மற்றும் வரி இலாபங்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவின் அளவிலேயே அங்கீகரிக்கப்படுகின்றன. அங்கீகரிக்கத்தக்க பிற்போடப்பட்ட வரியின் அளவினை தீர்மானிப்பதற்கு சாத்தியமான காலம் எதிர்கால வரியிடத்தக்க இலாபங்கள் மற்றும் எதிர்கால வரித்திட்ட தந்திரோபாயங்கள் என்பனவற்றின் அடிப்படையிலான ஒரு தீர்மானம் அவசியமானதாகும்.

2.10.4 வரையறுக்கப்பட்ட நன் திட்டங்கள்

வரையறுக்கப்பட்ட நன்மை திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான கடப்பாடுகளின் இன்றைய பெறுமதிகள் உண்மையான பெறுமதியிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இப்பெறுமதியானது கழிவுகள் தொடர்பான ஊகிப்புக்கள் சொத்துக்களிலான திரும்பல் வீதங்கள் எதிர்கால சம்பள உயர்வுகள், இறப்பு வீதங்கள் மற்றும் எதிர்கால ஓய்வூதிய அதிகரிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கியதாகும். எனினும் இவை நீண்டகால திட்டங்களாக காணப்படுவதினால் அத்தகைய மதிப்பீடுகள் நிச்சயமற்ற காணப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. அனைத்து ஊகிப்புக்களும் அறிக்கைப்படுத்தும் தினத்தில் விமர்சனங்களுக்கு உட்படும்.

இலங்கை அரசாங்கத்தின் முதிர்ச்சி எதிர்வு கூறப்பட்ட பிணைகளின் வட்டி வீதங்களுக்கு இணங்கும் வகையில் நன்மை கட்டுப்பாட்டு திட்டங்களுக்கான கால எல்லையும் இணங்குவதனால் இதன் மூலம் சரியான கழிவு வீதத்தை தீர்மானிக்கலாம் என முகாமையாளர்கள் ஆலோசிக்கின்றனர்.

இறப்பு வீதம் தீர்மானிப்பதில் இறப்புத் தகவல் அட்டவணை அடிப்படையாவதுடன் எதிர்கால ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு என்பன எதிர்கால பணவீக்க வீதங்களிலும் வங்கியின் எதிர்கால ஊழிய உயர்வு வீதங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.

2.10.5 ஆதனங்கள் மற்றும் உபகரணங்கள் பயன்தரு ஆயுட்காலம்

வங்கியானது ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியிலான எஞ்சிய பெறுமதிகள் பயன்தரு ஆயுட்காலம் மற்றும் சொத்துக்களை பெறுமானதேய்விடும் முறை என்பவற்றினை மீளாய்வு செய்கிறது. முகாமை தீர்மானமானது இப்பெறுமதிகளின் மதிப்பீடு, வீதங்கள் மற்றும் முறைமைகள் என்பவற்றில் மேற்கொள்ளப்படுவதோடு இவை நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்டவையாக காணப்படுகின்றன.

2.10.6 ஒப்புறுதிகளும் நிகழ்த்தக்கவையும்

அறியப்பட்ட அனைத்து பொறுப்புகளின் தொகையையும் தீர்மானிப்பதற்காக அனைத்து கண்டுகொள்ளக்கூடிய இடர்களும் கணக்கீட்டுக்கு உட்படுத்தப்பட்டன.

நிகழ்த்தக்க பொறுப்புகளானது சாத்தியமான பொறுப்பொன்றாயினும் அதன் நடப்புத்தன்மை நிச்சயமற்ற நிகழ்வுகள் அல்லது தற்போதைய கடப்பாடுகளிலேயே

உறுதி செய்யப்படும். எனினும் பொருளாதார நன்மையானது சாத்தியமற்றது அல்லது நம்பகமான முறையில் அளவிட முடியாத ஒன்றாகும். நிகழ்த்தக்க பொறுப்புகள் நிதி நிலைமைக்கூற்றில் இணைப்பதற்கு அங்கீகரிக்கப்படாத போதும் அவை சொற்பமான அளவு இல்லாவிடின் அவற்றை நிதிக்கூற்றுக்களுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

3. முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் சுருக்கம்

நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும்போது குழு மற்றும் வங்கி பின்பற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் பின்வருமாறு உள்ளடக்கப்படுகின்ற கணக்கீட்டுக் கொள்கைகள் குறிப்பிட்டு காட்டப்படாதவிடத்து இந்நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ளன. சகல காலப்பகுதிகளிலும் நிலைமை மாறாது பின்பற்றப்பட்டுள்ளது.

3.1 நிதி கருவிகள் - முதன்முறை அங்கீகரித்தலும் பிற்கால அறவீடுகளும்

3.1.1 அங்கீகரிக்கப்படும் தகவல்

சகல நிதிச்சொத்துக்களும் பொறுப்புக்களும் முதன் முதலில் வர்த்தகத் திகதி ஒன்றில் அங்கீகரிக்கப்படும். உதாரணமாக வங்கியானது குறித்த ஆதனத்தில் ஒப்பந்த ஏற்பாடுகளுக்கு ஒரு தரப்பாகும் வேளை இது ஒருங்கு முறை வர்த்தகத்தினை அதாவது சந்தை விதிகள் பிரமாணங்கள் என்பவற்றால் பரிந்துரைக்கப்பட்டபடி குறித்த காலப்பரப்பினுள் கையளிப்பு செய்யப்பட வேண்டிய கொள்வனவுகள் மற்றும் விற்பனைகளை உள்ளடக்கும்.

3.1.2 நிதி ஆதனங்களின் மீள்வகைப்படுத்தல் மற்றும் முதன்முறை மதிப்பீடல்

நிதி ஆதனங்களின் முதன்முறை அங்கீகாரத்தின் போதான வகைப்படுத்தலானது அவற்றின் பண்புகள், அவற்றின் இயல்புகள், அவற்றை கொள்வனவு செய்ய இருக்கும் எதிர்பார்க்கை என்பவற்றில் தங்கியுள்ளது. நிதிச்சொத்துக்களும் பொறுப்புக்களும் இலாப நட்டங்களின் ஊடாக அவற்றின் நியாய பெறுமதியில் மதிப்பீடு செய்யப்படும் சந்தர்ப்பங்கள் தவிர, அனைத்து நிதி ஆதனங்களும் முதன் முறையாக அவற்றின் நியாய பெறுமதியோடு கொடுக்கல் வாங்கல் கிரயங்கள் சேர்ந்த பெறுமதியில் மதிப்பீடு செய்யப்படும்.

இலங்கை கணக்கீட்டு நியமம் LKAS 39 (நிதி ஆதனங்கள்: அதிகரித்தல் மற்றும் அளவிடுதல்) ற்கு அமைய இலாப நட்டங்களின் ஊடாக அவற்றின் நியாய பெறுமதியில் நிதிச்சொத்துக்கள் மற்றும் நிதிப்பொறுப்புக்கள் மதிப்பீடு தவிரந்த அனைத்து நிதி ஆதனங்களும் முதலில் அவற்றின் நியாயப்பெறுமதியுடன் கொடுக்கல் வாங்கல் கிரயத்தை சேர்த்து கணிக்கப்படும். அத்துடன் அவை நேரடியாக நிதி ஆதனங்களின் கொள்வனவில் அல்லது விற்பனையில் நேரடியாக சுமத்தப்படும் இலாப நட்டங்களின் ஊடாக அவற்றின் நியாயப் பெறுமதியிலே நிதிச் சொத்துக்கள் மற்றும் நிதிப் பொறுப்புகள் கொடுக்கல் வாங்கல் கிரயத்தின் தொடர்பாக வருமான கூற்றில் பங்கீடு செய்யப்படும்.

3.1.3 வகைப்படுத்தல் மற்றும் நிதிச்சொத்துக்களின் தொடர்ந்து வரும் அறவீடுகள்

தொடர்ந்து வரும் நிதிச் சொத்துக்களின் அளவீடானது அவற்றின் வகைப்படுத்தலேயே தங்கியுள்ளது.

3.1.3.1 இலாப நட்டங்களினூடாக நியாயமான பெறுமதியிலான நிதிச்சொத்துக்கள்

நிதிச்சொத்து ஒன்றானது விற்பனை நோக்கத்திற்காக வைத்துள்ள போது அல்லது இலாப நட்டங்களின் சீர் பெறுமதியில் பதிவு செய்யப்படும் போது அது இலாப நட்டங்களினூடாக நியாய பெறுமதியிலானதாக வகைப்படுத்தப்படும்.

3.1.3.2 விற்பனைக்காக வைத்துள்ள நிதிச்சொத்துக்கள்

விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதிச் சொத்துக்களானவை நிதி நிலைமை கூற்றில் அவற்றின் நியாயமான பெறுமதியில் பதிவு செய்யப்படும் நியாய பெறுமதியிலான மாற்றமானது தேசிய வியாபார வருமானத்தில் அங்கீகரிக்கப்படும் பங்கிலாப வருமானம் அல்லது செலவானது ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக அல்லது கொடுப்பனவுக்கான உரிமை உருவாக்கப்படும் போது தேறிய வியாபார வருமானத்தில் பதிவு செய்யப்படும்.

இலாப நட்டங்களினூடான நியாய பெறுமதியிலான நிதிச் சொத்துக்களானவை நிதி நிலைமைக் கூற்றில் அவற்றின் நியாயமான பெறுமதியில் பதிவு செய்யப்படும். நியாயமான பெறுமதியிலான மாற்றமானது இலாப நட்டங்களினூடாக நியாய பெறுமதியிலான நிதி ஆதனங்களின் மீதான தேறிய பெறுகை அல்லது நட்டம் என பதிவு செய்யப்படும். பெறப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட வட்டியானது விளைவு வட்டி வீத முறை அடிப்படையில் வட்டி வருமானம் அல்லது வட்டிச் செலவீனம் என்றவாறு முறையே காட்டப்படும். அதேவேளை பங்கிலாப வருமானமானது கொடுப்பனவுக்கான உரிமை உருவாக்கப்பட்டதும் ஏனைய செயற்பாட்டு வருமானமாக காட்டப்படும்.

3.1.3.3 முதிர்வு வரை வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகள்

முதிர்வு வரை வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகளானவை வங்கியானது முதிர்வு வரை வைத்திருப்பதற்கான விருப்பமும் இயலுமையும் கொண்ட நிலையான அல்லது தீர்மானிக்கக்கூடிய கொள்வனவின் மற்றும் நிலையான முதிர்வு கொண்ட பெறுமதி அற்ற நிதிச்சொத்துக்கள் ஆகும். முதன்முறை அங்கீகாரத்திற்கு பிறகு முதிர்வு வரை வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகளானவை விளைவு வட்டி வீத முறையைப் பயன்படுத்தி கணிக்கப்பட்ட தேய்வுக்குட்பட்ட பெறுமதியில் பெறுமதி இழப்புகள் சீராக்கப்பட்டு அளவீடு செய்யப்படும். தேய்வுக்குட்பட்ட பெறுமதியானது கொள்வனவின் போதான வட்டங்கள் அல்லது கழிவுகளை மற்றும் விளைவு வட்டி வீதத்தின் அல்லது கழிவுகளை மற்றும் விளைவு வட்டி வீதத்தின் உள்ளார்த்தமான கட்டணங்களை கருத்தில் எடுத்து கணிக்கப்படும். தேய்வினது வருமானக்கூற்றில் வட்டி வருமானமாக வெளிப்படுத்தப்படும்.

வங்கியானது பாரிய பெறுமதியில்லாத முதிர்வு வரை வைத்திருக்கப்படும் அல்லது விற்பனை செய்ய வேண்டி இருப்பின் (சில விசேட சந்தர்ப்பங்கள் தவிர) அவ்வகை முதலீடுகள் முழுவதும் தரம் குறைக்கப்பட்டு விற்பனைக்காக வைத்திருக்கப்படுபவை என மீள் வகைப்படுத்தப்பட வேண்டும். மேலும் தொடர்ந்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வங்கியானது எந்தவொரு நிதிச் சொத்தினையும் முதிர்வு வரை வைத்திருக்கப்படுவதாக வகைப்படுத்துவதிலிருந்து தடுக்கப்படுகிறது.

3.1.3.4 வங்கிகளிலிருந்து கிடைக்க வேண்டியவை மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்தான கடன்களும் பெற வேண்டியவைகளும்

வங்கிகளிலிருந்து கிடைக்க வேண்டியவை மற்றும் வாடிக்கையாளர்களிடமிருக்க வேண்டிய கடன்களும் பெற வேண்டியவைகளானவை தொழிற்பாட்டு சந்தை ஒன்றில் நிரல் படுத்தப்படாத நிலையான அல்லது தீர்மானிக்கக்கூடிய கொடுப்பனவுகளுடனான பெறுமதியில்லாத நிதிச்சொத்துக்கள் ஆகும். எனினும் அவை பின்வருவனவற்றை உள்ளடக்காது உள்ளது.

- வங்கியானது உடனடியாக அல்லது கிட்டிய காலப்பகுதியில் விற்க விரும்புவவை மற்றும் வங்கியானது முதற் தடவை அங்கீகரிப்பின் போதே இலாப நட்டங்களினூடாக நியாய பெறுமதியில் மதிப்பீட்டவை.
- வங்கியானது முதற் தடவை அங்கீகரிப்பின் போதே விற்பனைக்காக வைத்திருக்கப்படுபவை என வகைப்படுத்தியவை.
- கடன் இழப்பு தவிர ஏனைய காரணங்களால் வங்கியானது தனது ஆரம்ப முதலீட்டினை பெற வகைப்படுத்தியவை.

முதன்முறை அங்கீகாரத்தின் பின் வங்கிகளில் இருந்து கிடைக்க வேண்டிய தொகைகள் மற்றும் வாடிக்கையாளரிடமிருந்தான கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகளானவை பிற்காலங்களில் விளைவு வட்டிவீத முறையைப் பயன்படுத்தி, தேய்வு செய்யப்பட்ட பெறுமதியில் பெறுமதி இழப்புகள் நீக்கப்பட்ட பெறுமதியில் மதிப்பிடப்படும். தேய்வு செய்யப்பட்ட பெறுமதியானது கொள்வனவின் போதான வட்டங்கள் அல்லது கழிவுகள் மற்றும் விளைவு வட்டி வீதத்தின் உள்ளார்ந்தமான கட்டணங்களை கருத்தில் எடுத்து கணிக்கப்படும். தேய்வானது வருமானக்கூற்றில் வட்டி வருமானமாக பதியப்படுவதுடன் பெறுமதியிழப்பிலிருந்து ஏற்படும் நட்டங்களை வருமான கூற்றில் அறவிட வேண்டியவை மற்றும் கடன்களில் இருந்து ஏற்படும் பெறுமதியிழப்பு இலாபத்தின் (நட்டம்) கீழ் வெளிப்படுத்த இயலும்.

3.1.3.5 விற்பனைக்குத் தயாராகவுள்ள நதிமுதலீடுகள்

விற்பனைக்குத் தயாராகவுள்ள நிதி முதலீடுகளானவை உரித்து மற்றும் கடன் பத்திரங்களை உள்ளடக்கி உள்ளன. வணிக நடவடிக்கைகளுக்கானவை என வகைப்படுத்தப்படாத மற்றும் இலாப நட்டங்களுடாக நியாயமான பெறுமதி அனுசரிக்கப்படாத உரிமை முதலீடுகளானவை விற்பனைக்குத் தயாரானவை என வகைப்படுத்தப்படுகின்றன.

3.1.4 வழங்கப்பட்ட கடன் பத்திரங்கள் மற்றும் கடனாகப் பெறப்பட்ட நதிகள்

வங்கியில் வழங்கப்பட்ட இலாப நட்டங்களின் ஊடாக நியாயப் பெறுமதி அனுசரிக்கப்படாத நிதி ஆதனங்களானவை வங்கி ஒன்றில் காசினை வழங்குவதன் மூலமோ அல்லது விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதிச் சொத்துக்களின் கீழ் பொறுப்புக்களாக வகைப்படுத்தப்பட்ட வேறு நிதிச் சொத்துக்களை வழங்குவதன் மூலமோ தீர்க்கப்படக்கூடிய ஒப்பந்த உரித்தாளரின் களம் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையான உரிமைப் பங்குகளிற்காக குறித்த தொகையான காசு அல்லது மற்றொரு நிதிச் சொத்தினை பரிமாற்றம் செய்தல் தவிர்ப்பத பொறுப்பு ஒன்றினை ஏற்படுத்துகின்றன.

முதன் முறை கணியீட்டின் பின் வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் கடன் பெறுகைகளானவை தேய்வு செய்யப்பட்ட பெறுமதியில் விளை திறன் வாய்ந்த வட்டி வீத முறையைப் பயன்படுத்தி பிற்காலங்களில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. தேய்வு செய்யப்பட்ட பெறுமதியானது வழங்கலின் போதான வட்டம் என்பது கழிவுகள் மற்றும் விளைதிறன் வாய்ந்த வட்டி வீதத்தின் உள்ளார்ந்த பகுதிகளாகக் காணக்கூடிய செலவுகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு கணியீடப்படுகின்றன.

3.1.5 நதிச் சொத்துக்களின் மீள் வகைப்படுத்தல்

வங்கியானது சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மூலச் சொத்துக்கள் மூலம் பெறுமதி கணிக்கப்படாத நிதி சொத்துக்களினை வர்த்தக நோக்கத்திற்கான முதலீடுகள் என்ற வகைப்படுத்தலில் இருந்து விற்பனைக்குத் தயாராகவுள்ள முதலீடுகளாக கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகளாக அல்லது முதிர்வு வரை வைத்திருக்கப்படுவையாக மீள் வகைப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தகியில் இருந்து சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் விற்பனைக்கு தயாராகவும் நிதி ஆதனங்களை கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகளாக மீள் வகைப்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மீள் வகைப்படுத்தலானது மீள் வகைப்படுத்தப்பட்ட திகதியில் நியாயப் பெறுமதியில் பதிவு செய்யப்படும். அப்பெறுமதியே புதிய தேய்வு செய் பெறுமதியாகவும் கொள்ளப்படும்.

விற்பனைக்கானது என மீள் வகைப்படுத்தப்பட்ட நிதிச் சொத்துக்களின் முன்னர் உரித்தில் உணரப்பட்ட இலாபங்கள் மற்றும் நட்டங்களானவை விளைவு வட்டி வீத முறையைப்

பயன்படுத்தி மிகுதியாகவுள்ள ஆயுட்காலத்திற்கு தேய்வு செய்யப்படும். புதிய தேய்வு செய்யப்பட்ட பெறுமதிக்கும் எதிர்பார்க்கப்படும் காசுப் பாய்ச்சலிற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பினும் அவையும் விளைவு வட்டி வீத முறையைப் பயன்படுத்தி எஞ்சியுள்ள ஆயுட்காலம் முழுதும் தேய்வு செய்யப்படும். குறித்த சொத்தானது பிற்காலத்தில் பெறுமதி இழப்பு செய்யத் தீர்மானிக்கப்படும் சந்தர்ப்பத்தில் உரிமையில் பதிவு செய்யப்பட்ட தொகையானது வருமானக் கூற்றிற்கு மீளளிக்கப்படும்.

மீள் வகைப்படுத்தலானது முகாமைத்துவத்தின் தெரிவாக இருப்பதோடு, அது ஒவ்வொரு ஆதனங்களிற்கும் தனித்தனியாக தீர்மானிக்கப்படும். வங்கியானது முதற் தடவை உணரப்பட்ட பின்னர் எந்தவொரு நிதி ஆதனத்தையும் இலாப நட்டங்களின் ஊடாக சீர் பெறுமதியைப் பதிவளிக்கும் வகையில் மீள் மதிப்பீடு செய்யமாட்டாது.

3.2 நதிச் சொத்துக்கள் மற்றும் நிதிப்பொறுப்புக்களின் அங்கீகார விலக்கல்

3.2.1 நதிச்சொத்துக்கள்

நிதிச் சொத்து ஒன்று அல்லது நிதிச் சொத்துக்களின் பகுதியோ அல்லது ஒரே வகையான நிதிச் சொத்துக்களின் அங்கீகரிக்கப்படாத சந்தர்ப்பம்

- காலாவதியான சொத்துக்களில் இருந்து காசுப் பாய்ச்சல்களை பெற்றுக் கொள்வதற்கான உரிமையுள்ள போது.
- பெறப்படும் காசுப்பாய்ச்சலினை எந்தவொரு தாமதமுமின்றி முழுமையான ஒரு முன்றாம் தரப்பிற்கு செலுத்தும் வகையிலான பொறுப்பு ஒன்றின் விட்டுக்கொடுப்பு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் ஏற்றுக் கொண்டுள்ளபோது.
- வங்கியானது சொத்துக்கள் தொடர்பான அனைத்து வகையான இடர்கள் மற்றும் பெறுமதிகள் பாரியளவிற்கு மாற்றத்திற்குட்பட்டுள்ள போதோ அல்லது
- வங்கியானது சொத்துக்கள் தொடர்பான சகல வகையான இடர்கள் மற்றும் பெறுமதிகளை மாற்றம் செய்யாத போது மற்றும் வைத்துக் கொள்ளாத போது அச்சொத்துக்களின் கட்டுப்பாட்டை மட்டும் மாற்றம் செய்யும் போது.

வங்கியானது தனது சொத்துக்களில் இருந்து காசுப் பாய்ச்சல்களை பெற்றுக் கொள்வதற்கான உரிமையுள்ள போது அல்லது விட்டுக்கொடுப்பு ஒப்பந்தம் ஒன்றிற்குள் உள்வாங்கும் போதும் வங்கியானது சொத்துக்கள் தொடர்பான சகல வகையான இடர்கள் மற்றும் பெறுமதிகளை மாற்றம் செய்யாதபோது, மற்றும் வைத்துக் கொள்ளாத போதும் சொத்துக்களின் கட்டுப்பாட்டை மாற்றம் செய்யாத போதும் வங்கியானது சொத்தின் மீதான ஈடுபாட்டை விஸ்தரிப்பது காணக்கூடியதாக உள்ளது. இது தொடர்பில் வங்கியும் தொடர்புபட்ட பொறுப்பு ஒன்றில் காணப்படுகிறது. மாற்றம் செய்யப்பட்ட சொத்தினதும் தொடர்புபட்ட பொறுப்பினதும் அளவானது வங்கியிடம் காணப்படும் உரிமைகள் மற்றும் பொறுப்புக்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

சொத்தின் மீதான தொடர்ச்சியான ஈடுபாடானது மாற்றப்பட்ட சொத்தின் மீது உத்தரவாதியானவதுடன் அதன் பெறுமதியானது உண்மைப் பெறுமதிகளில் குறைந்த பெறுமதியை கொண்டுள்ளது மற்றும் வங்கியின் மூலம் மீள் செலுத்தக்கூடிய ஆகக்கூடிய இழப்பீட்டு தொகை என்பவற்றை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

3.2.2 நிதிப்பொறுப்புகள்

நிதிப்பொறுப்பு ஒன்று சார்ந்த வங்கியின் கடப்பாடானது தீர்க்கப்படும் போது இரத்து செய்யப்படும் போது அல்லது காலாவதியாகும் போது அப்பொறுப்பானது நிதிக்கூற்றுகளில் இருந்து அங்கீகாரம் விலக்கப்படும். ஏற்கனவே காணப்படுகின்ற நிதிப்பொறுப்பு ஒன்றானது அதே பொறுப்பு வழங்குநரிடம் இருந்தால், வேறுபட்ட நிபந்தனைகளுடன் கூடிய மற்றொரு

பொறுப்பு மூலம் பதிலீடு செய்யப்படின் அல்லது ஏற்கனவே உள்ள நிதிப்பொறுப்பின் நிபந்தனைகளானவை பாரிய மாற்றங்களுக்கு உட்படின், அவ்வாறான பரிமாற்றம் அல்லது நிபந்தனை மாற்றமானது ஏற்கனவே நிதிப்பொறுப்பின் நிபந்தனைகளானவை பாரிய மாற்றங்களுக்கு உட்படின் அவ்வாறான பரிமாற்றம் அல்லது நிபந்தனை மாற்றமானவை ஏற்கனவே காணப்படும் பொறுப்பின் அங்கீகாரத்தினை விலக்கி புதிய பொறுப்புக்கான அங்கீகாரத்தினை வழங்குவதாக காணப்படும்.

ஏற்கனவே காணப்பட்ட நிதிப்பொறுப்பின் கொண்டு செல்லல் பெறுமதிக்கும் செலுத்தப்பட்ட கொள்வனவு பெறுமதிக்கும் இடையிலான வேறுபாடானது இலாபம் அல்லது நட்டமாக பதிவு செய்யப்படும்.

3.3 நியாயப் பெறுமதியினை தீர்மானித்தல்

அறிக்கையிடல் திகதியில் உள்ளவாறான செயற்பாடு சந்தைகளில் நிரற்படுத்தப்பட்ட நிதி ஆதனங்களின் சீர் பெறுமதியானது அவற்றின் நிரற்படுத்திய சந்தை விலையின் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல்களுக்கான எந்தவொரு கிரயங்களும் கழிக்கப்படாது கணிக்கப்படும்.

நிதி ஆதனங்களின் நியாயப்பெறுமதி தொடர்பான ஆய்வு மற்றும் எவ்வாறு அவை கணிக்கப்படுகின்றன தொடர்பான தகவல்கள் குறிப்பு இல. 42ல் காட்டப்பட்டுள்ளது.

3.4 நதிச் சொத்துக்களின் பெறுமதியிழப்பு

வங்கியானது ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியிலும் எந்தவொரு நதிச் சொத்துக்கள் அல்லது நதிச் சொத்துக்களின் தொகுதியானது பெறுமதியிழப்பு ஏற்பட்டதற்கான குறிப்பான ஆதாரங்கள் தொடர்பான மதிப்பீடு மேற்கொள்கிறது. ஒரு நதிச்சொத்து அல்லது நதிச் சொத்துக்களின் தொகுதியானது அவற்றின் முதந்தடவை அங்கீகரித்தலின் பின்னர் ஏற்பட்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வு அல்லது நிகழ்வுகளின் விளைவாக பெறுமதி இழப்பு ஏற்பட்டதற்கான குறிப்பிடத்தக்க ஆதாரம் காணப்படுவதோடு அந்நிகழ்வு (அல்லது நிகழ்வுகள்) குறித்த நிதிச்சொத்து அல்லது சொத்துக்களின் தொகுதியின் இருந்தான எதிர்பார்க்கப்பட்ட காசுப்பாய்ச்சலின் மீது நம்பகமான அளவிடக்கூடிய ஒரு தாக்கத்தினை செலுத்துமாயின் மாத்திரம் அந்நிதிச்சொத்து அல்லது சொத்துக்களின் தொகுதியானது பெறுமதி இழப்பு ஏற்பட்டதாக கொள்ளப்படும்.

பெறுமதியிழப்புக்கான ஆதாரங்கள் பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும். ஒரு கடன் பெறுநர் அல்லது கடன் பெறுநர் குழு ஆனது முக்கிய நிதிக் கஷ்டத்தை அனுபவித்திருக்குமாயின், கடன் தொடர்பான சமிக்ஞைகள் அவர்கள் முறிவடைவதற்கான அல்லது நதிகள் மீள் ஒழுங்கமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான நிகழ்தகவு, முதல் அல்லது வட்டிக் கொடுப்பனவிற்கு தவறுகை அல்லது தவிர்ப்பு மற்றும் நிலுவை தக்க வைத்தல், தவறுகைகளுடன் கூடிய பொருளாதார நிலைமைகள் முதலானவற்றால் எதிர்பார்க்கப்படும் காசு பாய்ச்சலின் ஏற்படக்கூடிய அளவிடத்தக்க வீழ்ச்சி தொடர்பான அவதானிக்கக்கூடிய தரவுகள்.

3.4.1 முன்னராக கணக்கு முடிக்கப்பட்ட ஆதனங்கள்

முன்னராக முடிக்கப்பட்ட ஆதனங்களானவை கடனின் முழுமையான அல்லது பகுதியளவிலான தீர்ப்பனவிற்காக பெறப்படும் ஆதனங்களாகும். முன்னராக கணக்கு முடிக்கப்பட்ட சொத்தின் சந்தைப் பெறுமதியான தொடர்புக் கடன் நிலுவையிலிருந்து குறைவாக காணப்படின் அவ்வேறுபாடானது கடன் இழப்பிற்கான ஏற்பாடாக குறித்த கடனிற்காக அச்சொத்தினை பெற்றுக் கொண்ட ஆண்டிற்கான வருமானக் கூற்றில் அங்கீகரிக்கப்படும்.

3.4.2 நதி ஆதனங்களை ஈடுசெய்தல்

நதிச்சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆனவை நடைமுறையில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தொகைகளை ஈடு செய்வதற்கான சட்ட ரீதியான உரிமை ஒன்று காணப்படுவதோடு, அதனை தேறிய அடிப்படையில் ஈடு செய்வதற்கான விருப்பம் காணப்படின் மாத்திரமே ஈடு செய்யப்பட்டு தேறிய பெறுமதிகள் நிதி நிலைமக்கூற்றில் காட்டப்படலாம். அல்லது பொதுச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களானவை ஒருமித்தவாறு காட்டப்படும். பிரதான தேறல் ஒப்பந்தங்களில் இம்முறை பயன்படுத்தப்படாததால் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களானவை மொத்த அடிப்படையில் காட்டப்படும்.

3.5 குத்தகை

ஒரு ஒப்பந்தமானது குத்தகையா அல்லது குத்தகை ஒன்றினை உள்ளடக்கியுள்ளதா என்பது அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுவதோடு ஏற்பாட்டின் முழுத் தன்மையானது சொத்து அல்லது சொத்துக்களின் தொகுதி ஒன்றினை பயன்படுத்தலில் தங்கியுள்ளதா, ஏற்பாடானது சொத்து ஒன்றினை பயன்படுத்துவதற்கான உரிமையினை வெளிப்படுத்துகின்றதா என்பது தொடர்பான மதிப்பீடு ஒன்று மேற்கொள்ளப்படல் வேண்டும்.

3.5.1 குத்தகை-வங்கியானது குத்தகை பெறுநராக தொழிற்படல்
நிதிக் குத்தகையில் குத்தகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட பொருள் தொடர்பாக கணிசமான இடர்கள் மற்றும் அனுசூலங்கள் என்பன உரிமையைப் பெற்றுள்ள வங்கியையே சாரும். நியாயமான பெறுமதியில் குத்தகைக்கு விடப்பட்ட சொத்து அல்லது குறைந்தளவு குத்தகை செலுத்திய தொகையின் இன்றைய பெறுமதி குறைவாக இருப்பின் குத்தகைப் பொருளானது பயன்படுத்துவதற்கான ஆரம்ப நிலையை அடையும் குத்தகை செலுத்தல் தொகையானது நிதிக் கட்டணங்களுக்கிடையேயும் குத்தகை பொறுப்பு குறைகளுக்கிடையேயும் பகிரப்படும். அத்துடன் மீதியாக உள்ள பொறுப்புகளை நிலையான வட்டிவீதம் மூலம் அடைந்து கொள்ளவும் முடியும். நிதிக்கட்டணங்கள் யாவும் வருமான கூற்றிலேயே வெளிப்படுத்தப்படும்.

மூலதனமாக்கப்பட்ட குத்தகை சொத்துக்கள் அவற்றின் பயன்தரு ஆயுட்காலம் மூலமாகவும் குத்தகை தவணைகளாலும் கணியப்பிட்டுவதுடன் அவ்வாறான நிலைப்பாடு ஒன்று இல்லை எனின் ஆக்கப்பணியானது குத்தகை தவணை முடிவிலேயே அச்சொத்தை தனதாகிக்கொள்ளும். குத்தகை ஆதனங்களுக்கான தேய்மான கொள்கைகள் உரித்தாக உள்ள தேய்வுக்குட்படக்கூடிய சொத்திற்கு இணங்க காணப்படுவதுடன் இது தொடர்பான விளக்கங்கள் 3.7ல் காட்டப்பட்டுள்ளது.

செயற்பாட்டு குத்தகை கட்டணங்கள் வருமான கூற்றில் ஒரு செலவாகப் பதியப்படுவதுடன் அது குத்தகை தவணைகளாக நேர்கோட்டு முறையில் கணிக்கப்படும்.

3.6 காசும் காசுக்கு ஈடானவைபும்

காசு மற்றும் காசுக்கு ஈடானவைகள் காசுப்பாய்ச்சல் கூற்றில் குறிப்பிடப்பட்டவாறு கையிலுள்ள காசும், வங்கிகளிலான கேள்வியில் வங்கிகளிலிருந்து பெற வேண்டியவை மற்றும் முற்று மாதங்கள் அல்லது அதற்கு குறைவான முதிர்ச்சியில் பெறக்கூடிய தொகைகள் என்பவற்றை கொண்டிருக்கும்.

3.7 ஆதனங்கள் மற்றும் உபகரணங்கள்

ஆதனங்கள் மற்றும் உபகரணங்கள் ஆனவை நாளைநாம் பராமரிப்புச் செலவு தவிர்த்த, திரண்ட பெறுமான தேய்வு மற்றும் திரண்ட பெறுமதியிழப்பு என்பன நீங்கலான கிரயத்தில் காட்டப்படும். பயன்தரு ஆயுட்காலத்திலான மாற்றங்களானவை உரியவாறு பெறுமதி அழிவுக்காலம் அல்லது முறையினை மாற்றுவதன் மூலம் கணக்கு வைக்கப்படுவதோடு அது கணக்கிட்டு மதிப்பீடுகளிலான மாற்றமாக வெளிப்படுத்தப்படும்.

பெறுமானத்தேய்வு ஆனது நேர்கோட்டு முறையில் கணிக்கப்படும். நிலத்திற்கு தேய்வு கிடையாது. மதிப்பிடப்பட்ட பயன்தரு சார்புகோலங்கள் வருமாறு:

| | |
|-----------------------|---------------|
| கட்டடம் | ஆண்டிற்கு 5% |
| கணனி உபகரணம் | ஆண்டிற்கு 20% |
| அலுவலக உபகரணம் | ஆண்டிற்கு 20% |
| மோட்டார் வாகனங்கள் | ஆண்டிற்கு 20% |
| தளபாடம் | ஆண்டிற்கு 15% |
| இருப்புப் பெட்டகங்கள் | ஆண்டிற்கு 10% |

ஆதனங்கள் மற்றும் உபகரணங்களானவை அவற்றின் முடிவறுத்தலின் போது அல்லது அவற்றின் பாவனை மூலம் எந்தவொரு எதிர்கால பொருளாதார பெறுமதிகளும் எதிர்பார்க்க முடியாத சொத்துக்கள் குறைத்து மதிப்பிடப்படும்.. வங்கி அகற்றலின் போது ஏற்படும் யாதாயினும் ஒரு பெறுகை அல்லது (சொத்தின் தேறிய முடிவு செய்தல் பெறுமதிக்கும் கொண்டு செல்லல் பெறுமதிக்கும் இடையிலான வேறுபாடு) அச்சொத்தின் குறைத்து மதிப்பிடப்படும் தொகை ஆண்டின் வருமானக்கூற்றில் ஏனைய வருமானமாக அங்கீகரிக்கப்படும்.

3.8 அருவச் சொத்துக்கள்

வங்கியினுடைய அருவச் சொத்துக்களானவை கணனி மென்பொருளின் பெறுமதியை கொண்டுள்ளது.

அருவச் சொத்து ஒன்றானது அதன் கிரயமானது நம்பகமான முறையில் அளவிடக்கூடியதாக உள்ளதோடு, அதன் மூலம் பெறக்கூடிய எதிர்கால பொருளாதார நன்மைகள் உலகிற்கு கிடைப்பதற்கான சாத்தியத் தன்மை உள்ள போது மாத்திரமே நிதிக்கூற்றுக்களில் அங்கீகரிக்கப்படும்.

தனியாகக் கொள்வனவு செய்யப்பட்ட அருவச் சொத்துக்களானவை முறை அங்கீகரிப்பின் போது கிரயத்திற்கு கொள்ளப்படும். வணிகச் சேர்க்கை ஒன்றின்போது பெற்றுக் கொள்ளப்படும் அருவச் சொத்துக்களானவை வணிகச் சேர்க்கைத் திகதியிலான அவற்றின் சீர் பெறுமதியில் கொள்ளப்படும் முதற்கட்ட அங்கீகாரத்தினைத் தொடர்ந்து அருவச் சொத்துக்களானவை கிரயத்திலிருந்து திரண்ட பெறுமதி அழிவு மற்றும் பெறுமதி இழப்பீடு ஏற்பாடுகள் நீங்கலான பெறுமதியில் கொண்டு செல்லப்படும்.

அருவச் சொத்துக்களின் பயன்தரு ஆயுட்காலமானது திட்டமானது. முடிவிலியாகவோ காணப்படலாம். திடமான ஆயுட்காலம் கொண்ட அருவச் சொத்துக்களானவை அவற்றின் ஆயுட்காலம் முழுதும் பெறுமதி செய்யப்படும். திடமான ஆயுள் காலத்தடனான அருவச் சொத்துக்கள் பெறுமதியழிவிற்கான காலம் மற்றும் பெறுமதி அழிவு முறைகள் முதற் தடவை அங்கீகாரத்தின் பின் ஒவ்வொரு உத்தரவாதத்திலுமுள்ள வங்கியின் பொறுப்பானது முதற் தடவையில் அங்கீகரிக்கப்பட்ட பெறுமதியில் வருமான கூற்றுக்களில் அங்கீகரிக்கப்பட்ட திரண்ட பெறுமதி அழிவுகளின் தொகை நீங்கலான பெறுமதி மற்றும் உத்தரவாதத்தின் விளைவாக ஏற்படும் நிதிப் பொறுப்பினைத் தீர்ப்பதற்கான செலவு தொடர்பான சிறப்பான மதிப்பீட்டுப் பெறுமதி என்பவற்றில் உயர்வான பெறுமதியில் அளவிடப்படும்.

பொறுப்பின் பெறுமதியில் ஏற்படும் யாதாயினும் அதிகரிப்புக்களானவை வருமானக் கூற்றில் கடன் இழப்பு நட்டமாகக் காட்டப்படும். பெறப்பட்ட உத்தரவாதத் தொகையானது அவ் உத்தரவாதத்தின் காலப்பகுதி முழுதும் வருமானக்கூற்றில் தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் என பதிவு செய்யப்படும்.

கணனி மென்பொருள் 3 வருடங்கள்

3.9 நிதியில்லாச் சொத்துக்களின் பெறுமதி இழப்பு

வங்கியானது தனது ஒவ்வொரு அறிக்கையில் திகதியிலும் ஏதாவது ஒரு சொத்தின் பெறுமதி இழப்பிற்கான அறிகுறிகள் தென்படுகின்றதா என்பதை மதிப்பீடு செய்கிறது. அவ்வாறான அறிகுறிகள் தென்படின் அல்லது சொத்து ஒன்றுக்கு வருடாந்த பெறுமதி இழப்பு சோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையேற்படின் வங்கியானது அச்சொத்தின் தேறத்தக்க பெறுமதியினை மதிப்பிடும்.

நதி உத்தரவாதங்கள்

வணிகத்தின் சாதாரண காரண பரப்பில் கடன் சான்று உத்தரவாதங்கள் மற்றும் ஏற்புகள் முதலான நிதி உத்தரவாதங்களை வழங்குகிறது. நிதி உத்தரவாதங்களானவை முதற் தடவையாக அவற்றின் சீர் பெறுமதியில் உயர் மதிப்பு காப்பீடு பெறப்பட்டதாக கொண்டு நிதிக்கூற்றுக்களில் (ஏனைய பொறுப்புகளின்கீழ்) அங்கீகரிக்கப்படுகின்றன.

முதற் தடவை அங்கீகாரத்தின் பின் ஒவ்வொரு உத்தரவாதத்திலுள்ள வங்கியின் பொறுப்பானது முதற் தடவையில் அங்கீகரிக்கப்பட்ட பெறுமதியிலிருந்து வருமான கூற்றுக்களில் அங்கீகரிக்கப்பட்ட திரண்ட பெறுமதி அழிவுகளின் தொகை நீங்கலான பெறுமதி மற்றும் உத்தரவாதத்தின் விளைவாக ஏற்படும் நிதிப் பொறுப்பினைத் தீர்ப்பதற்கான செலவு தொடர்பான சிறப்பான மதிப்பீட்டு பெறுமதி என்பவற்றில் உயர்வான பெறுமதியில் அளவிடப்படும்.

பொறுப்பின் பெறுமதியில் ஏற்படும் யாதாயினும் அதிகரிப்புக்களானவை வருமானக்கூற்றில் கடன் இழப்பு நட்டமாக காட்டப்படும். பெறப்பட்ட உத்தரவாதத் தொகையானது அவ் உத்தரவாதத்தின் காலப்பகுதி முழுவதும் வருமானக்கூற்றில் தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் எனப்பதிவு செய்யப்படும்.

3.10 ஓய்வூதிய நன்மைகள்

3.10.1 முறையான பயன்பாட்டு ஓய்வூதிய திட்டம்

முறையான பயன்பாட்டு ஓய்வூதிய திட்டமானது முறையான ஒரு பயன்பாட்டு திட்டமென இலங்கை கணக்கீட்டு நியமம் LKAS19 (ஊழியர் பயன்) படி அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பான விபரம் குறிப்பு இல. 3.10.2 இல் காட்டப்படுகிறது.

3.10.1.1 பணிக்கொடை

1983ம் ஆண்டு 12ம் இலக்க பணிக்கொடை சட்டத்திற்கு அமைவாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிதியத்தின் கீழ் முழுமையான பொறுப்பை அறிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு ஆண்டிலும் பெறுமதி அளவிடப்படுவதுடன் 31 டிசம்பர் 2015ல் இச்சேவையானது M/S Actuarial & Management Consultants (Pvt) Ltd, என்னும் உத்தரவு பெற்ற அளவையியல் நிறுவனத்தால் வழங்கப்படுகின்றது.

திட்டம் தொடர்பான இலாபம் மற்றும் நட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட வேறு முற்றடக்க வருமானங்களின் வாயிலாக அவ்வாண்டிற்கான பொறுப்பினை கணிப்பிடுவதுடன் வங்கியின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட இலாபங்கள் மற்றும் நட்டங்கள் தொடர்பாக கண்டறியலாம்.

நிதி ஒதுக்க ஏற்பாடுகள் பணிக்கொடை செலுத்தும் பொறுப்பானது வெளியகத்தினால் நிதி வழங்குவது தொடர்பானதல்ல.

3.10.2 முறையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்

இலங்கை கணக்கீட்டு நியமம் LKAS இன்படி முறையான பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் என்பது ஊழியர்களின் பிற்கால பயன்பாட்டு திட்டம் ஒன்றாகும். இதன்கீழ் ஒரு அமைப்பான நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு தொகைகளை வேறுபட்ட

ஒரு அமைப்பு ஒன்றிற்கு செலுத்துவதோடு இவ்வாறு ஊழியர்களின் சேவைக்கேற்ற விகிதத்தில் அப்பயன்பாட்டு பயனை வழங்குவதற்கான போதியளவு சொத்துக்களை அந்நிதி கொண்டிலையெனின் பங்களிப்பு தொகைகளை வழங்குவதற்கான சட்ட ரீதியாக மற்றும் அதனை செலுத்துவதற்கான எந்தவொரு பொறுப்பும் இல்லை என்பதாகும்.

முறையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒன்றிற்கு செலுத்த வேண்டிய பங்களிப்பானது ஊழியர்களினால் வங்கிக்கு வழங்கப்பட்ட சேவையின் விகிதாசாரமாகக் காணப்படுவதுடன் அது ஆளணி செலவுகளாகப் பதிவு செய்யப்படும். செலுத்தப்படாத பங்களிப்பு தொகைகள் பொறுப்பாகப் பதியப்படுகிறது.

1. ஊழியர் சேமலாப நிதியம் வங்கியும் அதன் ஊழியர்களும் ஊழியர் சேமலாப நிதியத்தில் முறையே 15% மற்றும் 10% இணைப்பங்களிப்பு செய்கின்றனர்.
2. ஊழியர் நம்பிக்கை நிதியம் வங்கியானது ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு 3% இணைப்பங்களிப்பு செய்கின்றது.

3.11 ஏற்பாடுகள்

வங்கியானது கடந்தகால நிகழ்வு ஒன்றின் விளைவாக நிகழ்காலத்தில் ஒரு பொறுப்பினைக் கொண்டுள்ள போது அப்பொறுப்பினைத் தீர்ப்பதற்காக சில பொருளாதார நன்மைகளைத் தரக்கூடிய வளங்களின் வெளிப்பாய்ச்சலுக்கான வாழ்ப்பு இருக்கும்போதும் அப்பெறுமதி நம்பகமாக அளவிடப்பட முடியுமாக இருப்பின் மட்டுமே ஏற்பாடுகள் நிதிக்கூற்றுக்களில் பதியப்படும். ஏற்பாடுகள் தொடர்பான எந்தவொரு செலவுகளையும் மீள் அளித்து ஈடு செய்த பெறுமதியே வருமானக்கூற்றில் வெளிப்படுத்த வேண்டும்.

3.12 வருமானங்கள் மற்றும் செலவீனங்களை அங்கீகரித்தல்
வருமானமானது வங்கிக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும் சாத்தியம் இருத்தல் மற்றும் வருமானமானது நம்பகத்தன்மையாக அளவிடக்கூடியதாக இருத்தல் என்பவற்றின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படும் வருமானங்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் பின்வருவன தொடர்பாகவும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

3.12.1 வட்டி மற்றும் அது போன்ற வருமானங்கள் மற்றும் செலவீனங்கள்

கடனழிவு செய்யப்பட்ட பெறுமதியில் அளவீடு செய்யப்பட்ட சகல நிதி ஆதனங்களிலும் வட்டி உழைக்கும் நிதிச் சொத்துக்களானவை விற்பனைக்குத் தயாராகவுள்ளவை மற்றும் இலாப நடட்டங்களடாக சீர் பெறுமதி அனுசரிக்கப்படும் நிதிச் சொத்துக்கள் என வகைப்படுத்தப்படுவதோடு வட்டி வருமானம் அல்லது செலவீனங்களானவை விளைவு வட்டி வீதத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படும்.

விளைவு வட்டி மதிப்பிடப்பட்ட எதிரான காசுப் பெறுவனவுகள் அல்லது கொடுப்பனவுகளை அதன் ஆயுட்காலம் முழுவதும் அல்லது குறுங்காலம் ஒன்றிற்கு பொருத்தமானவாறு நிதிச் சொத்துக்களின் அல்லது பொறுப்புகளின் கொண்டு செல்லும் பெறுமதிக்கு சரியாகக் கழிவீடு செய்யப்படும் வீதமாகும். இக்கணிப்பீடானது நிதி ஆதனத்தின் சகல ஓய்ந்த நிபந்தனைகளையும் கருத்தில் எடுப்பதோடு எதிர்கால கடன் நடட்டங்கள் தவிர்த்த விளைவு வட்டி வீதத்தின் உள்ளார்ந்தமான பகுதியாகவுள்ள நிதி ஆதனத்தின் மீது நேரடியாக தாக்கல் செய்யக்கூடிய சகல கட்டணங்கள் அதிகரித்த செலவுகள் முதலானவற்றை உள்ளடக்கும். வங்கியானது தனது பெறுவனவுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான மதிப்பீட்டினை மாற்றும் போது நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் கொண்டு செல்லும் பெறுமதியானது

சீராக்கம் செய்யப்படுகிறது. சீராக்கப்பட்ட கொண்டு செல்லும் பெறுமதியானது ஆரம்ப விளைவு வட்டி வீதத்தின் அடிப்படையில் கணிக்கப்படுவதோடு, கொண்டு செல்லும் பெறுமதியில் ஏற்படும் மாற்றமானது நிதிச் சொத்துக்களுக்கு வட்டி மற்றும் அது போன்ற வருமானங்கள் எனவும் நிதிப்பொறுப்புகளுக்கு வட்டி மற்றும் அது போன்ற செலவுகள் எனவும் பதிவு செய்யப்படும். எனினும் காசுப் பெறுவனவுகளின் அதிகரித்த மீள் வகைப்படுத்தப்பட்ட நிதிச் சொத்து ஒன்றினது (குறிப்பு இல. 3.1.5) அவ் அதிகரிப்பின் விளைவானது மதிப்பீட்டு மாற்றத் திகதியிலிருந்தான விளைவு வட்டி வீதத்தின் மீதான சீராக்கமாக அங்கீகரிக்கப்படும்.

நிதிச்சொத்து ஒன்றின் அல்லது அவ்வாறான சொத்துக்களின் தொகுதி ஒன்றின் பதிவு செய்யப்பட்ட பெறுமதியானது பெறுமதியழிப்பு நடட்டங்கள் காரணமாக குறைக்கப்பட்டிருப்பின் வட்டி வருமானமானது பெறுமதி இழப்பு நடட்டங்களை கணிப்பிடுவதற்காக எதிர்கால காசுப் பாய்ச்சல்களை அளவீடு செய்யப் பயன்படுத்தப்படும் வீதத்தினைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படும்.

3.12.2 கட்டணங்கள் மற்றும் தரவு வருமானம்

வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பலதரப்பட்ட வகையான சேவைகளின் மூலம் கட்டணங்கள் மற்றும் தரவு வருமானங்களைப் பெற்றுக் கொள்கிறது. கட்டண வருமானங்களானவை பின்வருமாறு வகைப்படுத்தப்படலாம்.

3.12.2.1 குறிப்பிட்ட காலப்பகுதியில் வழங்கப்படும் சேவைகள் மூலம் பெறப்படும் கட்டண வருமானம்

குறித்த காலப்பகுதியில் வழங்கப்படும் சேவைகள் மூலம் பெறப்படும் கட்டண வருமானங்களானவை அக்காலப்பகுதிக்கு உரியனவாகக் கருதப்படும். இக்கட்டணங்களானவை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும் தரவு வருமானம் கடன் சேவை அறவீடுகள் பரிசோதனைக் கட்டணங்கள் மற்றும் காகிதாதிகளுக்கான கட்டணங்கள் என்பவற்றை உள்ளடக்கும்.

பயன்படுத்தக்கூடிய கடன்களுக்கான கடன் உடன்பாட்டுத் தொகை மற்றும் ஏனைய கடன் தொடர்பான கட்டணங்களானவை (அதிகரித்த கட்டணங்கள் உள்ளடங்கலாக) பிற்போடப்பட்டவைகளாக கொள்ளப்படுவதோடு கடன் மீதான இழிவு வட்டி வீதத்தின் மீது மேற்கொள்ள வேண்டிய ஒரு சீராக்கமாகவும் அங்கீகரிக்கப்படும். கடனானது பயன்படுத்துவதற்கான சாத்தியத்தன்மைகள் காணப்படாத போது கடன் உடன்பாட்டுத் தொகையானது உடன்பாட்டுக்காலம் முழுதும் நேர் கோட்டு முறையில் அங்கீகரிக்கப்படும்.

3.12.3 பங்கீலாப வருமானம்

வங்கியானது கொடுப்பனவினைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை உருவாக்கப்பட்டதும் அதாவது பங்குதாரரினால் பங்கிலாபமானது அனுமதியளிக்கப்பட்டதும் வருமானமானது அங்கீகரிக்கப்படும்.

3.12.4 முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் வரிச்செலவீனம்

இலங்கை கணக்கீட்டு நியமம் LKAS 12 (வருமானவரிகள்) இணங்க தற்போதைய வரி மற்றும் பிற்போடப்பட்ட வரிக்கு ஏற்ப வரித்தொகையானது இலாப நடட்டங்களை கணிப்பதற்காக நிதிச் கூற்றுக்களில் உள்ளடக்கப்படும். உரிமையானமை மற்றும் வேறு முற்றடக்க வருமானம் என்பவற்றில் நேரடியாக அங்கீகரிக்கப்படும் வரிச் செலவீனங்கள் தவிர்த்த அனைத்து வரிச் செலவீனங்களும் வருமானக்கூற்றில் வெளிப்படுத்தப்படும்.

3.12.4.1 தற்போதைய வரி

நடைமுறை மற்றும் கடந்த ஆண்டுகளுக்கான தற்போதைய வரிச்சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களானவை எதிர்பார்க்கப்படும் வரி அதிகார சபைகளுக்கு செலுத்தித் தீர்க்க வேண்டிய அல்லது அவர்களிடமிருந்து பெற வேண்டிய தொகைகளில் மதிப்பீடு

செய்யப்படுகின்றன. இத்தொகையினைத் தீர்மானிப்பதற்கு பயன்படுத்தப்படும் வரிச்சட்டம் மற்றும் வரி விதங்களானவை முன்னரே நடைமுறையிலுள்ள அல்லது அறிக்கையிடல் திகதியில் நடைமுறைக்கு வந்த சட்டங்கள் மற்றும் விதங்களாகும்.

உள்நாட்டு வருமானவரிச் சட்டம் 2006ம் ஆண்டு 10ம் இலக்க சட்டத்தின்படி வரி நோக்கங்களுக்காக கணிக்கப்பட்ட இலாபத்தின் அடிப்படையில் வரிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் இது பற்றிய திருத்தங்கள் மற்றும் விதங்கள் நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்பு இலக்கம் 12ல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

3.12.4.2 பிற்போடப்பட்ட வரி

பிற்போடப்பட்ட வரியானது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் வரி அடித்தளத்திற்கும் அச்சொத்துக்கள் நிதி அறிக்கையிலுக்காக கொண்டிருக்கும் கொண்டு செல்லும் பெறுமதிக்கும் இடையிலான தற்காலிக வேறுபாடுகளுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்களானவை பின்வருவன தவிர்ந்த சகல தற்காலிக வேறுபாடுகளிற்கும் அங்கீகரிக்கப்படுகின்றன.

- பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்களானவை வணிகச் சேர்க்கை அல்லாத கொடுக்கல் வாங்கல்களான நன்மதிப்பு சொத்து அல்லது பொறுப்பு ஒன்றின் முதற் தடவை அங்கீகரித்தலின் விளைவாக ஏற்படுவதோடு அக்கொடுக்கல் வாங்கலின் விளைவாக, கணக்கீடு இலாபமோ வரி விதிப்பதற்கான இலாபமோ அல்லது நடடமோ எந்தவொரு தாக்கமும் இன்றி காணப்படல்.
- சேய்க் கம்பனிகளிலான முதலீட்டின் மீதான வரி விதிக்கத்தக்க தற்காலிக வேறுபாடுகளில் தற்காலிக வேறுபாடுகளை மீள பதிவளித்தலிற்கான காலம் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் அத் தற்காலிக வேறுபாடுகளானவை கட்டிலனாகக்கூடிய எதிர்காலத்தில் மீள பதிவு அளிக்க முடியாமைக்கான நிகழ்தகவு காணப்படல்.

பிற்போடப்பட்ட வரிச்சொத்துக்களானவை கீழ் வருவன தவிர்ந்த சகல கழிக்கத்தக்க தற்காலிக வேறுபாடுகள் பாவனைக்கு எடுக்கப்படாத வரிக் கழிவுகள் மற்றும் வரி நடடங்கள் என்பவற்றின் மீது கழிக்கத்தக்க தற்காலிக வேறுபாடுகளைக் கழிப்பதற்கான வரி அறவிடத்தக்க இலாபங்கள் காணப்படும் சாத்தியமான அளவு கொண்டு செல்லப்பட்ட வரி கழிப்பளவு மற்றும் வரி நடடங்கள் என்பன பயன்படுத்தலாம்.

- கழிக்கத்தக்க தற்காலிக வேறுபாடுகளோடு தொடர்புடைய பிற்போடப்பட்ட வரிச்சொத்தானது வணிகச் சேர்க்கை அல்லாத கொடுக்கல் வாங்கல் ஒன்றின் மூலமாக பெற்றுக்கொள்ளப்பட்டு சொத்து அல்லது பொறுப்பு ஒன்றின் முதற் தடவை அங்கீகாரம் மூலம் ஏற்பட்ட அக்கொடுக்கல் வாங்கல் மூலம் கணக்கியல் இலாபமோ வரி விதிக்கத்தக்க இலாபம் அல்லது நடடம் எந்தவொரு மாற்றத்திற்கும் உட்படாது இருத்தல்.
- சேய்க்கம்பனி மீதான முதலீடு தொடர்பான கழிக்கத்தக்க தற்காலிக வேறுபாட்டின் போது பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களானவை தற்காலிக வேறுபாடுகளானவை கட்டிலனாகக்கூடிய எதிர்காலத்தினுள் மீள் பெறுகை செய்யப்படல் மற்றும் தற்காலிக வேறுபாடுகளை கழிப்பதற்கான வரி விதிக்கத்தக்க இலாபங்கள் காணப்படல் என்பவற்றிற்கான சாத்தியங்களின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படும்.

பிற்போடப்பட்ட வரி சொத்துக்களின் கொண்டு செல்லல் பெறுமதியானது ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியிலும் மீளாய்வு செய்யப்படுவதோடு பிற்போடப்பட்ட வரிச் சொத்தினைப் பயன்படுத்துவதற்கான எதிர்கால வரியிடத்தக்க இலாபங்கள் இல்லாதபோது அது மீள்பெறுகை செய்ய முடியாததாகக் கருதப்பட்டு அந்த அளவிற்கு குறைக்கப்படும். அங்கீகரிக்கப்படாத பிற்போடப்பட்ட வரிச் செலவுகளானது ஒவ்வொரு அறிக்கையிடல்

திகதியிலும் மீளாய்வு செய்யப்பட்டு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய வரியிடத்தக்க இலாபங்களின் அடிப்படையில் மீள் பெறுகை செய்யக்கூடிய வரியின் அளவிற்கு அங்கீகரிக்கப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள அல்லது அறிக்கையிடல் திகதியில் நடைமுறைக்கு வந்துள்ள வரி அடிமட்ட வீதம் (மற்றும் வரிச்சட்டங்கள்) வரி விதத்தின் அடிப்படையில் அந்த சொத்தானது அங்கீகரிக்கப்படும் போது அல்லது பொறுப்புக்கள் தீர்க்கப்படும் போது பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களானவை குறித்த ஆண்டில் நடைமுறையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வட்டி வீதத்தில் மதிப்பிடப்படும்.

நடைமுறை வரிச்சொத்துக்கள் மற்றும் பிற்போடப்பட்ட வரிகளானவை உரிமையாண்மையுடன் நேரடி தொடர்புடையதாக இருப்பின் அவை வருமானக்கூற்றில் இன்றி உரிமையாண்மையுடனே சேர்த்துக்கொள்ளப்படும்.

நடைமுறை வரிக்கு எதிராக பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்களை தீர்ப்பதற்கான சட்டரீதியான உரிமை உள்ளபோது மற்றும் பிற்போடப்பட்ட வரிகள் ஒரே வரி செலுத்தும் நிறுவனத்திற்கும் ஒரே வரி அதிகார சபைக்குமானதாக காணப்படும் போது பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களானவை ஒன்றோடொன்று தீர்க்கப்படலாம்.

3.12.4.3 நிதிச் சேவைகள் மீதான பெறுமதிசேர் வரி

2002ம் ஆண்டு 14ம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் மற்றும் அதன் பின்னைய திருத்தங்கள் என்பவற்றிற்கு அமைவாக நிதிச்சேவைகள் மீதான பெறுமதி சேர் வரியானது கணிக்கப்படும். கணக்கீட்டு இலாபத்திற்கு முன்னரான பெறுமதி சேர் வரி மற்றும் பொருளாதார தேய்வு நிதிச்சேவைகளுக்கான பெறுமதி சேர் வரி கணிக்கப்படும் அடிப்படையாக காணப்படுகின்றன.

3.12.4.4 நிதிச் சேவைகளின் தேசிய கட்டமைப்பு வரி (NBT)

நிதிச் சேவைகளுக்கான NBT ஆனது தேசிய கட்டமைப்பு வரி 2009ம் ஆண்டு 9ம் இலக்க சட்டத்திற்கு அமைவானது 01 ஜனவரி 2014 இலிருந்தான விளைவுகள் இதில் சேர்க்கப்பட்டு வருகின்றன. நிதிச்சேவைகளில் பெறுமதி சேர் வரிக்கு பெறுமதி அதிகரிப்பிற்காக நிதிச்சேவைகளில் இவ்வரி 2% ஆக கணிக்கப்படுகிறது.

3.12.4.5 பங்கீலாயம் மீது நிறுத்தி வைக்கப்பட்ட வரி

துணைக் கம்பனிகளின் வரி விதிக்கப்பட வேண்டிய இலாபத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்பட்ட இலாபங்கள் பங்கீடும்போது ஆரம்பத்திலேயே 10% வரிக்கு உட்படுத்தப்படுவதனால் அவை வங்கியின் வரி பொறுப்பிற்கு எதிராக பதிவதற்கு முடியாது.

வங்கியினால் பகிர்ந்தளிக்கப்படும் பங்கு இலாபத்திற்குரிய நிறுத்திய வரியானது பங்கு இலாபங்கள் அங்கீகரிக்கப்படும்போது அடையாளம் காணப்படும்.

3.12.4.6 சாதாரண பங்குகள் மீதான பங்கு இலாபம்

சாதாரண பங்குகள் மீதான பங்கு இலாபமானது ஒரு பொறுப்பாக அங்கீகரிக்கப்பட்டு வங்கியின் பங்குதாரர்களினால் அனுமதி வழங்கப்படுகின்ற போது உரித்தில் இருந்து கழிக்கப்படுகிறது. இடைக்காலப்பங்கு இலாபங்களானவை வங்கியின் சொந்த தீர்மானத்திலன்றி செய்யப்படும் போதே உரித்தில் இருந்து கழிக்கப்படுகிறது.

3.13 ஏயைவை

3.13.1 ஒரு பங்கிற்கான உழைப்பு

சாதாரண பங்கீடுகளுக்காக அடிப்படை மற்றும் கணிக்கப்பட்ட ஒரு பங்கிற்கான உழைப்பு தொடர்பான தகவல்களை குழுவும் சமர்ப்பிக்கிறது. ஆண்டில் காணப்படும் நிறையிடப்பட்ட சராசரி எண்ணிக்கையுடைய சாதாரண பங்குகளினூடாக சாதாரண

பங்குதாரர்களுக்குரிய இலாபம் அல்லது நட்டம் பிரிப்பதன் ஊடாக ஒரு பங்கிற்கான உழைப்பு கணிக்கப்படுகிறது. சாதாரண பங்குதாரர்களுக்குரிய இலாபம் அல்லது நட்டம் செம்மையாக்குவதினூடாக கணிக்கப்பட்ட ஒரு பங்கிற்கான உழைப்பு தீர்மானிக்கப்படுகிறது. அத்தோடு அனைத்து கணிக்கப்பட்ட குறிப்பான சாதாரண பங்குகள் தாக்கத்திற்காக உள்ள நிறையிடப்பட்ட சராசரி எண்ணிக்கையான சாதாரண பங்குகள் மூலமாகவும் கணிக்கப்படும். இது ஊழியர்களுக்காக வழங்கப்பட்டுள்ள பங்கு வாய்ப்புகளையும் உள்ளடக்குகிறது.

3.13.2 காசு பாய்ச்சல் கூற்று

இக்கூற்றானது இலங்கை கணக்கீட்டு நியமத்திற்கு LKAS - 7 (காசு பாய்ச்சல் கூற்று) அமைவாக நேர்முறையில் தயாரிக்கப்படுகிறது. இதில் செயற்பாட்டு நடவடிக்கைகள் நிதி நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளிலான மொத்த காசு பெறுவனவுகள் மற்றும் மொத்த காசு கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படுகின்றன. குறுகிய காலத்திற்குரிய காசு மற்றும் காசுக்கு சமமானவை அதிக திரவத்தன்மை வாய்ந்த முதலீடுகள் ஆனவை இலகுவாக காசாக மாற்ற முடிவதோடு இது இடர் இல்லா பெறுமதி மாற்றத்திற்கு வழி வகுக்கிறது. காசு மற்றும் காசுக்கு சமமானவற்றில் கையிலுள்ள காசு, வங்கியிலுள்ள மீதிகள், வங்கி வைப்பு மற்றும் அழைப்பு விடுவிக்கப்பட்ட வைப்புகள் என்பன உள்ளடக்கப்படும்.

3.14 வழங்கப்பட்டு 2015 டிசம்பர் 31 வரை விளைவுக்கு உட்படாத நியமங்கள்

கீழ்வரும் கணக்கீட்டு நியமங்கள் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 2015 டிசம்பர் 31 வரை விளைவுக்கு உட்படாத நியமங்களாகும். இதன்படி, இத்தகைய கணக்கீட்டு நியமங்கள் 2015 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான நிதியியல் கூற்றுக்கள் தயாரிப்பில் பிரயோகிக்கப்படவில்லை.

SLFRS 14 – ஒழுங்குமுறையில் ஒத்திவைக்கப்படும் கணக்குகள்

இந்நியமத்தின் நோக்கமானது SLFRS இன் முதற் தடவை பாவனையாளர்களுக்கு மட்டுப்படுகிறது. அதாவது ஒழுங்குமுறையில் ஒத்திவைக்கப்பட கணக்கு மீதிகளை அவர்களது நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கி இருப்பின் இவ்வாறு மட்டுப்படுத்தப்படுகிறது. இதன்படி SLFRS1 தாக்கத்திற்குட்படுத்தியிருக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் நிதிக்கூற்றுக்கள் அல்லது நிலுவைகளை அங்கீகரிக்காதவை இந்நியமத்தால் தாக்கத்திற்கு உட்படாது. இந்நியமம் 01.01.2016 முதல் ஆரம்பிக்கும் ஒவ்வொரு வருடத்திற்கும் விளைவுக்குட்படும்.

SLFRS -15 – வாடிக்கையாளருடன் ஒப்பந்தங்கள்

மேற்கொள்வதன் மூலம் பெறப்படும் வருவாய்கள்
இந்நியமத்தின் நோக்கமானது, நிறுவனமொன்றின் தன்மை, தொகை, வருமானத்தின் காலமும் நிச்சயமற்ற தன்மையும் மற்றும் வாடிக்கையாளர்களின் தொடர்புகள் மூலமான காசுப்பாய்ச்சல்கள் போன்றவை பற்றிய நிதிக்கூற்றுக்களின் பயனுள்ள தகவல்களை பாவனையாளர்களுக்காக அறிக்கையிடுவதற்கு பிரயோகிக்கத்தக்க கோட்பாடுகளை உருவாக்குவதாகும்.

SLFRS -15 2018 சனவரி 01 இலிருந்து நடைமுறைக்கு வரும். மேல்குறிப்பிடப்பட்ட நியமத்தினை அமுல்படுத்துதல் தொடர்பான விளைவு இன்னமும் செயற்படுத்தப்படவில்லை.

SLFRS 9 – நிதிக்கருவிகள் வகைப்படுத்தல்கள் மற்றும்

அளவீடுகள்

இந்நியமமானது இலங்கை கணக்கீட்டு - நியமம் LKAS 39 இற்கு (நிதியியல் கருவிகள்: அங்கீகரித்தல் மற்றும் அளவீடுதல்) பதிலீடானதாக இருக்கும். இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமம் 9 பகுப்பாய்வு மற்றும் அளவுமுறைக்கான ஏற்பாட்டு

மாதிரி, தனியொன்றாக, முன்னோக்கிய எதிர்பார்க்கப்பட்ட இழப்பு, பெறுமதி இழப்பு மாதிரி, பாதுகாப்பிடல் கணக்கீடுகளுக்கான கணிசமான - சீர்திருத்த அணுகுமுறை என்பனவற்றை உள்ளடக்குகிறது. இவை கீழே விபரமாகத் தரப்படுகின்றன.

கட்டம் 1: பகுப்பாய்வு மற்றும் அளவுமுறை

பகுப்பாய்வானது, நிதியியல் கூற்றுக்களுக்காக நிதியியல் சொத்துக்களும் பொறுப்புக்களும் கணக்கீடு செய்யப்படுகின்றன என்பதனையும் குறிப்பாக, அவை தற்பொழுது நடைபெற்றுவரும் அடிப்படையில் எவ்வாறு அளவிடப்படுகின்றன என்பதனையும் தீர்மானிக்கின்றது. இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமமானது காசுப்பாய்ச்சல் பண்புகளின் மூலம் தூண்டப்பட்ட நிதியியல் சொத்துக்களின் பகுப்பாய்விற்கான ஏற்பாட்டு அணுகுமுறைகளையும் சொத்தொன்று உடமையில் வைத்திருக்கப்படுகின்ற வியாபாரமாதிரியினையும் அறிமுகப்படுத்துகிறது. இத்தனியொன்றான, கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையானது சிக்கல் வாய்ந்ததும் பிரயோகிப்பதற்கு இடர்ப்பாடு வாய்ந்ததுமான தற்போதுள்ள விதியினை அடிப்படையாகக் கொண்ட தேவைப்பாடுகளைப் பதிலீடு செய்கிறது.

கட்டம் 2: பெறுமதியீழ்ப்பு

இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமம் 9, எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புக்களை மிகச் சரியான நேரத்தில் அங்கீகரிக்கக்கூடிய புதிய எதிர்பார்க்கப்பட்ட இழப்பு, பெறுமதி இழப்புக்களை எதிர்பார்க்கிறது. குறிப்பாக, புதிய நியமங்கள், நிதியியல் சாதனங்கள் முதலில் அங்கீகரிக்கப்படும் பொழுது எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புக்களை கணக்கிட வேண்டுமென நிறுவனங்களைத் தேவைப்படுத்தியதுடன் முழு ஆயுட் காலத்திற்கும் எதிர்பார்க்கப்பட்ட இழப்புக்களின் அங்கீகரிப்பிற்கான அடிமட்ட அளவினையும் குறைக்கிறது.

கட்டம் 3: பாதுகாப்புக் கணக்கீடு

இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமம் இடர் முகாமைத்துவ நடவடிக்கை தொடர்பான அதிகரித்த வெளிப்படுத்தல்களுடன் கூடிய பாதுகாப்புக் கணக்கீட்டிற்கான கணிசமான சீர்திருத்தப்பட்ட மாதிரிகளை அறிமுகப்படுத்துகின்றது. புதிய மாதிரியானது இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுடன் கணக்கீட்டு நடவடிக்கைகளை இணைக்கின்ற பாதுகாப்பு கணக்கீட்டின் கணிசமான பரீட்சிப்புக்களை எடுத்துக்காட்டுவதுடன் நிறுவனங்கள் அவற்றின் நிதியியல் கூற்றுக்களில் இந்நடவடிக்கைகளைச் சிறந்த முறையில் பிரதிபலிப்பதனையும் இயலச்செய்கிறது. மேலும், இம்மாற்றங்களின் விளைவாக, நிதியியல் கூற்றுக்களை பயன்படுத்துபவர்களுக்கு இடர்நேர்வு முகாமைத்துவம் பற்றியும் நிதியியல் கூற்றுக்களின் மீதான பாதுகாப்பு கணக்கீட்டின் தாக்கம் பற்றியும் சிறந்த தகவல்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமம் 9, 2018 சனவரி 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும். மேலேயுள்ள நியமத்தின் நடைமுறைப்படுத்தல் மீதான தாக்கம் இன்னமும் கணிக்கப்படவில்லை. குழுக்களின் தொழிற்பாடுகளது தன்மையினைக் கருத்திற்கொள்ளும் பொழுது, இந்நியமமானது குழுமத்தின் திரட்டப்பட்ட நிதியியல் கூற்றுக்களின் மீது நேர்மாறான தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு மாதிரியின் அறிமுகப்படுத்தல் காரணமாக ஒட்டுமொத்த பெறுமதியீழ்ப்பும் படியில் அதிகரிப்பொன்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. மொத்த வருமானம்

| | வங்கி | |
|---|-----------------------|-----------------------|
| டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது | 2015 ரூபா | 2014 ரூபா |
| மொத்த வட்டி வருமானம் (குறிப்பு 5) | 11,759,232,735 | 10,593,086,967 |
| கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம் (குறிப்பு 6) | 739,950,446 | 595,406,906 |
| ஏனைய தொழிற்பாட்டு வருமானம் (குறிப்பு 8) | 10,935,721 | (2,137,669) |
| முழு மொத்த வருமானம் | 12,510,118,902 | 11,186,356,204 |

5. தேறிய வட்டி வருமானம்

| வட்டி வருமானம் | | |
|---|------------------------|------------------------|
| இலங்கை அரசு பிணையங்கள் | 1,014,712,067 | 92,119,663 |
| இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் சொத்துக்கள் | 328,590 | 244,336 |
| வங்கிகளுக்கான கடன்களும் மற்றும் பெறத்தக்கவைகளும் | 519,840,169 | 2,049,940,127 |
| ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்களும் மற்றும் பெறத்தக்கவைகளும் | 10,224,351,909 | 8,450,782,841 |
| மொத்த வட்டி வருமானம் | 11,759,232,735 | 10,593,086,967 |
| வட்டிச் செலவினம் | | |
| வங்கிக்குச் செலுத்த வேண்டியவை | (600,145,332) | (448,762,673) |
| வாடிக்கையாளர்களுக்குச் செலுத்த வேண்டியவை | (4,568,535,038) | (4,862,105,451) |
| மொத்த வட்டிச் செலவினம் | (5,168,680,370) | (5,310,868,124) |
| தேறிய வட்டி வருமானம் | 6,590,552,365 | 5,282,218,843 |

6. தேறிய கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம்

| கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம் | 739,950,446 | 595,406,906 |
|---|--------------------|--------------------|
| கட்டணங்கள் மற்றும் தரகு செலவு | (114,174,850) | (90,296,171) |
| தேறிய கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம் | 625,775,596 | 505,110,735 |
| உள்ளடக்கம் | | |
| கடன்கள் | 538,665,994 | 538,674,195 |
| வர்த்தக மற்றும் பணவனுப்பல்கள் | 5,849,748 | 7,886,712 |
| வைப்புக்கள் | (89,617,052) | (78,847,510) |
| ஏனையவை | 170,876,906 | 37,397,338 |
| தேறிய கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம் | 625,775,596 | 505,110,735 |

7. இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் கருவிகளிலிருந்தான தேறிய இலாபம் / (நட்டம்)

| | | |
|---|----------------|---------------|
| இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் சொத்துக்கள் | (6,300) | 55,580 |
| மொத்தம் | (6,300) | 55,580 |

8. ஏனைய தொழிற்பாட்டு வருமானம் (தேறியது)

| | | |
|---|-------------------|--------------------|
| ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் விற்பனையினால் இலாபம் | 7,643,520 | 1,640,580 |
| பங்குப்பிணைகள் மீதான மூலதன இலாபங்கள் | — | 141,543 |
| ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் விற்பனையால் நட்டம் | (388,860) | (3,968,440) |
| ஏ ரி எம் (ATM) வருமானம் | 294,808 | — |
| தவணை தப்பிய கடன்கள் அறவீடு | 3,386,253 | 48,649 |
| ஏனைய செயற்பாட்டு வருமானம் (தேறியது) | 10,935,721 | (2,137,669) |

9. கடன்கள் மற்றும் ஏனைய நடட்டங்கள் கழித்தெழுதல் கட்டணம்

| டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது | வங்கி | |
|--|----------------------|----------------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| ஏனைய வாடிக்கையாளர்களுக்கான திரண்ட கழித்தெழுதல் கட்டணம் (குறிப்பு 20(ஆ)) | (368,699,781) | (452,377,502) |
| ஏனைய வாடிக்கையாளர்களுக்கான தனிப்பட்ட கழித்தெழுதல் கட்டணம் (குறிப்பு 20(ஆ)) | 91,034,553 | — |
| மொத்தம் | (277,665,228) | (452,377,502) |

10. ஆளணிச் செலவுகள்

| | | |
|--|----------------------|----------------------|
| சம்பளம் மற்றும் மிகை ஊதியம் | 2,500,869,114 | 1,858,217,835 |
| கடப்பாட்டுத் திட்டங்களுக்கான பங்களிப்புகள் | 139,802,596 | 136,897,691 |
| ஏனையவைகள் | 1,441,469,975 | 1,008,429,759 |
| மொத்தம் | 4,082,141,685 | 3,003,545,285 |

11. ஏனைய செலவுகள்

| | | |
|---|----------------------|----------------------|
| பணிப்பாளர்கள் ஊதியங்கள் | 3,434,646 | 3,147,970 |
| கணக்காய்வாளர் ஊதியங்கள் | 3,694,456 | 1,918,114 |
| தொழில் மற்றும் சட்டச் செலவுகள் | 30,717,109 | 9,355,902 |
| ஆதனம், பொறி மற்றும் உபகரணம் பெறுமானத் தேய்வு | 192,887,422 | 151,124,569 |
| அலுவலக நிர்வாக மற்றும் நிலையச் செலவுகள் | 882,025,845 | 804,839,413 |
| கணினிமயப்படுத்தல் செலவுகள் | 60,737,149 | 48,070,734 |
| வியாபார வரிச் செலவுகள் | 468,614 | 354,719 |
| ஏனைய கொடுத்த தரகு | 1,883,233 | 1,877,433 |
| சேமிப்புக் காப்புறுதி நிதி | 81,443,936 | 67,016,914 |
| பயிர்களுக்கான காப்புறுதி தீர்வை | 2,799,472 | 5,849,793 |
| அலுவலர் பாதுகாப்பு வைப்புக்கள் வட்டி | 1,815,151 | 2,262,933 |
| அடைவு முற்பணங்கள் மீதான மூலதன நடட்டம் | 29,071,253 | 67,368,645 |
| லிய இசுறு முகப்பெறுமதி சீராக்க ஏற்பாடுகள் (11.1) | 8,290,427 | 447,427,762 |
| மொத்தம் | 1,299,268,713 | 1,610,614,900 |

11.1 'ஒரு நாள்' இலாபம் அல்லது நடட்டம்

கொடுக்கல் வாங்கல் விலையானது ஒரே வகையான கருவிகளின் ஏனைய அவதானிக்கக்கூடிய நடைமுறைச்சந்தை கொடுக்கல் வாங்கல்களின் முகப்பெறுமதியிலிருந்து அல்லது அவதானிக்கக்கூடிய சந்தைகளிலிருந்து மட்டும் உள்ளடக்கப்பட்ட மாறிகளின் மதிப்பீடு தொழிநுட்ப அடிப்படையில் வேறுபடும் போது, வங்கியானது உடனடியாக தேறிய வர்த்தக வருமானத்தின் கொடுக்கல் வாங்கல் விலை மற்றும் முகப்பெறுமதி (ஒரு நாள் இலாபம் அல்லது நடட்டம்) ஆகியவைக்கிடையிலான வித்தியாசத்தினை அங்கீகரிக்கும். முகப்பெறுமதியானது அவதானிக்கப்படாத தரவுகளைக் கொண்டு தீர்மானிக்கும் சந்தர்ப்பங்களில் உள்ளீடுகள் அவதானிக்கக்கூடியவையாகவோ அல்லது கருவிகள் அங்கீகரிக்கப்படாமலோ காணப்படும் போது வருமானக்கூற்றுக்களில் கொடுக்கல் வாங்கல் விலைக்கும் மாதிரி பெறுமதிக்குமிடையிலான வித்தியாசம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

12. வரிச் செலவுகள்

| டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது | வங்கி | |
|--|--------------------|--------------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| வருமான வரி | | |
| ஆண்டுக்கான இலாபத்தின் அடிப்படையிலான வரி (குறிப்பு 12(ஆ)) | 562,173,219 | 515,589,086 |
| முன்னைய ஆண்டிற்கிணங்க (மேலதிக)/குறைந்த ஏற்பாடுகள் (குறிப்பு 12(இ-1)) | 6,529 | 32,458,751 |
| 2012-2013 (மேலதிக)/குறைந்த ஏற்பாடுகள் (குறிப்பு 12(இ-1)) | 12,013,835 | — |
| கருதப்படக்கூடிய பங்குலாப வரி | — | 46,310,153 |
| பிற்போடப்பட்ட வரிச் செலவுகளுக்கு/இருந்து மாற்றம் (குறிப்பு 12(ஆ)) | 2,614,211 | (7,976,635) |
| மொத்தம் | 576,807,793 | 586,381,354 |

12 (அ) வரிச் செலவுகளின் இணக்கம்

| டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது | வங்கி | |
|--|----------------------|----------------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| வரிக்கு முன்பு உள்ள இலாபம்/(நட்டம்) | 1,459,267,262 | 928,668,064 |
| "கூட்டுக: வரி நோக்கங்களுக்காக கழிக்கத்தக்காத செலவுகளின் வரித் தாக்கம்" | 1,033,598,420 | 1,296,011,137 |
| கழிக்குக: வரி நோக்கங்களுக்காக கழிக்கக் கூடிய செலவுகளின் வரித்தாக்கம் | (485,104,186) | (383,289,608) |
| வரியிடக்கூடிய இலாபம் | 2,007,761,496 | 1,841,389,593 |
| "இக்காலப்பகுதிக்குரிய வருமான வரி (பிரயோகிக்கத்தக்க வரி விகிதம் ஒவ்வொன்றிற்கும் கணக்கீட்டு இலாபம்)" | 28% | 28% |
| இக்காலப்பகுதிக்குரிய வரிச் செலவுகள் | 562,173,219 | 515,589,086 |

இரண்டாம் தர கொடுக்கல் வாங்கல்கள் மீதான தேசிய வரி கொடுகடன்

ஏதாவது பிணையங்கள் அல்லது திறைசேரி முறிகள் அல்லது திறைசேரி உண்டியல்கள் உள்ளடங்கலான இரண்டாம் தர சந்தை கொடுக்கல் வாங்கல்களிலிருந்து வருமானம் பெறும் எந்த கம்பனிகளும் அத்தகைய பிணையங்களை வழங்குகின்ற சமயத்தில் 10% வருமான வரி கழிக்கப்படும். அத்தகைய கம்பனிகள் ஒன்பதில் ஒரு பங்கான இரண்டாம் தர சந்தை கொடுக்கல் வாங்கல்களிலிருந்தான தேறிய வட்டி வருமானத்தில் மொத்த தொகையில் 10% தேசிய வரி கொடுகடனுக்கு தகுதியானது. இதன்படி அத்தகைய கொடுக்கல்வாங்கல்களிலிருந்து வங்கியால் உழைத்த தேறிய வட்டி வருமானம் 2015 திசம்பர் 31 இல் முடிவடைந்த நிதியியல் கூற்றுக்களின் காட்டப்பட்டுள்ளதுடன் தேசிய வரி கொடுகடன் ரூபா. 76,912,303/- (ரூபா. 4,644,278/-) ஆக விளங்குகின்றது.

12 (ஆ) பிற்போடப்பட்ட வரி (வரவு)/கட்டணம் வருமானக் கூற்றில் பின்வருமாறு உள்ளடக்கப்படுகின்றது:

| டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது | வங்கி | |
|---|--------------|--------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் | (30,564,018) | 30,450,227 |
| பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்கள் | 33,178,229 | (38,426,862) |
| வருமானக் கூற்றுக்கான பிற்போடப்பட்ட வரி/(வரவு) கட்டணம் (குறிப்பு 22) | 2,614,211 | (7,976,635) |

12 (இ) முன்னைய ஆண்டு தொடர்பான (அதிக)/குறைவான ஏற்பாடு

12 (இ) i வருமான வரி திரும்பல்கள் படி திருத்தப்பட்ட ஆண்டுக்காலப்பகுதியில் செலுத்த வேண்டிய வரியானது 2013/2014 மதிப்பீட்டு ஆண்டுக்காக இறைவரி வருமான திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

12 (இ) ii இறைவரி வருமான திணைக்களம் படி 2012/2013காலப்பகுதியில் செலுத்த வேண்டிய வரியானது வருமான வரி காலப்பகுதியில் முடிவூற்றப்பட்டது.

13. பங்கு ஒன்றிற்கான உழைப்புகள்

| டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது | வங்கி | |
|--|---------------------|---------------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| சாதாரண உரிமையாண்மைப் பங்குதாரர்களுக்கான தேறிய இலாபக் கணிப்பீடு | 882,459,469 | 342,286,709 |
| சாதாரண உரிமையாண்மைப் பங்குதாரர்களுக்கான தேறிய இலாபக் கணிப்பீடு | 882,459,469 | 342,286,709 |
| | எண்ணிக்கைகள் | எண்ணிக்கைகள் |
| பங்கு ஒன்றிற்கான உழைப்பின் அடிப்படையில் சாதாரண பங்குகளின் நிறையிடப்பட்ட சராசரி எண்ணிக்கை | 137,093,693 | 112,543,792 |
| சாதாரண பங்கு ஒன்றிற்கான உழைப்பு அடிப்படை | 6.44 | 3.04 |

14. செலுத்தப்பட்ட மற்றும் பிரேரிக்கப்பட்ட பங்குலாபம்

2015 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கு பங்கொன்றிற்கு ரூபா 1 வீதம் இறுதி பங்குலாபக் கொடுப்பனவை வங்கியின் பணிப்பாளர் சபையானது உறுதிப்படுத்தியது. ஏறத்தாழ ரூபா 137,093,693/- வழங்கப்பட்டது.

இலங்கை கணக்கீட்டு நியமம் 10 (LKAS 10) இன் படி (அறிக்கையில் காலத்தின் பின்னரான நிகழ்வு) மேல் குறிப்பிடப்பட்ட பிரேரிக்கப்பட்ட இறுதி பங்குலாபம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் உள்ளவாறு பொறுப்பென்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. நியமத்தினால் தேவைப்படுத்தப்பட்டவாறு தேவையான வெளிப்படுத்தல்கள் நிதியியல் கூற்றுக்களின் குறிப்பு 36 இல் காட்டப்பட்டுள்ளது.

15. நிதியியல் கருவிகளின் அளவீடு

அ. வங்கி - நடைமுறை ஆண்டு (2015)

| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | எப் வி ரி பீ எல் (FVTPL) ரூபா | ஏச் ரி எம் (HTM) ரூபா | எல் ரூ ஆர் (L & R) ரூபா | ஏ எப் எஸ் (AFS) ரூபா | மொத்தம் ரூபா |
|--|-------------------------------------|-----------------------------|-------------------------------|----------------------------|-----------------|
| சொத்துக்கள் | | | | | |
| காசம் காசுக்கு சமமானவையும் | — | — | 310,591,598 | — | 310,591,598 |
| இலங்கை அரசு முறிகள் | — | 607,814,250 | — | — | 607,814,250 |
| வங்கிகளினுடனான மீதிகள் | — | — | 15,813,954,858 | — | 15,813,954,858 |
| வியாரத்திற்கான நிதியியல் சொத்துக்கள் | 200,000 | — | — | — | 200,000 |
| ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்து கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள் | — | — | 87,907,153,173 | — | 87,907,153,173 |
| ஏனைய சொத்துக்கள் | — | — | 775,982,749 | — | 775,982,749 |
| மொத்த நிதியியல் சொத்துக்கள் | 200,000 | 607,814,250 | 104,807,682,377 | — | 105,415,696,628 |

ஆ. வங்கி - நடைமுறை ஆண்டு (2015)

| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | மதிப்பிழிவு இடப்பட்ட ரூபா | கிரயம் ரூபா | மொத்தம் ரூபா |
|---|------------------------------|----------------|-----------------|
| பொறுப்புக்கள் | | | |
| வங்கிகளுக்கான நிலுவை | 7,915,016,520 | — | 7,915,016,520 |
| ஏனைய வாடிக்கையாளர்களுக்கான நிலுவை | 86,324,097,162 | — | 86,324,097,162 |
| வழங்கப்பட்ட படுகடன்களும் ஏனைய கடன்பாட்டு நிதியங்களும் | 2,693,032,538 | — | 2,693,032,538 |
| மொத்த நிதியியல் பொறுப்புக்கள் | 96,932,146,220 | — | 96,932,146,220 |
| ஏனைய பொறுப்புக்கள் | 2,833,291,169 | — | 2,833,291,169 |
| மொத்த ஏனைய பொறுப்புக்கள் | 2,833,291,169 | — | 2,833,291,169 |
| மொத்தப் பொறுப்புக்கள் | 99,765,437,389 | — | 99,765,437,389 |

அ. வங்கி - முன்னைய ஆண்டு (2014)

| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | எப் வி ரி பீ எல் (FVTPL) ரூபா | ஏச் ரி எம் (HTM) ரூபா | எல் ரூ ஆர் (L & R) ரூபா | ஏ எப் எஸ் (AFS) ரூபா | மொத்தம் ரூபா |
|--|-------------------------------------|-----------------------------|-------------------------------|----------------------------|-----------------|
| சொத்துக்கள் | | | | | |
| காசம் காசுக்கு சமமானவையும் | — | — | 236,997,574 | — | 236,997,574 |
| இலங்கை அரசு முறிகள் | — | 1,789,084,271 | — | — | 1,789,084,271 |
| வங்கிகளினுடனான மீதிகள் | — | — | 26,165,415,422 | — | 26,165,415,422 |
| வியாரத்திற்கான நிதியியல் சொத்துக்கள் | 206,300 | — | — | — | 206,300 |
| ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்து கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள் | — | — | 61,579,234,734 | — | 61,579,234,734 |
| ஏனைய சொத்துக்கள் | — | — | 617,825,721 | — | 617,825,721 |
| மொத்த நிதியியல் சொத்துக்கள் | 206,300 | 1,789,084,271 | 88,599,473,451 | — | 90,388,764,022 |

ஆ. வங்கி - முன்னைய ஆண்டு (2014)

| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | மதிப்பிழிவு இடப்பட்ட ரூபா | கிரயம் ரூபா | மொத்தம் ரூபா |
|-----------------------------------|------------------------------|----------------|-----------------|
| பொறுப்புக்கள் | | | |
| வங்கிகளுக்கான நிலுவை | 9,790,601,772 | — | 9,790,601,772 |
| ஏனைய வாடிக்கையாளர்களுக்கான நிலுவை | 72,525,364,971 | — | 72,525,364,971 |
| மொத்த நிதியியல் பொறுப்புக்கள் | 82,315,966,743 | — | 82,315,966,743 |
| ஏனைய பொறுப்புக்கள் | 3,334,595,573 | — | 3,334,595,573 |
| மொத்த ஏனைய பொறுப்புக்கள் | 3,334,595,573 | — | 3,334,595,573 |
| மொத்தப் பொறுப்புக்கள் | 85,650,562,316 | — | 85,650,562,316 |

16. காசும் காசுக்கு சமமானவையும்

| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | வங்கி | |
|-----------------------------|--------------------|--------------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| கையிலுள்ள காசு | 310,591,598 | 236,997,574 |
| மொத்தம் | 310,591,598 | 236,997,574 |

17. இலங்கை அரசாங்கத்தினுடனான கடன் பத்திரங்கள்

| | | |
|--|--------------------|----------------------|
| திறைசேரி உண்டியல்கள் திறைசேரி முறிகள் | 607,814,250 | 1,789,084,271 |
| உப மொத்தம் | 607,814,250 | 1,789,084,271 |
| முதிர்வுக்காலத்திற்கு செல்லுபடியாகும் திறைசேரி உண்டியல்கள் | 607,814,250 | 1,789,084,271 |
| உப மொத்தம் | 607,814,250 | 1,789,084,271 |
| மொத்தம் | 607,814,250 | 1,789,084,271 |

18. வங்கிகளினுடனான மீதிகள்

| | | |
|--------------------|-----------------------|-----------------------|
| நிலையான வைப்பு | 2,915,651,530 | 24,698,711,942 |
| பணச் சந்தை முதலீடு | 12,861,621,185 | 1,017,169,314 |
| ஏனைய வங்கி மீதிகள் | 36,682,143 | 449,534,166 |
| மொத்தம் | 15,813,954,858 | 26,165,415,422 |

19. இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர் பெறுமதியிடப்பட்ட நிதியில் சொத்துக்கள் (இலங்கை அரசாங்க கடன் பத்திரங்கள் நீங்கலாக)

| | | |
|---------------------------------------|----------------|----------------|
| வியாபாரத்திற்காக நிறுத்தி வைத்தவைகள் | | |
| உரிமையாண்மைக் கடன் பத்திரங்கள் (19.1) | 206,300 | 698,759 |
| கழிக்குக: முதலீட்டு விற்பனை | — | (548,039) |
| கழிக்குக: மதிப்பீட்டுக் குறைவு | (6,300) | — |
| கூட்டுக: மூலதன லாபம் | — | 55,580 |
| உப மொத்தம் | 200,000 | 206,300 |
| மொத்தம் | 200,000 | 206,300 |

19.1 உரிமையாண்மைப் பிணையங்கள்

| | பங்குகளின் எண்ணிக்கை | 2015 | | பங்குகளின் எண்ணிக்கை | 2014 | |
|---|----------------------|-------------------------|----------------------|----------------------|-------------------------|----------------------|
| | | முதலீட்டுக் கிரயம் ரூபா | சந்தைப் பெறுமதி ரூபா | | முதலீட்டுக் கிரயம் ரூபா | சந்தைப் பெறுமதி ரூபா |
| பீபல் மேர்ச்சன வங்கி லிமிட்டெட் | 600 | 12,000 | 12,000 | 600 | 12,000 | 15,300 |
| சிலிங்கோ செலான் அபிவிருத்தி லிமிட்டெட் | 10,000 | 150,000 | 138,000 | 10,000 | 150,000 | 141,000 |
| சீ ஆர் ஐ பீ (CRIB) | 50,000 | 50,000 | 50,000 | 50,000 | 50,000 | 50,000 |
| | | 212,000 | 200,000 | | 212,000 | 206,300 |
| பங்குகளுக்கான ஒதுக்கம் - மதிப்பீட்டுக் குறைவு | | (12,000) | — | | (5,700) | — |
| | | 200,000 | 200,000 | | 206,300 | 206,300 |

20. ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்து கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள்

| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | வங்கி | |
|---|----------------|-----------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| மொத்தக் கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள் | 89,469,402,355 | 63,127,939,906 |
| (கழி): பூச்சிய வீத கடன் சீர்பெறுமதி சீராக்கம் | (257,836,074) | (407,480,802) |
| | 89,211,566,281 | 62,720,459,104 |
| (கழி): அலுவலர் கடன் சீர்பெறுமதி சீராக்கம் | (508,043,485) | — |
| | 88,703,522,796 | 62,720,459,104 |
| (கழிக்குக): திரண்ட கழித்தெழுதல் கட்டணம் | (705,335,071) | (1,141,224,370) |
| (கழிக்குக): தனிப்பட்ட கழித்தெழுதல் கட்டணம் | (91,034,553) | — |
| தேறிய கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள் | 87,907,153,173 | 61,579,234,734 |

அ. பகுப்பாய்வு**உற்பத்தியால்**

| | | |
|--|----------------|----------------|
| அடகு | 7,653,380,215 | 10,615,275,145 |
| பணியாளர் கடன்கள் | 2,390,935,056 | 1,363,939,927 |
| குறுங்காலம் | 5,002,175,566 | 4,933,877,757 |
| நீண்டகாலம் | 73,349,945,990 | 45,092,346,330 |
| கடன் மற்றும் முற்பணங்களால் பெறவேண்டிய வட்டி | 1,072,965,528 | 1,122,500,746 |
| மொத்தத் தொகை | 89,469,402,355 | 63,127,939,906 |
| நாணயங்களில் | | |
| இலங்கை ரூபா | 89,469,402,355 | 63,127,939,906 |
| மொத்தத் தொகை | 89,469,402,355 | 63,127,939,906 |
| தொழிற்துறையால் | | |
| விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் | 18,906,817,764 | 17,471,567,441 |
| உற்பத்தியாக்கல் | 10,449,660,782 | 8,992,240,366 |
| போக்குவரத்து | 368,156,284 | 211,615,710 |
| நிர்மாணம்/வீடமைப்பு | 31,730,771,783 | 14,021,697,256 |
| வியாபாரம் | 11,744,233,768 | 10,322,142,893 |
| ஏனையவைகள் (நுகர்வுகள்/வைப்புக்கு எதிரானது/பணியாளர்கள்) | 15,196,796,446 | 10,986,175,495 |
| கடன் மற்றும் முற்பணங்களால் பெறவேண்டிய வட்டி | 1,072,965,528 | 1,122,500,746 |
| மொத்தத் தொகை | 89,469,402,355 | 63,127,939,906 |
| செயலாற்றத்தால் | | |
| செயலாற்றம் | 85,931,895,206 | 58,393,365,874 |
| விசேட கவனம் | 624,868,328 | 1,343,559,301 |
| தரமற்றவை | 839,900,643 | 1,368,547,932 |
| ஐயக்கடன் | 543,358,691 | 602,509,068 |
| கழி (-) அறவிட முடியாக்கடன்/கெட்ட கடன் | 1,529,379,487 | 1,419,957,731 |
| மொத்தத் தொகை | 89,469,402,355 | 63,127,939,906 |

ஆ. இவ் ஆண்டுக்குரிய தனிப்பட்ட மற்றும் திரண்ட கழித்தெழுதல் கட்டணங்களின் அசைவுகள்

| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | 2015 ரூபா | வங்கி 2014 ரூபா |
|--|--------------------|-----------------------|
| திரண்ட கடன் கழித்தெழுதல் | | |
| திரண்ட கழித்தெழுதல் கட்டணம் | | |
| சனவரி 01இல் உள்ளவாறான ஆரம்ப மீதி | 1,141,224,370 | 1,696,519,008 |
| வருமானக் கூற்றுக்கு கட்டணம்/(திரும்ப எழுதல்) (9) | (368,699,781) | (452,377,502) |
| இவ் ஆண்டுக்கான மீள் அறவீடுகள் (8) | — | (48,649) |
| ஏனைய அசைவுகள் | (67,189,519) | (102,868,487) |
| திசெம்பர் 31இல் உள்ளவாறான இறுதி மீதிகள் | 705,335,071 | 1,141,224,370 |

தனிப்பட்ட கடன் கழித்தெழுதல்

| | | |
|--|-------------------|----------|
| தனிப்பட்ட கழித்தெழுதல் கட்டணம் | | |
| சனவரி 01இல் உள்ளவாறான ஆரம்ப மீதி | — | — |
| வருமானக் கூற்றுக்கு கட்டணம்/(திரும்ப எழுதல்) (9) | 91,034,553 | — |
| இவ் ஆண்டுக்கான மீள் அறவீடுகள் (8) | — | — |
| ஏனைய அசைவுகள் | — | — |
| திசெம்பர் 31இல் உள்ளவாறான இறுதி மீதிகள் | 91,034,553 | — |

21. அருவச் சொத்துக்கள்

| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | 2015 ரூபா | வங்கி 2014 ரூபா |
|--|--------------------|-----------------------|
| கணனி மென்பொருள் | | |
| சனவரி 01இல் உள்ளவாறான ஆரம்ப மீதி | 81,591,017 | 112,179,008 |
| சேர்ப்புக்கள் | 59,218,310 | 45,099,278 |
| பதிவழித்தல் | — | (8,784,553) |
| செம்மையாக்கல் | — | (66,902,715) |
| திசெம்பர் 31இல் உள்ளவாறான இறுதி மீதிகள் | 140,809,327 | 81,591,017 |
| (கழிக்குக): கழித்தெழுதல் கட்டணம் | | |
| சனவரி 01இல் உள்ளவாறான ஆரம்ப மீதி | 26,629,254 | 40,165,135 |
| இவ் ஆண்டுக்கான கட்டணம் | 35,364,098 | 13,005,537 |
| பதிவழித்தல் | — | (5,539,004) |
| செம்மையாக்கல் | — | (21,002,415) |
| திசெம்பர் 31இல் உள்ளவாறான இறுதி மீதிகள் | 61,993,352 | 26,629,254 |
| (கழிக்குக): கழித்தெழுதல் கட்டணம் | — | — |
| தேறிய புத்தகப் பெறுமதி | 78,815,975 | 54,961,763 |

22. பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்/பொறுப்புக்கள்

| | வங்கி | | 31.12.2015 இல் முடிவடைந்த ஆண்டுக்கரிய வருமானக்கூற்று ரூபா | 31.12.2014 இல் முடிவடைந்த ஆண்டுக்கரிய வருமானக்கூற்று ரூபா |
|---|--|--|---|---|
| | 31.12.2015 இல் உள்ளவாறான ஐந்தொகை ரூபா | 31.12.2014 இல் உள்ளவாறான ஐந்தொகை ரூபா | | |
| பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்கள் | | | | |
| வரித் தேவைகளுக்கான மூலதன விடுதொகை | 100,553,192 | 67,374,970 | (33,178,229) | 38,426,862 |
| | 100,553,192 | 67,374,970 | (33,178,229) | 38,426,862 |
| பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் | | | | |
| நன்மைக் கடப்பாட்டுத் திட்டங்கள் - வருமானக்கூற்று | 289,340,089 | 258,776,071 | 30,564,018 | 33,087,670 |
| நன்மைக் கடப்பாட்டுத் திட்டங்கள் - அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் | (17,152,823) | (3,079,313) | (14,073,511) | (3,273,872) |
| செயற்பாடுள்ள கடன்கள் மற்றும் முற்பணங்களுக்குமான பொது ஏற்பாடு | — | — | — | (48,328,722) |
| கோரப்பட்டாத ஐயக்கடன் ஏற்பாடுகள் - சிறப்பு ஏற்பாடுகள் | — | — | — | (15,209,175) |
| | 272,187,266 | 255,696,758 | 16,490,507 | (33,724,099) |
| பிற்போடப்பட்ட வருமான வரி வருமானம்/ (செலவுகள்) - வருமானக்கூற்று | — | — | (2,614,211) | 7,976,635 |
| பிற்போடப்பட்ட வருமான வரி வருமானம்/ (செலவுகள்) - அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக்கூற்று | — | — | (14,073,511) | (3,273,872) |

| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | வங்கி | |
|---|--------------|--------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| ஐந்தொகையில் ஏற்படுத்தும் தாக்கம் பின்வருமாறு உள்ளது | | |
| பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் | 272,187,266 | 255,696,758 |
| பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்கள் | 100,553,192 | 67,374,970 |
| பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் (தேறியது) | 171,634,073 | 188,321,788 |

23. ஏனைய சொத்துக்கள்

| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | வங்கி | |
|--|----------------------|----------------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| கிரயம் | | |
| பெறவேண்டியவைகள் | 305,006,436 | 121,027,618 |
| வைப்புக்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் | 327,614,849 | 446,161,164 |
| நானாவித வருமதியாளர்கள் | 56,012,301 | 41,840,826 |
| ஏனையவைகள் | 753,090,196 | 290,141,866 |
| வங்கிகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்கள் - இடைநிலை | — | 619,931,675 |
| மொத்தம் | 1,441,723,782 | 1,519,103,148 |

24. ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்

ஆதனம் மற்றும் உபகரணங்கள்

| | வங்கி 2015 | | | | | | |
|--|--------------------------|--------------------|---|--------------------|-------------------|---------------------------------|----------------------|
| | காணி மற்றும் கட்டிடங்கள் | கணனி, வன்பொருள் | அலுவலக உபகரணம், தளபாடம் மற்றும் பொருத்துக்கள் | மோட்டார் வாகனங்கள் | குறைவேலைகள் | பிரிப்புக்களும் பொருத்துக்களும் | மொத்தம் |
| | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா |
| 2015 (நடைமுறை ஆண்டு) | | | | | | | |
| கிரயம்/சீர் பெறுமதி | | | | | | | |
| 01.01.2015 இல் ஆரம்ப மீதி | 359,114,252 | 415,810,019 | 629,423,076 | 178,506,009 | 69,930,682 | — | 1,652,784,039 |
| சேர்ப்புகள் | 4,165,045 | 42,421,736 | 58,131,880 | 108,483,205 | 28,921,680 | 56,941,201 | 299,064,747 |
| விற்பனைகள்/அகற்றல் | — | (9,711,378) | (8,914,751) | (5,067,533) | — | (63,852) | (23,757,514) |
| பதிவழிப்புக்கள் | — | — | (35,508) | — | — | (2,022,179) | (2,057,688) |
| இவ்வாண்டில் மாற்றியவைகள் | 32,766,852 | — | — | — | (32,766,852) | 114,612,692 | 114,612,692 |
| செம்மையாக்கல்கள் | — | 81,080 | (180,320) | — | — | — | (99,240) |
| 31.12.2015இல் இறுதி மீதிகள் | 396,046,149 | 448,601,457 | 678,424,377 | 281,921,681 | 66,085,510 | 169,467,861 | 2,040,547,036 |
| நிதிக் குத்தகை | | | | | | | |
| 01.01.2015 இல் ஆரம்ப மீதி | — | — | — | 103,703,000 | — | — | 103,703,000 |
| சேர்ப்புகள் | — | — | — | 221,400 | — | — | 221,400 |
| 31.12.2015இல் இறுதி மீதிகள் | — | — | — | 103,924,400 | — | — | 103,924,400 |
| (கழிக்குக): திரண்ட பெறுமானத் தேய்வு | | | | | | | |
| 01.01.2015 இல் ஆரம்ப மீதி | 58,400,212 | 255,028,444 | 454,988,350 | 137,382,113 | — | — | 905,799,118 |
| இவ்வாண்டுக்கான கட்டணங்கள் | 13,399,861 | 53,246,126 | 59,401,922 | 16,720,577 | — | 28,641,883 | 171,410,369 |
| விற்பனைகள்/அகற்றல் | — | (9,469,812) | (8,701,948) | (5,067,522) | — | (375) | (23,239,656) |
| பதிவழிப்புக்கள் | — | — | (5,553) | — | — | — | (5,553) |
| இவ்வாண்டில் மாற்றியவைகள் | — | 102,145 | (508,141) | — | — | — | (405,996) |
| 31.12.2015இல் இறுதி மீதிகள் | 71,800,073 | 298,906,903 | 505,174,630 | 149,035,169 | — | 28,641,508 | 1,053,558,282 |
| நிதிக் குத்தகை | | | | | | | |
| 01.01.2015 இல் ஆரம்ப மீதி | — | — | — | 24,831,198 | — | — | 24,831,198 |
| இவ்வாண்டுக்கான கட்டணங்கள் | — | — | — | 21,477,053 | — | — | 21,477,053 |
| 31.12.2015இல் இறுதி மீதிகள் | — | — | — | 46,308,251 | — | — | 46,308,252 |
| (கழிக்குக): கழித்தெழுதல் கட்டணம் | — | — | — | — | — | — | — |
| 31.12.2015 இல் தேறிய புத்தகப் பெறுமதி | 324,246,076 | 149,694,554 | 173,249,747 | 190,502,662 | 66,085,510 | 140,826,353 | 1,044,604,902 |

| | வங்கி 2014 | | | | | |
|---|-----------------------------|--------------------|---|-----------------------|--------------------|----------------------|
| | காணி மற்றும் கட்டிடங்கள் | கணனி, வண்பொருள் | அலுவலக உபகரணம், தளபாடம் மற்றும் பொருத்துக்கள் | மோட்டார் வாகனங்கள் | குறைவேலைகள் | மொத்தம் |
| | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா |
| 2014 (முன்னைய வருடம்) கிரயம்/ சீர் பெறுமதி | | | | | | |
| 01.01.2014இல் ஆரம்ப மீதி | 304,455,199 | 302,646,355 | 639,031,995 | 159,064,556 | 70,735,765 | 1,475,933,869 |
| சேர்ப்புகள் | 480,118 | 58,221,087 | 32,252,488 | 24,227,392 | 54,846,549 | 170,027,634 |
| விற்பனைகள்/அகற்றல் | — | (10,427,334) | (8,013,339) | (4,783,850) | — | (23,224,523) |
| இவ்வாண்டில் மாற்றியமைவுகள் | 54,198,935 | — | — | — | (54,198,935) | — |
| செம்மையாக்கல்கள் | (20,000) | 65,369,912 | (33,848,067) | (2,090) | (1,452,697) | 30,047,059 |
| 31.12.2014இல் இறுதி மீதிகள் | 359,114,252 | 415,810,019 | 629,423,076 | 178,506,009 | 69,930,682 | 1,652,784,039 |
| நிதிக் குத்தகை | | | | | | |
| 01.01.2014 இல் ஆரம்ப மீதி | — | — | — | 67,668,000 | — | 67,668,000 |
| சேர்ப்புகள் | — | — | — | 36,035,000 | — | 36,035,000 |
| 31.12.2014இல் இறுதி மீதிகள் | — | — | — | 103,703,000 | — | 103,703,000 |
| (கழிக்குக): திரண்ட பெறுமானத் தேய்வு | | | | | | |
| 01.01.2014 இல் ஆரம்ப மீதி | 46,824,072 | 207,432,041 | 411,304,242 | 126,057,977 | — | 791,618,332 |
| இவ்வாண்டுக்கான கட்டணங்கள் | 11,584,367 | 37,943,048 | 67,016,923 | 16,100,814 | — | 132,645,151 |
| விற்பனைகள்/அகற்றல் | — | (10,072,231) | (7,576,439) | (4,783,839) | — | (22,432,509) |
| செம்மையாக்கல்கள் | (8,227) | 19,725,586 | (15,756,376) | 7,161 | — | 3,968,144 |
| 31.12.2014இல் இறுதி மீதிகள் | 58,400,212 | 255,028,444 | 454,988,350 | 137,382,113 | — | 905,799,118 |
| நிதிக் குத்தகை | | | | | | |
| 01.01.2014 இல் ஆரம்ப மீதி | — | — | — | 6,351,781 | — | 6,351,781 |
| இவ்வாண்டுக்கான கட்டணங்கள் | — | — | — | 18,479,418 | — | 18,479,418 |
| 31.12.2014இல் இறுதி மீதிகள் | — | — | — | 24,831,198 | — | 24,831,199 |
| (கழிக்குக): கழித்தெழுதல் கட்டணம் | — | — | — | — | — | — |
| 31.12.2014 இல் தேறிய புத்தகப் பெறுமதி | 300,714,040 | 160,781,576 | 174,434,727 | 119,995,697 | 69,930,682 | 825,856,722 |
| முழுமையாக தேய்மானிடப்பட்ட ஆதனம், பொறி மற்றும் உபகரணம் | | | | | | |
| அறிக்கையிடப்பட்ட திகதியில் பயன்பாட்டிலுள்ள, வங்கியால் முழுமையாக தேய்மானிடப்பட்ட ஆதனம், பொறி மற்றும் உபகரணம் போன்றவற்றின் ஆரம்ப கிரயம் தொடர்பான வகை ரீதியான பகுப்பாய்வு வருமாறு: | | | | | | |
| | | | | | வங்கி | |
| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | | | | | 2015 | 2014 |
| | | | | | ரூபா | ரூபா |
| சொத்து வகை | | | | | | |
| கணனி, வண்பொருள் | | | | | 193,467,425 | 92,090,049 |
| அலுவலக உபகரணம், தளபாடம் மற்றும் பொருத்து | | | | | 306,445,902 | 242,418,405 |
| மோட்டார் வாகனம் | | | | | 106,862,912 | 98,494,370 |
| பகுதியாக்கமும் பொருத்துக்களும் | | | | | 557,243 | — |
| | | | | | 607,333,482 | 433,002,825 |

ஏனைய சொத்துக்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியாக்கமும் பொருத்துக்களும் சிறப்பான வெளிப்படத்தல்களுக்காக ஆதனம், பொறி மற்றும் உபகரணம் எனும் வகைக்குள் மாற்றப்பட்டுள்ளது.

25. வங்கிகளுக்குச் செலுத்தவேண்டியவைகள்

| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | வங்கி | |
|-----------------------------|----------------------|----------------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| கடன்படுதல் | 178,125,860 | 2,153,383,689 |
| குத்தகையிடல் (25.1) | 54,418,780 | 77,567,191 |
| மீள்நிதியிடல் | 7,682,471,880 | 7,559,650,892 |
| மொத்தம் | 7,915,016,520 | 9,790,601,772 |

கடன்பாடுகளின் முதிர்ச்சி பகுப்பாய்வு குறிப்பு இல 44.3.4 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

25.1 குத்தகைகளின் முதிர்ச்சி

| | | |
|---|-------------------|-------------------|
| ஒரு வருடத்திற்கு உட்பட்டவை | 32,688,204 | 32,688,204 |
| ஒரு வருடத்திற்கு கூடிய 5 வருடத்திற்கு கூடாதவை | 28,679,084 | 60,961,489 |
| 5 வருடத்திற்கு கூடியவை | — | — |
| | 61,367,288 | 93,649,693 |
| கழி - தொங்கலிலுள்ள வட்டி | (6,948,508) | (16,082,502) |
| மொத்தம் | 54,418,780 | 77,567,191 |

26. ஏனைய வாடிக்கையாளர்களுக்குச் செலுத்த வேண்டியவைகள்

| | | |
|---------------------------|-----------------------|-----------------------|
| மதிப்பிழிவிடப்பட்ட கிரயம் | 86,324,097,162 | 72,525,364,971 |
| மொத்தம் | 86,324,097,162 | 72,525,364,971 |

அ. பகுப்பாய்வு

| | | |
|------------------------|-----------------------|-----------------------|
| உற்பத்தியால் | | |
| சேமிப்பு வைப்புக்கள் | 28,792,809,211 | 22,417,310,614 |
| நீண்டகால சேமிப்புக்கள் | 8,073,606,645 | 7,704,623,927 |
| நிலையான வைப்புக்கள் | 49,457,681,306 | 42,403,430,430 |
| மொத்தம் | 86,324,097,162 | 72,525,364,971 |
| நாணயம் | | |
| இலங்கை ரூபா | 86,324,097,162 | 72,525,364,971 |
| மொத்தம் | 86,324,097,162 | 72,525,364,971 |

27. வழங்கப்பட்ட படுகடன்களும் ஏனைய கடன்பாட்டு ந்தியங்களும்

| | | |
|------------------------------------|----------------------|----------|
| மீட்கத்தக்க தொகுதிக்கடன்கள் (27.1) | 2,693,032,538 | — |
| மொத்தம் | 2,693,032,538 | — |

27.1 மீட்கத்தக்க தொகுதிக்கடன்கள்

| | | |
|---|----------------------|----------|
| சனவரி 01 இல் உள்ளவாறான ஆரம்ப மீதி | — | — |
| வழங்கப்பட்ட தொகுதிக்கடன்கள் | 2,500,000,000 | — |
| மீட்கப்பட்ட தொகுதிக்கடன் | — | — |
| செலுத்த வேண்டிய வட்டி | 206,867,546 | — |
| செலுத்திய வட்டி | (13,835,008) | — |
| 31 டிசம்பரில் உள்ளவாறான இறுதி மீதி | 2,693,032,538 | — |

27.1.1 2015 இல் வழங்கப்பட்ட தொகுதிக்கடன்

2015 இல் ஒவ்வொன்றும் ரூபா 100 பெறுமதியான 5 வருட பிணையமற்ற கீழ்க்குறிக்கப்பட்ட மீட்கத்தக்க தொகுதிக்கடன்கள் வழங்கப்பட்டன. இவ் தொகுதிக்கடன்கள் கொழும்பு பங்கு பரிவார்த்தனையில் குறிக்கப்பட்டுள்ளன.

| வகை | தொகுதிக்கடன்களின் எண்ணிக்கை | முகப்பெறுமதி (ரூபா) | பதிவளிப்பு கிரயம் (2015) | வழங்கிய திகதி | முதிர்ச்சி திகதி | வட்டி வீதம் |
|-----|-----------------------------|---------------------|--------------------------|---------------|------------------|---|
| A | 21,288,500 | 2,128,850,000 | 2,128,850,000 | 30.01.2015 | 30.01.2020 | நிலையானது - ஆண்டுக்கு 9.00 சதவீதம் வருடாந்தம் செலுத்தவேண்டியது |
| B | 3,610,200 | 361,020,000 | 361,020,000 | 30.01.2015 | 30.01.2020 | நிலையானது - ஆண்டுக்கு 8.81 சதவீதம் அரையாண்டுக்கு செலுத்தவேண்டியது |
| C | 101,300 | 10,130,000 | 10,130,000 | 30.01.2015 | 30.01.2020 | நிலையானது - ஆண்டுக்கு 8.71 சதவீதம் காலாண்டுக்கு செலுத்தவேண்டியது |
| | 25,000,000 | 2,500,000,000 | 2,500,000,000 | | | |

28. ஏனைய பொறுப்புகள்

| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | வங்கி | |
|--|----------------------|----------------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| நானாவித சென்மதியாளர்கள் | 129,956,036 | 1,179,952,660 |
| செலுத்தவேண்டிய வட்டி | 1,466,844,840 | 1,230,580,467 |
| ஏனைய செலுத்தவேண்டியவைகள் | 1,657,205,591 | 1,293,472,158 |
| வங்கிகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்கள் - இடைநிலை | (164,759) | 152,029 |
| மொத்தம் | 3,253,841,708 | 3,704,157,314 |

29. ஓய்வூதிய நன்மை கடப்பாடுகள்

| | | |
|--|-------------|-------------|
| ஓய்வூதிய பணிக்கொடைக்கான ஏற்பாடுகள் (குறிப்பு 29.1) | 972,097,354 | 913,202,684 |
| | 972,097,354 | 913,202,684 |

29.1 ஓய்வூதிய பணிக்கொடைக்கான ஏற்பாடுகள்**29.1.1 நதியில் நிலை கூற்றுகளில் அங்கீகரிக்கப்பட்ட தேறிய சொத்துக்கள்/(பொறுப்புகள்)**

| | | |
|--|--------------|--------------|
| சனவரி 01 இல் உள்ளவாறான ஆரம்ப மீதி | 913,202,684 | 806,724,857 |
| ஆண்டுக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் (குறிப்பு 29.1.2) | 139,802,596 | 132,218,133 |
| ஆண்டுக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் (குறிப்பு 29.1.3) | (61,260,084) | (10,997,545) |
| | 991,745,196 | 927,945,445 |
| திட்டத்தின் படி செலுத்தப்பட்ட நன்மைகள் | (19,647,842) | (14,742,761) |
| | 972,097,354 | 913,202,684 |

29.1.2 வருமானக்கூற்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தொகை

| | | |
|--|-------------|-------------|
| சேவை கிரயம் | 48,482,327 | 47,512,023 |
| நியமிக்கப்பட்ட பயன்பாட்டு கடப்பாட்டிலுள்ள தேறிய வட்டி (சொத்து) | 91,320,269 | 84,706,110 |
| வருமானக் கூற்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொத்த தொகை | 139,802,596 | 132,218,133 |

29.1.3 அனைத்தையுமுள்ளடக்கிய வருமானக்கூற்றில் அங்கீகரிக்கப்பட்ட தொகை

| | | |
|--|--------------|--------------|
| இவ்வாண்டில் உருவான பொறுப்பு அனுபவங்கள் மூலமான (இலாபம்) நட்டங்கள் | (61,260,084) | (10,997,545) |
| வருமானக்கூற்றில் உள்ள மொத்த தொகை | (61,260,084) | (10,997,545) |

29.1.4 நியமிக்கப்பட்ட பயன்பாட்டு கடப்பாட்டு இணக்கம்

| | | |
|--|--------------|--------------|
| சென்ற ஆண்டில் காணப்பட்ட பயன்பாட்டு கடப்பாட்டு | 913,202,684 | 806,724,857 |
| கம்பனி சேவைக்கிரயம் | 48,482,327 | 47,512,023 |
| வட்டி கிரயம் | 91,320,269 | 84,706,110 |
| திட்டத்தில் இருந்து செலுத்தப்பட்ட உண்மையான நன்மை | (19,647,842) | (14,742,761) |
| கருதுகோள் மாற்றத்தினால் ஏற்பட்ட (இலாபம்/நட்டம்) | (61,260,084) | (10,997,545) |
| வருமானக்கூற்றில் உள்ள மொத்த தொகை | 972,097,354 | 913,202,684 |

29.2 பணிக்கொடை நிதியத்தின் காப்பீட்டுக்கணிப்பு பெறுமதியானது 2015 டிசம்பர் 31 இல் தொழில்சார் காப்பீட்டுக் கணிப்பு நிறுவனமான ஆன M/s. Actuarial & Management Consultants (Pvt) Ltd. இனால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதியத்தை மதிப்பிடுவதற்கு இவ் நிறுவனத்தினால் பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறையானது இலங்கை கணக்கீட்டு நியமம் 19 (ஊழியர் நன்மைகள்) இனால் சிபாரிசு செய்யப்பட்ட “எறிவுசெய்யப்பட்ட அலகு கொடுகடன் முறை” ஆகும்.

| காப்பீட்டுக் கணிப்பு எடுகோள்கள் | 2015 | 2014 |
|-------------------------------------|--|--|
| 31 டிசம்பரில் உள்ளவாறான கழிவு வீதம் | 10.00% | 10.00% |
| எதிர்காலத்தில் சம்பள உயர்வு வீதம் | 20% | 20% |
| | (2018 சனவரியில் செலுத்தவேண்டிய அடுத்த அதிகரிப்புடனான ஒவ்வொரு மூன்று வருடங்கள்) | (2015 சனவரியில் செலுத்தவேண்டிய அடுத்த அதிகரிப்புடனான ஒவ்வொரு மூன்று வருடங்கள்) |
| மரண விகிதம் | A1967/70 மரணவீத அட்டவணை | A1967/70 மரணவீத அட்டவணை |
| ஓய்வு வயது | 57 ஆண்டுகள் | 57 ஆண்டுகள் |

செயற்படும் பங்கேற்பாளர்களின் எதிர்பார்க்கப்பட்ட சராசரி எதிர்கால வேலைசெய்யும் ஆயுள் 14 வருடங்கள்.

29.3 ஆயுட்கால மதிப்பீட்டில் பயன்படுத்தப்பட்ட கூர்திறன் எடுகோள்கள்

தொழில் நன்மை பொறுப்பு அளவீட்டில் ஏனைய அனைத்து மாறிகளும் நிலையானதாகவுள்ள போது முக்கியமாக பயன்படுத்தப்பட்ட எடுகோள்களில் ஏற்படும் சாத்தியமான மாற்றங்களிற்கான கூர்திறனை பின்வரும் அட்டவணையானது காட்டுகின்றது.

இலாப அல்லது நட்ட கூற்று மற்றும் நிதியியல் நிலைமைக்கூற்று என்பவற்றின் கூர்திறனானது ஆண்டிற்கான இலாப அல்லது நட்டம் மற்றும் தொழில் நன்மை கடப்பாட்டின் மீதான கழிவு வீதம் மற்றும் சம்பள அதிகரிப்பு என்பவற்றில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகும்.

| கழிவு வீதத்தில் அதிகரிப்பு/(வீழ்ச்சி) | சம்பள அதிகரிப்பு வீதத்தில் அதிகரிப்பு / (வீழ்ச்சி) | 2015 | | 2014 | |
|---------------------------------------|--|---|--|---|--|
| | | ஆண்டுகாலக்குதியில் வருமான கூற்றின் மீதான கூர்திறன் அதிகரிப்பு/(வீழ்ச்சி) ரூபா | பொறுப்புக்களில் அதிகரிப்பு / (வீழ்ச்சி) ஊழியர் நன்மைக் கடப்பாடுகள் மீதான கூர்திறன் விளைவு ரூபா | ஆண்டுகாலக்குதியில் வருமான கூற்றின் மீதான கூர்திறன் அதிகரிப்பு/(வீழ்ச்சி) ரூபா | பொறுப்புக்களில் அதிகரிப்பு / (வீழ்ச்சி) ஊழியர் நன்மைக் கடப்பாடுகள் மீதான கூர்திறன் விளைவு ரூபா |
| 1% | — | 915,107,948 | (915,107,948) | 855,732,000 | (855,732,000) |
| (-1%) | — | (1,036,027,713) | 1,036,027,713 | (977,644,963) | 977,644,963 |
| — | 1% | (987,070,567) | 987,070,567 | (935,478,253) | 935,478,253 |
| — | (-1%) | 957,472,054 | (957,472,054) | 891,514,809 | (891,514,809) |

30. நர்ணயிக்கப்பட்ட முலதனம்

| 31 டிசம்பர் உள்ளவாறானது | 2015 ரூபா | 2014 ரூபா |
|---|----------------------|----------------------|
| சாதாரண பங்குகள் | | |
| சனவரி 01இல் உள்ளவாறான ஆரம்ப மீதி | 1,370,936,931 | 1,099,400,151 |
| பங்கு வழங்கல் | — | 271,536,780 |
| டிசெம்பர் 31இல் உள்ளவாறான இறுதி மீதி | 1,370,936,931 | 1,370,936,931 |

31. சட்டபூர்வ ஒதுக்க நிதி

| சனவரி 01இல் உள்ளவாறான ஆரம்ப மீதி | 2015 | 2014 |
|---|--------------------|--------------------|
| நடப்பாண்டில் மாற்றம் | 44,122,973 | 17,114,335 |
| டிசெம்பர் 31இல் உள்ளவாறான இறுதி மீதி | 523,268,291 | 523,268,291 |

32. நிறுத்தி வைக்கப்பட்ட வருவாய்கள்

| டிசெம்பர் 31இல் உள்ளவாறானது | வங்கி | |
|--------------------------------------|---------------|---------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| சனவரி 01இல் உள்ளவாறான ஆரம்ப மீதி | 872,318,223 | (336,320,804) |
| ஆண்டுக்கான இலாபம் | 882,459,469 | 342,286,709 |
| ஏனைய முற்றடக்க வருமானம் | 47,186,573 | 7,723,673 |
| ஏனைய ஒதுக்கங்களுக்கான மாற்றங்கள் | (264,737,841) | 858,628,644 |
| பங்குலாபம் | (137,093,693) | — |
| டிசெம்பர் 31இல் உள்ளவாறான இறுதி மீதி | 1,400,132,731 | 872,318,223 |

33. ஏனைய ஒதுக்கங்கள்**அ. வங்கி - நடைமுறை ஆண்டு (2015)**

| | சனவரி 01இல் உள்ளவாறான ஆரம்ப மீதி | அசைவுகள்/ மாற்றங்கள் | டிசெம்பர் 31இல் உள்ளவாறான இறுதி மீதி |
|-------------------|-------------------------------------|-------------------------|---|
| | ரூபா | ரூபா | ரூபா |
| பொது ஒதுக்கம் | 2,281,672,916 | 176,491,894 | 2,458,164,810 |
| விவேட ஒதுக்க நிதி | 377,658,619 | 44,122,974 | 421,781,593 |
| மொத்தம் | 2,659,331,535 | 220,614,868 | 2,879,946,402 |

ஆ. வங்கி - சென்ற ஆண்டு (2014)

| | சனவரி 01இல் உள்ளவாறான ஆரம்ப மீதி | அசைவுகள்/ மாற்றங்கள் | டிசெம்பர் 31இல் உள்ளவாறான இறுதி மீதி |
|-------------------|-------------------------------------|-------------------------|---|
| | ரூபா | ரூபா | ரூபா |
| பொது ஒதுக்கம் | 2,213,215,574 | 68,457,342 | 2,281,672,916 |
| விவேட ஒதுக்க நிதி | 360,544,284 | 17,114,335 | 377,658,619 |
| மொத்தம் | 2,573,759,857 | 85,571,677 | 2,659,331,535 |

பொது ஒதுக்கமானது வங்கி பிடித்து வைக்கப்பட்ட வருமானக்கணக்கிலிருந்து குறிப்பிட்டதொரு தொகையினை பொது ஒதுக்க கணக்கிற்கு மாற்றுவதால் ஏற்படுவதாகும். இது எதிர்கால தற்செயலாக கண்டறியப்படாத, ஏற்படக்கூடிய பொறுப்புக்களை எதிர்கொள்வதற்கானதாகும்.

34. நகழத்தக்க பொறுப்புகள் மற்றும் கடப்பாடுகள்

| 31 திசம்பரில் உள்ளவாறு | வங்கி | |
|-------------------------------|--------------------|--------------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| உத்தரவாத செயற்பாடுள்ள பிணைகள் | 91,600,799 | 61,655,651 |
| ஏனைய நகழத்தக்க விடயங்கள் | 140,411,334 | 107,306,087 |
| மொத்தம் | 232,012,133 | 168,961,738 |

34.1 வங்கிக்கெதிரான வழக்கு

சாதாரண வியாபார சூழ்நிலைகளில் வங்கியானது கடன் ஒப்பந்தங்களில் பணம் செலுத்தத் தவறிய கடன்பெறுனர்களுடனான வழக்குகள் உள்ளடங்கலாக பல்வேறு வகையான வழக்குகளில் வங்கி ஒரு தரப்பாக இருக்கிறது. நிதியியல் நிலைமைக்கூற்று திகதியின் படி வங்கியில் ஈடுவைத்த சொத்துக்களின் விற்பனையை தடுப்பதற்காக மூன்று வாடிக்கையாளர்கள் வங்கிக்கெதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இருபத்தொரு அலுவலக உறுப்பினர்கள் வங்கிக்கெதிராக தொழில் நியாய சபையில் வழக்கு பதிவு செய்துள்ளனர், ஒரு வாடிக்கையாளர் நடடஈடுகளை கோருவதற்காக வங்கிக்கெதிராக வழக்கு பதிவு செய்துள்ளார் அத்துடன் வங்கியானது மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்மானத்திற்கெதிராக மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வங்கியின் சட்ட சபை தற்போது செயற்பாட்டிலுள்ள வழக்குகள் அறிக்கையிடப்பட்ட நிதியியல் முடிவுகளிலோ அல்லது வங்கியின் எதிர்கால தொழிற்பாடுகளில் எந்தவித உள்ளார்ந்த விளைவுகளினையும் கொண்டிருக்காது எனும் நிலைப்பாட்டிலுள்ளது.

35. வங்கியின் முக்கிய முகாமைத்துவ ஆளணியின் தொடர்புடைய தரப்பினரின் வெளிப்படுத்துகைகள் இழப்பீடுகள்

வங்கியானது இலங்கை கணக்கீட்டு நியமம் 24 இன் 'தொடர்புடைய தரப்பினரின் வெளிப்படுத்துகைகளின்' படி இனங்காணப்பட்ட தரப்பினர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளது. உதாரணம் முக்கியமான முதலீட்டாளர்கள், துணை மற்றும் இணைப்பு கம்பனிகள் வங்கி ஊழியர்களுக்கான தொழிலுக்குப் பின்னரான நன்மை திட்டங்கள், முக்கிய முகாமைத்துவ ஆளணி, முக்கிய முகாமைத்துவ ஆளணி மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள். அத்தகைய நடவடிக்கைகளானவை கடன் வழங்கல் நடவடிக்கைகள், ஏற்றுக்கொள்ளல் மற்றும் பணியமர்த்தல்கள், ஐந்தொகைக்கு அப்பாற்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் சலுகை வீதங்களில் ஒத்தவகையில் பொருத்தமான திட்டத்தின் கீழ் முக்கிய முகாமைத்துவ ஆளணியினர் பயன்பெற்றிருக்கின்ற கொடுக்கல் வாங்கல்கள் தவிர்ந்த சாதாரண வணிக சூழ்நிலைகளில் சுயாதீனமான அடிப்படையில் வர்த்தக வீதங்களிலான ஏனைய வங்கியியல் மற்றும் பணிகளுக்கான ஏற்பாடுகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது.

35.1 தாய் கம்பனி மற்றும் திறுதி கட்டுப்படுத்தல் தரப்பினர்

பிரதேச அபிவிருத்தி வங்கியானது அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கியாகும்.

35.2 வங்கியின் முக்கிய முகாமைத்துவ ஆளணி

இலங்கை கணக்கீட்டு நியமம் 24 இன் - 'தொடர்புடைய தரப்பினர் வெளிப்படுத்துகைகள்' களின் படி முக்கிய முகாமைத்துவ ஆளணியானது வங்கியின் திட்டமிடல், வழிகாட்டல் மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான அதிகாரம் மற்றும் பொறுப்பாண்மையினை கொண்டிருப்பவர்களை உள்ளடக்குகிறது. வங்கியின் முக்கிய முகாமைத்துவ ஆளணியில் பிரதான நிறைவேற்று அதிகாரி உட்பட பணிப்பாளர் சபையின் அங்கத்தவர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

35.3 முக்கிய முகாமைத்துவ ஆளணியினருக்கான இழப்பீடுகள்**(அ) பணிப்பாளர் சபை மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி இழப்பீடு**

| | வங்கி 2015 ரூபா | 2014 ரூபா |
|---------------------------|-----------------------|------------------|
| குறுங்கால தொழில் நன்மைகள் | 4,065,586 | 4,566,123 |
| மொத்தம் | 4,065,586 | 4,566,123 |

35.4 முக்கிய முகாமைத்துவ ஆளணி மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வங்கியுடன் கீழ்வரும் வசதிகளை கொண்டிருந்தனர்:

| | 2015 ரூபா | 2014 ரூபா |
|---|-------------------|------------------|
| நிதியியல் நிலைமை கூற்றுக்களின் விடயங்கள் | | |
| சொத்துக்கள் | | |
| கடன்களும் பெறுவனவுகளும் | 14,764,911 | 1,020,836 |
| மொத்தம் | 14,764,911 | 1,020,836 |
| பொறுப்புக்கள் | | |
| வைப்புக்கள் | 14,732,808 | 2,826,065 |
| மொத்தம் | 14,732,808 | 2,826,065 |
| இலாப/நட்ட கூற்றுக்களின் விடயங்கள் | | |
| வட்டி வருமானம் | 808,627 | 156,290 |
| வட்டிச்செலவினங்கள் | 555,731 | 260,148 |
| மொத்தம் | 1,364,358 | 416,437 |

35.5 குறிப்பிடத் தகுந்த முதலீட்டாளர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்

| | 2015 ரூபா | 2014 ரூபா |
|--|--------------------|--------------------|
| பொது திறைசேரிக்கு செலுத்தப்பட்ட தீர்வை | 125,353,097 | 210,118,527 |
| மொத்தம் | 125,353,097 | 210,118,527 |

பொது திறைசேரிக்கு முற்கொடுப்பனவாக ஏனைய சொத்துக்களின் கீழ் மேலும் ரூபா. 249,646,903/- காட்டப்பட்டுள்ளது.

35.6 கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள்

ஆண்டுக்காலப்பகுதியில் முதன்மை முகாமைத்துவ ஆளணியினர் வியாபாரத்தின் சாதாரண நிலைமைகளில் ஒன்றில் கட்டுப்பாட்டினை அல்லது இணைந்த கட்டுப்பாட்டினை கொண்டிருந்த நிறுவனங்களிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் சேவைகளின் விபரம் கீழே காட்டப்பட்டுள்ளது:

| | 2015 ரூபா | 2014 ரூபா |
|--|------------------|--------------|
| கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் | 8,232,570 | — |
| மொத்தம் | 8,232,570 | — |

35.7 இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களுடனான கொடுக்கல்வாங்கல்கள்

இலங்கை அரசாங்கம் கொண்டிருந்த ஒரு அக்கறை உள்ளடங்கலான பல நிறுவனங்கள் வங்கியில் குறிப்பிடத்தக்க அக்கறையினை கொண்டிருந்தன.

35.7.1 வங்கியானது இலங்கை அரசாங்கம் மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்கள், ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் உடன்படிக்கைகள் என்பவற்றை செய்திருந்தது. ஆண்டுக்காலப்பகுதி மற்றும் நிதியியல் நிலைமைக்கூற்றுக்களின் திகதியிலுள்ளவாறான குறிப்பிடத்தக்க நிதியியல் அணுகுமுறைகள் வருமாறு:

| | வேளிநிற்கும் மீதிகள் | |
|---|-----------------------|-----------------------|
| | 2015 ரூபா | 2014 ரூபா |
| நிதியியல் நிலைமை கூற்றுக்களின் விடயங்கள் | | |
| சொத்துக்கள் | | |
| கடன்களும் பெறுவனவுகளும் | 437,014,212 | 459,293,248 |
| மொத்தம் | 437,014,212 | 459,293,248 |
| பொறுப்புக்கள் | | |
| வைப்புக்கள் | 12,822,454,563 | 15,895,800,770 |
| மொத்தம் | 12,822,454,563 | 15,895,800,770 |
| இலாப நடட்க் கூற்றுக்களின் விடயங்கள் | | |
| வட்டி வருமானம் | 32,419,550 | 64,319,968 |
| வட்டிச்செலவினங்கள் | 863,230,637 | 536,551,005 |
| மொத்தம் | 895,650,187 | 600,870,973 |

35.7.2 சாதாரணமான வியாபாரத்துடன் தொடர்புபட்ட கீழே காட்டப்பட்டவாறான மேலதிக கொடுக்கல் வாங்கல்கள் இலங்கை அரசாங்கம் மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டது:

- திறைசேறி உண்டியல்கள் மற்றும் பணச்சந்தை கருவிகளிலான முதலீடுகள்
- நியதி கட்டணங்கள் மற்றும் வரிக் கொடுப்பனவுகள்
- தொலைபேசி, மின்சாரம் மற்றும் நீர் போன்றவற்றை பிரதானமாக கொண்ட பயன்பாட்டு கொடுப்பனவுகள்
- ஊழியர் ஓய்வூதிய நன்மைக்கொடுப்பனவுகள் (ஊ.சே.நி, ஊ.ந.நி)

36. அறிக்கையில் திகதிக்கு பின்னரான நடவடிக்கைகள்**36.1 பிரேரிக்கப்பட்ட பங்குலாபம்**

2015 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கு பங்கொன்றிற்கு ரூபா 1 வீதம் இறுதி பங்குலாபக் கொடுப்பனவை வங்கியின் பணிப்பாளர் சபையானது சிபாரிசு செய்துள்ளது. ஏறத்தாழ ரூபா 137,093,693/- பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

இலங்கை கணக்கீட்டு நியமம் 10 இன் படி (அறிக்கையில் காலத்தின் பின்னரான நிகழ்வு) மேல் குறிப்பிடப்பட்ட பிரேரிக்கப்பட்ட இறுதி பங்குலாபம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் உள்ளவாறு பொறுப்பொன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.

37. ஈடுவைத்த சொத்துக்கள்

கடன் வசதிகளை பெறுவதற்காக பிணையங்களாக ஈடாக வைத்த சொத்துக்களின் விபரம் வருமாறு:

| வசதியின் வகை | வசதியின் தொகை ரூபா மில் | பிணையத்தின் இயல்பு | பிணையத்தின் பெறுமதி ரூபா மில் | 31.12.2015 இல் உள்ளவாறான மீதி ரூபா மில் |
|--|-------------------------|-----------------------|-------------------------------|---|
| 1 வாங்கி மேலதிகப்பற்று - (BOC) | 1,564 | FD-70963965 | 600 வட்டியுடன் | — |
| | | FD-74353124 | 161.396 வட்டியுடன் | — |
| | | FD-74361333 | 217.350 வட்டியுடன் | — |
| | | FD-74817306 | 196.128 வட்டியுடன் | — |
| | | FD-74588793 | 181.769 வட்டியுடன் | — |
| | | FD-74619066 | 181.701 வட்டியுடன் | — |
| | | FD-74041168 | 445.683 வட்டியுடன் | — |
| 2 வாங்கி மேலதிகப்பற்று - PB | 200 | FD-14-6001-00009136-8 | 287.913 வட்டியுடன் | — |
| வசதியின் வகை | வசதியின் தொகை ரூபா மில் | பிணையத்தின் இயல்பு | பிணையத்தின் பெறுமதி ரூபா மில் | 31.12.2014 இல் உள்ளவாறான மீதி ரூபா மில் |
| 1 வாங்கி மேலதிகப்பற்று - (BOC) | 1,564 | FD-70963965 | 600 வட்டியுடன் | — |
| | | FD-74353124 | 150.332 வட்டியுடன் | — |
| | | FD-74361333 | 205.026 வட்டியுடன் | — |
| | | FD-74817306 | 183.468 வட்டியுடன் | — |
| | | FD-74588793 | 169.320 வட்டியுடன் | — |
| | | FD-74619066 | 169.320 வட்டியுடன் | — |
| | | FD-74041168 | 424.764 வட்டியுடன் | — |
| 2 வாங்கி மேலதிகப்பற்று - PB | 200 | FD-14-6001-00009136-8 | 268.576 வட்டியுடன் | — |
| 3 கடன்பாடுகள் (தவணைக்கடன் - BOC) | 1,000 | கிளின் | — | 1,000 |
| 4 கடன்பாடுகள் (தவணைக்கடன் - பப்லிக் வங்கி) | 100 | விவசாய கடனுக்கான ஈடு | — | 33.28 |

38. வரீக்கு முன்னரான இலாபத்தில் உள்ளடக்கப்பட்டதாக அல்லாத விடயங்கள்

| டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது | குறிப்பு | வங்கி | |
|---|----------|--------------------|--------------------|
| | | 2015 ரூபா | 2014 ரூபா |
| ஆதனம் பொறி மற்றும் உபகரணங்களின் பெறுமான தேய்வு | 11 | 192,887,422 | 151,124,569 |
| அருவச் சொத்துக்கள் தீர்க்கப்பட்டவை | 21 | 35,364,098 | 13,005,537 |
| EIR சீர்படுத்துகை | | 712,143 | 2,703,290 |
| கடன்கள் மற்றும் முற்பணங்களில் உள்ள பெறுமதியிழப்பு நட்டங்கள் | 9 | (277,665,228) | (452,377,502) |
| அடைவு முற்பணங்கள் மீதான மூலதன நட்டம் | 11 | 29,071,253 | 67,368,645 |
| ஆதனம் மற்றும் உபகரணங்களின் பதிவுழிப்பு | 24 | 2,052,134 | — |
| லிய இசுறு சீர் பெறுமதி சீராக்கங்கள் | | (149,644,728) | 407,480,802 |
| பொது திறைசேரிக்கு செலுத்திய தீர்வை | | 125,353,097 | 210,118,527 |
| முதலீட்டில் மூலதன இலாபம் | 7 | 6,300 | (55,580) |
| பங்குப்பிணையங்களின் மூலதன இலாபம் | 8 | — | (141,543) |
| பரிந்துரைக்கப்பட்ட நன்மைத்திட்டங்களின் கட்டணங்கள் | 10 | 139,802,596 | 136,897,691 |
| ஏனைய நிதியங்களின் மாற்றங்கள் | | 12,408,456 | (3,333,391) |
| நிலையான சொத்துக்களின் விற்பனை மூலம் வந்த (இலாபம்/நட்டம்) | 8 | (7,254,660) | 2,327,861 |
| மொத்தம் | | 103,092,883 | 535,118,905 |

39. செயற்பாட்டு சொத்துக்களின் மாற்றம்

| டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது | குறிப்பு | வங்கி | |
|--|----------|-------------------------|----------------------|
| | | 2015 ரூபா | 2014 ரூபா |
| இலங்கை அரசாங்கத்தின் ஈட்டுப்பத்திரங்களில் ஏற்பட்ட தேறிய மாற்றம் | 17 | 1,181,270,021 | — |
| ஏனைய வாடிக்கையாளரிடமிருந்தான அறவீடுகள் மற்றும் கடன்களில் ஏற்பட்ட தேறிய மாற்றம் | 20 | (25,929,679,736) | (22,471,945) |
| ஏனைய சொத்துக்களில் ஏற்பட்ட மாற்றம் | 23 | (47,973,731) | (210,118,527) |
| மொத்தம் | | (24,796,383,446) | (232,590,472) |

40. செயற்பாட்டு பொறுப்புகளின் மாற்றம்

| | | | |
|--|----|-----------------------|----------------------|
| வங்கிகளுக்கு கொடுக்க வேண்டியவைகளில் ஏற்பட்ட தேறிய மாற்றம் | 25 | (933,828,822) | (1,109,224,537) |
| ஏனைய வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டியவைகளில் ஏற்பட்ட தேறிய மாற்றம் | 26 | 13,798,020,048 | (2,703,290) |
| ஏனைய பொறுப்புகளில் ஏற்பட்ட தேறிய மாற்றம் | 28 | (190,081,485) | 173,643,699 |
| மொத்தம் | | 12,674,109,741 | (938,284,128) |

41. அருவச் சொத்துக்கள் மற்றும் பொறி மற்றும் உபகரணங்கள் போன்றவற்றின் மீள்வகைப்படுத்தல்களின் மாற்றம்

| | | | |
|-------------------------|----|------------------|-------------------|
| அருவச் சொத்துக்கள் | 21 | — | 45,900,301 |
| பொறி மற்றும் உபகரணங்கள் | 24 | (306,755) | (26,078,915) |
| மொத்தம் | | (306,755) | 19,821,386 |

42. நதி ஆதனங்களின் சீர்பெறுமதி**42.1 சீர்பெறுமதியில் பதிவு செய்யப்பட்ட நதி ஆதனங்கள்**

கீழ்வரும் விவரமானது, பெறுமதி மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி சீர்பெறுமதியில் பதிவு செய்யப்படும் நதி ஆதனங்களின் சீர்பெறுமதியானது தீர்மானிக்கப்படும் முறை பற்றி விளக்குகிறது. இது ஒரு சந்தைப் பங்குபற்றினர் ஆதனங்களை மதிப்பிடும்போது மேற்கொள்ளக்கூடிய எடுக்கோள்கள் தொடர்பிலான வங்கியினுடைய மதிப்பீடுகளை உள்ளடக்குகிறது.

42.2 சீர்பெறுமதியில் அளவிடப்படும் விற்பனைச் சொத்துக்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள்

சீர்பெறுமதியில் அளவிடப்படும் விற்பனைச்சொத்துக்கள் மற்றும் ஏனைய சொத்துக்களானவை அரசு கடன் பத்திரங்கள், பிணை வழங்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிரற் படுத்திய உரிமை ஆதனங்கள் என்பவற்றைக் கொண்டுள்ளன. அரசு கடன் பத்திரங்கள் மற்றும் பிணை வழங்கப்பட்ட சொத்துக்கள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் வருமான வளையிகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகின்றன. நிரற்படுத்தப்பட்ட உரிமை ஆதனங்களானவை அறிக்கையிடல் திகதியிலான செயற்பாடு சந்தைகளின் நிரற்படுத்தப்பட்ட விலைகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகின்றன.

42.3 சீர்பெறுமதி மற்றும் சீர்பெறுமதி வகைப்படுத்தலைத் தீர்மானித்தல்

வெளிவாரியாக நிரல்படுத்தப்பட்ட விலைகளின் அடிப்படையில் அல்லது அவதானிக்கத்தக்க உள்ளாட்டுத் தரவுகளின் அடிப்படையில் பெறுமதி மதிப்பிடப்படும் சகல நதி ஆதனங்களிற்கும் சுதந்திரமான விலைத் தீர்மானம் அல்லது உறுதிபடுத்தல் மேற்கொள்ளப்படும். செயற்பாடு சந்தை ஒன்றில் விற்பனை செய்யப்படும் விலையினை நேரடி அவதானிப்பு செய்தல் என்பது சாத்தியம் அல்லாதது இவ்வாறான நிலைமைகளில் வங்கியானது பொருத்தமான மற்றும் நம்பகமான தகவல்களுக்கு சிறப்பான முன்னுரிமை வழங்கி சந்தைத் தகவல்களைப் பயன்படுத்தி நதி ஆதனங்களின் சீர்பெறுமதியினை உறுதி செய்கின்றது.

42.4 சீர்பெறுமதிக்கானவை பின்வரும் வகைப்படுத்தலுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகின்றன

1ம் மட்டம் - நிரல்படுத்தப்பட்ட சந்தைப் பெறுமதி (சீராக்கப்படாதது): செயற்பாடு சந்தைகளில் நிரற்படுத்திய விலை கொண்ட நதி ஆதனங்கள்.

2ம் மட்டம் - அவதானிக்கத்தக்க உள்ளீடுகளைப் பயன்படுத்தும் மதிப்பீட்டுமுறை அதே வகை ஆதனங்களிற்கு செயற்படும் சந்தை ஒன்றில் நிரல்படுத்திய விலை காணப்படும். ஒரே வகை அல்லது அதே வகை ஆதனங்களிற்கு செயற்படா சந்தை ஒன்றில் நிரல் படுத்திய விலை காணப்படும் மற்றும் சகல முக்கிய உள்ளீடுகளும் அவதானிக்கப்படத்தக்கதான முறையில் மதிப்பீடு செய்யப்படும் ஆதனங்கள்.

3ம் மட்டம் - முக்கிய அவதானிக்கப்பட முடியாத உள்ளீடுகளைக் கொண்ட மதிப்பீட்டு முறைகள் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட முக்கிய உள்ளீடுகளானவை அவதானிக்க முடியாத வகையிலான மதிப்பீட்டு முறைகளில் மதிப்பிடப்படும் ஆதனங்கள்.

பின்வரும் அட்டவணையானது சீர் பெறுமதி வகைப்படுத்தல் அடிப்படையில் நிதி ஆதனங்கள் வெவ்வேறு மட்டங்களில் பதிவு செய்யப்படுதல் தொடர்பான ஒரு பகுப்பாய்வனைக் காட்டுகிறது:

| 31 டிசம்பரில் உள்ளவாறான | 2015 | | | மொத்தம் ரூபா |
|--|---------------------|---------------------|---------------------|-----------------|
| | 1 ம் மட்டம் ரூபா | 2 ம் மட்டம் ரூபா | 3 ம் மட்டம் ரூபா | |
| விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதிச்சொத்துக்கள் | 200,000 | — | — | 200,000 |
| | 200,000 | — | — | 200,000 |

| 31 டிசம்பரில் உள்ளவாறான | 2014 | | | மொத்தம் ரூபா |
|--|---------------------|---------------------|---------------------|-----------------|
| | 1 ம் மட்டம் ரூபா | 2 ம் மட்டம் ரூபா | 3 ம் மட்டம் ரூபா | |
| விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதிச்சொத்துக்கள் | 206,300 | — | — | 206,300 |
| | 206,300 | — | — | 206,300 |

4.2.5 சீர்பெறுமதி மற்றும் சீர்பெறுமதி வகைப்படுத்தல் என்பவற்றைத் தீர்மானித்தல்

கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணையானது வங்கியின் நிதிக்கூற்றுக்களில் நியாயபெறுமதிகளில் கொண்டு செல்லப்படாத நிதி ஆதனங்களின் கொண்டு செல்லல் பெறுமதி மற்றும் சீர்பெறுமதி என்பவை தொடர்பான வகை சார்ந்த ஒப்பீடாகும். இவ் அட்டவணையானது நிதியல்லாத சொத்துக்கள் மற்றும் நிதியல்லாத பொறுப்புக்களின் நியாயபெறுமதிகளை கொண்டிருக்கவில்லை.

| | நியாய பெறுமதி வகைப்படுத்தல் | 2015 | | 2014 | |
|--|--------------------------------|--------------------------------------|--------------------------|--------------------------------------|--------------------------|
| | | கொண்டு செல்லல் பெறுமதி ரூபா | நியாய பெறுமதி ரூபா | கொண்டு செல்லல் பெறுமதி ரூபா | நியாய பெறுமதி ரூபா |
| நிதிச்சொத்துக்கள் | | | | | |
| காசு மற்றும் காசுக்கு சமமானவை | குறிப்பு 41.5.1 | 310,591,598 | 310,591,598 | 236,997,574 | 236,997,574 |
| இலங்கை அரசு பத்திரங்கள் | குறிப்பு 41.5.1 | 607,814,250 | 607,814,250 | 1,789,084,271 | 1,789,084,271 |
| வங்கிகளினுடனான மீதிகள் | குறிப்பு 41.5.1 | 15,813,954,858 | 15,813,954,858 | 26,165,415,422 | 26,165,415,422 |
| வாடிக்கையாளரிடமிருந்து கடன் மற்றும் மற்றும் வரவுகள் பெறுமதியிழப்பு தவிர்த்த பெறுமதி | | | | | |
| அடகுகள் | 2 ம் மட்டம் | 7,653,380,215 | 7,653,380,215 | 10,615,275,145 | 10,615,275,145 |
| ஊழியர் கடன் | 2 ம் மட்டம் | 2,390,935,056 | 2,390,935,056 | 1,363,939,927 | 1,363,939,927 |
| குறுங்காலம் | 2 ம் மட்டம் | 5,002,175,566 | 5,002,175,566 | 4,933,877,757 | 4,933,877,757 |
| நீண்டகாலம் | 2 ம் மட்டம் | 73,349,945,990 | 73,349,945,990 | 45,092,346,330 | 45,092,346,330 |
| கடன்கள் மற்றும் முற்பணங்களில் பெறவேண்டிய வட்டிகள் | 2 ம் மட்டம் | 1,072,965,528 | 1,072,965,528 | 1,122,500,746 | 1,122,500,746 |
| வேறு சொத்துக்கள் | குறிப்பு 41.5.1 | 775,982,749 | 775,982,749 | 617,825,721 | 617,825,721 |
| | | 106,977,745,810 | 106,977,745,810 | 91,937,262,894 | 91,937,262,894 |
| நிதிபொறுப்புக்கள் | | | | | |
| வங்கிகளிற்கு செலுத்த வேண்டியவை | குறிப்பு 41.5.1 | 7,915,016,520 | 7,915,016,520 | 9,790,601,772 | 9,790,601,772 |
| ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவை | 2 ம் மட்டம் | 86,324,097,162 | 86,324,097,162 | 72,525,364,971 | 72,525,364,971 |
| வழங்கப்பட்ட கடன்பாடுகளும் ஏனைய படுகடன் நிதியங்களும் | 2 ம் மட்டம் | 2,693,032,538 | 2,693,032,538 | — | — |
| ஏனைய பொறுப்புக்கள் | குறிப்பு 41.5.1 | 3,253,841,708 | 3,253,841,708 | 3,704,157,314 | 3,704,157,314 |
| | | 100,185,987,928 | 100,185,987,928 | 86,020,124,057 | 86,020,124,057 |

42.5.1 சீராக்கல் பெறுமதியில் கொண்டு வரப்படாத நிதியில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் சீராக்கப்பட்ட பெறுமதிக்கான அடிப்படை மதிப்பீட்டு கொண்டு செல்லல் பெறுமதியினை அண்மீக்கும் சீராக்கப்பட்ட பெறுமதிக்கான சொத்துக்கள்

குறுங்கால முதிர்ச்சிக் காலத்தினை (மூன்று மாதங்களுக்கு குறைவான) கொண்டுள்ள நிதியில் சொத்துக்கள் மற்றும் நிதியியல் பொறுப்புக்களுக்கு கொண்டு செல்லல் தொகை சீராக்கப்பட்ட பெறுமதியினை அணுகுகிறது என அனுமானிக்கப்படுகிறது. இவ்வனுமானம் குறிப்பிடப்பட்ட முதிர்ச்சிக் காலத்திற்கு மட்டுப்பெறாத கேள்வி வைப்புக்கள் மற்றும் சேமிப்பு வைப்புகளிற்கும் ஏற்படையவை.

நிலையான வீத நிதியியல் கருவிகள்

பதிவளிக்கப்பட்ட கிரயத்தில் கொண்டு செல்லப்படும் நிலையான வீத நிதியியல் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் சீராக்கப்பட்ட பெறுமதியானது அவை அதையொத்த நிதியியல் கருவிகளுக்கான நடைமுறைச்சந்தை வீதங்களுடன் முதல் தடவையாக அங்கீகரிக்கப்பட்ட போதான சந்தை வட்டி வீதங்களுடன் ஒப்பிடப்பட்டு மதிப்பிடப்படுகிறது. நிலையான வட்டி வீதத்தினைக்கொண்ட வைப்புக்களின் மதிப்பிடப்பட்ட சீராக்கல் பெறுமதியானது அதையொத்த கொடுகடன் இடநேர்வு மற்றும் முதிர்ச்சி காலத்தினைக்கொண்ட படுகடன்களுக்கான தற்போது நிலவுகின்ற பணச்சந்தை வட்டி வீதங்களினை பயன்படுத்திய கழிவிடப்பட்ட காசு பாய்ச்சல்களின் அடிப்படையிலானதாகும் சீராக்கப்பட்ட பெறுமதிகளில் வழங்கப்பட்ட கூறப்பட்ட படுகடன்கள் கூறு செய்யப்பட்ட சந்தை விலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. கூறப்பட்ட சந்தை விலைகள் இல்லாதவிடத்து வழங்கப்பட்ட இத்தகைய குறிப்புகள் ஒரு கழிவிடப்பட்ட காசு பாய்ச்சல் மாதிரியானது எஞ்சியுள்ள முதிர்ச்சிக் காலம் மற்றும் கொடுகடன் வீச்சுக்களுக்கு பொருத்தமான தற்போதய வட்டிவீத விளைவு வளையி அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. ஏனைய மாறும் வீத கருவிகளுக்காக அத்தகைய கருவிகள் முதல் தடவையாக அங்கீகரிக்கப்பட்டமையால் தேவைப்பட்ட கொடுகடன் வீச்சின் மாற்றத்தினை பிரதிபலிப்பதற்காக ஒரு சீராக்கமும் தயாரிக்கப்பட்டது.

முதிர்வு வரை வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகள்

முதிர்வு வரை வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகளின் சீர் பெறுமதியானது அவற்றினைப் போன்ற நிதியியல் கருவிகளின் நடைமுறை சந்தை வீதங்கள் மூலம் அவை முதல் தடவையாக அங்கீகரிக்கப்பட்டபோது சந்தை வட்டி வீதங்களால் மதிப்பிடப்படுகிறது.

43. முதிர்ச்சி பகுப்பீடு

| | வங்கி | | மொத்தம் |
|--|------------------------|-------------------------|------------------------|
| | 12 மாதங்களுக்குள் ரூபா | 12 மாதங்களின் பின் ரூபா | |
| சொத்துக்கள் | | | |
| காசும் காசுக்கு சமமானவையும் | 310,591,598 | — | 310,591,598 |
| இலங்கை அரசு பிணையங்கள் | 607,814,250 | — | 607,814,250 |
| வங்கியுடனான மீதிகள் | 15,813,954,858 | — | 15,813,954,858 |
| வியாபாரத்திற்காக உள்ள நிதிச்சொத்துக்கள் | — | 200,000 | 200,000 |
| ஏனைய வாடிக்கையாளரிடமிருந்து கடன்களும் பெறத்தக்கவைகளும் | 32,235,367,096 | 55,671,786,077 | 87,907,153,173 |
| நன்மதிப்பு மற்றும் அருவச் சொத்துக்கள் | — | 78,815,975 | 78,815,975 |
| பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் | — | 171,634,073 | 171,634,073 |
| ஏனைய சொத்துக்கள் | 667,884,434 | 773,839,348 | 1,441,723,782 |
| பொறி மற்றும் உபகரணங்கள் | — | 1,044,604,902 | 1,044,604,902 |
| மொத்த சொத்துக்கள் | 49,635,612,236 | 57,740,880,375 | 107,376,492,610 |
| பொறுப்புகள் | | | |
| வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை | 2,131,431,830 | 5,783,584,691 | 7,915,016,520 |
| வேறு வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவைகள் | 54,783,295,124 | 31,540,802,038 | 86,324,097,162 |
| வழங்கப்பட்ட கடன்பாடுகளும் ஏனைய படுகடன் நிதியங்களும் | — | 2,693,032,538 | 2,693,032,538 |
| ஏனைய பொறுப்பு | 1,713,315,980 | 1,540,525,728 | 3,253,841,708 |
| ஓய்வுப் பயன்பாட்டு கடப்பாடு | — | 972,097,354 | 972,097,354 |
| மொத்த பொறுப்புக்கள் | 58,628,042,934 | 42,530,042,349 | 101,158,085,282 |
| முதிர்வு விலகல் | (8,992,430,698) | 15,210,838,026 | 6,218,407,328 |
| திரண்ட விலகல் | (8,992,430,698) | 6,218,407,328 | — |

| | வங்கி | | மொத்தம் ரூபா |
|---|---------------------------|----------------------------|-----------------------|
| | 12 மாதங்களுக்குள் ரூபா | 12 மாதங்களின் பின் ரூபா | |
| சொத்துக்கள் | | | |
| காசும் காசுக்கு சமமானவையும் | 236,997,574 | — | 236,997,574 |
| இலங்கை அரசு பிணையங்கள் | 1,789,084,271 | — | 1,789,084,271 |
| வங்கியுடனான மீதிகள் | 26,165,415,422 | — | 26,165,415,422 |
| வியாபரத்திற்காக உள்ள நிதிச்சொத்துக்கள் | — | (286,159) | (286,159) |
| ஏனைய வாடிக்கையாளரிடமிருந்து கடன்களும் பெறத்தக்கவைகளும் | 29,672,109,600 | 31,907,125,134 | 61,579,234,734 |
| நன்மதிப்பு மற்றும் அருவச் சொத்துக்கள் | — | 37,909,654 | 37,909,654 |
| பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் | — | 188,321,788 | 188,321,788 |
| ஏனைய சொத்துக்கள் | 1,051,353,375 | 467,749,774 | 1,519,103,148 |
| பொறி மற்றும் உபகரணங்கள் | — | 825,856,722 | 825,856,722 |
| மொத்த சொத்துக்கள் | 58,914,960,242 | 33,426,676,912 | 92,341,637,154 |
| பொறுப்புகள் | | | |
| வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை | 2,391,482,239 | 7,399,119,533 | 9,790,601,772 |
| வேறு வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவைகள் | 46,409,476,092 | 26,115,888,879 | 72,525,364,971 |
| ஏனைய பொறுப்பு | 2,481,010,452 | 1,223,146,862 | 3,704,157,314 |
| ஓய்வும் பயன்பாட்டு கடப்பாடு | — | 913,202,684 | 913,202,684 |
| மொத்த பொறுப்புகள் | 51,281,968,783 | 35,651,357,958 | 86,933,326,741 |
| முதிர்வு விலகல் | 7,632,991,459 | (2,224,681,046) | 5,408,310,413 |
| திரண்ட விலகல் | 7,632,991,459 | 5,408,310,413 | — |

44. இடர் முகாமைத்துவம்

44.1 அற்றுகம்

இடரானது வங்கியின் நடவடிக்கைகளில் உள்ளார்ந்தமானதாக காணப்படின் இடர் வரையறை மற்றும் ஏனைய கட்டுப்பாடுகளுக்கு அமைவாக தொடர்ச்சியான அடையாளம் காணுதல், அளவீடல் மற்றும் கண்காணித்தல் நடவடிக்கைகளினூடாக முகாமை செய்யப்படுகிறது. இவ் இடர் முகாமைத்துவமானது வங்கியின் தொடர்ச்சியான இலாபகத்தன்மைக்கு அவசியமானதாகக் காணப்படுவதோடு வங்கிக்குள் பணி புரியும் ஒவ்வொரு தனி நபரும் தத்தம் பணிகள் தொடர்பிலான இடர் வெளிப்பாடுகளிற்கு பொறுப்பாக உள்ளனர். வங்கியானது பின்வரும் பிரதான இடர்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது.

- கடன்சார் இடர்
- திரவத்தன்மை இடர்
- சந்தை இடர்
- தொழிற்பாட்டு இடர்

44.1.1 இடர் முகாமைத்துவக் கட்டமைப்பு

இயக்குனர் சபையானது வங்கியினுடைய இடர் முகாமைத்துவக் கட்டமைப்பினை உருவாக்குதல் மற்றும் மேற்பார்வை செய்தல் என்பவற்றிற்கு பொறுப்பாகவுள்ளது. இச்சபையானது தனது அதிகாரத்தினை வங்கியின் இடர் முகாமைத்துவக் கொள்கைகளை வகுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தலிற்கு பொறுப்பாகவுள்ள ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழுவுடன் பகிர்வு செய்து கொண்டுள்ளது. இக்குழுவானது நிறைவேற்று அதிகாரம் அல்லாத இயக்குனர்கள் மற்றும் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டுள்ளது. குழுவின் கூட்டங்களானவை சீராக நடாத்தப்படுவதோடு இயக்குனர் சபைக்கு அதன் செயற்பாடு தொடர்பாக தகவல் அளிக்கப்படுகிறது.

வங்கியின் இடர் முகாமைத்துவ கொள்கைகளானவை வங்கியினால் முகங்கொடுக்கப்படும் இடர்களை அடையாளம் கண்டு ஆராய்தல் போதியளவான இடர் வரையறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்பவற்றை உருவாக்குதல் மற்றும் தீர்மானிக்கப்பட்ட வரையறைகள் பின்பற்றுதலை உறுதி செய்தல் போன்ற நோக்கங்களிற்காக உருவாக்கப்பட்டுள்ளன. இடர் முகாமைத்துவக் கொள்கைகள் மற்றும் முறைமைகளானவை சந்தை நிலைமைகளில் வழங்கப்படும் பொருட்கள் சேவைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் சீராக மீளாய்வு செய்யப்படுகின்றன.

44.1.2 ALCO குழு

ALCO குழுவானது பொது முகாமையாளரை தலைவராகக் கொண்டுள்ளதோடு நிதித் திணைக்களம், கடன் திணைக்களங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் வங்கியின் தலைமை இடர் அலுவலர் ஆகியோரை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இக்குழுவானது விதி மற்றும் ஒழுங்கு முறைகளின் தேவைப்பாடுகளைத் திருப்தி செய்வதோடு வங்கியின் சொத்துக்கள் பொறுப்புக்கள் மற்றும் வங்கியின் திரவத்தன்மையை ஆரோக்கியமான முறையில் பேணுவதற்காக ஒட்டுமொத்த திரவத்தன்மையையும் கண்காணித்து முகாமை செய்வதற்காக கிரமமான முறையில் ஒன்று கூடுகின்றது.

44.1.3 இடர் அளவில் மற்றும் அறிக்கையில்

வங்கியின் இடர்களானவை இடர்களின் வகை மற்றும் துறை சார்ந்த சிறப்பான நடைமுறைகள் என்பவற்றின் அடிப்படையில் பொருத்தமான நடடங்களைப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றன. மேலும் வங்கியானது பெரும்பாலான பிரதான இடர் வகைகளிலான விஷேட நிகழ்வுகள் மற்றும் இறுக்கமான நிலைமைகளின் விளைவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் முகமாக கிரமமான கால இடைவெளிகளில் வணிக அழுத்தம்சார் பரிசோதனைகளை நடாத்துவதோடு பெறுபேறுகளானவை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழுவிற்கு அறிக்கையிடப்படுகிறது. இடர்களைக் கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்தலானவை பிரதானமாக வங்கியினால் உருவாக்கப்படும் கொள்கைகள் வரம்புகள் மற்றும் வரையறைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவ் வரையறைகளானவை வங்கியினுடைய வணிகத் தந்திரோபாயம் சந்தைச் சூழல் என்பவற்றோடு வங்கி ஏற்றுக் கொள்ள விரும்பும் இடரின் அளவு (இடர் ஏற்பளவு) என்பவற்றினைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.

44.1.4 இடர் இழவாக்கல்

வங்கியானது தனது ஒட்டுமொத்த இடர் முகாமைத்துவத்தின் ஒரு பகுதியாக, இடர்களைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு வகையான பிணைகளைப் பெற்றுக் கொள்கிறது. ஏற்றுக் கொள்ளத்தக்க பிணையின் தன்மை தேவைப்படும் பாதுகாப்பு எல்லை முதலான விடயங்களானவை வங்கியினுடைய கடன் கொள்கையில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதோடு அவற்றிலிருந்தான விலகல்கள் விலக்களிப்புக்களுக்கு விஷேட அனுமதியைப் பெற வேண்டும். எவ்வாறாயினும் அவ்வாறு அனுமதியளிக்கும் அமைப்புக்கள் பிணையின் கிடைப்பளவுத் தன்மையினை மீள் செலுத்தக்கூகான இரண்டாம் பட்ச மூலமாகவே எடுத்துக் கொள்ளும்.

44.2 கடன்சார் இடர்

கடன்சார் இடரானது நிதி ஆதனமொன்றின் கடன் பெறுனர் அல்லது தகுதி பெற்ற எதிர் அணியினர் தமது நிதிசார் பொறுப்பினை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் பிரதானமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்கள், முற்பணங்கள் அல்லது ஏனைய வங்கி/நிதி நிறுவனங்களிற்கு கடன் பத்திரங்கள் வடிவில் வழங்கப்படும் அத்தகைய வசதிகளை நிறைவேற்றத்தவறும் சந்தர்ப்பத்தில் வங்கியிற்கு ஏற்படத்தக்க நிதிசார் இழப்புகளைக் குறிக்கின்றது. நேரடியான நிதிப் பரிமாற்றங்களின் மூலம் ஏற்படும் கடன்சார் இடர்களுக்கு மேலதிகமாக வங்கியானது கடன்சார் இடரினை ஏற்படுத்தக்கூடிய உத்தரவாதங்கள் முதலான நேரில் பொறுப்புக்களினையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வங்கியானது கடுமையான கடன்சார் முகாமைத்துவத்திற்காக கடன்சார் இடர்கள் அனைத்து மூலங்களினையும் (தனிப்பட்ட பொறுப்புத் தவறுதல், நாடு சார் மற்றும் துறைசார் இடர்கள்) கருத்திற் கொண்டு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

44.2.1 பெறுமதி இழப்புக் கணிப்பீடு

பெறுமதி இழப்புக் கணிப்பீட்டிற்கான முறைமையானது கணக்கீட்டு கொள்கைகளில் இலக்கம். 3.4 இல விளக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான நிதிச் சொத்துக்களும் வங்கியின் நிதிக் கூற்றில் காட்டப்பட வேண்டுமாயின் கடன்சார் இடர்களின் ஆகக்கூடிய வெளிப்படுத்தல்கள் மற்றும் முறையான கொண்டு செல்லல் பெறுமதி என்பன சமமாக அமைய வேண்டும்.

| | 2015 ரூபா | 2014 ரூபா |
|---|-----------------------|-----------------------|
| விவசாயம் | 18,906,817,764 | 17,471,567,441 |
| கைத்தொழில் | 10,449,660,782 | 8,992,240,366 |
| வியாபாரம் மற்றும் வர்த்தகம் | 11,744,233,768 | 10,322,142,893 |
| போக்குவரத்து சேவை | 368,156,284 | 211,615,710 |
| வீடமைப்பு | 31,730,771,783 | 14,021,697,256 |
| நுகர்வு | 10,077,747,067 | 4,188,071,102 |
| வைப்புக்கு எதிரான கடன்கள் | 2,715,264,217 | 2,764,028,998 |
| குத்தகை | 12,850,106 | 9,352,816 |
| ஊழியர் | 2,390,935,056 | 4,024,722,579 |
| கடன் மற்றும் முற்பணங்களில் அறவிடவேண்டிய வட்டி | 1,072,965,528 | 1,122,500,746 |
| மொத்தம் | 89,469,402,355 | 63,127,939,906 |

44.2.2 பிணைகள் மற்றும் ஏனைய கடன் மேம்படுத்தல்கள்

தேவைப்படும் பிணையின் தன்மை மற்றும் பெறுமதியானது தகுதிவாய்ந்த எதிர் அணியினர் தொடர்பான கடன்சார் இடர் மதிப்பீட்டிலேயே தங்கியுள்ளது. ஒவ்வொரு பிணை தொடர்பான ஏற்றுக் கொள்ளத்தக்க தன்மை மற்றும் பெறுமதி தொடர்பான வழிகாட்டல்கள் உரியவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பெற்றுக்கொள்ளப்படும் பிரதான வகை பிணைகளானவை பின்வருமாறு:

- வர்த்தக நடவடிக்கைகளுக்கான கடன்களுக்கு காணி, கட்டடம் முதலான உண்மைச் சொத்துக்கள் இருப்புக்கள் மற்றும் கடன் பட்டோர் மீதான வரவு.
- நானாவித கடன்களுக்கு வதிவு ஆதனங்கள் மீதான ஈடு மற்றும் தனியாள் பிணைகள்.

மேலும் வங்கியானது சேய்க்கம்பனிகளுக்கு கடன் வழங்கும் போது தாய்க்கம்பனியின் உத்தரவாதத்தினையும் பெற்றுக் கொள்கின்றது.

முகாமைத்துவமானது பிணையின் சந்தைப் பெறுமதியினை அவதானித்து கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் தேவைக்கேற்ப மேலதிக பிணைகளைப் பெற்றுக் கொள்ளும்.

வங்கியானது மீளரிமை கொள்ளப்பட்ட ஆதனங்களை ஒழுங்கு முறையில் விற்பனை செய்வதனைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இவ்விற்பனையிலிருந்து பெறப்படும் வருமானமானது நிலுவையிலிருக்கும் கொடுப்பனவினை குறைப்பதற்காக அல்லது மீள் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும். பொதுவாக வங்கியானது மீளரிமை கொள்ளப்பட்ட ஆதனங்களை வணிகத் தேவைகளிற்காகப் பயன்படுத்துவதில்லை.

காலம் கடந்த நிலுவைகளிற்கான வரைவிலக்கணம்

ஒப்பந்தப்படியான கால எல்லையிலிருந்து தொண்ணூற்றி ஒரு நாட்கள் அல்லது அதற்கு மேலான காலப்பகுதிக்கு மீள் அறவிடப்படாத நிலுவைகளை காலம் கடந்ததாக வங்கி கருதிக் கொள்ளும்.

44.2.3 நிதிச்சொத்துக்களின் அடிப்படையிலான கடனின் தரம் (2015)

| | காலம் கடந்த நிலுவை பெறுமதி இழப்பு இரண்டுமே அல்லாது ரூபா | தனியாக பெறுமதியிழப்பு செய்யப்படாத காலம் கடந்த கடன்கள் ரூபா | தனிப்பட்ட பெறுமதி இழப்பு செய்யப்பட்ட ரூபா | மொத்தம் ரூபா |
|--|--|---|--|------------------------|
| மத்திய வங்கியுடனான காசு மற்றும் காசுக்கு சமமானவை | 310,591,598 | — | — | 310,591,598 |
| இலங்கை அரசு முறிகள் | 607,814,250 | — | — | 607,814,250 |
| வங்கிகளுடனான நிலுவைகள் | 15,813,954,858 | — | — | 15,813,954,858 |
| விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதி ஆதனங்கள் | 200,000 | — | — | 200,000 |
| வேறு வாடிக்கையாளரிடமிருந்து கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகள் - பெறுமதியிழப்பு இன்றி | 85,828,548,363 | 2,686,385,729 | 954,468,263 | 89,469,402,355 |
| வேறு சொத்துக்கள் | 775,982,749 | — | — | 775,982,749 |
| மொத்தம் | 103,337,091,818 | 2,686,385,729 | 954,468,263 | 106,977,945,810 |

நிதிச்சொத்துக்களின் அடிப்படையிலான கடனின் தரம் (2014)

| | காலம் கடந்த நிலுவை பெறுமதி இழப்பு இரண்டுமே அல்லாது ரூபா | தனியாக பெறுமதியிழப்பு செய்யப்படாத காலம் கடந்த கடன்கள் ரூபா | தனிப்பட்ட பெறுமதி இழப்பு செய்யப்பட்ட ரூபா | மொத்தம் ரூபா |
|--|--|---|--|-----------------------|
| மத்திய வங்கியுடனான காசு மற்றும் காசுக்கு சமமானவை | 236,997,574 | — | — | 236,997,574 |
| இலங்கை அரசு முறிகள் | 1,789,084,271 | — | — | 1,789,084,271 |
| வங்கிகளுடனான நிலுவைகள் | 26,165,415,422 | — | — | 26,165,415,422 |
| விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதி ஆதனங்கள் | (286,159) | — | — | (286,159) |
| வேறு வாடிக்கையாளரிடமிருந்து கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகள் - பெறுமதியிழப்பு இன்றி | 59,736,925,175 | 3,391,014,731 | — | 63,127,939,906 |
| வேறு சொத்துக்கள் | 617,825,721 | — | — | 617,825,721 |
| மொத்தம் | 88,545,962,004 | 3,391,014,731 | — | 91,936,976,735 |

44.2.4 காலம் கடந்த நிலுவைகளாகவுள்ள ஆனால் நிதிச்சொத்துக்களின் பெறுமதி இழப்பு செய்யப்படாத கடன்களிற்கான கால ஆய்வு (2015)

| | 90-180 நாட்கள் ரூபா | 180-365 நாட்கள் ரூபா | 365-545 நாட்கள் ரூபா | மொத்தம் ரூபா |
|---|------------------------|-------------------------|-------------------------|----------------------|
| ஏனைய வாடிக்கையாளரிடமிருந்தான கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள் | 432,818,309 | 934,902,227 | 1,318,665,193 | 2,686,385,729 |
| மொத்தம் | 432,818,309 | 934,902,227 | 1,318,665,193 | 2,686,385,729 |

காலம் கடந்த நிலுவைகளாகவுள்ள ஆனால் நிதிச்சொத்துக்களின் பெறுமதி இழப்பு செய்யப்படாத கடன்களிற்கான கால ஆய்வு (2014)

| | 90-180 நாட்கள் ரூபா | 180-365 நாட்கள் ரூபா | 365-545 நாட்கள் ரூபா | மொத்தம் ரூபா |
|---|------------------------|-------------------------|-------------------------|----------------------|
| ஏனைய வாடிக்கையாளரிடமிருந்தான கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள் | 1,368,547,932 | 602,509,068 | 1,419,957,731 | 3,391,014,731 |
| மொத்தம் | 1,368,547,932 | 602,509,068 | 1,419,957,731 | 3,391,014,731 |

44.2.5 கடன் இடநிற்கான அதிகப்பட்ச வெளிப்பாடு

உற்பத்தி

| | கடன் இடநிற்கான அதிகப்பட்ச வெளிப்பாடு | தேறிய பிணையங்களின் வெளிப்பாடு |
|--|---|----------------------------------|
| | ரூபா | ரூபா |
| 2015 | | |
| காசும் காசுக்கு சமமானவையும் | 310,591,598 | 310,591,598 |
| இலங்கை அரசு முறிகள் | 607,814,250 | 607,814,250 |
| வங்கிகளுடனான மீதிகள் | 15,813,954,858 | 15,813,954,858 |
| வியாபாரத்திற்கான நிதிச் சொத்துக்கள் | 200,000 | 200,000 |
| ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்தான கடன்களும் பெற வேண்டியவைகளும் | 87,907,153,173 | 87,907,153,173 |
| ஏனைய சொத்துக்கள் | 775,982,749 | 775,982,749 |
| 2014 | | |
| காசும் காசுக்கு சமமானவையும் | 236,997,574 | 236,997,574 |
| இலங்கை அரசு பத்திரங்கள் | 1,789,084,271 | 1,789,084,271 |
| வங்கிகளுடனான மீதிகள் | 26,165,415,422 | 26,165,415,422 |
| வியாபாரத்திற்கான நிதிச் சொத்துக்கள் | 206,300 | 206,300 |
| ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்தான கடன்களும் பெற வேண்டியவைகளும் | 61,579,234,734 | 61,579,234,734 |
| ஏனைய சொத்துக்கள் | 617,825,721 | 617,825,721 |

44.2.6 இடர்களின் திரட்டு மீதான ஆய்வு

இடர்களின் திரட்டானது துறை, உற்பத்தி, ஒரு தனி கடன் பெறுவதற்கான உச்ச இடர் அளவு மற்றும் புகோள அமைவிடம் என்பவற்றின் ஊடாக முகாமை செய்யப்படும் அல்லது கண்காணிக்கப்படும்.

44.2.7 உடன்பாடுகளும் நிகழத் தக்கவைகளும்

வாடிக்கையாளர்களது நிதித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு வங்கியானது பல்வேறு உடன்பாடுகள் மற்றும் நிகழ்த்தக்க பொறுப்புக்களை ஏற்றுக் கொள்கிறது. இவை நிதி நிலைமைக் கூற்றில் உணரப்படாத போதிலும் அவை சில குறிப்பிட்ட இடர்களைக் கொண்டுள்ளதால், வங்கியினுடைய ஒட்டுமொத்த இடர் அளவின் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றன.

கீழே உள்ள அட்டவணையானது உடன்பாடுகள் மற்றும் நிகழத் தக்கவைகள் தொடர்பான வங்கியினுடைய உச்ச கடன் சார் இடர் வரையறையைக் காட்டுகின்றது. நிதி உத்தரவாதம் ஒன்று தொடர்பான கடன்சார் இடரானது அவ் உத்தரவாதம் கோரப்பட்டு வங்கி செலுத்த வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தின் போது வங்கியானது செலுத்த வேண்டிய ஏற்படும் உச்சத்தொகையாகும். கடன் உடன்பாடு ஒன்று தொடர்பான உச்சகடன் சார் இடரானது அவ் உடன்பாட்டின் முழுத் தொகைக்கு சமமாகும். இவ்விரு சந்தர்ப்பங்களிலும் உச்ச இடரானது நிதி நிலைமைக்கூற்றில் உணரப்படும் பொறுப்பின் அளவை விடவும் மிகவும் முக்கியமானதும் அதிகமானதாகும்.

உடன்பாடுகளும் நிகழத் தக்கவைகளும்

| | 2015 | 2014 |
|--|--------------------|--------------------|
| | ரூபா | ரூபா |
| நிகழ்த்தக்க பொறுப்புக்கள் | | |
| வங்கி உத்தரவாதம் | 91,600,799 | 61,655,651 |
| வசூலிக்கப்படாத காசோலைகள் உண்டியல்கள் | 140,411,334 | 107,306,087 |
| மொத்த உடன்பாடுகள் மற்றும் நிகழ்த்தக்க பொறுப்புக்கள் | 232,012,133 | 168,961,738 |

44.3 திரவத்தன்மை இடரும் நிதியிடல் முகாமைத்துவமும்

திரவத்தன்மை இடரானது வங்கியானது காசாகவோ அல்லது வேறு நிதிச் சொத்தாகவோ செலுத்தி தீர்க்க முடியாத போது ஏற்படும் இடராகும். இவ் வகையில் சாதாரண வணிக சூழ்நிலைகளிலும் சரி அசாதாரண சூழ்நிலைகளிலும் சரி வங்கியானது தனது கொடுப்பனவுப் பொறுப்புக்களை தீர்க்க முடியாது போகலாம். இவ் இடரினை வரையறுக்கும் பொருட்டு முகாமைத்துவமானது தனது மைய வைப்பு மட்டத்திற்கு மேலாக பன்முகப்படுத்தப்பட்ட நிதியிடல் மூலங்களை ஏற்பாடு செய்துள்ளதோடு, திரவத்தன்மையை மனதில் கொண்டு சொத்துக்களை தொடர்ச்சியாக முகாமை செய்தல், எதிர்கால காசுப் பாய்ச்சலினை கண்காணித்தல் மற்றும் நாளாந்த அடிப்படையிலான திரவத் தன்மையினை தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. வங்கியானது திரவத்தன்மை இடரினை முகாமை செய்வதற்கான உள்ளகக் கட்டுப்பாடுகள் மற்றும் அவசர மீள்கைத் திட்டங்கள் என்பவற்றை உருவாக்கி உள்ளது. இந்நடவடிக்கையானது எதிர்பார்க்கப்படும் காசுப் பாய்ச்சல் மற்றும் நிதித் தேவைப்பாடு ஏற்படும் போது பயன்படுத்தக் கூடிய உயர்ந்த பிணைகள் போன்றவற்றின் மதிப்பீட்டினை உள்ளடக்கி உள்ளது.

இவற்றுள் பிரதானமானது விதி முறைகளைக் திருத்திப்படுத்தும் வகையில் குறைந்த பட்சம் 20% திரவத் தன்மைவாய்ந்த சொத்துக்களை பேணுதலாகும். திரவத்தன்மை வாய்ந்த சொத்துக்கள் என்பது காசு, குறுங்கால வங்கி வைப்புகள் மற்றும் உடனடி விற்பனைக்காகத் தயாராகவுள்ள திரவத்தன்மை மிக்க கடன் பத்திரங்களை உள்ளடக்கியதாகும். மேலும் 2015 டிசம்பர் மாதத்திற்கான வங்கியின் சட்ட ரீதியான திரவச் சொத்து வீதமானது பின்வருமாறு:

44.3.1 நிதியியல் கருவிகளின் சமநிலை

2015

| | மொத்த தொகைகள் | நிதியியல் நிலைமைக்- கூற்றுக்களில் காட்டப்பட்ட மொத்த தொகை | நிதியியல் நிலைமைக்- கூற்றுக்களில் காட்டப்பட்ட தேரிய தொகை | காசுப் பிணைகள் | நிதியியல் கருவி பிணைகள் | தேரிய தொகை |
|--|----------------|---|---|-------------------|-------------------------------|----------------|
| | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா |
| நிதியியல் சொத்துக்கள் | | | | | | |
| பெறவேண்டிய குத்தகை வாடகைகள் | 8,036,465 | — | 8,036,465 | — | — | 8,036,465 |
| நிதியியல் பொறுப்புக்கள் | | | | | | |
| வாடிக்கையாளர்களுக்கு செலுத்தவேண்டியவை | 86,324,097,162 | — | 86,324,097,162 | — | — | 86,324,097,162 |

நிதியியல் கருவிகள் மற்றும் காசு பிணைய தொகைகள் அவற்றின் சீர்பெறுமதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நிதியியல் கருவிகள் மற்றும் காசு பிணையங்கள் தொடர்பான தீர்த்தல் உரிமைகள் இணைத்தரப்பினரின் இயல்புநிலையில் தங்கியுள்ளது.

2014

| | மொத்த தொகைகள் | நிதியியல் நிலைமைக்- கூற்றுக்களில் காட்டப்பட்ட மொத்த தொகை | நிதியியல் நிலைமைக்- கூற்றுக்களில் காட்டப்பட்ட தேரிய தொகை | காசுப் பிணைகள் | நிதியியல் கருவி பிணைகள் | தேரிய தொகை |
|--|----------------|---|---|-------------------|-------------------------------|----------------|
| | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா |
| நிதியியல் சொத்துக்கள் | | | | | | |
| பெறவேண்டிய குத்தகை வாடகைகள் | 9,352,816 | — | 9,352,816 | — | — | 9,352,816 |
| நிதியியல் பொறுப்புக்கள் | | | | | | |
| வாடிக்கையாளர்களுக்கு செலுத்தவேண்டியவை | 72,525,364,971 | — | 72,525,364,971 | — | — | 72,525,364,971 |

நியதி திரவ சொத்து விகிதம்

| | |
|-------------------------------|--------|
| 2015 திசெம்பர் மாதத்திற்கானது | 21.77% |
| 2014 திசெம்பர் மாதத்திற்கானது | 35.51% |

44.3.3 வங்கிகளுக்கு செலுத்த வேண்டியவையும் ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவையும் (வைப்புக்கள்) மற்றும் வங்கிகள் மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்து பெற வேண்டியவை (முற்பணைங்கள்) என்பவற்றிற்கு இடையிலான விகிதம் வங்கியானது தனது கடன் வளங்கள் நடவடிக்கைகள் தொடர்பாக வங்கிகள் மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவற்றின் முக்கியத்துவம்பற்றி விழிப்பாக உள்ளது.

இது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகளை மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களிட்கு செலுத்த வேண்டியவற்றின் (வைப்புக்கள்) சதவீதமாக ஒப்பிடும் பின்வரும் விகிதத்தினை கொண்டு கண்காணிக்கப்படுகிறது

வங்கிகளிற்கு மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களிற்கு செலுத்த வேண்டியவை மற்றும் வங்கிகள் மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்தான கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகள் என்பவற்றிற்கு இடையிலான விகிதம்.

| | |
|--------------------------------|---------|
| 2015 டிசெம்பர் 31 இல் உள்ளவாறு | 102.40% |
| 2014 டிசெம்பர் 31 இல் உள்ளவாறு | 87.10% |

44.3.4 மீதமுள்ள ஒப்பந்த முதிர்வுகள் மூலமான நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான ஆய்வு

கீழே உள்ள அட்டவணையானது 31 டிசம்பர் 2015 இல் உள்ளவாறான வங்கியின் நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கழிவு நீக்கப்படாத காசுப் பாய்ச்சலின் முதிர்வு நிலைமைகளை சுருங்கக் கூறுகின்றது. முன்னறிவித்தலின்படி செலுத்தவேண்டிய மீள்செலுத்துகைகளானவை உடனடி அறிவிப்பின்படி செலுத்தப் படுவதாகக் கொள்ளப்படுகின்றது. எவ்வாறாயினும் வங்கியானது வாடிக்கையாளர்கள் செலுத்தப்பட வேண்டிய ஆரம்பத் தினத்தில் மீள்செலுத்துகைகளைக் கோரமாட்டார்கள் என எதிர்பார்ப்பதோடு, அட்டவணையானது வைப்பு தொடர்ச்சித் தன்மை அனுபவம் மூலம் அடையாளம் காட்டப்படும் காசுப்பாய்ச்சல் எதிர்பார்க்கைகளை காட்டவில்லை

நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கழிவு நீக்கப்படாத காசுப் பாய்ச்சலின் ஒப்பந்த முதிர்வுகள் (2015)

| | 3 மாதம் | 3-12 மாதங்கள் | 1-3 வருடங்கள் | 3-5 வருடங்கள் | 5 வருடங்களுக்கு மேல் | மொத்தம் |
|--|------------------------|------------------------|-----------------------|-----------------------|------------------------|------------------------|
| | வரையானவை | | | | | |
| | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா |
| சொத்துக்கள் | | | | | | |
| மத்திய வங்கியிலுள்ள காசு மீதிகள் | 310,591,598 | — | — | — | — | 310,591,598 |
| இலங்கை அரசு முறிகள் | 607,814,250 | — | — | — | — | 607,814,250 |
| வங்கிகளுடனான நிலுவைகள் | 12,850,483,964 | 2,963,470,894 | — | — | — | 15,813,954,858 |
| விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதி ஆதனங்கள் | — | — | — | — | 200,000 | 200,000 |
| ஏனைய வாடிக்கையாளரிடமிருந்து கடன்களும் அறவீடுகளும் | 8,479,623,628 | 23,755,743,468 | 34,692,941,299 | 17,994,213,305 | 8,081,666,905 | 93,004,188,605 |
| ஏனைய சொத்துக்கள் | 420,851,787 | 89,335,098 | 265,795,864 | — | — | 775,982,749 |
| மொத்த சொத்துக்கள் | 22,669,365,227 | 26,808,549,460 | 34,958,737,163 | 17,994,213,305 | 8,081,866,905 | 110,512,732,060 |
| பொறுப்புகள் | | | | | | |
| வங்கிகளுக்கு செலுத்த வேண்டியவை | 666,452,352 | 1,464,979,477 | 3,862,966,721 | 1,920,617,970 | — | 7,915,016,520 |
| வேறு வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவைகள் | 27,426,191,266 | 27,357,103,858 | 7,391,469,470 | 9,635,496,117 | 16,327,432,568 | 88,137,693,280 |
| வழங்கப்பட்ட கடன்பாடுகளும் ஏனைய கடன்பாட்டி ந்தியங்களும் | — | — | — | 2,693,032,538 | — | 2,693,032,538 |
| ஏனைய பொறுப்பு | 1,003,237,411 | 353,820,665 | 594,912,750 | 323,459,271 | 557,861,071 | 2,833,291,169 |
| மொத்த பொறுப்புகள் | 29,095,881,029 | 29,175,904,001 | 11,849,348,940 | 14,572,605,896 | 16,885,293,640 | 101,579,033,506 |
| மொத்த தேறிய சொத்து - (பொறுப்பு) | (6,426,515,802) | (2,367,354,541) | 23,109,388,223 | 3,421,607,409 | (8,803,426,735) | 8,933,698,554 |

நதிக் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கழிவு நீக்கப்படாத காசுப் பாய்ச்சலின் ஒப்பந்த முடிவுகள் (2014)

| | 3 மாதம் | 3-12 | 1-3 | 3-5 | 5 | மொத்தம் |
|---|-----------------------|-----------------------|-----------------------|-----------------------|------------------------|-----------------------|
| | வரையானவை | மாதங்கள் | வருடங்கள் | வருடங்கள் | வருடங்களுக்கு மேல் | |
| | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா |
| சொத்துக்கள் | | | | | | |
| மத்திய வங்கியிலுள்ள காசு மீதிகள் | 236,997,574 | — | — | — | — | 236,997,574 |
| இலங்கை அரசு முறிகள் | — | 1,789,084,271 | — | — | — | 1,789,084,271 |
| வங்கிகளுடனான நிலுவைகள் | 18,631,657,491 | 7,974,193,222 | — | — | — | 26,605,850,713 |
| விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதி ஆதனங்கள் | — | — | — | — | 206,300 | 206,300 |
| ஏனைய வாடிக்கையாளரிடமிருந்து கடன்களும் அறவிடுகளும் | 10,641,256,097 | 19,030,853,503 | 17,951,645,172 | 11,028,353,538 | 9,685,055,527 | 68,337,163,837 |
| ஏனைய சொத்துக்கள் | 177,692,089 | 49,337,768 | 390,795,864 | — | — | 617,825,721 |
| மொத்த சொத்துக்கள் | 29,687,603,252 | 28,843,468,763 | 18,342,441,036 | 11,028,353,538 | 9,685,261,826 | 97,587,128,416 |
| பொறுப்புகள் | | | | | | |
| வங்கிகளுக்கு செலுத்த வேண்டியவை | 599,573,675 | 1,793,611,679 | 4,782,964,477 | 3,054,887,233 | — | 10,231,037,063 |
| வேறு வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவைகள் | 25,603,386,928 | 20,806,089,165 | 5,935,939,862 | 8,088,148,842 | 13,922,523,985 | 74,356,088,781 |
| ஏனைய பொறுப்பு | 1,680,781,534 | 451,943,705 | 495,034,379 | 272,607,287 | 434,228,669 | 3,334,595,573 |
| மொத்த பொறுப்புகள் | 27,883,742,136 | 23,051,644,549 | 11,213,938,718 | 11,415,643,362 | 14,356,752,653 | 87,921,721,418 |
| மொத்த தேரிய சொத்து - (பொறுப்பு) | 1,803,861,116 | 5,791,824,214 | 7,128,502,319 | (387,289,824) | (4,671,490,827) | 9,665,406,999 |

44.3.5 உடன்பாடுகள் மற்றும் நிகழ்த்தன்மைகள் என்பனவற்றின் ஒப்பந்த முதிர்வுகள்

கீழ்வரும் அட்டவணையானது வங்கியினுடைய உடன்பாடுகள் மற்றும் நிகழ்த்தக்க பொறுப்புக்கள் என்பவற்றின் முதிர்வு மூலமான ஒப்பந்த முடிவினைக் காட்டுகின்றது. ஒவ்வொரு பயன்படுத்தப்படாத கடன் உடன்பாடுகளும் அவை பயன்படுத்தக்கூடிய ஆரம்ப திகதியினை உள்ளடக்கிய கால எல்லையில் கணக்கிடப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட நிதி உத்தரவாதங்களில், உத்தரவாதம் அழைக்கப்படக்கூடிய ஆரம்ப காலப்பகுதிக்கு உச்ச உத்தரவாதத் தொகையினை ஒதுக்கிடப்பட்டுள்ளது.

2015

| நிகழ்த்தக்க பொறுப்புகள் | கேள்வியின் போது | 3 மாதங்களை | 3-12 | 1-5 | 5 வருடங்களுக்கு | மொத்தம் |
|--------------------------------------|--------------------|------------------|-------------------|----------------|--------------------|--------------------|
| | | விட குறைவு | மாதங்கள் | வருடங்கள் | வருடங்களுக்கு மேல் | |
| | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா | ரூபா |
| வங்கி உத்தரவாதம் | 3,926,799 | 7,690,000 | 79,234,000 | 750,000 | — | 91,600,799 |
| வசூலுக்கு அனுப்பிய காசோலை | 140,411,334 | — | — | — | — | 140,411,334 |
| மொத்த நிகழ்த்தக்க பொறுப்புகள் | 144,338,133 | 7,690,000 | 79,234,000 | 750,000 | — | 232,012,133 |

2014

| நிகழ்த்தக்க பொறுப்புகள் | கேள்வியின் போது | 3 மாதங்களை | 3-12 | 1-5 | 5 வருடங்களுக்கு | மொத்தம் |
|--------------------------------------|--------------------|------------------|-------------------|------------------|--------------------|--------------------|
| | | விட குறைவு | மாதங்கள் | வருடங்கள் | வருடங்களுக்கு மேல் | |
| | கௌ. | கௌ. | கௌ. | கௌ. | கௌ. | கௌ. |
| வங்கி உத்தரவாதம் | 4,332,852 | 8,236,000 | 42,786,799 | 6,300,000 | — | 61,655,651 |
| வசூலுக்கு அனுப்பிய காசோலை | 107,306,087 | — | — | — | — | 107,306,087 |
| மொத்த நிகழ்த்தக்க பொறுப்புகள் | 111,638,939 | 8,236,000 | 42,786,799 | 6,300,000 | — | 168,961,738 |

44.4 வட்டிவீத இடர்

வங்கியானது மாறுபடும் வட்டி வீதங்களிலான கடன் பெறுகைகள் தவிர்ந்த வேறு எந்தவொரு வட்டிவீத உணர் திறன் கொண்ட நிதிச் சொத்தையோ பொறுப்பையோ கொண்டிருக்கவில்லை.

2015

மாறும் வட்டி வீதத்தில் எந்தவித கடன்பாடுகளும் காணப்படவில்லை.

கீழே உள்ள அட்டவணையானது வட்டி வீதமானது 1% ஆல் மாற்றம் அடையும் போது வருமானக்கூற்றில் ஏற்படக்கூடிய மாற்றத்தினைக் காட்டுகின்றது.

2014

| வட்டி வீதத்திலான மாற்றம் | இலாபத்திலான தாக்கம் (ரூ.மீ.) | உரிமையாண்மை மீதான தாக்கம் (ரூ.மீ.) |
|--------------------------|------------------------------|------------------------------------|
| + 1% | (0.33) | (0.33) |
| - 1% | 0.33 | 0.33 |

44.5 நாணய இடர்

வங்கி எந்தவொரு வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களையும் கொண்டிருக்காததால் எந்த வகையான நாணய இடர்களையும் கொண்டிருக்கவில்லை

44.6 உரிமையாண்மை விலை

விற்பனைக்காக வைத்திருப்பதற்காக வகைப்படுத்தப்பட்ட எந்தவொரு உரித்து ஈடுபாட்டினை வங்கி கொண்டிருப்பின், சந்தை விலையில் ஏற்படும் 10% அதிகரிப்பானது இலாபம் மற்றும் உரித்தில் ரூபா. 21,200 அதிகரிப்பினை ஏற்படுத்தும். மற்றும் நிலையெதிர் மாறாகவும் (Viceversa) இடம்பெறலாம்.

கிளைகளின் புவியியல் ரீதியான பரம்பல்

இலங்கையின் மாகாணங்கள்

1. வடமாகாணம்
2. வடமத்திய மாகாணம்
3. வடமேல் மாகாணம்
4. கிழக்கு மாகாணம்
5. மத்திய மாகாணம்
6. ஊவா மாகாணம்
7. மேல் மாகாணம்
8. சப்பிரகமுவ மாகாணம்
9. தென் மாகாணம்

இலங்கையின் மாவட்டங்கள்

1. யாழ்ப்பாண மாவட்டம்
2. கிளிநொச்சி மாவட்டம்
3. முல்லைத்தீவு மாவட்டம்
4. மன்னார் மாவட்டம்
5. வவுனியா மாவட்டம்
6. திருகோணமலை மாவட்டம்
7. அனுராதபுர மாவட்டம்
8. புத்தளம் மாவட்டம்
9. பொலநறுவை மாவட்டம்
10. குருணாகல் மாவட்டம்
11. மாத்தளை மாவட்டம்
12. கண்டி மாவட்டம்
13. கேகாலை மாவட்டம்
14. கம்பஹா மாவட்டம்
15. நுவரெலியா மாவட்டம்
16. பதுளை மாவட்டம்
17. மட்டக்களப்பு மாவட்டம்
18. அம்பாறை மாவட்டம்
19. மொனறாகலை மாவட்டம்
20. இரத்தினபுரி மாவட்டம்
21. கொழும்பு மாவட்டம்
22. களுத்துறை மாவட்டம்
23. காலி மாவட்டம்
24. மாத்தறை மாவட்டம்
25. அம்பாந்தோட்டை மாவட்டம்

| மாவட்டம் | கிளைகள் |
|------------------------|--|
| 1. யாழ்ப்பாண மாவட்டம் | யாழ்ப்பாணம் சுன்னாகம் |
| 2. கிளிநொச்சி மாவட்டம் | கிளிநொச்சி |
| 3. மன்னார் மாவட்டம் | மன்னார் |
| 4. வவுனியா மாவட்டம் | வவுனியா கனகராயன்குளம் பொகஸ்வேவ |
| 5. திருகோணமலை மாவட்டம் | திருகோணமலை கந்தளாய் முதூர் |
| 6. அனுராதபுர மாவட்டம் | அனுராதபுர நகரம் கல்னேவா கஹடஸ்திஹிலிய மதவாச்சி றம்பாவ தம்புத்தேகம அனுராதபுர புதிய நகரம் கலன்பிண்டுனுவேவா கோணபத்திராவ கெக்கிராவ மிகிந்தலை தலாவ திரப்பனே தம்புத்தேகம E/C |
| 7. புத்தளம் மாவட்டம் | ஆனமடுவ சிலாபம் கிரிமெத்தியான மாம்புரி நாத்தாண்டிய நாவகத்தேகம புத்தளம் போவத்த தும்மலசூரிய சென். அன்னபுரம் மகாவேவா முந்தல் பாலக்குடா பன்னல |
| 8. பொலநறுவை மாவட்டம் | அரலகன்வில் கல்அமுன கதுருவேவ மெதிரிகிரிய புலஸ்திகம சிறிபுர பக்கமுன ஹிங்குரக்கொட மன்னம்பிட்டிய பொலநறுவை செவனப்பட்டிய |

| மாவட்டம் | கிளைகள் | மாவட்டம் | கிளைகள் |
|-----------------------|--|------------------------|---|
| 9. குருணாகல் மாவட்டம் | அலவ்வ கல்கழுவ இப்பாகமுவ குருணாகல் மாவத்தகம நாரம்மல பண்டுவஸ்நுவர பொத்துஹர வாரியப்பொல தலைமையகக் கிளை அம்பன்பொல கிரியுல்ல குளியாப்பிட்டிய மாகோ மெல்சிறிபுர நிக்கவரெட்டிய பொலபித்திகம ரிதீகம | 12. கேகாலை மாவட்டம் | அரநாயக்க தெஹியோவிட தேவாலகம கேகாலை கொட்டியகும்புற நெலுந்தெனிய றம்புக்கனை வறக்காப்பொல புல்தகொகுபிட்டிய தெரனியகல ஹெம்மாத்தகம கித்துல்கல மாவனெல்ல பிடகல்தெனிய ருவென்வெல யட்டியாந்தோட்ட |
| 10. மாத்தளை மாவட்டம் | தம்புள்ள லக்கல மாத்தளை வில்கமுவ கலெவெல நாவுல இரத்தோட்டை | 13. கம்பஹா மாவட்டம் | திவுலபிட்டிய ஜாஎல மாவறமன்டிய மீரிகம நீர்கொழும்பு ராகம கிரிந்திவெல மினுவாங்கொட மிரிஸ்வத்த நிட்டம்புவ களனிய |
| 11. கண்டி மாவட்டம் | தன்துரை ஹதரிலியத்த கண்டி மெணிக்கின்ன பேராதனை தகவல் சந்தைப்படுத்தல் நிலையம் தவுலகல ஹேதெனிய கட்டுகஸ்தோட்ட உடதும்பற தெல்தெனியா கம்பொல மாரஸ்ஸன உடவெல வத்துகாமம் மொறயாய பூஜாபிட்டிய நாவலப்பிட்டிய | 14. நுவரெலியா மாவட்டம் | அக்கரபத்தன கினிகத்தேன கொட்டகல நுவரெலியா ரிக்கிலகஸ்கட ஹங்குரன்கெத நில்தண்டாஹின்ன பூண்டுலோயா |
| | | 15. பதுளை மாவட்டம் | பதுளை போககும்புற தியத்தலாவ ஹல்டுமுல்ல கந்தகெடிய மகியங்கனை மீகஹாகியுல ரிதிமாலியத்த வெலிமடை பண்டாரவளை கிராந்துருகோட்டை ஹப்புத்தளை லுணுகல மாளிகாதென்ன பசற ஊவாபரணகம |

| மாவட்டம் | கிளைகள் | மாவட்டம் | கிளைகள் |
|---------------------------|---|-----------------------|--|
| 16. மட்டக்களப்பு மாவட்டம் | மட்டக்களப்பு களவாஞ்சிக்குடி காத்தான்குடி வானைச்சேனை செங்கலடி ஏறாவூர் கொக்கட்டிச்சோலை | 21. களுத்தறை மாவட்டம் | அகலவத்தை பேருவளை தொடங்கொட ஹொறன களுத்துறை மீகஹாதென்ன மொரகஹாஹேன பாணந்துறை வெலகெதர பதுரலிய புளத்சிங்கள இங்கிரிய மதுகம மில்லேனியா மொறந்துடுவ வாத்துவ வரகாகொட |
| 17. அம்பாறை மாவட்டம் | அக்கரைப்பற்று தமண மகாலயா பொத்துவில் உஹன அம்பாறை கல்முனை நிந்தவூர் சம்மாந்துறை தெகியத்தகண்டிய | 22. காலி மாவட்டம் | அகங்கம பெத்தேகம படபொல காலி ஹிக்கடுவ கரந்தெனிய கராப்பிட்டிய பிட்டிகல உடுகம உரகஸ்மங்ஹந்திய அக்மீமன பலப்பிட்டிய எல்பிட்டிய கோனகல்புர இமதுவ கலுவெல நெலுவ தல்காஸ்வெல யகாமுள்ள |
| 18. மொனராகலை மாவட்டம் | படல்கும்புற புத்தல மெதகம செவனகல தனமல்வில பிபிலை மடுல்ல மொனராகலை சியாம்பலாண்டு வெள்ளவாய | | |
| 19. இரத்தினபுரி மாவட்டம் | பலாங்கொடை எம்பிலிப்பிட்டிய கொடகவெல கலவான கொலன நிவித்திகல பொத்துப்பிட்டிய ரக்வான ஹீபாலபத்தல எகெலியகொட எரத்தன கஹவத்த கிரிஎல்ல குருவிறற பெல்மடுல்ல புலிங்குபிறறிய இரத்தினபுரி வெலிகோபொல | | |
| 20. கொழும்பு மாவட்டம் | ஹோமாகம கொலன்னாவ அவிசாவளை பிலியந்தலை | | |

| மாவட்டம் | கிளைகள் |
|----------------------------|---|
| 23. மாத்தறை மாவட்டம் | அக்குறஸ்ஸ தெய்யந்தர தெவிநுவர கந்தரா கம்புறுசமுவ மாவரல்ல மொறவக்க பிடபத்தர ஊறுபொக்க நகரகிளை தெனியாய திக்கவெல்ல ஹக்மன கிரிந்த கம்புறுப்பிட்டிய மிறிஸ்ஸ பம்புரான திஹாகொட வெலிகம கெகெனதுர |
| 24. அம்பாந்தோட்டை மாவட்டம் | அங்குனகொலபலஸ்ஸ பராவாகும்புகா அம்பாந்தோட்டை லுனுகம்வெகர றனா தங்காலை திஸ்ஸமஹாராம அம்பலாந்தோட்டை பெலியத்தை கட்டுவன மித்தெனிய சூரியவேவ வலஸ்முல்ல வரப்பிட்டிய வீரகெட்டிய |

கூட்டாண்மை தகவல்

வங்கியின் பதிவு செய்யப்பட்ட பெயர்:

பிராதேசிய சங்கவர்த்தனை வங்கி

சட்ட அந்தஸ்து

2008ம் ஆண்டு 41ம் இலக்க பிராதேசிய சங்கவர்த்தனை வங்கி சட்டத்தின் கீழ் உத்தரவுபெற்ற விசேட வங்கியாக நிறுவப்பட்டது.

பணிப்பாளர் சபை

சுயாதீனமான நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்கள்

திரு. பிரசன்ன பிரேமரத்ன - தலைவர்

திரு. சரத் ஹேவகே - பணிப்பாளர்

திரு. முக்தார் மரிக்கார் - பணிப்பாளர்

திருமதி ஷமாரா ஹேரத் - பணிப்பாளர்

திரு. நிரஞ்சன் அருள்பிரகாசம் - பணிப்பாளர்

திரு. ஏ.எச்.எம். ரியாஸ் - பணிப்பாளர்

சுயாதீனமற்ற நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத பணிப்பாளர்கள்

திரு. ஜே.கே. கமநாயக்க - பணிப்பாளர்

திரு. கே.பி.எஸ். பண்டார - பணிப்பாளர்

திருமதி ரேணுகா ஜயசிங்ஹ - பணிப்பாளர்

திரு. எஸ்.ஆர். ஆட்டிகல - பணிப்பாளர்

சுயாதீனமான நிறைவேற்றுப் பணிப்பாளர்

திரு. டபிள்யூ.ஏ. பிரியந்த அபேசிங்ஹ - பணிப்பாளர்

பொது முகாமையாளர்/CEO

திரு. ரி.ஏ. ஆரியபால

பணிப்பாளர் சபையின் செயலாளர்/பிரதான சட்ட அதிகாரி

திருமதி கசனி பின்னவெல

கிளைகளின் எண்ணிக்கை

265

தலைமை அலுவலகம்

இல. 933, கண்டி வீதி, வெதமுல்ல, களனி

தொலைபேசி: 011 2035454/011 2035455-9

தொலைநகல்: 011 2035467

மின்னஞ்சல்: info@rdb.lk

இணையத்தளம்: www.rdb.lk

வெட் பதிவு இல. (VAT): 409272339 – 7000

கணக்காளர்கள்

கணக்காய்வாளர் தலைமையதிபதி

கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களம்

இல. 306/72, பொல்துவ வீதி, பத்தரமுல்ல.

மாகாண அலுவலகம்

வடமத்திய மாகாண அலுவலகம்

இல. 65D, 4ம் வீதி, அபய பிளேஸ், அனுராதபுரம்.

ஊவா மாகாண அலுவலகம்

இல. 1/315, பஸ்ஸர வீதி, பதுளை.

சபரகமுவ மாகாண அலுவலகம்

இல. 28, பண்டாரநாயக்கா மாவத்தை, இரத்தினபுரி.

தென் மாகாண அலுவலகம்

இல. 28B, சதுக்க வீதி, உயன்வத்தை, மாத்தறை

மத்திய மாகாண அலுவலகம்

இல. 15, தர்மாசோக மாவத்தை, கண்டி.

மேல் மாகாண அலுவலகம்

இல. 36, கண்டி வீதி, மிரிஸ்வத்தை, கம்பஹா.

வடமேல் மாகாண அலுவலகம்

இல. 155, நீர்கொழும்பு வீதி, குருணாகல்.



பிரதேச அபிவிருத்தி வங்கி,
இல 933, கண்டி வீதி, வெதமுல்ல, களனி